



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,361 — FRIDAY, FEBRUARY 29, 1952

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Acquisition Notices	409	Land Settlement Notices:—	
Notices under the Land Development Ordinance	—	Final Orders	424
Land Redemption Notices	420	Preliminary Notices	424
Land Resumption Notices	—	Miscellaneous Land Notices	436
Lands under Peasant Proprietor Scheme	—		
Land Sales by the Government Agents:—		Land Sales by the Settlement Officer:—	
Western Province	—	Western Province	—
Central Province	—	Central Province	—
Southern Province	—	Southern Province	—
Northern Province	—	Northern Province	—
Eastern Province	—	Eastern Province	—
North-Western Province	—	North-Western Province	—
North-Central Province	—	North-Central Province	—
Province of Uva	—	Province of Uva	—
Province of Sabaragamuwa	—	Province of Sabaragamuwa	—

Land Acquisition Notices

LP: 6447.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Delgahakoratuwa, in extent about 1½ acres, situated at Harumalgoda East, Talpe Pattu in Galle District, and bounded as follows:—

North by Hadigodawatta,
East by Godaparagahawatta,
South by Dahanayakagawatta, and
West by Weralugahawatta.

Ref. No. J/E/1528.
Colombo, February 13, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent 1A. 0R. 1.3P., out of the land called Karunkaliyadivalavu, situated in Kiran village, Eravur and Korala Pattus, Batticaloa District, and surveyed and described as lot 1 in preliminary plan No. A 994.

Colombo, February 11, 1952.
Ministry's Reference No. J/E/1887.
Batticaloa Kachcheri's Ref. No. LD. 3152.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 1 acre out of the land called Mankadu Thottam, situated at Ollikkulam village, Manmunai Pattu North, Batticaloa District, and bounded as follows:—

North by I. L. Haji-Aboobucker Alim's land,
East by Manmunai Minor Road,
South by Abdul Cader Asia Umma's land, and
West by I. L. Haji-Aboobucker Alim's land.

Ref. No. J/E/1811,
Colombo, February 13, 1952.
Batticaloa Kachcheri, Ref. No. LD. 3117.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD. 7308/J/E/1506.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 1 acre out of the land called Palumedawatta, situated in Wauwa village, Giruwa Pattu West, Hambantota District, and bounded as follows :—
 North by Palumedawatta,
 East by Palumedawatta,
 South by Village Committee Road, and
 West by School garden.

Colombo, February 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion of land out of Hatton Estate, in extent approximately 34 perches, situated within Hatton-Dickoya Urban Council limits, Uda Bulathgama, Kandy District, and bounded as follows :—
 North : Estate road,
 East : Hatton Estate,
 South : Hatton Estate,
 West : Hatton Estate.

Ref. No. J/J/1602.
Colombo, December 19, 1951.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) A portion, in extent about 28 perches out of the land owned by Mr. P. M. Fonseka, situated at Periyamulla in Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows :—
 North by Puttalam Canal tow path,
 East by ela,
 South by land of Mrs. W. S. Fernando, and
 West by Puttalam Canal tow path.
- (2) A portion, in extent about 33 perches out of the land owned by Mrs. W. S. Fernando, situated at Periyamulla in Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows :—
 North by land of Mr. P. M. Fonseka,
 East by ela,
 West by Canal tow path and Canal Road, and
 South by lands claimed by Mrs. Koolmeyer and Alexander Mudalali.

Ref. No. Q. 4111/J/IR/1765.
Colombo, January 25, 1952.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two portions totalling in extent 0 A. 1 R. 37.1 P., out of the land called Wagolla Estate, situated in the village of Kadigomuwa in Hapitigam Korale, Colombo District, surveyed and described as lots 1 and 5 in preliminary plan No. A 2,966.

Ref. No. Q. 2391/J/HLG/1339.
Colombo, February 3, 1952.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land called Higgahawatta, in extent about 2½ acres, situated at Walpola in Siyane Korale East, Colombo District, and bounded as follows :—
 North and East by road leading to T. S. Y. O.,
 South by land belonging to Hospital, Eathupitiwela, and
 West by land belonging to Prisons.

Ref. No. Q. 4107/J/HLG/1743.
Colombo, January 25, 1952.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent 0 A. 1 R. 10 P., out of the land called Lunumidellagahawatta, situated at Henagama village in Siyane Korale West, Meda Pattuwa in Colombo District, and bounded as follows :—
 North and West by Crown land,
 East and South by Lunumidellagahawatta.

Ref. No. Q. 4081/J/E/1642.
Colombo, January 25, 1952.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1,088 feet × 18 feet out of the land called Olupattawa, situated at Siyambalagoda, Salpiti Korale, Colombo District, and bounded as follows:—

North and South by portion of the same land,
East by land belonging to D. L. Abeysinghe, Watareka, and
West by Paruppewatta of S. A. Arnolds Appuhamy and Kahatagahawatta of L. H. Sili Fernando, Kudamaduwa

Ref. No. Q 4061/J/HLG/1594.
Colombo, January 25, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of 0A. 4R. 1.46P., out of the land called Dungalpitiyalanda, situated at Ihala Imbulgoda in Siyane Korale West-Meda Pattuwa, Colombo District, and bounded as follows:—

North and East by Velveriya V C road,
South by R. J. M. Martin Singho's land, and
West by D. Luwis Appuhamy's land.

Ref. No. Q. 4095/J/E/1692.
Colombo, January 25, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Reference L. B. 2067.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Five portions totalling in extent approximately 0A. 1R. 28.1P., from the lands called Lintotakumbura, Hapugodagepitawagura, Litotakumbura, Elabodapitawagura and Arachchiokanda, situated at Malmbody in Weligam Korale, Matara District, and bounded as follows:—

- (1) Lintotakumbura
South by field of D. P. Jayawardena,
North by the right bank of channel,
West and East by fields of D. P. Jayawardena.
- (2) Hapugodagepitawagura:
East and West by field of D. P. Jayawardena,
North by right bank of channel,
South by field owned by K. D. Johan Appuhamy
- (3) Lintotakumbura:
North by channel,
East by the right bank of channel,
West and South by field of D. P. Jayawardena and K. D. Johan Appuhamy.
- (4) Elabodapitawagura:
East and West by field of Rev. Katuwangoda Saranankara Thero,
North by field of D. P. Jayawardena,
South by channel.
- (5) Arachchiokanda:
East and West and North by field of D. D. W. Jayawardena,
South by field of Rev. K. Saranankara Thero.

Reference No. J/AL/1807.
L. B. 2067.
Colombo, February 15, 1952.

D. SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L.H. 400.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a rain water drain at Nalluruwa, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 2,110. Village—Nalluruwa (part) (within the U. C. limit of Panadura)

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Mahawatta, part of assessment No. 344, High Street	Part of garden (no trees) said to be owned by Mrs. H. Owen Rodrigo of Nalluruwa, Panadura	0	0	2.13
2	Do.	Part of garden (no trees) said to be owned by Wedige William Fernando and Mrs. H. Owen Rodrigo of Nalluruwa, Panadura	0	0	0.26
3	Do.	Part of garden (no trees) said to be owned by Mrs. H. Owen Rodrigo of Nalluruwa, Panadura	0	0	2.83
5	Mahawatta, part of assessment No. 346, High Street	Garden contains 4 arecanut trees 2-30 years and 1 bilim tree 30 years, said to be owned by T. J. L. Fernando of Nalluruwa, Panadura	0	0	1.14
6	Mahawatta, part of assessment No. 350, High Street	Garden contains 1 coconut tree over 30 years, 2 arecanut trees 2-10 years, 1 lime tree 6 months and 1 plantain bush, said to be owned by W. A. H. Fernando of Nalluruwa, Panadura	0	0	2.52
7	Pokunawatta, part of assessment No. 358, High Street	Garden contains 1 coconut tree over 30 years and 2 coconut plants 1-3 years, said to be owned by Nigrodharamaya Temple. (Trustee Sri Wijayananda Thero of Sri Sangatha Vidyalaya, Walana, Panadura)	0	0	2.27
8	Rukkattanagahawatta, part of assessment No. 364, High Street	Garden contains 2 coconut trees over 30 years, 1 kadju tree 15 years and part of a temporary plank shed and part of a masonry tank, said to be owned by M. C. W. Salgado of Nalluruwa, Panadura	0	0	4.30

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on March 27, 1952 at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, February 19, 1952.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

L.H. 629.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, Nagoda Hospital, Kalutara District, to wit:—

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Walawatta <i>alias</i> Pitagoneliya	Preliminary plan No. A 2,635. Village—Nagoda, Kalutara District Open waste land, contains a masonry well and drain, said to be owned by D. J. Jayawardana of Kalutara South	0 0 28.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on March 27, 1952 at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, February 20, 1952.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

L.H. 459.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, a road from Liniyawa Estate on Arakavila-Menerigama V. C. Road, to wit:—

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Hikgahagodella <i>alias</i> Liniyawa Estate	Preliminary plan No. A 2,652. Village—Arakavila, Raigam Korale Rubber, contains 3 rubber trees 35 years old, said to be owned by Mrs. W. A. Fernando Hurlingham, Gregory Road, Colombo	0 0 17.0

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri on March 27, 1952, at 11.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, February 20, 1952.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L 3205.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An extent, 81 acres, 2 roods and 16 perches from Ratunda Estate, situated in the villages of Etipola, Dorakumbura and Matalapitiya in Embitiyawa Wasama, in Matale South Division, Matale District, and bounded as follows:—

North by T. P. 409525, village limit of Matalapitiya, T. PP 424780, 363145 and 403728,
East by T. P. 356731, T. P. 410582, Lot 1 in P. P. 8078, T. P. 403987, T. P. 404295, T. P. 403965, and lot 6 in P. P. 8078,
South by road to Aluvihare, lot 85, 32, 33 and 34 in P. P. 8078 and Province boundary, and
West by North-Western Province boundary, T. PP 409548, 388057, 388010, 409547 and 409527.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri on the twenty-fourth day of April, 1952 at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before the April 1, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale February 25, 1952.

A. R. RATNAVALE,
Assistant Government Agent.

Reference No. L. B. 2000.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion, in extent 1,122 ft. long and 20 ft. wide out of the land called Puhulhena (part of lot 11605 in P. P. 4,396, bearing T. P. No. 219720), situated at Kadawedduwa in Four Gravets, and Wellaboda Pattu D. R. O's Division, Matara District, and bounded as follows:—

North by the same land T. P. 219720.
East, South and West by the same land T. P. 219720.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorised in writing, before me at the Matara Kachcheri on May 2, 1952 at 10 o'clock, and hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, February 12, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

Reference No. L. B. 1875.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All those allotments of land called Ulugederawatta, Badalpittaniya and Pansala Koratuwa *alias* Meddawatta, in extent approximately 1½ acres situated at Hettiweediya, within U. C. limits of Weligama in Weligam Korale, Matara District, and bounded as follows:—

North by Browning Road.
East by drain behind the Power Station,
South by Bajjamawatta,
West by Hettiweediya P. W. D. Road.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Weligama Rest House on May 3, 1952 at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, February 10, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

Reference No. LA 2039/LD/18/F 3705.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Urubokka Oya Anicut Scheme, to wit:—

Supplement No. 1 to Final Village Plan No. 255. Village—Talamporuwa in East Giruwa Pattu of the Hambantota District

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
98	Hunukumburegedarawatta	Coconut garden contains 5 coconut trees 20-60 years, 3 jak trees 60 years, 1 halmilla tree 20 years, 1 beli tree 20 years, 1 orange tree 10, years and part of Irrigation channel	Patinayake Wijesekara Arachchige Don Juanis, P. W. A. Don Hennhami, P. W. A. Don Seenihami, all of Talamporuwa	0 1	20.6
103	Pattiyakoratuwa	Chena contains part of Irrigation channel	Dona Mesiliyana Gajasingha and Don Hendrick Nallaperuma Dissanayake, both of Talamporuwa	0 0	14.4
104	Rannegedara	Garden contains 1 jak tree and 1 halmilla tree both of 20 years and part of Irrigation channel	Don Dionis Wanigasekara Dissanayake of Talamporuwa	0 0	16.5
105	Gorakagahadeniyewatta	Garden contains 1 murunga 15 years, and part of Irrigation channel	Kodituwakku Vidana Patiranage Andirishamy, Vidane Patiranage Gimarahami and Vidane Patiranage Babyhami, all of Talamporuwa	0 0	13.1
106	Koratuwewatta	Coconut garden contains 9 coconut trees 20 years, and part of Irrigation channel	Ratnayakage Don Davith of Hakuruwela, Samarawickrama Jayasingha Arachchige Don Niculas and Ratnayakage Podihami, both of Talamporuwa	0 0	21.2
112	Nelligahawatta	Coconut garden contains 1 coconut tree and 1 jak tree, both 35 years, 3 halmilla trees 8 years, and part of Irrigation channel	Ratnayakage Podihami of Talamporuwa	0 0	25.0
113	Mahawedagedarawatta	Coconut garden contains 1 jak tree and 2 coconut trees 30 years, and part of Irrigation channel	Ratnayakage Don Hendrick and Ratnayakage Podihami, both of Talamporuwa, and Ratnayakage Don Davith of Hakuruwela	0 0	32.4
114	Konewatta	Chena contains part of channel	Mahanama Vidanagama Don Mathes of Medagama	0 0	7.6
115	Dangahawatta	do.	Dahanayaka Puchiappu of Talamporuwa	0 0	9.7
118	Kajugahakoratuwa	do.	Dona Mesliyana Gajasingha and Don Hendrick Nallaperuma Dissanayake, both of Talamporuwa	0 0	35.1
124	Galebedda	Chena contains part of Irrigation channel	Don Andrayas Pratapasingha Ratnayake of Jandura	0 1	24.2
130	Ihalakumbura Atmagahena	do.	P. W. A. Don Juwanis and W. R. V. G. Piyadasa, both of Talamporuwa	0 0	35.9
146	Wilagawawatta	do.	Mutukuttige Gimarahami of Wigamuwa	0 0	16.3
147	Kiulegedara	Coconut garden contains 3 coconut trees and 3 mango trees 50 years, and part of Irrigation channel	Waliharusakanda Liyana Arachchige Don Dias and Waliharusakanda Liyana Arachchige Don Puchihami, both of Talamporuwa	0 0	22.1
148	Medagamagedara	Coconut garden contains 6 coconut trees 35 years, and part of Irrigation channel	Wellappuli Arachchige Don Salaman and Mathage Carolis, both of Talamporuwa	0 0	34.8
Total				1	0 13.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All person interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Weeraketiya V. C. Office, on May 21, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, February 21, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

Reference No. LA 2039/LD/16/F 3705.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Urubokka Oya Anicut Scheme, to wit:—

Supplement No. 1 to final village plan No. 258. Village—Wigamuwa in East Giruwa Pattu, Hambantota District

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
128	Suduhakuruodewatta	Garden contains 3 coconut trees 25 years and part of channel under construction	W. V. A. Menikpala of Nalagama, Tangalla	0 0	20.5
129	Siyambalagahawatta	Chena and part of coconut garden	Don Deonis Asarappuli of Pattiyapola, Netolpitiya, and W. V. A. Don Thenis of Wigamuwa, Ranna	0 1	27.8
132	Siyambalagahahena	Chena	Don Deonis Asarappuli of Pattiyapola, Netolpitiya, and W. V. A. Thenis of Wigamuwa, Ranna	0 0	1.8
133	Suduhakuruodewatta	Chena contains part of channel under construction	D. J. S. Dahanayake of Wigamuwa, Heenhami Samarawickrama Dahanayake of Getamanna, and E. A. Thiloris of Wigamuwa	0 0	12.3
134	Do.	do.	do.	0 0	36.1
140	Do.	do.	do.	0 1	38.6
141	Irikondenickawela	Paddy field contains part of channel under construction	A. J. S. Dahanayake of Wigamuwa and D. A. S. Dahanayake of Getamanna	0 0	7.7
142	Irikonda	do.	G. Mendiyas of Pallikkudawa, Tangalla, D. J. S. Dahanayake, D. N. P. Manamperi, P. A. Kinthahami and K. A. Samelhami, all of Wigamuwa	0 0	1.9
143	Pitaula	Paddy field	T. B. Wattuhami and W. G. M. Andarayas de Silva, both of Dondra, and Don Nicholas Galeppatty of Mahawela	0 0	23.4

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
144	Indikossa	Chena contains part of channel under construction	Don Deonis Asarappuli of Pattiyapola, Netolpitiya, and W. V. A. Don Thenis of Wigamuwa	0	0 39.9
148	Mailagahahena	do.	D. J. S. Dahanayake and W. V. A. Don Thenis, both of Wigamuwa and Deonis Asarappuli of Pattiyapola, Netolpitiya	0	0 3.6
149	Galewalakumbura	Paddy field contains part of channel under construction	Edgar Wickramaratne of Matara, and Don Deonis Wijenayake Nandasinha of Hinbunna, Weeraketiya	0	0 31.2
153	Lokuappugekoratuwa	do.	Don Deonis Asarappuli of Pattiyapola, Netolpitiya, and Don Thenis Weeraratne of Wigamuwa	0	0 24.9
154	Waljambugahakoratuwa alias Siyambalagahahena	Coconut garden contains 2 coconut plants and 1 lime plant 5 years, and part of channel under construction	Cultivated under the Peasant Allottee Scheme by K. A. Saman of Wigamuwa, on Permit No. LL. 1148	0	0 24.9
156	Pitaula	Paddy field	T. B. Wattuhami and W. G. M. Andarayas de Silva, both of Dondra, and Don Nicholas Galappatty of Mahawla	0	0 3.6
161	Do.	do.	do.	0	0 1.8
162	Irikonda	Paddy field contains part of channel under construction	G. Mendiyas of Pallikkudawa, Tangalla, D. J. S. Dahanayake, D. N. P. Manamperi, P. A. Kinthahami, all of Wigamuwa	0	0 3.6
167	Do.	do.	G. Mendiyas of Pallikkudawa, Tangalla, D. J. S. Dahanayake, D. N. P. Manamperi, P. A. Kinthahami, K. A. Sameelhami, all of Wigamuwa	0	0 4.8
168	Pitaula	do.	T. B. Wattuhami, W. G. M. Andarayas de Silva, both of Dondra, and Don Nicholas Galappatty of Mahawla	0	0 0.5
173	Do.	do.	do.	0	1 27.5
183	Oluamunewatta	Coconut garden contains 10 coconut trees 10-15 years and part of channel under construction	D. J. Wickramaratne of Pallegama, Hungama	0	1 26.4
183½	Do.	Part of coconut garden	D. J. Wickramaratne, Pallegama, Hungama	0	0 4.2
184	Do.	Chena and coconut garden interplanted with citronella 3 years, contains 4 coconut trees and 1 palmyrah tree 40-50 years, 3 murunga trees 10 years, part of channel under construction	Dodanpahala Ratnajothi Thero as trustee of Wigamuwa Temple, Wigamuwa	0	2 9.8
185	Pinwewa and Pnkumbura	Paddy field contains a channel under construction	do.	0	2 25.7
188	Paranapansalewatta	Coconut garden interplanted with citronella 10 years contains 4 coconut trees, 4 palmyrah trees, 7 arecanut trees 15-25 years, 14 coconut plants, 1 palmyrah plant, 8 kitul plants 5-10 years, 3 jak plants, 1 murunga tree, 3 pepper creepers, 1 plantain bush, 1 mango plant 2-3 years, and part of channel under construction	do.	0	2 25.5
189	Udamulana and Galpottemulana	Paddy field	D. J. Wickramaratne of Pallegama, Hungama, D. J. Gunaratne of Nakulugamu, Mahawela, Don Lewis Mahanama Siriwardana of Medagama, Netolpitiya, and R. A. Dias Bandaranayake of Bentota	0	0 24.5
194	Galpottemulana	do.	do.	0	0 1.5
195	Galpottemulaneatmaga	Chena	do.	0	0 2.5
196	Atmaga	Chena contains part of channel under construction	Weerakoon Ratnayake Heenhami of Wigamuwa	0	1 29.9
197	Pattiyewelagedarahena	do.	Don Lewis Mahanama Siriwardana of Medagama, Netolpitiya	0	0 19.9
198	Alutwatta	Part of garden no cultivation	D. N. P. Manamperi of Wigamuwa	0	0 19.4
199	Kadjugahakoratuwa	Chena contains part of channel under construction	K. A. Sameelhami of Wigamuwa	0	0 10.7
200	Mahagedara	Coconut garden contains 2 coconut plants and 11 plantain bushes 3 years	D. J. S. Dahanayake of Wigamuwa	0	0 19.2
201	Ketangahawatta	Part of garden no cultivation	D. J. S. Dahanayake and H. A. Don Carolis, both of Wigamuwa	0	0 26.8
205	Kapukoratuwa	Coconut garden contains 6 coconut trees 12 years, and part of channel under construction	Arnolis Appu of Wigamuwa, and P. Dupinona of Alutwala, Hikkaduwa	0	0 32.7
206	Do.	Part of garden no cultivation	K. Silindahami of Wigamuwa	0	1 0.6
209	Piniyadda	Paddy field contains part of channel	Dodanpahala Ratnajothy Thero as trustee of Wigamuwa Temple, Wigamuwa	0	0 25.9
210	Walgamagemulana	do.	D. T. Weeraratne of Wigamuwa, P. H. Piyadasa of Tangalla, and Don Denes Ubeysingha of Vitarandeniya	0	1 7.7
211	Siyambalagahawatta	Part of garden no cultivation	Madapulahachchige Gimara of Wigamuwa, and P. M. Don Andiris of Andupelena	0	0 21.6
212	Mulasinhemulana	Paddy field contains part of channel	D. F. K. Nanayakkara of Nakulugamu, D. J. Gunaratne of Nakulugamu, P. A. Babunhami of Wigamuwa, P. A. Kinthahami of Wigamuwa, K. A. Sameelhami of Wigamuwa, and P. M. Don Niculas of Wigamuwa	0	1 3.7
213	Ihalawatta	Coconut garden contains 4 coconut trees, and 2 stumps of coconut trees on channel bed all 30 years	Don Lewis M. Siriwardane of Netolpitiya	0	0 16.8

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
216	Medagangodakanatta	Chena contains part of channel	Don Lewis M. Siriwardana of Netolpitiya	0	1	8.6
217	Muruthe	Paddy field contains part of channel	K. A. Samelhami of Wigamuwa, P. M. Don Niculas of Wigamuwa, K. B. Silindahami of Wigamuwa, D. F. K. Nanayakkara of Nakulugamuwa and A. Lokuhami of Dikwella	0	0	4.7
218	Udathoduwa	do.	Karunanayake Angonona of Dikwella, and T. B. Wattuhami of Dondra	0	0	7.0
219	Meehitiya	do.	T. B. Wattuhami of Dondra, P. D. Karunayake of Talalla, and Karunanayake Angonona of Dikwella	0	1	23.4
220	Kanattegederawatta	Part of garden no cultivation	W. L. A. Don Andiris of Wigamuwa	0	0	0.7
221	Bogahumulana	Paddy field contains part of channel	Don Lewis M. Siriwardana of Netolpitiya	0	0	7.2
223	Koratuwewatta	Coconut garden contains 5 coconut trees 15-20 years, 3 arecanut trees 10 years, and part of channel	G. G. Sadirishami of Wigamuwa	0	0	5.0
224	Medagamgodawatta	Coconut garden contains 7 coconut trees 25 years, 3 coconut trees 3 years, 20 arecanut trees 5-10 years, 1 mango and 1 mee tree 15 years, and part of channel	P. M. Edwin of Wigamuwa, and Don Janis Wickramaratne of Nakulugamuwa	0	0	5.4
225	Baddewellande	Paddy field contains part of channel	Don Andarayas Patinayake of Pategama and P. H. Arnolis Appu of Wigamuwa	0	2	1.1
226	Andiyadeniya	do.	A. M. Dissanayake of Polonnaruwa, Stanley Wakusta of Pitadeniya, D. C. Dissanayake of Nakulugamuwa, D. L. M. Siriwardana of Netolpitiya, and M. L. M. Buhari of Tangalla	0	2	14.1
227	Dangahumulana	do.	M. A. Gimarahami of Andupelena	0	0	36.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ranna School on May 17, 1952, at 9 a.m., in order to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, February 21, 1952

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

Reference No. L.A. 2039/LD/17/F 3705.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely for Urubokka Oya Anicut Scheme, to wit:—

Supplement No. 2 to Final Village plan No. 254. Village—Indigetawela in East Giruwa Pattu, Hambantota District

Lot	Name of Land	Description	Names of Claimant	Extent		
				A.	R.	P.
26	Odde	Paddy field contains part of channel	Obada Kankanange Deneshami and Edrisin Arachchige Don Salaman, both of Indigetawela	0	0	22.1
27	Oddewatta	Part of coconut garden (no cultivation) contains part of channel	do.	0	0	5.0
28	Medakoratuwa	Coconut garden contains 1 jak tree 25 years, 1 coconut tree 50 years, 7 bread fruit trees and a stump of a bread fruit tree, and part of channel	D. D. Gajasingha of Indigetawela	0	0	12.7
29	Siyambalagahawatta	Coconut garden contains 1 coconut tree 50 years, 1 bread fruit tree 25 years, and part of channel	Bopelessa Sonuttara Thero, Trustee of Kotawaya Vihare, Jayawardene Abeyin Pathirana Don Samel of Dahaamuna, and Jayawickrama Achchige Don Samel of Indigetawela	0	0	18.5
30	Hikgahumulana	Paddy field contains part of channel	Bopelessa Sonuttara Thero, Trustee of Kotawaya Vihare	0	0	3.7
31	Do.	do.	do.	0	1	12.9
32	Do.	do.	do.	0	0	5.9
33	Indigetawelamulana	do.	Mudaliyar S. P. Wijetunge of Dikwella and Don Andarayas Dissanayake of Dedduwawala	0	0	18.0
34	Do.	do.	do.	0	0	3.4
35	Kehelwattamulana	do.	D. D. Gajasingha of Indigetawela and D. C. Abeygunawardane of Vitaradeniya	0	0	25.1
36	Mahaadendagawumulana	do.	D. Jinaratane Thero, Trustee of Kahagal Vihare	0	0	21.7
37	Hettiyapanguwa	do.	H. R. Dissanayake of Hakuruwela, Weeraketiya	0	1	1.0
39	Kolambagemulana	do.	Don Andarayas Pratapasing Ratnayake of Jandura and Arnis Gajaweera of Dahaamuna	0	0	11.7
40	Meegahumulana	do.	Bopelessa Sonuttara Thero, Trustee of Kotawaya Vihare, and T. V. K. Siridiyas and Kahandawa Geegama Achchige Lavendiris, both of Dahaamuna	0	0	13.1
41	Pahalawattadeniya	do.	D. D. Gajasingha of Indigetawela	0	1	27.1
42	Adikaramulana	do.	C. W. Gajasingha of Julamulla, D. C. Abeygunawardane and D. L. W. Nanda Singha, both of Vitaradeniya	0	0	18.6
43	Do.	do.	D. D. Gajasingha of Indigetawela, D. C. Abeygunawardane of Vitaradeniya and Ratnapala Thero, Trustee of Thanumpota Vihare, Dikwella	0	0	3.2
49	Atmagawattehena	Chena contains part of channel	D. C. Abeygunawardane of Vitaradeniya	0	1	26.8
50	Do.	do.	Dona Masliyana Gajasingha and W. P. Don Davith both of Talamporuwa	0	0	38.4
51	Mediyalawatta	Coconut garden contains 5 coconut trees 25 years, a stump of a coconut tree, 1 coconut tree 10 years, part of channel	D. S. Hewa Copara of Udayala and Vengapulle Arachchige Yasilinhami of Indigetawela	0	0	24.9
52	Lolugahawatta	Coconut garden contains 14 coconut trees 20-25 years, and part of channel and a stump of a coconut tree	Don Hendrick Wickramasingha of Indigetawela	0	0	28.6
53	Atmagawatta	Chena contains part of channel	C. W. Wickramasingha of Heenbunna	0	0	36.7
54	Do.	Chena	do.	0	0	17.7
55	Do.	Part of coconut garden (no cultivation) contains part of channel	D. C. Abeygunawardane of Vitaradeniya	0	0	10.6

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
57	Pansalawatta	Chena contains part of channel	Bopelesse Sonuttara Thero, Trustee of Kotawaya Vihare	0 0	24 1
58	Dangahakoratuwa	do.	D. C. Abeygunawardane of Vitarandeniya.	0 0	31 4
59	Nelligahawatta	Garden contains 1 mango tree 20 years and part of channel	Waliwarasu Kondaliyana Arachchige Juwanishami of Indigetawela, Waliwarasu Kondaliyan Arachchige Don Dias and ditto Punchedhami, both of Talanporuwa, ditto Girigoris of Tamaduwa and ditto Podihami of Getamanna	0 0	15 5
60	Medawatta	Coconut garden contains 12 coconut trees 20-25 years, 3 stumps of coconut trees, 2 orange and 2 lime trees 5 years, 1 jak tree 20 years and a stump of a jak tree, 1 jak tree 10 years, and part of channel	Deerasing Arachchige Saradiashami and ditto Don Niculas, both of Indigetawela	0 0	37 2
61	Galewatta	Coconut garden contains 1 coconut tree 20 years and part of channel	Deerasing Arachchige Saradiashami and Deerasing Arachchige Don Niculas, both of Indigetawela and Deerasing Arachchige Heenhami of Talanporuwa	0 0	3 4
62	Kosgahawatta	Coconut garden contains 4 coconut trees 20 years, 1 jak tree 60, and part of channel	Mahanama, Dissanayake Don Peneris	0 0	15 3
63	Galewatta	Coconut garden contains 10 coconut trees and 1 mango tree 30 years, and part of channel	Deerasing Arachchige Saradiashami and Deerasing Arachchige Don Niculas both of Indigetawela and Deerasing Arachchige Heenhami of Talanporuwa	0 0	10 1
64	Punchigalewatta	Coconut garden contains 1 jak tree 50 years and a stump of a coconut tree, and a part of channel	D. D. Gajasingha of Indigetawela	0 0	15 9
53	Heenahugahawatta	Chena	Supplement No. 2 to final village plan No. 343. Village—Dahaamuna Hettaarachchige Don Hendrick, ditto Babyhami, ditto Cornelihami and ditto Sedarahami, all of Dahaamuna	0 0	0 5
54	Ambuwelamulana	Paddy field	Senarat Arachchige Don Juwanis and Basnayake Wannu Achchige Don Carolis, both Dahaamuna	0 0	11 0
55	Ihalajambugahakumbura	do.	Bopelesse Sonuttara Thero as Trustee of Kotawaya Vihare, and Hetti Arachchige Don Hendrick and Jayawardane Abeysin Patabendige Don Samel, both of Dahaamuna	0 0	17 8
56	Ambuwelamulana	Paddy field contains part of channel	Senarat Arachchige Don Juwanis and Basnayake Wannu Arachchige Don Carolis, both Dahaamuna	0 0	29 1
57	Ihalajambugahakumbura	do.	Bopelesse Sonuttara Thero as Trustee of Kotawaya Vihare and Hetti Arachchige Don Hendrick and Jayawardane Abeysin Patabendige Don Samel, both of Dahaamuna	0 1	6 7
58	Hikgahamulana	do.	Bopelesse Sonuttara Thero as Trustee Kotawaya Vihare	0 0	15 0
59	Do.	do.	do.	0 0	1 7
60	Indigetawelamulana	do.	Mudalyar S. P. Wijetunge of Dikwella	0 0	3 2
61	Roditotawa	do.	Balamanage Licenahami of Kotawaya	0 1	24 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Weeraketiya U. C. Office on May 14, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, February 21, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

Reference No. LA. 2039/LD/13/F 3705.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap. 203", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Urubokka Oya Aneicut Scheme, to wit:—

Supplement No. 2 to final village plan No. 323. Village—Kahandawa in East Giruwa Pattu, Hambantota District

Lot No.	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
189	Dangahahena	Chena contains part of irrigation channel	Rev. D. Jinaratana Thero, chief trustee of Kahagal Vihare	0 1	6 1
190	Wewemulana	Paddy field contains part of irrigation channel	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple, and B.S. Lokumarakkala of Kahandawa	0 0	31 1
191	Paluwatta, Palugoda	Chena	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple	0 0	21 5
192	Wewekumbura	Paddy field contains part of irrigation channel	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple, and Rev. D. Jinaratana Thero, chief trustee of Kahave Vihare and Polommaruwe Kuda Vihare	0 1	5 3
193	Siyambalagahawala	do.	B. G. Hendrick Appu of Ranna	0 0	15 8
194	Pansalemulana	do.	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple	0 0	26 2
195	Vendesikella	Paddy field contains part of irrigation channel	B. G. Hendrick Appu of Ranna and D. D. K. Gunawardane of Kahandawa	0 0	6 1
196	Pansalamulana kumbura	Palugaha do.	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple, and D. D. K. Gunawardane of Kahandawa	0 1	34 4
197	Mahakumbura	do.	B. S. Lokumarakkala Kahandamodara and D. T. S. Edirisuriya of Hatagala, Hungama	0 1	31 8
198	Ambagahawatta kumbura	Oyagawa Paddy field and garden contains 6 coconut trees 40 years, 1 jak tree 30 years, 1 breadfruit tree 30 years and part of irrigation channel	Tinona Amaraweera of Kahandawa	0 0	22 9
199	Suriyagahawatta	Part of garden (no cultivation) contains part of irrigation channel	B. G. Chalé Appu of Ranna	0 0	12 4
200	Depolatota	Paddy field	Tinona Amaraweera of Kahandawa	0 0	1 5
201	Paluwatta	Garden contains 1 coconut tree 20 years, 1 arecanut tree 8 years, part of a bamboo bush 8 years and part of irrigation channel	H. M. Don Agoris of Kahandawa	0 0	20 5
202	Do.	Garden contains part of a bamboo bush 8 years	H. M. Don Agoris of Kahandawa	0 0	2
203	Egodapanwila yaya	Veheragala Paddy field and chena contains part of irrigation channel	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple	0 3	37 7

Lot No.	Name of Land	Description	Names of Claimant	Extent		
				A.	R.	P.
204	Galagawayaya	Chena contains part of irrigation channel	Don Charlis Andraweera of Welleode	0	0	13.8
205	Medakumbura Galagawayaya	Paddy field and chena contains part of irrigation channel	Don Charles Andaraweera of Welleode, Don Dionis Andrahennedi of Mawella, Don Dionis Weerawarnakula of Rekewa, and Andarayas Abeywana of Welleode	0	2	36.8
206	Galagawayaya	Chena	Don Charles Andaraweera of Welleode, Don Dionis Andrahennedi of Mawella, Don Dionis Weerawarnakula of Rekewa, and Andarayas Obeywana of Welleode	0	0	5.9
207	Lunuweraniyagahumulana	Paddy field contains part of irrigation channel	Paranamanage Appusingho of Welipatanwila and Samel Obeywana, Dinoris Obeywana, Andirishamy Obeywana, Sinnoris Obeywana, Karnelhamy Obeywana and Angohamy Obeywana, all of Welleode	0	1	26.4
208	Palugahakumbura	do.	Mrs. Rosamund Hangakoon of Matara and Arnolis Obeywana of Welleode	0	2	13.8
209	Kapuwaneduwa	do.	D. C. Andaraweera of Welleode, D. D. Andrahennedi of Mawella and D. D. Weerawarnakula of Rekewa	0	2	27.3
210	Unapanduragawumulana	Paddy field contains part of irrigation channel	Bainis Matangaweera of Welleode	0	0	18.1
211	Kachcheriyemahattayagumulana	do.	G. G. S. Gunasena, 23, Queen Street, Colombo	0	1	4.8
212	Belimulana	do.	Francis Lokumarakkala of Kahandamodara	0	0	27.2
213	Do.	Paddy field	Francis Lokumarakkala of Kahandamodara	0	0	2.4
217	Siyambalagahumulana, Ketangahakoratuwa	Paddy field and part of garden (no cultivation) contains part of irrigation channel	P. G. Don Carolis of Kahandawa	0	0	24.1
218	Addaramulana	Paddy field contains part of irrigation channel	P. G. Don Carolis and K. V. P. Piyasena, both of Kahandawa	0	1	10.9
219	Ambagahawatta	Part of garden (no cultivation)	B. G. Jaisiahamy of Kahandawa	0	0	2.6
220	Rotewatta	Garden contains 2 coconut trees 8 to 15 years, 1 jak tree 15 years, 1 mango tree 40 years and part of irrigation channel	N. Nandias Appu of Kahandawa	0	0	12.9
221	Suriyagahawatta	Garden contains 1 coconut tree 40 years, 1 breadfruit 20 years, and part of irrigation channel	S. K. Selenchihamy of Ranna, S. K. Sauneris of Kahandawa and B. M. Robert Piyadasa of Ranna	0	0	23.1
222	Baduwelamulana	Paddy field contains part of irrigation channel	Piyoris Matangaweera of Palatuwa, P. Nanayakara of Dikwella and G. D. Diunuwaru of Puttalam	0	1	39.9
223	Inginiahawatta	Part of garden (no cultivation)	B. M. Robert Piyadasa of Ranna	0	0	1
224	Kongahawatta	do.	Hewakoparage Mendias of Kahandawa	0	0	4.8
225	Do.	do.	do.	0	0	3.7
226	Kahandawepipanguwa	Paddy field contains part of irrigation channel	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple, Kahandawa	0	0	24
227	Ganinnansegewala	do.	D. Kumarapperuma of Dikwella, S. K. Selenchihamy of Ranna and P. G. Don Carolis of Kahandawa	0	0	37
228	Palugahumulana	do.	Yasodis Kumrapperruma of Dikwella	0	1	6.1
229	Palugahawatta	Part of garden (no cultivation)	Edirisin Gamachchige Thegis of Kahandawa	0	0	10.9
230	Galaweladanketiya	Paddy field contains part of irrigation channel	D. Kumarapperuma of Dikwella	0	0	33.7
231	Siyambalagahawatta	Part of garden (no cultivation)	H. M. Georgias of Kahandawa	0	0	4
232	Do.	Part of garden (no cultivation) contains part of irrigation channel	Abeywickrama Sauneris of Kahandawa	0	0	10.2
233	Danketigoda	do.	E. G. Yasodis of Kahandawa	0	0	3.2
234	Galaweladanketiya	Paddy field contains part of irrigation channel	D. Kumarapperuma of Dikwella	0	0	31.2
235	Do.	Paddy field	D. Kumarapperuma of Dikwella	0	0	3.7
236	Danketigoda	Paddy field and owita contains part of irrigation channel	P. Abasin and P. Sauneris of Kahandawa	0	0	16.9
237	Galayadanketiya	Paddy field contains part of irrigation channel	D. Kumarapperuma of Dikwella	0	1	15.7
238	Wiragasodella	Owita contains part of irrigation channel	B. G. Chalé Appu of Ranna	0	0	16
239	Pinpanguwa	Paddy field	Rev. K. Sumanatissa Thero, chief trustee of Kahandawa Temple, Kahandawa	0	0	3.1

Supplement No. 1 to final village plan No. 328. Village—Ranna in East Giruwa Pattu, Hambantota District

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
146	Dangahawatta	Garden (no cultivation) contains part of irrigation channel	G. D. Wijesekara of Pallegama, Hungama	0	0	8
147	Koratuweyatta	do.	D. D. K. Gunawardane and D. A. K. Gunawardane, both of Kahanda, Ranna	0	0	9.3
148	Suriyagahumulana	Paddy field contains part of irrigation channel	D. D. K. Gunawardane, D. A. K. Gunawardane and B. G. Hendrick Appu, all of Kahanda Ranna	0	0	30.9
149	Diulmulla	do.	D. H. Siriwarnasingha of Hatagala, Hungama	0	1	25.5
150	Dandeniyeppanguwa	do.	D. D. K. Gunawardane of Ranna	0	1	8.9
151	Ambagahawatta	Chena	Hewahelawattage Davith Appu of Ranna	0	0	6.4
152	Mahumulana Mahamulanepawaragodella	Paddy field contains part of irrigation channel and chena contains part of irrigation channel	Henry Domingo of Tangalla, D. D. K. Gunawardane of Ranna and Thona Amaraweera of Kahandawa	0	0	37.1
153	Diulgaskoratuwakumbura Mahamulanegodella	Paddy field and chena	H. N. Juwanisa of Ranna	0	0	5.1
154	Pansalawatta	Garden contains 3 coconut trees 10 years, 1 orange tree 10 years, 4 arecanut trees 10 years, 1 breadfruit tree 10 years and part of an irrigation channel	Rev. Ananda Thero, chief trustee of Ranna Temple, Ranna	0	0	27.6

Lot No.	Name of Land	Description	Names of Claimant	Extent A. R. P.
155	Pansalawatta	.. Garden contains 1 arecanut tree 10 years and a bamboo bush 10 years	Rev. Ananda Thero, chief trustee of Ranna Temple, Ranna	0 0 8.8
156	Alutmulana	.. Paddy field contains part of irrigation channel	D. A. K. Gunawardane of Kahandawa, Ranna	0 0 4.8
157	Belimulana	.. do.	Francis Lolumarakkala of Kahandamodara	0 0 3.2
158	Lokugahakoratuwa	.. Garden (no cultivation) contains part of irrigation channel	A. K. Grigoris of Ranna	0 0 3.3
159	Pansalamulana	.. Paddy field contains part of irrigation channel	Rev. Dhammananda Thero, chief trustee of Pattiypola temple	0 0 39.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ranna School, on May 24, 1952, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, February 21, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA 612.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,713. Villages—Chavakachcheri North, Sarasalai, Meesalai South and Meesalai North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Iivarai, no assessment No. (Ward No. 6, Kalvayal)	Paddy field (abandoned)	Rasammah, wife of V. Sinnadurai of Kalvayal, Chavakachcheri	0 0 37.3
2	Channel and bund, no assessment No. (Ward No. 6, Kalvayal)	Channel and bund (said to have been paddy field. Channel and bund constructed by the Irrigation Department)	do.	0 0 10
3	Do.	Parts of bund and channel	Appukuddy Selvathurai of Madduvil North	0 0 29.5
4	Do.	do.	Sinnathamby Vythilingam of Chavakachcheri North	0 0 5.4
5	Do.	do.	The Palaniandavan Kandasamy Kovil (trustee: Velupillai Sithamparapillai of Chavakachcheri North)	0 0 9.9
6	Do.	do.	The Madduvil Amman Kovil (trustee: Periyathamby Sithamparapillai of Chavakachcheri South)	0 0 12.9
7	Channel and bund	Parts of bund and channel	Murugesu Thampu of Sarasalai	0 0 2.5
8	Uripiddi	Palmyrah garden contains 2 palmyrah trees 15 years, 12 ditto 5 years and 1 coconut tree 3 years	M Velauthar and K. Mylvaganam of Meesalai North	0 0 10
9	Bund	Part of bund (said to have been palmyrah garden. Bund constructed by the Irrigation Department)	do.	0 0 4
10	Do.	Part of bund (said to have been paddy field. Bund constructed by the Irrigation Department)	K. Mylvaganam of Meesalai North	0 0 19.1
11	Do.	do.	do.	0 0 22.9
13	Channel and bund	Channel and bund (said to have been paddy field. Channel and bund constructed by the Irrigation Department)	do.	0 1 20.2
14	Bund	Part of bund (said to have been paddy field. Bund constructed by the Irrigation Department)	Sanmugam Sathasivam of Meesalai North	0 0 7.8
15	Do.	do.	N. Kalayapillai of Meesalai North	0 0 7.3
18	Do.	do.	do.	0 0 5
19	Do.	do.	Velupillai Subramaniam of Meesalai North	0 0 4.4
20	Do.	do.	Kanagasabai Nagalingam of Meesalai South	0 0 19.8
21	Do.	do.	Sanmugam Sathasivam of Meesalai North	0 0 2.4
22	Do.	do.	Rasammah, widow of N. Veeravagu of Meesalai North	0 0 6
23	Do.	do.	Kanagasabai Somasuntharam of Meesalai South	0 0 4.9
24	Do.	do.	Kanagasabai Sivasambu of Meesalai South	0 0 5.4
Total				1 3 6.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on April 1, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, February 21, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Reference No. LA. 758.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of Land

A portion in extent about 3 acres, out of the land called Karaivayal, situated at Mandaitivu in the Islands D. R. O's Division, Jaffna District, Northern Province, bounded as follows, exclusive of an extent of about 20 perches at the eastern portion of the land and said to be owned as follows:—

Boundaries:

North by land belonging to N. Arambu, R. Manickam, E. Paramanathan and shareholders,
East by lane,
South by earth road, and
West by land belonging to V. Arunasalam and shareholders.

Name, and Addresses of owners:—

1. Sinnathamby Manickam, Mandaitivu.
2. Sinnathamby Appukutty, No. 430, K. K. S. Road, Vannarposai.
3. Mailu Subramaniam, Near Pillaiyar Temple, Mandaitivu.
4. Ambalavanar Kandiah, Near Pillaiyar Temple, Mandaitivu.
5. Ambalavanar Ponniah, Manal Vayaladi, Mandaitivu.
6. Velupillai Visuvanathar, Mandaitivu East, Mandaitivu.
7. Mrs. Visuvanathar Thillammah, Mandaitivu East, Mandaitivu.
8. Kandiah Sabapathpillai, Mandaitivu.
9. Mrs. Sabapathpillai Sellammah, Mandaitivu.
10. Vettivelu Kanagasabai, Mandaitivu.
11. Mrs. Kanagasabai Sellammah, Mandaitivu.
12. Vairamuttu Naganathan, Mandaitivu.
13. Mrs. Naganathan Vethanayagi, Mandaitivu.
14. Subramaniam Sothilingam, Mandaitivu.
15. Ramalingam Manicam, Mandaitivu.
16. Mrs. Manicam Nagammah, Mandaitivu.
17. Sinnathamby Sittampalam, Mandaitivu South, Mandaitivu.
18. Mrs. Sittampalam Sinaammah, Mandaitivu South, Mandaitivu.
19. Kumaravelu Thilhampalam, Mandaitivu West, Mandaitivu.
20. Mrs. Thilhampalam Sivakolunthu, Mandaitivu West, Mandaitivu.
21. Kurumoorthy Sinnathamby Ramalingam, Mandaitivu South, Mandaitivu.
22. Mrs. Ramalingam, Pakkialuxshmi, Mandaitivu South, Mandaitivu.
23. Narayanapillai Erampu, Mandaitivu South, Mandaitivu.
24. Vaithilingam Kanapathpillai, Mandaitivu South, Mandaitivu.
25. Thilhampalam Sivapiragasam, Mandaitivu South, Mandaitivu.
26. Mrs. Sivapiragasam Sothiyammah, Mandaitivu South, Mandaitivu.
27. Vaithilingam Sithamparam, Mandaitivu South, Mandaitivu.
28. Mailvaganam Sothilingam, Mandaitivu South, Mandaitivu, and
29. K. S. Ramalingam, Mandaitivu Dispensary, Mandaitivu.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on April 4, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 27, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, February 21, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Reference No. LA/6625/J/HLG/1271.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Two allotments of land called Monarawilawatta, in extent 0 A. 0 R. 7.9 P., situated in Monawala and Monerawila villages in Medapattu Korale, Katugampola Hatpattu in Kurunegala District, surveyed and more particularly described as lots No. 47 (F. V. P. 302) and 38 (F. V. P. 324) in combined supplement No. 1 to Final Village Plans Nos. 302 and 324.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on April 3, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 27, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, February 25, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L.R. 4495/J/E/937.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the land to be acquired—

Plan Sup. 1 to F. V. P. 691. Village—Kendangomuwa Ihalagama (part)

Lot	Name of Land	Extent	Name of Claimants
160	Hunugewatta Istoruwewatta, part of assessment No. 29	1 1 1	R. A. Wijetunga, Roslin Wijetunga, Agnes Wijetunga, Elizabeth Joseph Wijetunga, Caroline Wijetunga and Mary Theresa Wijetunga, all of Eheliyagoda
161	Do.	0 0 30.2	do.
163	Millagahawatta, assessment No. 153	0 3 1	S. L. M. Salahudeen, Amalebbe Hanifa Umma, both of Moragala, Eheliyagoda, Pahladyan Lebbe Abdulla of Napawala, Getahetta, A. M. Abdul Latiff, A. M. Mohammad Haniffa, A. M. Soliha Umma, A. M. Samun Lebbe, A. M. Hamidu Ali, A. M. Leila Umma, A. M. Umma Jamila, A. M. Mohammad Janidu, A. M. Mohammed Sahid, A. M. Seinu Labdeen, A. M. Jariya Umma, and N. R. Rabiya Umma, all of Eheliyagoda
164	Welebodawatta and Pussellehewatta, assessment No. 154	0 3 31.6	M. L. M. Abdul Careem of Eheliyagoda

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kendangomuwa Government School, on April 22, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 29, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, February 22, 1952.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent.

Land Redemption Notices

No. LA 3349/J/AL/1986.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,130. Village—Karaitivu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mahilamvillukadu <i>alias</i> Alavillu	Coconut garden 10 to 40 years.	M. M. Seyed Ahmed, c/o M. P. Thamby Marikar, General Merchant of Kalpitiya	7 1 18
2	Do.	Garden contains 5 coconut trees 2 to 10 years and 1 divul-tree 10 years	do.	0 0 36
Total				7 2 14

L. D.—B. 49/50.

LRO/APL/2525/J/AL/1984/L.P. 6497.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A. 1,330. Village—Liyanagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Radagewatta <i>alias</i> Horasagewatta	Coconut garden 10-60 years contains 2 large nadun trees over 4 feet girth	Mrs. L. Wimalasuriya, Miss E. A. Goonasekera, Miss D. R. A. Goonasekera, Miss D. S. A. Goonasekera, all of Abeya Niwasa, Habara- duwa	0 3 38
2	Do.	Coconut garden 10-60 years.	do.	0 0 12
Total				1 0 10

L. D.—B. 49/50.

LA. 7437/LRO/APL 4400/J/AL/1932.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,118. Village—Mirihambure

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kolongahamulapillewa	Coconut garden 25-35 years	Hitihami Mudiyansele Ran Banda of Mirihambure, Wellawa	0 3 0
Total				0 3 0

L. D.—B. 49/50.

LRO/APL 5364/J/AL/1931.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,127. Village—Mawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kiruwanahena	Rubber contains 172 rubber trees 20-25 years, 1 mango tree 20 years and 1 bread fruit tree 20 years and garden contains plantain bushes and vegetables	Y. L. M. Abdul Azeez of Godawela, Polgahawela	1 1 4
2	Do.	Rubber 25 years	do.	2 1 10
Total				3 2 14

Q 4086/LRO/APL 4464/J/AL 1647.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 27, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 2,971. Villages—Bokalagama-Pelapitigama and Dahinpahuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
<i>Bokalagama-Pelapitigama</i>					
1	Maradapitiya	Coconut garden 15-25 years	Shanti Mercia Obeysekera, c/o Hector Obeysekera, Proctor, S. C., Payagala	3	3 9
2	Do.	do.	do (disputed by Devapaksa Pedige Pahinduwa of Dahinpahuwa, owner of the adjoining land)	0	1 6
3	Do.	do.	Shanti Mercia Obeysekera, c/o Hector Obeysekera, Proctor, S. C., Payagala	0	0 3
<i>Dahinpahuwa</i>					
4	Do.	Garden with 3 coconut trees 15 years	do.	0	0 6
5	Do.	Coconut garden 15-25 years	do.	0	1 26
<i>Bokalagama-Pelapitigama</i>					
6	Do.	Garden with one coconut tree and one jak tree 35 years	do.	0	0 2
7	Do.	Coconut garden 15-25 years	do.	0	0 35
8	Do.	do.	do. (disputed by Devapaksa Pedige Pahinduwa, owner of the adjoining land)	0	0 10

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L. H. 917.

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by Agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on April 23, 1952, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before April 10, 1952, the nature of his or her interests in the land, the particulars of his or her claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, February 22, 1952.I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

SCHEDULE

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Dombagahawatta	Coconut garden 50 years, contains a temporary building	Halletti Alien Premadasa Perera of Srisadana Etagama, c/o S. M. Wickremasinghe, Proctor, Kalutara	0	2 6

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L. H. 916.

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on April 29, 1952, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before April 10, 1952, the nature of his or her interests in the land, the particulars of his or her claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, February 21, 1952.I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,979. Village—Batuwita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Wandagorakagahena	Budded Rubber 8 years	Mrs. W. Seelin Nona of Batuwita, Horana	0	0 15
2	Do.	Budded rubber 8 years, contains a temporary mud thatched house, cinnamon 7 years and paddy field and a ditch	do.	1	1 11

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L.H. 915

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on April 24, 1952, at 2 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before April 10, 1952, the nature of his or her interests in the land, the particulars of his or her claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, February 19, 1952

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,987. Village—Batagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Uswatta	Rubber 30 years, contains part of a temporary shed	Mr. Piyasiri Goonatilleke, Mrs. Ukwattage Eminona and Mr. Dammasiri Jayasingha, all of Galpatha, Kalutara	0 1 26.9
2	Do.	do.	do.	0 0 10.5
Total				0 1 37.4

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. L.H. 893

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on April 28, 1952 at 2 p.m.; and
 - (b) notify to me in writing (in duplicate) on or before April 10, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, February 19, 1952.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

SCHEDULE

Plan No. Supplement No. 2 to F V. P. 134 Village—Mahagama South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
663	Walahedimullelanda	Rubber 8-10 years contains a temporary mud house	Mr. T. S. Weerasinghe, Uduwara, Anguruwata	2 2 17

L. B. 1916.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, A. O. Wirasinghe, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Weligama Rest House on May 3, 1952, at 10.30 a.m., and
 - (b) notify to me in writing on or before April 23, 1952, in duplicate, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Matara, February 15, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary Plan No. A 1,319. Village—Midigama East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dolosgodahena alias Ellukketiya	Rubber 40 years	T. L. M. Ahamed Jalaideen, M. I. Mohamed Nahir, Mrs. M. A. H. Umma Saloma, Mrs. M. A. H. Umma Salika, Miss M. A. H. Maryam Beeby, Miss M. Litty Khariya, all of Galbokka, Weligama	1 2 28
2	Do.	do.	do.	0 1 11
3	Do.	Rubber 40 years, contains part of a temporary building	do.	0 2 4
4	Dolosgodahena, Dolosgodahena alias Ellukketiya	Rubber 40 years and coconut garden 40 years, contains two temporary buildings, part of a temporary building a permanent latrine and a masonry well	do.	24 0 17
Total				26 2 20

Reference No. LD 3325-J/AL/1963-LRO/APL 3416.

(This reference should be quoted in all letters in this connection)

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Thiagarajah Rajathurai, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
 (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
 (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at D. R. O's Office, Kalmunai, on April 7, 1952 at 10 a.m., and
 (b) notify to me in writing (in duplicate) on or before March 30, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Batticaloa, February 22, 1952.

T. RAJATHURAI,
 Assistant Government Agent.

SCHEDULE**Preliminary plan No. A 993. Village—Malkampiddy**

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Muniyarkadu Navaladivayal ..	Paddy field ..	Meerasaibulebbe Ummarulebbe and Meerasaibulebbe Ahamidulebbe, both of Nintavur, Division No. 2	0	0	8
2	Do.	do.	do.	3	0	26
3	Do.	do.	do.	0	0	38
4	Do.	do.	do.	0	1	7
5	Do.	do.	do.	0	0	13
Total ..				3	3	12

The Land Acquisition Act, No. 9 of 1950**Notice under Section 7**

Reference No. LRO/APL. 1989 J/AL/1663,1299,1662/LM 5390, 5404, 5403.

I hereby give notice, under sub-section (1) of Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands and servitudes which are required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Description of the land and servitudes to be acquired:

Supplement No. 2 to Final Village plan No. 135. Village—Kudagama

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
300	Hettiyawattchena	Coconut garden and garden contain plantain trees 5 years and coconut trees 50 years	Meragalge Anges Leelawathie and Illandara Grace Leelawathie of Kudagama, Hewadiwela	0	3	04
301	Do.	Waste-land and coconut garden 50 years	do.	0	0	21
302	Hettiyahitihahena	Waste-land contains one coconut tree 4 years	do.	0	0	18
303	Do.	Waste-land	do.	0	0	20
Total ..				1	0	23

Supplement No. 3 to Final Village plan No. 135. Village—Kudagama

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
304	Yadessalagehena alias Dehigahalandewatta	Coconut garden 50 years and waste-land contains 7 Lunumidella trees, 2 years	Meragalge Agnes Leelawathie and Illandara Grace Leelawathie of Kudagama, Hewadiwela	0	2	26
305	Do.	Coconut garden 50 years contains 5 jak trees 50 years	do.	0	0	24
306	Badahelagewatta	Coconut garden 40 years, contains jak and arecanut trees, 40 years and threshing floor includes the following servitudes:— The right of using the threshing floor by the owner of the adjoining paddy fields	do.	0	1	33
307	Do.	Coconut garden 40 years contains 2 jak trees 40 years and threshing floor includes the following servitudes:— The right of using the threshing floor by the owner of the adjoining paddy fields	do.	0	0	07
Total ..				1	1	10

Supplement No. 4 to Final Village plan No. 135. Village—Kudagama

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A.	R.	P.
308	Alugollekumbura	Paddy Field	Meragalge Anges Leelawathie and Illandara Grace Leelawathie of Kudagama, Hewadiwela	0	0	07
309	Alugollekumbura and Galpotttekumbura	Paddy field contains an unprotected well and includes the following servitudes:— The right to a share of the water of the well, situated near the northern boundary by the owners of the adjoining lands, (2) The right to approach to the well referred to in para 1	do.	0	3	11
310	Galpotttekumbura	Paddy field	do.	0	0	07
Total ..				0	3	25

All persons interested in the aforesaid lands and in the servitudes are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Rambukkana Circuit Bungalow on April 3, 1952, at 10.00 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 27, 1952, the nature of their interests, in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands and the servitudes, the amounts of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Kegalle, February 22, 1952.

D. G. DAYARATNE,
 Assistant Government Agent.

Final Orders

Land Settlement Ordinance

Notification

IT is hereby notified for general information that the folio No. 193 appearing against sub-divisional lot No. 341 (Part of Lot No. 180) in Settlement Order No. 1,076 (Kurunegala) published at pages 1635-1642 of Part III (Lands) of the Government Gazette No. 10,330 of December 14, 1951, is a printer's error and should read as folio No. 191.

(ii) The entry relating to the settlement of sub-divisional lot No. 371 (Part of Lot No. 228) in the said Settlement Order has also been erroneously printed and should read as follows:—

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	Sub-section under which settled	On whom settled
228	371	0 1 31	5 (1)	The Crown

(iii) The notification that appeared at page 95 of Part III (Lands) of the Government Gazette No. 10,344 of January 18, 1952, is hereby cancelled as a printer's error has occurred therein.

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

Colombo, February 14, 1952.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,733 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the land specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top-left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Galpaya in the Kandawel Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Hatangala, parts of Ulpote Ara, Mellagaha Ara and Yatapagamuwa Ara (the village limit of Hatangala) boundary of Topo Preliminary Plan No. 9 Handagiriya (part of) in Meda Korale, part of Kiule Ara (boundary of Topo Preliminary Plan No. 9 Handagiriya (part of) in Meda Korale).

East: Part of Kiule Ara (boundary of Topo Preliminary Plan No. 9 Handagiriya (part of) in Meda Korale) part of Walawc Gange (boundary of Final Topo Plan No. 37 in the Province of Uva).

South: Parts of Kuda Oya, Kadawel Ara and Ganun Ara (the boundary of Topo Preliminary Plan No. 8, Ratkarawwa, in Tambagam Pattuwa) the boundary of Topo Preliminary Plan No. 8, Ratkarawwa the village limit of Pallededa in Tambagam Pattuwa.

West: The village limit of Pallededa in Tambagam Pattuwa, the village limits of Muttettupola and Hatangala.

Block Survey Village Plan No. 981.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Ulpote ara (stream, dry half area)	1 0 7
2	Galpaya atura, Demodera-omara, Hinguruwelketiya, Hinguruwelkatuwa (resn. along stream)	25 1 25
3	Galleneyaya, Galpagametanihena (resn. along stream)	3 3 26
4	Bambaragalemukalana (resn. along stream)	0 2 0
5	Bambaragala, Bambaragalemukala, Bambaragalahena	114 3 21
6	Kanabisogala (rock cave)	0 0 4
7	Galleneyaya, Guruwagewatta, Weheragodella	97 2 9
8	Weheragodella (contains an ancient Dagoba, stone images and granite pillars)	4 0 19
9	Weheragodella (resn. along stream)	1 2 34
10	Atureyayemukalana (resn. along stream)	0 2 32
11	Weheragodella, Atureyayemukalana (resn. along stream)	1 1 20
12	(Footpath)	0 0 18
13	Weheragodella	1 3 7
14	Atureyaya, Weheragodella	11 1 39
15	(Gansabhawa path)	0 2 2
16	Tambingaha ara (stream dry)	1 0 5
17	Weheragodella, Atureyaya (resn. along streams)	29 2 14

Lot	Name of Land	Extent A. R. P.
18	Atureyaya (resn. along stream)	2 2 15
19	Atureyayemukalana	9 3 10
20	Atureyayemukalana (resn. along stream)	2 2 10
21	Atureyaya (resn. along stream)	2 1 25
22	Atureyayemukalana (resn. along stream)	5 2 10
23	Tambahitiyeyaya, Ambagahamankadeyaya, Kumbukkandeyaya (resn. along stream)	25 3 3
24	Kumbukkandeyaya (resn. along stream)	4 1 14
25	Kumbukkandeyaya	4 1 39
26	Do.	8 2 25
27	Kumbukkandeyaya, Ambagahamankadeyaya, Tambahitiyeyaya, Galleneyaya, Habaraitteyaya, Kolongasayaya, Walahawetunagaleyaya, Leekeligaleyaya, Kowlagaleyaya, Walahawetunayaya	424 3 38
28	Kumbukkandeyaya (contains several rock pillars)	0 0 18
29	(Footpath)	0 2 26
30	Hinguruwelketiya, Hinguruwelkatuwa, Demodera-omara, Galpaya atura	59 0 18
31	Hinguruwelkatuwa (resn. along stream)	0 2 6
32	Walahawetunagaleyaya (resn. along stream)	1 1 29
33	Hinguruwelkatuwa, Walahawetunayaya (resn. along stream)	0 3 9
34	Hinguruwelkatuwa	2 2 28
35	Leekeligaleyaya, Walahawetunayaya	1 3 24
36	Walahawetunagala (contains the ruins of a Dagoba and a subterranean passage in a rock)	2 0 32
37	Katuwekendi ara (stream dry)	2 3 2
38	Leekeligaleyaya, Watawalayaya, Walahawetunayaya, Kowlagaleyaya (resn. along stream)	14 3 5
39	Kowlagalayayemukalana (resn. along stream)	1 0 24
40	Kowlagalayayemukalana	1 2 13
41	(Footpath)	0 1 27
42	Kowlagalayayemukalana, Telambugaha atura (resn. along stream)	32 0 4
43	Kowlagalayayemukalana, Telambugaha atura	23 0 11
44	Kowlagalayaya (resn. along stream)	0 0 21
45	Kowlagalayaya, Demodarayaya, Demodara-omara, Watawalaya, Leekeligaleyaya	86 1 31
46	Kowlagalayaya, Watawalayaya, Demodarayaya, Demodara-omara (resn. along stream)	27 3 4
47	Mellagaha ara (stream, dry, half area)	1 1 8
48	Yatapagamuwa ara (stream, dry, half area)	0 0 39
49	Do. (stream, dry)	18 0 16
50	Paluketiyeckatuwa, Demodarayaya, Mahamadheyaya, Mahamadehenyaya (resn. along stream)	11 0 1
51	(Footpath)	0 1 22
52	Hataralandayaya, Keumbeduyaya, Lunuarehena, Mahamadehenyaya	25 3 13
53	Mahamademukalana, Lunuareemukalana	11 0 15
54	Paluketiyeckatuwa, Mahamademukalana (resn. along stream)	30 2 27
55	(Stream) (dry)	0 3 31
55½	(Do.) (do.)	0 1 10
56	Mahamadeyaya, Mahamadehena (resn. along stream)	4 3 10
56½	Mahamademukalana, Paluketiyeckatuwa (resn. along stream)	6 3 27
57	Mahamadeyaya (resn. along stream)	24 1 26
57½	Do. (resn. along streams)	3 2 16
58	Ratatalaketiyeckatuwa, Godakaduruyayehena, Mahamadeyaya, Lunuareyaya	122 1 31
59	(Footpath)	0 1 20
60	Godakaduruyayehena, Mahamadayaya (resn. along stream)	18 0 36
60½	Orukeme-atura, Godakadure-atura (resn. along stream)	2 1 31
61	Lunu ara (stream, dry)	3 0 28
62	Orukeme-atura, Godakadure-atura (resn. along stream)	8 1 39
63	Orukeme-atura	0 2 36

Lot	Name of Land	Extent		Lot	Name of Land	Extent	
		A.	B. P.			A.	B. P.
64	Dambaketiya waitahonyaya (resn. along streams)	16	0 1	134	Kohombaketiye ara (stream, dry)	2	1 14
65	Ambetotagala (contains two large rock caves and several small ones, a dagoba and an image, in ruins)	8	3 0	135	Welleyaya, Gurumadeyaya, Welaneyaya, Welaneatura, Suriyagolleyaya, Katupilahaduwehena, Katupilahaduweyaya, Welleyayehena, Wanduraweareyaya, Kohombaketiyeaya, Kohombaketiyeankammadayaya, Kudumirikoteyaya	371	1 17
66	Dambaketiya wattenyaya, Orukemeyaya, Godakadure atura	179	0 7	136	Katupilahaduwehena (contains a vihare in ruins and ten monoliths)	0	0 36
66½	Godakadure atura, Orukemeatura	23	1 39	137	Velleyayemukalana	13	2 10
67	(Footpath)	0	1 34	138	Wanduraweareyaya, Kohombaketiyeaya, (resn. along stream)	14	2 16
67½	Binkeme atura	2	1 2	139	Velleyayemukalana (resn. along stream)	6	0 17
68	Binkeme atura, Godakadure atura	160	0 8	140	Wandurawe ara, (stream, dry)	4	1 10
69	Binkeme atura, Uselle atura	46	1 19	141	Valleyayemukalana (resn. along stream)	6	0 15
70	Uselle atura, Binkeme atura (resn. along stream)	19	3 33	142	Ingimasyayehena (resn. along stream)	0	2 32
71	Hekadeyaya, Hekadeyayehena (resn. along stream)	9	0 21	143	Valleyayemukalana	1	2 38
72	Galabenda atura (resn. along stream)	6	1 39	144	Welagawayayehena, Katupilahaduweyaya, Suriyagollehena, Ambaghamankada (resn. along stream)	25	3 24
73	Karagasgaleyaya (resn. along stream)	1	0 18	145	(Footpath)	0	1 38
74	Galabendu atura	1	0 10	146	Ambaghamankada (contains a vihare in ruins)	0	0 28
75	Pepolghayaya, Hekadeyayehena (resn. along stream)	8	2 2	147	(Stream) (dry)	1	1 33
76	Hekadeyayehena, Karagasgaleyaya, Dikgalayaya, Ketakadeyaya, Kongahawalayaya, Hundukemeyaya, Binkemeyaya, Hekadeyaya, Uselleyaya	568	3 39	148	Welagawayayehena, Katupilahaduweyaya, Hundugala omara Marawa, Ambaghamankada (resn. along stream)	29	2 24
77	Binkeme atura	35	3 19	149	Welagawayayehena, Katupilahaduweyaya, Hundugala omara Marawa, Ambaghamankada	22	3 17
78	(Stream) (dry)	0	2 15	150	Galpayewela	5	1 25
79	Binkeme atura (resn. along streams)	22	3 33	151	(Bund) (abandoned)	0	0 30
80	Binkeme ara (stream, dry)	0	3 18	152	Wewagawamukalana, Hundugala, omara (resn. along stream and Wel eia)	11	2 21
81	Hundukemeyaya (resn. along stream)	1	0 25	153	Wel eia (stream, dry)	0	1 14
82	Binkeme atura, Katakade atura (resn. along streams)	14	0 31	154	Wewagawamukalana	38	3 1
83	Binkeme atura	25	2 33	155	Kandangodagawayaya, Dikyayehena (resn. along stream)	8	2 13
84	Kongahawala ara (stream, dry)	1	1 27	156	Nalugasara ara (stream, dry)	1	1 28
85	Kongahawalayaya (resn. along stream)	11	1 2	157	Demoderayayehena, Kandangodayaya, Pussetota atura (resn. along stream)	9	0 18
86	Ketakade atura (resn. along stream)	7	0 27	158	Demodarayayehena, Kandangodayaya, Pussetota atura	2	3 33
87	Ketakade atura	4	0 22	159	Dikyayehena, Kolongahayaya	42	2 10
88	Kongahawalayaya (resn. along stream)	1	3 13	160	(Gansabhawa footpath)	0	0 36
89	(Stream) (dry)	0	0 31	161	Dikyayehena, Atteyayekarametiyyaya, Atteyayekarametiyyayehena, Welegawayayehena, Suriyagollehena, Katupilahaduweyaya, Ingimasyayehena, Kohombaketiyeaya, Udawadiyeyaya, Kolongahayaya	423	1 8
90	Kiule ara (stream, dry, half area)	6	3 15	162	(Footpath)	0	2 0
91	Ketakade atura, Kaluwellemankadamukalana (resn. along streams)	28	2 1	163	Galmulleatura	3	2 23
92	Dekindeyaya	26	3 12	164	Udawadiyeyaya, Galmulleyaya	73	3 25
93	Dekindeyaya (resn. along stream)	1	2 9	165	Udawadiyeyaya (resn. along stream)	12	2 19
94	Kaluwellemankadamukalana (resn. along stream)	43	1 20	166	Kalundagoda ara (stream, dry)	2	0 27
95	Walawe ganga (stream, half area)	20	1 15	167	Kohombaketiyeaya, Heenkohombaketiyeaya (resn. along stream)	12	0 22
96	Kuda Oya (stream, half area)	10	1 8	168	Kohombaketiyeaya, Heenkohombaketiyeaya	68	0 15
97	Kaluwellemankadayaya	29	1 32	169	Kotamugunu ara (stream, dry)	1	0 30
98	Kaluwellemankadamukalana, Diggale atura, Ketakade atura	225	0 32	170	Heenkohombaketiyeaya, Kohombaketiyeaya (resn. along stream)	15	3 2
99	Diggaleatura, Kaluwellemankadamukalana (resn. along streams)	69	2 20	171	Kohombaketiyeaya (bund, abandoned)	0	2 33
100	Kuda Oya (stream)	100	3 18	172	Kohombaketiye ara (stream, dry)	3	3 11
101	Kaluhenayagala ara (stream, dry)	2	0 28	173	Ladiyegalayaya, Galgeihenayaya, Kohombaketiyeankammadayaya, Kudumirikoteyaya, Gurumadeyaya, Kohombaketiyeaya (resn. along stream)	31	1 22
102	Tallemayaya, Kaluhenayagalalanda (resn. along stream)	11	3 24	174	Demataketiyemadepaya, Kudumirikoteyaya, Koladiwiyanakadeyaya, Hawarnugeyaya, Weeragahapattiyeyaya, Mulanyaya, Kohombaketiyeankammadayaya, Galgeihenayaya, Ladiyegalayaya	255	2 39
103	Kaluhenayagalamukalana, Welanketiyeayemukalana, Welanketiyeayemukalana (resn. along streams)	25	1 27	175	Kudumirikoteyaya (resn. for trig station)	0	0 24
104	Kaluhenayagalamukalana, Welanketiyeayemukalana, Welanketiyeayemukalana	26	0 19	176	Mulanyaya, Kudumirikoteyaya (resn. along stream)	11	1 18
105	Welanketiyeayehena, Welanketiya, Godaliyehena (resn. along stream)	33	3 13	177	Karametiyeatura (resn. along stream)	2	3 31
106	Kandiyagawamukalana, Kandiyagawayaya (resn. along stream)	10	1 32	178	Mulan Ara (stream, dry)	1	1 18
107	(Footpath)	0	0 11	179	Karametiye atura (resn. along stream)	14	2 18
108	Telambugaha atura (tank bund abandoned in forest)	3	3 7	180	Karameti ara (stream, dry)	1	2 13
109	Waldehikatuwa	7	2 17	181	Ratmalkatu ara (stream, dry)	8	1 23
110	Waldehikatuwa (resn. along stream)	1	2 21	182	Koladiwiyanakadeyaya, Hawarnugeyaya, Weeragahapattiyeyaya, Mulanyaya (resn. along stream)	55	3 3
111	Waldehikatuwa (resn. along stream)	4	0 5	182½	Hawarnugeyaya, Koladiwiyanakadeyaya	5	1 14
112	Waldehikatuwa	1	2 28	183	Hawarnugeyaya, Mulanyaya	68	2 6
113	Waldehikatuwa (resn. along stream)	6	3 16	184	Batalakotuwe ara (stream, dry)	4	1 37
114	Waldehikatuwa (resn. along stream)	1	1 36	185	Koladiwiyanakadeyaya, Ingimasyaya, Weeragahapattiyeyaya (resn. along stream)	19	2 11
115	Telambugahaatureyaya, Waldehikatuwa, Waldehikatuweyaya	36	3 35	186	Weeragahapattiyeyatura (resn. along stream)	7	3 0
116	Waldehikatuwe Akurukotapugala (rock covered with ancient inscriptions)	0	0 4	187	Endaruketiyeyaya, Welaneyaya (resn. along stream)	16	2 9
117	Telambugahaatura	96	3 33	188	Diulemadeatura, Diulemadamukalana (resn. along stream)	10	3 2
118	Kirindiwelmadepaya	5	3 23	189	Welaneyaya, Endaruketiyeyaya	105	2 34
119	Kirindiwelmadepaya, (resn. along stream)	0	3 39	190	Weeragahapattiyeyatura, Diulemadeatura	39	0 19
120	Telambugaha atura (resn. along stream)	44	0 19	191	Weeragahapattiyeyaya, Koladiwiyanakadeyaya, Ingimasyaya	96	0 32
121	Footpath	0	1 25	192	(Footpath)	0	2 6
122	Telambugahaatureyaya, Kowlagaleyaya (resn. along stream)	3	1 29	193	Diulemadeatura	25	0 17
123	Telambugahaatureyaya, Kowlagaleyaya, Kumbukkandeyaya, Kongolleyaya	178	0 5	194	Moragolle ara (stream, dry)	1	1 37
124	Waldehikatuwa	18	0 31				
125	Waldehikatuwa (resn. along stream)	7	0 17				
126	Kongolleyaya (resn. along stream)	7	2 13				
127	Kumbukkandeyaya	2	0 21				
128	Kumbukkandeyaya (resn. along stream)	6	3 8				
129	Do. (resn. along stream)	2	0 16				
130	Velleyayehena, Katupilahaduweyaya, Suriyagolleyaya, Welaneyaya (resn. along stream)	24	3 39				
131	Welaneatura, (resn. along stream)	23	1 13				
132	Welaneatura	30	2 0				
133	Welaneyaya, Welleyaya, Gurumadeyaya, Kohombaketiyeankammadayaya, Kudumirikoteyaya (resn. along stream)	56	0 20				

Lot	Name of Land	Extent A. R. P.
195	Moragolleyaya (resn. along stream)	4 1 22
196	Moragolletura, Kandyagawayaya, Julemade-mukalana (resn. along stream)	8 3 19
197	Divulemadeatura, Julemade-mukalana, Mora-golletura	43 2 1
198	Moragolleyaya, Karawilayaya, Remnikote-yaya, Kandyapalleyaya, Bisowakotuwe-hena, Mahakapuyaya, Moragolleyaya, Endaruketiyeyaya, Weeragahapathiyeyaya	356 3 26
199	Mahakapuyaya (bund, abandoned)	0 1 19
200	Remnikoteyaya, Mahakapuyaya (resn. along stream and ela)	7 3 10
201	Horrow ela (stream, dry)	0 1 2
202	Bisokotumukalana (resn. along ela)	0 3 39
203	Weherabindayaya (resn. along stream)	2 2 35
204	Weherabindahena (resn. along stream) (contains ruins, damaged vihare, galmaluwa and stone mortar)	1 1 23
205	Weherabindahena (contains ruins, damaged vihare, galmaluwa and stone mortar)	1 3 26
206	Remnikotemukalana (resn. along stream)	2 0 9
207	Remnikotemukalana (resn. for trig station)	0 0 15
208	Remnikotemukalana	3 1 37
209	Ganin ara, Kadawel ara (stream, dry, half area)	7 2 20
210	Weherabindayaya	13 3 34
210½	Weherabindayaya (resn. along stream)	1 2 7
211	Weherabindamukalana, Ganinaremukalana, Weherabindayaya	9 1 6
211½	Weherabindamukalana (resn. along stream)	1 0 11
212	Kadawelareyaya, Ganinarehenyaya (resn. along stream)	14 1 24
213	Ganinarehenyaya, Kadawelareyaya	28 1 33
214	Weherabindamukalana, Ganinaremukalana (resn. along stream)	11 3 17
215	Bisokotuwe ara (stream, dry)	3 0 39
216	Kandyapalleyaya (resn. along stream)	8 3 25
217	Bisokotuwemukalana	5 1 1
218	(Bynd) (abandoned)	11 1 17
219	Kongasyaya	16 2 6
220	Kandyagawamukalana	5 2 29
221	Godaliyehena, Welanketiyyeyaya, Talakema-yaya, Kaluhenayagalalanda, Ingim-gashena, Kandyapalleyaya, Kongasyaya	420 2 32
222	Paluketiyyemukalana, Palukottemukalana	34 0 13
223	Palukottemukalana, Paluketiyyemukalana (resn. along stream)	19 1 1
224	Kukurumangala ara (stream, dry)	1 1 39
225	Kurumangalayaya, Ingim-gashena (resn. along stream)	11 3 24
226	Welanketiyyemukalana, Pitiyegalamukalana (resn. along stream)	21 1 38
227	Pitiyegala ara (stream, dry)	0 3 33
228	Keheiwattaginmulehena, Pitiyegalayaya, Welanketiyyegalabandiyaya (resn. along stream)	6 1 30
229	Pitiyegalamukalana, Welanketiyyemukalana	24 3 31
230	Keheiwattaginmulehena, Kukurumangalayaya, Ingim-gashena	95 3 13
231	Kaluhenayagalalamukalana (contains rock)	60 0 22
232	Kaluhenayagalalamukalana (resn. along stream)	2 0 37
233	Galapalleyaya (resn. along stream)	7 1 34
234	Galapalleyaya	55 0 21
235	Kaluhenayagalalamukalana (resn. along stream)	7 1 23
236	Kaluhenayagalalamukalana, Welanketiyyemukalana	43 0 18
237	Welanketiyyegalabandiyaya, Pitiyegalayaya	30 0 23
238	Welanketiyyegalabandiyaya	69 2 23
239	Kelanketiyyegalabandiyaya (resn. along stream)	3 0 34
240	Welanketiyyegalabandiyaya (resn. along stream)	0 1 6
241	Welanketiyyemukalana	8 1 11
242	Welanketiyyemukalana	235 3 21
243	Welanketiyyemukalana (resn. along stream)	76 1 6
Total		8,201 1 20

(Ratnapura S. O. No. 20—1952)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,734 (Kegalla)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Lenagala in the Egodapata Pattu of the Dehigampal and Lower Bulathgama Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Kirindiwelgollehena, Gansabhawa path from Dunumale to Gongaldeniya, Kirindiwelgollehena;
East: Karagaselle Dola;
South: Karagasellehena, Pelpelewatta;
West: Kirukehena, T. P. 162339, Dematagahalagahena.

Note:—Exclusive of Gansabhawa path passing through the land.

Preliminary Plan No. A 272

Lot	Name of Land	Extent A. R. P.
1	Kapuhemukalana	1 2 35
2	Do.	2 0 14
3	Do.	1 2 10
4	Do.	2 2 22
5	Do.	0 1 0
6	Do.	0 0 36
Total		8 1 37

(Kegalla S. O. No. 2—1952)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,735 (Kegalla)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Egalla in the Otara Pattuwa of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Dunumadalawewatta, Peelamulahena;
East: Panawellagahamulahena, Kendagollahena, Galkotuwehena, Wanumerewatta;
South: Wanumerewatta and the village limit of Heliyagoda;
West: The village limit of Heliyagoda, Dunumadalawe watta, Kitalanwalakada watta.

Preliminary Plan No. A 230.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Wanumeremukalana	7 1 39

PART II

North: Gambittiyewatta;
East: Gambittiyewatta, Galkotuwehena;
South: Narangahahena, Narangahahena;
West: Peragollewatta, Gambittiyewatta.

Preliminary Plan No. A 230.

Lot	Name of Land	Extent A. R. P.
2	Narangahamulagale Mukalana	5 0 39

PART III

North: Kohilapathkade Hena;
East: Footpath;
South: Wallagollehena;
West: Title plan No. 279357.

Preliminary Plan No. 1,920.

Lot	Name of Land	Extent A. R. P.
63	Wallagalle Mukalana (resn. for footpath)	0 0 9

(Kegalla S. O. No. 3—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,736 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kalugalla in the Deyaladahamuna Pattuwa of the Kinigoda Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Epatawatta;
East: Epatawatta and Divigalehena,
South: The village limit of Kavudaulla;
West: Arambehena and Keengahamulahena.

Preliminary Plan No. A 260.

Lot	Name of Land	Extent A R P
2 ...	Do. do. do.	1 1 13
Total		2 2 6

(Kegalla S. O. No. 4—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,737 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kavudaulla in the Deyaladahamuna Pattuwa of the Kinigoda Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa: all of which lots fall within the boundaries:—

North: The village limit of Kalugalla;
East: The village limits of Kalugalla, Hedeniya and Kum-baldiwela;
South: Medahena and Galkotuwa;
West: Galkotuwa and Kalugalkanda.

Preliminary Plan No. A-260.

Lot	Name of Land	Extent A R P
4	Do. do. do.	1 2 7
5	Yangalegalkotuwa ...	0 2 0
Total		5 1 2

(Kegalla S. O. No. 5—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,738 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Neluwakkana in the Uduwa Palata of the Dehigampal and Lower Bulatgama Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Uduweilemmukalana (lot 6 in PP. 3215), Uduweilemmukalana and Tunnokindehena (lot 7 in PP. 3215), Uduweilemmukalana (lot 6 in PP. 3215), Tunnokindehena (lot 20 in PP. 3215);
East: Tunnokindehena, Tunnokindehenewatta, Tittagahamulahena, Ritigahahenewatta;
South: Kuda Oya;
West: Neluwakkana (lot 4 in PP. 3298), Waharaka Estate (T. P. 254259), Mala Dola, T. P. 362872, Neluwakkana (lot 8 in PP. 3215).

Preliminary Plan No. A 277

Lot	Name of Land	Extent A R P
2 ..	Tunnokindehena, Ritigahahena, Thahyawalahena, Munamalgahamulatenna and Uduwellehena ...	8 0 9
3 ..	Ritigahahena ...	1 0 38
Total		9 1 33

PART II

North: Lot 8 in PP. 3215, Lot 2 in PP. 3298, Lot 3 in PP. 3298, Division of Waharaka Estate (T. P. 254259);
East: Lot 3 in PP. A 277;
South: Kuda Oya, the village limit of Udupota;
West: Kuda Oya, Ritigaha Oya, the village limit of Uduwa.

Preliminary Plan No. 3,298.

Lot	Name of Land	Extent A R P

(Kegalla S. O. No. 6—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,739 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Kehelwatta in the Mawata Pattuwa of the Paranakuru Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries:—

North: The village limit of Watura;
East: Galgodahena;
South: Badalegehena;
West: Title Plan No. 281842.

Preliminary Plan No. 2,670.		Extent
Lot	Name of Land	A. R. P.
1	Kalawelmottewehena	1 2 29
(Kegalla S. O. No. 7—1952)		

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,740 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.
Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Palapoluwa in the Kandupita Pattu North of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Pettangalehena, Unapandurehena, Dimiyagastennehena;
East: Title Plan No. 358819, Lot 2 in PP 2664;
South: Yattogoda Ela (The village limit of Nelundeniya in Otara Pattuwa), the village limit of Nelundeniya in Otara Pattuwa;
West: Nelungalehena, Pettaganwela, Pettangalehena and foot path.

Note.—Exclusive of the portions of the foot path and reservations passing through the land.

Preliminary Plan No. A 212.		Extent
Lot	Name of Land	A. R. P.
1	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	0 0 23
2	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	5 2 19
3	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	0 0 31
4	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	0 0 13
5	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	0 3 1
6	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	1 0 30
7	Galgodahenemukulana alias Batapotelle-mukulana	7 1 23
Total		15 1 20

PART II

North: Puwakgahadorowwa, Galgodahena;
East: Title Plan No. 405700, Lot 3 in R.P. 3961, Title Plan No. 405700;
South: Petangalehena, Galaudahena;
West: Puwakgahadorowwa.

Preliminary Plan No. A 212.		Extent
Lot	Name of Land	A. R. P.
8	Peradombagollemukulana	10 1 24

PART III

North: The village limit of Peherambe;
East: Diganhene Ela (the village limit of Peherambe);
South: Diganhenewatta;
West: Galaudahenewatta, the village limit of Peherambe.
Note.—Exclusive of the stream passing through the land.

Preliminary Plan No. A 289.		Extent
Lot	Name of Land	A. R. P.
1	Diganhena	1 0 12
2	Do.	0 2 33
3	Kudumriyemukulana	0 2 6
Total		2 1 11
(Kegalla S. O. No. 8—1952)		

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,741 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Peherambe in the Kandupita Pattu North of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Hunumade Ela, Andawala Ela;
East: Andawalawatta, Title Plan No. 368085;
South: Title Plan Nos. 368085 and 348757;
West: Diganhene Ela.
Note.—Exclusive of the V. C. path from Peherambe to Ballapana passing through the land.

Preliminary Plan No. A 289		Extent
Lot	Name of Land	A. R. P.
4	Kudumriyemukulana	5 2 13
5	Do.	0 1 5
6	Do.	0 0 34
Total		6 0 12
(Kegalla S. O. No. 9—1952)		

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,742 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kuda Pallegama in the Kiraweli Pattu East of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: T. P. 158755;
East: The village limit of Udagama;
South: Radukgalahena (Lot 7368 in P. P. 8828);
West: T. P. 158756.

Preliminary Plan No. 4,005.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Radukgala alias Galpothawalahena Mukalana	3	1 6
2 ...	Pansalewatta	0	0 10
Total		3	1 16

PART II

North: Radukgalahena (Lot 7368 in P. P. 8828);
East: The village limits of Udagama and Elamaldeniya;
South: The village limit of Tambadiya;
West: Galpothawalahena alias Radukgala. (Lot 7375 in P. P. 8828), T. P. 157267, T. P. 149761, T. P. 158756.

Preliminary Plan No. 4,005.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
3 ...	Radukgalahena	1	0 13
4 ...	Radukgala alias Galpothawalahena Mukalana	11	1 2
5 ...	Radukgala alias Galpothawalahena Mukalana	4	2 38
Total		17	0 13

(Kegalla S. O. No. 10—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,743 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Nawagamuwa in the Gandolaha Pattuwa of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries:—

North: Watuhemulla Pillewa;
East: Kandanevatta, Kandanehena;
South: Kandanehena;
West: Gallindagawawatta, Watuhemulle Pillewa.

Note.—Exclusive of foot path from gardens to gardens passing through the land.

Preliminary Plan No. A 418.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Kandane Galenda	1	2 32

(Kegalla S. O. No. 11—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,744 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 29th day

of February, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Palambure in the Kiraweli Pattu West of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries:—

North: The village limit of Niyadandupola;
East: The village limit of Niyadandupola;
South: Lot 6379 in P. P. 266;
West: Niyadurupolla Estate.

Preliminary Plan No. A 48.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Wawuloginagalumulakalana	...	0 0 15

(Kegalla S. O. No. 12—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,745 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such lands is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Niyadandupola in the Kiraweli Pattu West of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Walgankandewatta;
East: Moonamalgalumulakalana, Rotupeleehena, Wawuloginagalumulakalana;
South: Wawuloginagalumulakalana;
West: The village limit of Palambure.

Preliminary Plan No. A 48.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
2 ...	Wawuloginagalumulakalana	...	4
3 ...	Wawuloginagalumulakalana	...	3
Total		...	7

(Kegalla S. O. No. 13—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,746 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Mampita in the Otara Pattuwa of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Badagetayahena;
East: Galaudahena, the village limit of Palapoluwa in Kandupita Pattu North;
South: Pansalwatha, Gallen Vihara, Galabodahena;
West: Galabodahena, Boomehena, Batehena.

Preliminary Plan No. A 365.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Deiyannepalagala (rock) ...	2 1 14
2 ...	Deiyannepalagala ...	1 3 4
3 ...	Deiyannepalagala (rock, &c.) ...	0 3 7
Total		4 3 25

(Kegalla S. O. No. 14—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,747 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of the envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Lenagala Ihala in the Kiraweli Pattu East of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Uralindamulahena, Uralinmadulahena;
East: Adikariyatenna, Pinnagollewatta, Werellehena;
South: Lot 5 in PP 4,054, lot 4 in PP 4,054 T. P. 193809;
West: Millagahawattehena.

Preliminary Plan No. 4,054.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Millagahamukalana ...	3 1 2
2 ...	Millagahamukalana alias Batakandemukalana ...	4 3 17
3 ...	Batakandehena ...	0 1 21
Total		8 2 0

PART II

North: The village limit of Kahagalla;
East: Piyasenawatta, Uggaldeniyawatta, Galapallehenewatta;
South: St. Joseph's Estate, Lot 657 in PP 2,179 Barugollemukalana;
West: St. Joseph's Estate.

Preliminary Plan No. A 302.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Barugollemukalana ...	13 1 38

PART III

North: St. Joseph's Estate, Barugollemukalana;
East: Barugollemukalana, Uggaldeniyahena;
South: The village limit of Panane;
West: The village limit of Panane.

Preliminary Plan No. 2,179.

Lot	Name of Land	Extent A. R. P.
657 ...	Barugollemukalana ...	3 0 0

(Kegalla S. O. No. 15—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,748 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of the envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Hallawa in the Kiraweli Pattu West of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Gonamadehena, Mala Dola;
East: Gonamadewatta;
South: Wewaranahena;
West: Polwatta, Gonamadehena.

Preliminary Plan No. A 135.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Gonamade Galatula ...	1 3 92

PART II

North: Haloya Estate, Paranawatta;
East: Weligankande Mukalana, T. P. 335525, Hitinawatta, T. P. 256491, Imbulgahawatta, T. P. 254626;
South: Hallawa Estate Mala Dola, Weligankandemukalana;
West: The village limit of Kitalangomuwa in Dehigampal and Lower Bulatgama Korales.

Note.—Exclusive of Maladola that runs through the land.

Preliminary Plan No. A 274.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Weligankande Mukalana ...	27 0 23

(Kegalla S. O. No. 16—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,749 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them, is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Epalatuwa in the Kandupita Pattu South of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries.—

North: The village limits of Kiridana and Harigala;

East: The village limit of Harigala;

South: The village limit of Malwana, Wellekelemukalana (lot 5171f in P.P. 243) Mala Dola, Karadane Ela;

West: Kahakotuwehena (lot 5171 in PP 243) Kahakotuwehena (T.P. 245272) Kahakotuwehena (lot 5171 in PP 243) Kahakotuwehena (T.P. 245271) and the village limit of Kiridana.

Preliminary Plan No. A 464.

Lot	Name of Land	Extent A. R. P.
9 ...	Karadanemukalana and Wellekelemukalana	27 0 0

(Kegalla S. O. No. 17—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,750 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Harigala in the Kandupita Pattu South of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries.—

North: Paurumankadehena (lot 5640½ in P.P. 252);

East: Paurumankadehena (lot 5640½ in P.P. 252), Paurumankadehena (lot 5640½ in P.P. 252), Kapuhena (lot 5640½ in P.P. 252), Andoldenyehena (lot 5640½ in P.P. 252), Rawandellehena (lot 5640½ in P.P. 252), Peellahalehena (lot 5640 in P.P. 252);

South: Peellaudahahena (lot 5640½ in P.P. 252) the village limit of Epalatuwa;

West: The village limit of Kiridana.

Preliminary Plan No. A 464.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Paurumankadehena	0 0 39
2 ...	Do.	0 2 12
3 ...	Kapuhena	0 1 12
4 ..	Andoldenyehena	1 1 9
5 .	Rawandellehena	3 1 11
6 ...	Do.	0 1 7
7 ...	Do.	1 3 19
8 ...	Peellahalehena	1 3 27
Total ..		9 3 16

(Kegalla S. O. No. 18—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,751 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Morawaka in the Otara. Pattuwa of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries.—

PART I

North: Gasnawa Estate;

East: T.P. 266,415;

South: T.P. 266,415;

West: The village limit of Udukumbura in Kiraweli Pattu East and Gasnawa Estate.

Preliminary Plan No. A 248

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Hambangolemukalana	11 3 21

PART II

North: Kanudeniye Ela, Pahalakanudeniya, Main Road from Colombo to Kandy;

East: Malabodehena, Mala Dola, Bambaramedihena, Bibiladeniyehena, Bibiladeniyehena, Mohottalagehena, Waullehena;

South: Bakmgahamulahena, Puwakgahawalakada Ela;

West: Puwakgahawalakada Ela, Indigollekumbura, (T.P. 281,985) Puwakgahawalakadahena, Werellehena, Werellehena, Werellehena and Kanudeniye Ela.

Note—Exclusive of Kanudeniye Ela and the footpath from main road to village passing through the land.

Preliminary Plan No. A 249.		Extent
Lot	Name of Land	A. R. P.
1	Welkande Mukalana (road reservation)	0 0 27
2	Welkande Mukalana <i>alias</i> Werellehene	0 1 38
3	Welkande Mukalana	15 0 13
4	Welkande Mukalana	13 0 4
5	Welkande Mukalana	1 1 0
Total		30 0 2

(Kegalla S. O. No: 19-1952)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,752 (Kegalla)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands, may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Burunnawa in the Kiraweli Pattu East of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Bodniella Dola, St. Joseph's Group, Bodniella Dola;
East: St. Joseph's Group, Ihalatenna, Nugawelagawahena, Kumbukgahamulahena;

South: Kumbukgahamulahena, Kongahamulahena, Kurupattiyekumbura and Kurupattiyek Dola;

West: Tuttiri Dola, Panana Estate and Galapallehena.

Note.—Exclusive of the footpath from Burunnawa to Panana running through lot 1.

Preliminary Plan No. A 227.

Lot	Name of Land	Extent
		A. R. P.
1	Kurupattiya Mukalana	21 0 4
2	Kurupattiyamukalana	4 2 27
3	Kurupattiya Mukalana	0 1 18
Total		26 0 9

PART II

North: The village limit of Nape;

East: The village limit of Dandeniya Ihala;

South: Lot 7 in Dandeniya Ihala, St. Joseph's Group, the village limit of Dandeniya Ihala, and Tennapitahena;

West: Tennapitahena, Kumbukgahamulahena, St. Joseph's Group.

Note.—Exclusive of footpath from Burunnawa to Wetakoluwawa running through Lot 5.

Preliminary Plan No. A 227.

Lot	Name of Land	Extent
		A. R. P.
4	Medi Mukalana	1 2 12
5	Medi Mukalana (footpath and reservation)	0 0 3
6	Medi Mukalana	2 1 28
Total		4 0 3

PART III

North: Talangamuwa village;

East: Nawalehena;

South: Nawalehena;

West: Nawalehena.

Preliminary Plan No. A 228.

Lot	Name of Land	Extent
		A. R. P.
1	Katukangollemukalana	1 2 5

PART IV

North: Kurupattiya Dola;

East: Kurupattiya Dola and Narangahamulahena;

South: T.P. 354,864 and Panana Estate. Lot E, 179 in PP. 1,670.

West: Tuttiri Dola.

Preliminary Plan No. 3,071.

Lot	Name of Land	Extent
		A. R. P.
1	Kurupattiya Mukalana	0 2 24

PART V

North: Panana Estate;

East: T.P. 354,864;

South: The village limit of Wetakoluwawa village;

West: Gansabhawa Road from Tolongamuwa to Menikkadawara.

Preliminary Plan No. 3,071.

Lot	Name of Land	Extent
		A. R. P.
3	Kurupattiya Mukalana	0 0 7

(Kegalla S. O. No. 20-1952)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,753 (Kegalla)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Dandeniya Ihala in the Kiraweli Pattu East of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries:—

North: The village limit of Burunnawa;

East: Udawattehena, Udawattehena;

South: St. Joseph's Group;

West: St. Joseph's Group.

Preliminary Plan No. A 227.

Lot	Name of Land	Extent A. R. P.
7	Medi Mukalana	0 2 12

(Kegalla S. O. No. 21—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,754 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Elamaldeniya in the Kuraweli Pattu East of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Nagaha Dola;

East: Gansabhawa path from Dedigama to Elamaldeniya, Batemukulana, Ambalamagawahena (T.P. 245278), Paranakadawatewatta (T.P. 245277) Batahenemukalana and Paranakadawatewatta T.P. 280472;

South: The village limit of Malmaduwa and Bogahakotuwewatta;

West: Bogahakotuwekamata, Bogahakotuwewatta, Mahakumbura, Galgodehena, Chena, Mahawatta, Pahalaawatta, Galaudahenewatta, Galaudahena (T.P. 245276), Batemukulana.

Note.—Exclusive of the footpath from Elamaldeniya.

Preliminary Plan No. A 285.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Batahenemukalana <i>alias</i> Batemukulana	5 2 6
2	Do. do. do.	0 0 28
3	Do. do. do.	25 2 15
4	Do. do. do.	4 3 13
5	Galgodehena	1 1 31
6	Bogahakotuwewatta	0 0 21
Total		37 2 34

PART II

North: Nagaha Dola;

East: Lot 1 in P.P. A 285;

South: Galaudahena and Laplagewatta;

West: Mulwakkadawatta and Mulwakkadakumbura.

Note.—Exclusive of footpath from village to Gansabhawa Road.

Preliminary Plan No. A 121.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Batemukulana <i>alias</i> Batahenemukalana	1 0 0

PART III

North: Lot 1 in P.P. A 285;
East: Gansabhawa Road from Dedigama to Elamaldeniya;
South: T.P. 245280 and land claimed on T.P. 245278;
West: Lot 1 in P.P. A 285.
Note.—Exclusive of footpath from village to Gansabhawa Road.

Preliminary Plan No. A 121.

Lot	Name of Land	Extent A. R. P.
2	Batemukulana <i>alias</i> Batahenemukalana	1 1 33

(Kegalla S. O. No. 22—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,755 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Hinatipone in the Ganne and Galboda Pattus of the Galboda and Kinigoda Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Maussawehena;

East: Maussawehena;

South: Ingurugalemukulana (Lot 3 in P.P. A 139);

West: Ingurugalemukulana (Lot 3 in P.P. A 139).

Preliminary Plan No. A 139.

Lot	Name of Land	Extent A. R. P.
2	Ingurugale Mukalana	0 1 2

PART II

North: Ingurugalemukulana (Lot 3 in P.P. A.139);

East: The village limit of Nawandala;

South: The village limit of Nawandala;

West: The village limit of Alpitaya in Tumpalata, Pattuwa East of Paranakuru Korale.

Preliminary Plan No. A 139.

Lot	Name of Land	Extent A. R. P.
4	Ingurugale Mukalana	1 1 16

(Kegalla S. O. No. 23—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,756 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim of the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Nawandala in the Ganne and Galboda Pattus of the Galboda and Kimgodra Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within the boundaries:—

North: Gallenamulahena and TP 334,815;
East: TP. 334,815 and Diganehenemukulana (lot 6 in PP. A 139);
South: Stream (dry) and Guava Hill Estate (lot 7 in PP A 139);
West: The village limit of Hinatipone and Gallenamulahena.

Preliminary Plan No. A 139.

Lot	Name of Land	Extent A. R. P.
5 ...	Diganehene Mukalana ...	4 2 35

(Kegalla S. O. No. 24—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,757 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Minuwangamuwa in the Mawata Pattuwa of the Paranakuru Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Pattideniye Ela;
East: Boundary of the Galboda Korale;
South: T.P. 177,710;
West: Kurungehena, Ihalawelehena.

Preliminary Plan No. 4,175.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Patinideniyehena alias Pitakandehena ...	1 0 23
2 ...	Kurungehena ...	1 0 13
		Total 2 0 36

(Kegalla S. O. No. 25—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,758 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Talduwa in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: TP. 101,532;
East: The village limit of Timbiripola;
South: TP. 101,532, Sarasvathuwatta;
West: Mahenagehena, Naduhena;

Preliminary Plan No. A 355.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Kiriattulemukulana, Kiriattulemukulanehena ...	3 3 38
2 ...	Kiriattulemukulanehena ...	0 1 30
		Total 4 1 28

(Kegalla S. O. No. 26—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,759 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Uda Karandupona in the Deyala Dahamunu Pattuwa of the Galboda and Kimgoda Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Parapayagekumbura;
East: Ela, Hiritalagolla;
South: Bolaella Ela;
West: Bolaella Ela.

Preliminary Plan No. A 306.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Bolaellakandc <i>alias</i> Galgodehena	0 0 31
2 ...	Do. do. do	0 1 39
Total ...		0 2 30

Schedule

The following lots situated in the village of Menikkadawara in the Kiraweli Pattu East of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: The village limits of Panane and Lenagala Ihala;
East: The village limit of Lenagala Ihala, Purusekanda, Purusekanda, Pangwattehana;
South: Pangwattehana, Dehigamulahena, Udawatta;
West: Udawatta, Udawattehana, Dewalegawahena, the village limit of Panane.

Preliminary Plan No. A 232.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Katukangollemukalana	8 3 39

PART II

North: Lot 2 in PP 3434, Lot 1 in PP 3434, Salawewatta;
East: Salawewatta, Lot 5 in PP 3434, Lot 6 in PP 3434, Lot 7 in PP 3434, Dodangahapelekumbura;
South: Kohambadeniya Ela;
West: Kohombadeniya Ela, Pallegama Estate;

Note:—Exclusive of lot 9 Gansabhawa Road from Kohombadeniya to Menikkadawara, and the path from the Gansabhawa Road to Menikkadawara passing through the land.

Preliminary Plan No. 3,434.

Lot	Name of Land	Extent A. R. P.
3 ...	Wickramapedigehena <i>alias</i> Biblehena, Dodangahapelepillewa	0 0 31
4 ...	Do. do. do. do.	0 0 21
8 ...	Wickramapedigehena <i>alias</i> Biblehena	0 0 16
10 ...	Do. do. do.	0 2 16
Total ...		1 0 4

(Kegalla S. O. No. 27—1952)

PART II

North: Parawalahena (lot 34 in PP 8083), Parawalahena, lots 4 and 3 in PP 4162;
East: Bulugastennehatta (lot 37 in PP 8083), Nelugollehatta (lot 39 in PP 8083);
South: Kapugekumburagawahena (lot 38 in PP 8083);
West: Bulugastennehena (lot 33 in PP 8083).

Preliminary Plan No. 4,162.

Lot	Name of Land	Extent A. R. P.
5 ...	Parawalahena, Kapugekumburegawahena	1 1 38

(Kegalla S. O. No. 28—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,761 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,760 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

Schedule

The following lots situated in the village of Bambaragama in the Kandupita Pattu North of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Arandara Estate;
East: The village limit of Atugoda;
South: Vinnanakada Ela, Vinnanakadahorathalaaswedduma;
West: Vinnanakadahorathalaaswedduma, Moragahakumbura, Migasdeniya, Arandara Estate, Monaragahena and Arandara Estate.

Preliminary Plan No. 3,229.			
Lot	Name of Land	Extent	A. R. P.
1 ...	Monaragalehena	5	3 3
2 ...	Monaragalehena	0	2 38
3 ...	Monaragalehena	0	0 31
4 ...	Monaragalehena	0	0 35
5 ...	Monaragalehena	0	1 18
Total ...			7 1 5

PART II

North: The village limit of Naberiyawa,
 East: The village limit of Atugoda;
 South: Arandara Estate;
 West: Pinnagollewatta.

Preliminary Plan No. A 298			
Lot	Name of Land	Extent	A. R. P.
1 ...	Monaragale Mukalana	1	0 0

PART III

North: Batehena;
 East: The village limits of Atugoda and Wanduradeniya;
 South: Dangahamulahena;
 West: Dangahamulahena;

Preliminary Plan No. A 298			
Lot	Name of Land	Extent	A. R. P.
5 ...	Dangahamademukalana	1	2 35

PART IV

North: Dangahamulahena;
 East: The village limits of Atugoda and Wanduradeniya;
 South: Dangahamulahena;
 West: Dangahamulahena;

Preliminary Plan No. A 298			
Lot	Name of Land	Extent	A. R. P.
6 ...	Dangahamademukalana	0	3 5

(Kegalla S. O. No. 29—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,762 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 29th day of February, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown:

Given at the Settlement Office, Colombo, this 25th day of January, 1952.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

Schedule

The following lots situated in the village of Atugoda in the Kandupita Pattu North of the Belgal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: Atugalamukalana, (lot 1 in P.P. A234);
 East: Keppitihena, Keppitihena, Keppitihenewatta, Gallanamulahena;

South: Title Plan No. 247300 Narangahamulahena;
 West: Narangahamulahena, Keenagahamulahena and Diyalandehena.

Note:—(Exclusive of the footpath from village to main road passing through the land).

Preliminary Plan No. A 294.			
Lot	Name of Land	Extent	A. R. P.
2 ...	Atugalamukalana	10	1 38

PART II

North: Wetapetukosgahamulahena alias Etakosgahamulahena;
 East: Dewale aramba;
 South: Wewalehena;
 West: Dewalegawamukalana (lot 4 in P.P. A 298).

Preliminary Plan No. 4000.			
Lot	Name of Land	Extent	A. R. P.
1 ...	Dewalegawamukalana	4	3 7
2 ...	Do.	0	1 28
Total ...			5 0 35

PART III

North: The village limit of Naberiyawa;
 East: Kahatagahakumburewatta, Kahatagahakumburewatta, Gallanamulahena, Galkandehena, Nanawalehena, Hatbewehena, Pillamulahena, Bogahamulahena, Elakosgahamulahena, Dewalegawamukalana (lot 1 in P.P. 4000), Wiwalehena, Etatikkehena;

South: The village limit of Wanduradeniya;

West: The village limit of Bambaragama.

Note:—(Exclusive of the V. C. path from Balapattawa to Iddamalpana and Vinnanakada, etc. passing through the land).

Preliminary Plan No. A 298.			
Lot	Name of Land	Extent	A. R. P.
2 ...	Monaragalemukalana	8	0 27
3 ...	Do.	22	2 6
4 ...	Dewalegawa Mukalana	35	0 32
Total ...			65 3 24

(Kegalla S. O. No. 30—1952)

Miscellaneous Land Notices

No. LS 2526.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. Gamage Mendiris Perera and Kande Ranalinge Mudali Hamy of Retiyala—trustees of the Sri Sudarmarama Dayaka Sabha of Retiyala, Govinna—have applied for a lease of about one acre from lot 166 in F. V. P. 141, situated in Retiyala, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The proposed temple will serve about 120 families and is reported to be an acute necessity. The nearest temple is situated about one mile away in Govinna. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Rent: Re. 1 per annum.

(b) The lessees shall, within five years from the commencement of the lease and to the satisfaction of the Assistant Government Agent, Kalutara, erect a preaching hall, shrine room, Belfry and latrine on the land.

(c) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land.

(d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose.

(e) The lessees shall, within six months of the completion of the temple dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustees or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
 for Land Commissioner.

Colombo, February 29, 1952.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

1950 වෛ අග්‍රහ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අග්‍රහ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

විකලපු දිසානායකගේ ඒරුරුරු සහ කෝරළේ පන්කුමේ කිරිඳිපිටිය පිහිටි අ. 1, රු. 0, ප. 1.3 වපසරිය ඇති කරුන්කලි යාඹි වලම් නමැති ඉඩමෙන් කොටසක්, එනම්: හො. A, 994 දරණ මුල් සිතියමේ හො. 1 දරණ බිම් කවිටිය වසයෙන් මැන විස්තර කර තිබේ.

අංකය J/E/1887.

විකලපු කවිටියේ අංකය L.D. 3152.

මේ 1952 වෛ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

විකලපු දිසානායකගේ උතුරුමුත්තපත්තුවේ මල්ලියුරුම නම් ගමේ පිහිටි මාන්කාඩුකෝට්ටම් නම් ඉඩමෙන් අක්කර 1ක් පමණ කොටසට මායිම:—

- උතුරට: අයි. ඇල්. හර්ප් අබ්බක්කර් අලිමිගේ ඉඩම;
- නැගෙනහිරට: මන්මුගේ සුඵ පාර;
- දකුණට: භූමිදුල් කාදර් අයිසා උමමාගේ ඉඩම;
- බස්නාහිරට: අයි. ඇල්. හර්ප් අබ්බක්කර් අලිමිගේ ඉඩම.

අංකය J/E/1811.

විකලපු කවිටියේ අංකය L.D. 3117.

මේ 1952 වෛ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. D. 4418/J/J. 1602.

1950 වෛ අග්‍රහ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අග්‍රහ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

විකලපු පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ මුලුත්තම කොට්ඨාසයේ හැවන්. දික්බල හතර හතුවට අයත් හැවන් වත්තෙන් පර්චස් 34ක් පමණ වූ කොටසකට මායිම:—

- උතුරට: එම වත්තෙන් පාර;
- නැගෙනහිරට: හැවන්වත්ත;
- දකුණට: එම
- බස්නාහිරට: එම

මේ 1951 වෛ දෙසැම්බර් මස 19 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Reference No. L.D. 7308/J/E/1506.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර හිරුමාපත්තුවේ මාමිව ගඟ ගම පිහිටි පාරමැදවත්තෙන් අක්කර 8ක් පමණ වූ බිම් කැබලි උට මායිම:—

- උතුරට: පාරමැදවත්ත;
- නැගෙනහිරට: පාරමැදවත්ත;
- දකුණට: ගම්පහා පාර සහ
- බටහිරට: පාඨසාලා මත්ත.

මේ 1952 වෛ පෙබරවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Ref. J/E/1528/LP. 6447.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පත්තුවේ හරුමල්ගොඩ නැගෙනහිර පිහිටි අක්කර 1½ක් පමණ ප්‍රමාණයක් ඇති දෙල්ගඟකොරවුට නමැති ඉඩම් කැබැල්ල, ඉඩමේ මායිම:—

- උතුරට: හදිගොඩවත්ත;
- නැගෙනහිරට: ගොඩපරගඟවත්ත;
- දකුණට: දඟනායකවත්ත;
- බස්නාහිරට: මෙරලුගඟවත්ත.

මේ 1952 වෛ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

මාතර දිසත්තයේ වැලිගම් කෝරළේ මාලුමඩම යන මහ පිහිටි ලිපිතොට කුඹුර, හසුකොඩයේ පිටවතුර, ලිපිතොට කුඹුර, එලකොඩපිටවතුර සහ ආරවිච්චිකන්ද යන ඉඩම්වලින් අ. 0 රූ. 1 ප. 28.1 ක ඉඩම් කැඩලි පහක් ඊට මායිම් :—

- (1) ලිපිතොට කුඹුර—
 - දකුණට : හී. පී. ජයවර්ධනගේ ඉඩම ;
 - උතුරට : ඇලේ දකුණු ඉවිර ;
 - බස්නාහිරට සහ නැගෙනහිරට : හී. පී. ජයවර්ධනගේ ඉඩම.
- (2) හසුකොඩයේ පිටවතුර—
 - බස්නාහිරට සහ නැගෙනහිරට : හී. පී. ජයවර්ධනගේ ඉඩම ;
 - උතුරට : ඇලේ දකුණු ඉවිර ;
 - දකුණට : කේ. ඩී. සේනාත් අප්පුහාමිගේ ඉඩම.
- (3) ලිපිතොට කුඹුර—
 - උතුරට : ඇල ;
 - නැගෙනහිරට : ඇලේ දකුණු ඉවිර ;
 - බස්නාහිරට සහ දකුණට : හී. පී. ජයවර්ධන සහ කේ. ඩී. සේනාත් අප්පුහාමිට. ඉයන් ඉඩම.
- (4) එලකොඩපිටවතුර—
 - නැගෙනහිරට සහ බස්නාහිරට : කටුවන්තොඩ සරණකර හිමිගන්ගේ ඉඩම ;
 - උතුරට : හී. පී. ජයවර්ධනගේ ඉඩම ;
 - දකුණට : ඇල.
- (5) ආරවිච්චි මහල—
 - නැගෙනහිරට, බස්නාහිරට සහ උතුරට : හී. ඩී. බිලිලි. ජයවර්ධනගේ ඉඩම ;
 - දකුණට : කේ. සරනාකර තෙරුන්ගේ ඉඩම.

වම් 1952 ක් වූ පෙබරවාරි මස 15 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4095/J/E/1692.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

කොළඹ දිසත්තයේ බටහිර සිසනාකෝරළේ මැදපත්තුවේ ඉහල ඉඹුල්ගොඩ පිහිටි දුන්නාල්පිටියලන්ද යන ඉඩමෙන් රූ. 4 ක්, පර්චස් 1.46 ක ප්‍රමාණය ඊට මායිම් :—

- උතුරට සහ නැගෙනහිරට : වැලිවෙර්ගේ ගම්සභා පාර ;
- දකුණට : ආර්. ජේ. ඇම්. මාවන් සිසනාකොටෙ ඉඩම ;
- බස්නාහිරට : හී. ලුවිස් අප්පුහාමිගේ ඉඩම.

වම් 1952 ක් වූ ජනවාරි මස 25 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4111/J/IR/1765.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

(1) කොළඹ දිසත්තයේ උතුරු අර්ත්කුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ පෙරිසමුල්ලේ පිහිටි පී. ඇම්. පොත්සේක මහත්මියා අයිති ඉඩමෙන් කොටසක් වූ පාර්චස් 28 ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

- උතුරට : දුන්නලම් ඇලේ අභිපාර ;
- නැගෙනහිරට : ඇල ;
- දකුණට : බිහිලිලි. ඇස්. ප්‍රනායු නෝනාට අයිති ඉඩම ;
- බස්නාහිරට : දුන්නලම් ඇලේ පාර.

(2) කොළඹ දිසත්තයේ උතුරු අර්ත්කුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ පෙරිසමුල්ලේ පිහිටි බිහිලිලි. ඇස්. ප්‍රනායු නෝනාට අයිති ඉඩමෙන් කොටසක් වූ පාර්චස් 33 ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

- උතුරට : පී. ඇම්. පොත්සේක මහත්මියාගේ ඉඩම ;
- නැගෙනහිරට : ඇල ;
- බස්නාහිරට : ඇලේ අභිපාර සහ ඇලේ පාර ;
- දකුණට : ඇල්. කුල්මියර් නෝනා සහ ඇලකෝන්ඩි මුදලාලි අයිති කම් හිසන ඉඩම.

වම් 1952 ක් වූ ජනවාරි මස 25 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4061/J/HLG/1594.

1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ පල්ලිපිටි කෝරළේ සියම්ලතොඩ පිහිටි බඳුපත්තාව කියන ඉඩමෙන් අඩි 1088x18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම:—

- උතුරට සහ දකුණට: මෙම ඉඩමේ කොටසක්;
- නැගෙනහිරට: මටරුක බී. ඇල්. ආබේසිංහට අයිති ඉඩම;
- බස්නාහිරට: ඇස්. ඒ. ආර්චන්ද්‍ර ආපසුගාමිට අයිති පරාජපවත්ත සහ කුඩාලේවෙ ඇල්. එම්. සිලි ප්‍රනායුට අයිති කහව ගහවත්ත.

මේ 1952ක් වූ ජනවාරි මස 25 වැනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

Q. 4081/J/E/1642.

1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සිංහා කෝරළේ මැදපත්තුවේ හේනෙගම යන ගම පිහිටි උණුම් දල්ලගහවත්ත යන ඉඩමෙන් රූ.බී 1කි, පාර්චස් 10ක ප්‍රමාණය, ඊට මායිම:—

- උතුරට සහ බස්නාහිරට: රජයේ ඉඩම;
- නැගෙනහිරට සහ දකුණට: උණුම්දල්ලගහවත්ත.

මේ 1952ක් වූ ජනවාරි මස 25 වැනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

Q. 4107/J/HLG/1743.

1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිංහා කෝරළේ වල්පොල පිහිටි අක්කර 2½ක් පමණ විශාලකම් ඇති හිස්ගහවත්ත නමැති ඉඩම. ඊට මායිම:—

- උතුරට සහ නැගෙනහිරට: ටී. ඇස්. ඩබ්. ඩී. එකට යන පාර;
- දකුණට: මතුපිටවල ස්විතාලයට අයිති ඉඩම;
- බස්නාහිරට: හිරිපොලට අයිති ඉඩම.

මේ 1952ක් වූ ජනවාරි මස 25 වැනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

Q. 2391/J/HLG/1339.

1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ කබ්බලේවෙ පිහිටි පලුන් හො. A 2,966ශේ 1 සහ 5වෙනි කැබැල්ලට විස්තර කරනලද මාගොල්ල ඇස්වෙලි යන ඉඩමෙන් කොටස් 2ක් වූ රූ.බී 1කි, පාර්චස් 37.1ක ප්‍රමාණය.

1952ක් වූ පෙබරවාරි මස 3වැනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

L. H. 400.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කථිකර දිස්ත්‍රික්කයේ නල්ලුරුවේ වැඩිවකුර බැස යාමට කානුවක් කැනීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන ප.ගාර්තුචල ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුමාණන් වහන්සේගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම්නම්—

නො. අඩුමේ නම	සියයමේ හො. A 2,110. ගම—නල්ලුරුව (කොටසක්) (පාහදුර නගරසභා සීමානුල) විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මහවත්ත, හයිස්ට්‍රිටි වර්පණම් හො. 344ශේ කොටසක්	පාහදුරේ නල්ලුරුවේ පදිංචි එම්. ඕවන් රෙදිඟු හෝනාමහත්මිය විසින් අයිතිකම් කීපන (ගස් රහිත) වත්තකින් කොටසක්	0 0 2.13
2 එම ..	පාහදුරේ නල්ලුරුවේ පදිංචි වීදියේ පීලිෂම් ප්‍රනායු සහ එම්. ඕවන් රෙදිඟු හෝනාමහත්මිය යන අය විසින් අයිතිකම් කීපන (ගස් රහිත) වත්තකින් කොටසක්	0 0 0.26
3 එම ..	පාහදුරේ, නල්ලුරුවේ පදිංචි එම්. ඕවන් රෙදිඟු හෝනාමහත්මිය විසින් අයිතිකම් කීපන (ගස් රහිත) වත්තකින් කොටසක්	0 0 2.83
5 මහවත්ත, හයිස්ට්‍රිටි වර්පණම් හො.මී.ම 346ශේ කොටසක්	පාහදුරේ නල්ලුරුවේ පදිංචි ටී. ජේ. ඇල්. ප්‍රනායු යන අය විසින් අයිතිකම් කීපන අවුරුදු 2කේ සිට 30 දක්වා වයස ඇති පුට්කසේ 4ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති බිලිංගස් 1ක්ද තිබෙන වත්ත	0 0 1.14
6 මහවත්ත, හයිස්ට්‍රිටි වර්පණම් හො.මී.ම 3෦0ශේ කොටසක්	පාහදුරේ නල්ලුරුවේ පදිංචි බිබිලි. ඒ. එම්. ප්‍රනායු යන අය විසින් අයිතිකම් කීපන අවුරුදු 30ට වැඩි වයස ඇති පොල්ගස් 1ක්ද, අවුරුදු 2ක් 10ක් අතර වයස ඇති පුට්කසේ 2ක්ද, මාස 6ක් වයස ඇති දෙති ගස් 1ක් සහ කෙසෙල් පදුරු 1ක්ද තිබෙන වත්ත	0 0 2.52

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
7	පොකුණුවත්ත, හයිස්ට්‍රිලිසි ඩිජිපැණිමි නොමිමර 358 වේ කොටසක්	කිලෝදුරුමය පස්සල භාරකාර තැනවු පානදුරේ මලානේ ශ්‍රී සංඝය විදුලියේ ශ්‍රී විජයාඥ නේරෝ විසින් අයිතිකම් කියන අවුරුදු 30 ව මැඹි වර්ෂ ඇති පොල්ගස් 1ක්ද, අවුරුදු 1ක් 3ක් අතර වර්ෂ ඇති පොල් පැල 2ක්ද;	0 0 2.27
8	රුක්ඛත්තනගමවත්ත, හයිස්ට්‍රිලිසි ඩිජිපැණිමි නො. 364 වේ කොටසක්	පානදුරේ නල්ලුරුවේ පදිංචි ඇම්. සී. බබ්ලිවි. සල්පාදු යන අග මිසින් අයිතිකම් කියන අවුරුදු 30 ව මැඹි වර්ෂ ඇති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 15ක් වර්ෂ ඇති කඳුගස් 1ක්ද, තාවකාලික රූල මුද්‍රාපිකින් කොටසක් හඟ මිදුමෙන් නැහූ පිරිසිදු කොටසක්ද තිබෙන වත්ත	0 0 4.30

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණවේ කල්පනාව තිබෙන බව පොදුජනාධිපති දුන්දරණම සඳහා හඟවෙති වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනාම කවුන්ම නොහොත් කවුන් වෙනුවට ක්‍රියාකරන අග මිසි 1952ක්වූ මාර්තු මස 27 වෙනි දින පෙරවරු 10ට කථනර කවිලේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අගුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට මනාචා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියා සිටින්නට මනා බව මෙයින් දැනගත යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 19 වෙනි දින කථනර කවිලේරියේදීය.

ආර්. ඩී. පී. පවුලස්,
අණවුමේ උප ඒජන්ත මිමඟ.
L. H. 629.

අණවුමේ කටයුත්තකට එනම්:—කථනර දිස්ත්‍රික්කයේ, නාගොඩ අරෝප්ප ගාලාව පිණිස මෙහි පස්සලගත්වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පදිංචිදෙයේ ඉඩම් ලබාගැනීමේ අඥපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරතිබෙන පංතාර්තුචල ප්‍රකාරයට ගොවිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් කිසිඅකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම්:—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මලවත්ත නොහොත් කථනර දකුණ පදිංචි ඩී. ජේ. ජගතිටින විසින් අයිතිකම් කියන මිදුමෙන් නැහූ මුදුක් සහ පිටගොඹෙලිය කාණුවක් ඇති මුහුණම	සිතියමේ නො. නො. A 2,635. ගම්—කථනර දිස්ත්‍රික්කයේ නාගොඩ	0 0 28.1

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනාධිපති දුන්දරණම සඳහා හඟවෙති වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනාම කවුන්ම නොහොත් කවුන් වෙනුවට ක්‍රියාකරණ අග මිසි 1952ක්වූ මාර්තු මස 27 වෙනි දින පෙරවරු 11ට කථනර කවිලේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අගුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට මනාචා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියා සිටින්නට මනා බව මෙයින් දැනගත යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 20 වෙනි දින කථනර කවිලේරියේදීය.

ආර්. ඩී. පී. පවුලස්,
අණවුමේ උප ඒජන්ත මිමඟ.
L. H. 459.

අණවුමේ කටයුත්තකට, එනම්:—කථනර දිස්ත්‍රික්කයේ ලිඛිතයාම් මත්තේ අරකාවල-මෙතෙරගම ගම සහ පාර පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පදිංචිදෙයේ ඉඩම් ලබාගැනීමේ අඥපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරතිබෙන පංතාර්තුචල ප්‍රකාරයට ගොවිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් කිසිඅකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම්:—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කිත්තෙහොඩැල්ල නොහොත් ලිඛිතයාම්වත්ත	රබර්, කොළඹ ගෙගරිස් පාර “කර්ලිත්තම්” නමැති පදිංචි බබ්ලිවි. ඒ. ප්‍රනාඥ නෝනාමගත්මය විසින් අයිතිකම් කියන අවුරුදු 35ක් වර්ෂ ඇති රබර්ගස් 3ක් ඇති ඉඩම	0 0 17

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනාධිපති දුන්දරණම සඳහා හඟවෙති වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනාම කවුන්ම නොහොත් කවුන් වෙනුවට ක්‍රියාකරණ අග මිසි 1952ක්වූ මාර්තු මස 27 වෙනි දින පෙරවරු 11.30ට කථනර කවිලේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අගුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට මනාචා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කවුන්ගේ අයිතිකමේ කොරතුරුත් කියා සිටින්නට මනා බව මෙයින් දැනගත යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 27 වෙනි දින කථනර කවිලේරියේදීය.

ආර්. ඩී. පී. පවුලස්,
අණවුමේ උප ඒජන්ත මිමඟ.
L. 3205.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපත්‍රය. 7 වැනි වගන්තිය යටතේවූ දුන්දරණම සඳහා කටයුත්තක් සඳහා අමතර පහත දුන්දරණම ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවි 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපත්‍රයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ කොට්ඨාසයේ ඇබ්බියාව වසමේ ඇටිපොල, දෙරකුමුර සහ මාතලාපිටිය යන ගම්වල පිහිටි රත්නින්දවත්තේ මෙහි සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 81, රූ. 2, පර්ච් 16ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස—

උතුරට: ටී. පී. 409,525 මාතලාපිටිය ගම් මායිම සහ ටී. පී. 424,780, 363,145 සහ 403,728.

නැගෙනහිරට: ටී. පී. 356,731, ටී. පී. 410,582, නො. 8,078 සිතියමේ නො. 1 බිම්කවිටිය, ටී. පී. 403,987; ටී. පී. 404,295, ටී. පී. 403,965 සහ නො. 8,078, නො. 6 බිම්කොටස;

දකුණට: අලුවිතාරේ ම යන පාර, නො. 8,078 සිතියමේ නො. 85, 32, 33 සහ 34 දරණ බිම්කවිටිය සහ පළාතේ මායිම;

බස්නාහිරට: මෙහි පළාතේ මායිම, ටී. පී. 409,848, 388,057, 388,010, 409,547 සහ 409,527.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සිහිලදෙනාම හමුකමත් හෝ ඔවුන්ගෙන් එළු වලින් බලය ලත් අයවලුන් හෝ එමී 1952ක්වූ අප්‍රේල් මස 24 වෙනි දින පෙරවරු 10ට මාතලේ කවිලේරියේදී මා සම්මුඛ වශයෙන් දැනුම්දී සිටිමි.

එමී 1952ක්වූ අප්‍රේල් මස 1 වෙනි දිනට මත්තේ ඒ ඉඩම් සහසභාවෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විකාරණ; වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා මෙහා (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිපිත් දැනුම් දිය යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 25 වෙනි දින මාතලේ කවිලේරියේදීය.

ඒ. ආර්. රත්නලේල්,
අණවුමේ උප ඒජන්ත මිමඟ.

L. B. 2000.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. සැන්ඩ්. ඩී. විජේමාන්ග වන මිම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත්සනේ සහ වැල්ලඹ පත්තුවේ කරමන අදායම් පාලක නිලධාරීන්ගේ අගය කොටසේ කඩවැද්දු වග ගම් පිහිටි (වී. පී. නොමිමර 219,720 දරණ වී. පී. නො. 4,396 දරණ 11,605 කැමිලේට්ටන් කොටසක්) පුනුල්වත්ත නැමැති ඉඩමෙන් දිගින් අඩි 1,122ක් සහ පලලින් අඩි 20ක් පමණ වන කොටසක්, ඊට මායිම්:—

- (උතුරට : එම ඉඩම වී. පී. 219,720 ;
- නැගෙනහිරට : එම
- දකුණට : එම
- බිස්නාහිරට : එම

ඉහත සඳහන් ඉඩමට ඕම්කම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම නම් නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ මිම් 1952ක් වූ මැයි මස 2 වෙනි දින පෙරවරු 10 වන දිනට මාතර කවිචේරියේදී මා සම්මුඛ විභාගයකට

නවද මිම් 1952ක් වූ අප්‍රේල් මස 23 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථාවරයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිම් 1952ක් වූ පෙබරවාරි මස 12 වන දින මාතර කවිචේරියේදී.

ඒ. සැන්ඩ්. ඩී. විජේමාන්ග,
ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

L. B. 1875.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩී. විරසිංහ වන මිම, මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ වැලිගම නගර සභා මායිම්වලට හෙවිට්ටිය යන ගම් පිහිටි උච්චෙදරවත්ත බඩල පිට්ටනිය සහ පස්සල කොරවුම් නොහොත් මෙද්දවත්ත සහ අක්කර 1 1/2 ක් පමණ ඕම් ප්‍රමාණය ඇති ඉඩම ඊට මායිම්:—

- උතුරට : මුම්බි. පාර ;
- නැගෙනහිරට : පිළිලිය උපදවන ස්භාගය පසු පස පිහිටි කානුම් ;
- දකුණට : බජ්ජම්වත්ත ;
- බිස්නාහිරට : හෙවිට්ටිය, පී. බඩලිම්, ඩී. පාර.

ඉහත සඳහන් ඉඩමට ඕම්කම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම නම් නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ මිම් 1952ක් වූ මැයි මස 3 වන දින පෙරවරු 11 වන දිනට මාතර කවිචේරියේදී මා සම්මුඛ විභාගයකට

නවද මිම් 1952ක් වූ අප්‍රේල් මස 23 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථාවරයක්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිම් 1952ක් වූ පෙබරවාරි මස 10 වන දින මාතර කවිචේරියේදී.

ඒ. ඩී. විරසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

Ref. No. L. A. 2039/LD/17/F. 3705.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—උතුරුබොක්කමග බැවිම, ඇල සහ පලකන්ඩි ගොඩනැංවීම් පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වැනි කොටසේ කරුණු පාලක නිලධාරීන්ට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුබොක්කමග සේගෙත්/කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇතිකිතුමාගෙන් නිසිආකාර මට, අණ ලැබී තිබේ. ඒ ඉඩමනම්:—

අතිරේක නො. 2, ගම්බද සිතියමේ නො. 254. ගම්-ගම්මිත්තොට දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර හිරුවාපත්තුවේ පිහිටි ඉදිගැව්වෙල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.	
26	බිබෙ	සුමුර	බිබෙකන්කානන්ගේ දිනේසරාමි සහ එදිරිසිංහාරම්විගේ දෙවන් සලමත්, දෙදෙනාම ඉදිගැව්වෙල	0 0 22.1
27	බිබෙවත්ත	පොල්වත්ත, මහාකර නැත.	එම	0 0 5
28	මැදකොරවුම	අවුරුදු 25 ක් වූ කොස්ගසකින්ද, අවුරුදු 50 ක් වූ පොල්ගසකින්ද, දෙල්ගස 7 කින් සහ දෙල් කඳකින්ද යුක්තවූ ඉඩම	ඩී. ඩී. ගජසිංහ, ඉදිගැව්වෙල	0 0 12.7
29	සියම්ලාගහවත්ත	අවුරුදු 50 ක් වූ පොල්ගසකින් සහ අවුරුදු 25 ක් වූ දෙල්ගසකින්ද යුක්තයි	බෝපැලැස්ගේ සෝහුන්කර හිසු, කොට්ඨාස විහාරය, කොට්ඨාස, ජයවර්ධන ආබේඩි. පතිරාණගේ දෙවන් සාමේල්, දහඅමුණ සහ ජයවික්‍රමආරම්විගේ දෙවන් සාමේල්, ඉදිගැව්වෙල	0 0 18.5
30	බිස්නහමුලන	සුමුර	බෝපැලැස්ගේ සෝහුන්කර හිසු, කොට්ඨාස විහාරය, කොට්ඨාස	0 0 3.7
31	එම	එම	එම	0 1 12.9
32	බිස්නහමුලන	එම	එම	0 0 5.9
33	ඉදිගැව්වෙලමුලන	එම	ආච්. පී. විජේතුංග මුදලිතුමා, දික්වැල්ල සහ දෙවන් අනුගේ දිසානායක, දෙද්දුම්මල, බෙලිආත්ත	0 0 18
34	එම	එම	එම	0 0 3.4
35	කොහෙල්වත්තමුලන	එම	ඩී. ඩී. ගජසිංහ, ඉදිගැව්වෙල සහ ඩී. ඩී. අබේගුණවර්ධන, විහාරත්දෙවන්	0 0 25.1
36	මහජ්දකොට්ටම්මුලන	එම	කොහෙල්විහාරය හි ඒනාරතන හිසු, කොහෙල්විහාරය	0 0 21.7
37	හෙවිට්ටියපාගුම	එම	එම. ආර්. දිසානායක, හසුරුවෙල, විරකූච්ච	0 1 1

කො. අංකය	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ම.
39	කොළඹගමුලන	.. කුඹුර දෙවන අන්දමස් ප්‍රනාපසිත් රත්නාසක, ජගුර සහ ආර්ථික ගජපිට, දහඅමුණ	0 0 11.7
40	මහගමුලන	.. එම කොට්ඨාස විහාරධිපති බෝපැරැස්සේ සෝනුත්තර හික්කු සහ ටී. ඩී. කේ. සිරිදිගස්, කහදම්, හිමමආච්චියේ උදුමානදිස් සහ දෙදෙනාම, දහඅමුණ	0 0 13.1
41	පහසුවත්තදෙණිය	.. එම ඩී. ඩී. ගජසිංහ, ඉදිගැටවෙල	0 1 27.1
42	අදිකාරම්මුලන	.. එම ඩී. බිබිලිච්චි, ගජසිංහ, ජුලුමුල්ල, ඩී. සී. ආබේගුණවර්ධන සහ ඩී. ආල්. බිබිලිච්චි, නගුසිංහ, දෙදෙනාම, විහාරත්තදෙණිය	0 0 18.6
43	එම	.. එම ඩී. ඩී. ගජසිංහ, ඉදිගැටවෙල, ඩී. සී. ආබේගුණවර්ධන, විහාරත්තදෙණිය සහ දික්වැල්ලේ නහනුම්පොන විහාරධිපති රත්නපාල හික්කු	0 0 3.2
49	අත්මගමන්තොසේන	.. එම ඩී. සී. ආබේගුණවර්ධන, විහාරත්තදෙණිය	0 1 26.8
50	එම	.. එම දෙවන මස්ලියන ගජසිංහ සහ බිබිලිච්චි, පී. දෙවන් දුමින්, දෙදෙනාම, නලුපෝරුව	0 0 38.4
51	මැතිගමුවත්ත	.. අඩු. 25ක් වූ පොල්ගස් 5කින්ද, පොල්කඳකින්ද, අඩු. 10ක් වූ පොල්ගසකින්ද යුක්තයි	.. ඩී. ආච්. සෝමාකෝපර, උඩගොල සහ වෙත්තප්පුල්ලි ආරච්චියේ ගසලිත්තාමි, ඉදිගැටවෙල	0 0 24.9
52	ලෝලුගමුවත්ත	.. අඩුරුදු 20-25 දක්වා වූ පොල් ගස් 14කින් යුක්ත වූ ඉඩම	.. දෙවන් හෙළික් වික්‍රමසිංහ, ඉදිගැටවෙල	0 0 28.6
53	අත්මගමන්ත	.. හේන ඩී. බිබිලිච්චි, වික්‍රමසිංහ, සිත්ඉක්කු, පිරකැටිය	0 0 36.7
54	එම	.. එම එම	0 0 17.7
55	එම	.. මහානොකරපු පොල් ඉඩම ඩී. සී. ආබේගුණවර්ධන, විහාරත්තදෙණිය	0 0 10.6
57	පත්තලවත්ත	.. හේන කොට්ඨාස විහාරධිපති බෝපැරැස්සේ සෝනුත්තර හික්කු, කොට්ඨාස	0 0 24.1
58	දත්තගමකොරවුම්	.. එම ඩී. සී. ආබේගුණවර්ධන, විහාරත්තදෙණිය, පිරකැටිය	0 1 31.4
59	නෙල්ලිගමවත්ත	.. අඩුරුදු 20ක් වූ අම්බසකින් යුක්තයි	.. මල්වරපුකොන්දලියන ආරච්චියේ ජුමානිස්සාමි, ඉදිගැටවෙල, එම දෙවන් දිගස්, එම පුංචිගාමි, දෙදෙනාම, නලුපෝරුව, එම ගිරිගෝර්ස්, නමොවුට සහ එම පොච්චාමි, ගැටමාන්ත.	0 0 15.5
60	මැදවත්ත	.. අඩුරුදු 20-25 දක්වා වූ පොල් ගස් 12කින්ද, පොල්කඳකින් 3 කින්ද, අඩුරුදු 5ක් වූ දෙඩම් ගස් 2කින් සහ දෙහිගස් 2 කින්ද, අඩුරුදු 20ක් වූ කොස් ගසකින්ද, කොස්කඳකින්ද, අඩුරුදු 10ක් වූ කොස්ගස කින්ද යුක්තයි	.. බිරිසිත්ආරච්චියේ හරදිගස්සාමි සහ එම දෙවන් හික්කුරස්, ඉදිගැටවෙල	0 0 37.2
61	ගාලුවත්ත	.. අඩුරුදු 20ක් වූ පොල්ගසකින් යුක්ත වූ ඉඩම	.. බිරිසිත්ආරච්චියේ හරදිගස්සාමි සහ එම දෙවන් හික්කුරස්, ඉදිගැටවෙල සහ එම ගිරිගාමි, නලුපෝරුව	0 0 3.4
62	කොස්ගමවත්ත	.. අඩුරුදු 20ක් වූ පොල්ගස් 4කින් සහ අඩුරුදු 60ක් වූ කොස්ගස කින් යුක්ත වූ ඉඩම	.. මහානාමි දිසානායක දෙවන් පෙහේරිස්, ඉදිගැටවෙල	0 0 15.3
63	ගාලුවත්ත	.. අඩුරුදු 30ක් වූ පොල්ගස් 10 කින් සහ අම්බසකින් යුක්ත වූ ඉඩම	.. බිරිසිත්ආරච්චියේ හරදිගස්සාමි සහ එම දෙවන් හික්කුරස්, දෙදෙනාම, ඉදිගැටවෙල සහ එම ගිරිගාමි, නලුපෝරුව	0 0 10.1
64	පුංචිගාලුවත්ත	.. අඩුරුදු 50ක් වූ කොස්ගසකින් සහ පොල්කඳකින් යුක්ත වූ ඉඩම	.. ඩී. ඩී. ගජසිංහ, ඉදිගැටවෙල	0 0 15.9
එකතුව ..				4 3 0.3

අතිරේක කො. 2, ගම්බද සිතියමේ කො. 343. ගම්-ගම්බන්තොට දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර ගිරුමාපත්තුවේ පිහිටි දහඅමුණ

53	හිනනුගමවත්ත	.. හේන හෙට්ටිආරච්චියේ දෙවන් හෙළික්, එම බේබිගාමි, එම කොර්නේලියාමි, එම සේදරගාමි සහ සියලුදෙනාම, දහඅමුණ	0 0 0.5
54	අඹුවෙලමුලන	.. කුඹුර සෙනරත් ආරච්චියේ දෙවන් ජුමානිස් සහ බස්නායක මත්තිආරච්චියේ දෙවන් කරෝලිස්, දහඅමුණ	0 0 11
55	ඉහල ජම්බුගමකුඹුර	.. එම කොට්ඨාස විහාරධිපති බෝපැරැස්සේ සෝනුත්තර හික්කු, කොට්ඨාස, හෙට්ටිආරච්චියේ දෙවන් හෙළික් සහ ජයවර්ධන ආබේසිත් පතිරනගේ දෙවන් සාමේල්, දෙදෙනාම, දහඅමුණ	0 0 17.8
56	අඹුවෙලමුලන	.. එම සෙනරත් ආරච්චියේ දෙවන් ජුමානිස් සහ බස්නායක මත්තිආරච්චියේ දෙවන් කරෝලිස්, දෙදෙනාම, දහඅමුණ	0 0 29.1
57	ඉහල ජම්බුගමකුඹුර	.. එම කොට්ඨාස විහාරධිපති බෝපැරැස්සේ සෝනුත්තර හික්කු, කොට්ඨාස, හෙට්ටිආරච්චියේ දෙවන් හෙළික් සහ ජයවර්ධන ආබේසිත් පතිරනගේ දෙවන් සාමේල්, දෙදෙනාම, දහඅමුණ	0 1 6.7
58	හික්කුගමුලන	.. එම කොට්ඨාස විහාරධිපති බෝපැරැස්සේ සෝනුත්තර හික්කු, කොට්ඨාස	0 0 15
59	එම	.. එම එම	0 0 1.7
60	ඉදිගැටවෙලමුලන	.. එම ආච්. පී. විජේතුංග මුදලිතුමා, දික්වැල්ල	0 0 3.2
61	රේඛිපෝරාව	.. එම බාලමිනගේ ලසිසාමි, කොට්ඨාස	0 1 24.9

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ට අත්වූවේ කලාපාමි තිබෙන බව පොදු ජනශාට දැනගැනීම සඳහා හඳුන්වන ලද මහජන විකුණුම් පනතේ මහාකර තිබෙන පැවරීමේ බලය යටතේ දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම භෞමිකාන්ත නමුත් වෙනුවට ක්‍රියාකරන අංශ වසර 1952ක් වූ මැයි මස 14 වන දින පෙරවර 9.30ට පිරිකැටිය ගම්පහා ගාලුගමුල්ල මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම් දැනට ක්‍රියාකරුවන්ට මිනිසුන් සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් කොරතුරුත් කියා සිටින්නට මිනිසුන් මෙයින් දැනගත යුතුයි.

වසර 1952ක් වූ පෙබරවාරි මස 21 වන දින .. ඒ. ඩී. ආච්. ආච්. ජුලුමුල්ල නගරයේ; ගම්බන්තොට කවුච්චියේදී. .. ආණ්ඩුවේ ඒජන්ත වරයා.

Ref: No. L. A. 2039/LD/16/F 3705.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—උරුමාධිකාරී මහ බැංකුව, ආදිය සහ ජලකන්තිය ගොඩනැගීම පිණිස මෙහි පහත සඳහන් වෙනම ඉඩම් උඩානැතිම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පිරිවෙල්ලයේ ඉඩම් උඩානැතිම ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කර තිබෙන පැරණිවල ප්‍රධාරණ ප්‍රමාණ පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උඩුමාණන්වහන්සේගෙන් නිසිආකාර මට ආරුමා කිරීම. ඒ ඉඩම්වල:—

අතිරේක නො. 1 අවසාන ගම්බද සිතියමේ නො. 258. ගම්—ගම්බද නොව දැනටත් නගර නිර්මාණය වෙමින් පවතින බව පෙන්වීම.

නො.	ඉඩමෙහි	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
128	සුදුසුකරුම්බෙවත්ත	අවුරුදු 25ක් වූ පොල්ගස් 3කින් යුක්ත වූ පොල් ඉඩම	බඩලිමි. වි. ඒ. මැණික්ගාමි, ගලගම, කංගල්ල	0 0 20.5
129	සියම්ලාගහවත්ත	වනාන්තරයකට අයත් සහ පොල් ඉඩම	දෙත් දියෝනිස් අසරප්පුලි, පවිටියපොල, නෙවොල් පිටිය සහ බඩලිමි. වි. ඒ. දෙත් නේනිස්, විගමුව, රත්න එම	0 1 27.8
132	සියම්ලාගහවත්ත	සේන	එම	0 0 1.8
133	සුදුසුකරුම්බෙවත්ත	එම	ඩී. ජේ. ආර්. දහනායක, විගමුව, හින්තාමි සමරවික්‍රම දහනායක, ආටමාන්ත සහ ජී. ඒ. නිලෝර්ස්, විගමුව	0 0 12.3
134	එම	එම	එම	0 0 36.1
140	එම	එම	එම	0 1 38.6
141	ඉරිකොන්දෙතිකවල	කුඹුර	ඒ. ජේ. ආර්. දහනායක, විගමුව සහ ඩී. ඒ. ආර්. දහනායක, ගැටමාන්ත	0 0 7.7
142	ඉරිකොන්ද	එම	ඒ. මෙන්දියස්, පල්ලික්කුඩාව, කංගල්ල, ඩී. ජේ. ආර්. දහනායක, ඩී. ආර්. පී. මනම්පේරි, පී. ඒ. කිත්තගාමි සහ කේ. ඒ. සාමේල්ගාමි, විගමුව	0 0 1.9
143	පිටලල්ල	එම	ටී. ඩී. වත්තුගාමි සහ බඩලිමි. ඒ. ආර්. අන්දරයස් ද සිල්වා, දෙවුන්දර සහ දෙත් නිකුලස් ගලපපත්ති, මහවෙල	0 0 23.4
144	ඉදිකොස්ස	සේන	දෙත් දියෝනිස් අසරප්පුලි, පවිටියපොල, නෙවොල් පිටිය, බඩලිමි. වි. ඒ. දෙත් නේනිස්, විගමුව	0 0 39.9
148	මසිලගහවත්ත	එම	ඩී. ජේ. ආර්. දහනායක සහ බඩලිමි. වි. ඒ. දෙත් නේනිස්, විගමුව සහ දෙත් දියෝනිස් අසරප්පුලි පවිටිය පොල, නෙවොල් පිටිය	0 0 3.6
149	ගාලෙවලකුඹුර	කුඹුර	ආඩිගාර් වික්‍රමරත්න, මාකර සහ දෙත් දියෝනිස් මජේ නායක නන්දසිංහ, හින්දුරත්න, මිරකැටිය	0 0 31.2
153	ලොකුඅප්පුගෙකොරවුම	සේන	දෙත් දියෝනිස් අසරප්පුලි, පවිටියපොල, නෙවොල් පිටිය, සහ දෙත් නේනිස් මිරරත්න, විගමුව	0 0 24.9
154	මල්ප්පුගහ කොරවුම නොහොත් සියම්ලාගහවත්ත	අවුරුදු 5ක් වූ පොල්පැල 2කින්ද, දෙතිපැලය කින්ද, යුක්ත වූ පොල් ඉඩම	විගමුව පදංචි කේ. සලමන්ට දෙනලද බිම්බද ඉඩම් බප්පුමේ නො. LL 1148	0 0 24.9
156	පිටලල්ල	කුඹුර	ටී. ඩී. වත්තුගාමි සහ බඩලිමි. ඒ. ආර්. අන්දරයස් ද සිල්වා, දෙවුන්දර සහ දෙත් නිකුලස් ගලපපත්ති, මහවෙල	0 0 3.6
161	එම	එම	එම	0 0 1.8
162	ඉරිකොන්ද	එම	ඒ. මෙන්දියස්, පල්ලික්කුඩාව, කංගල්ල, ඩී. ජේ. ආර්. දහනායක, ඩී. ආර්. පී. මනම්පේරි, පී. ඒ. කිත්තගාමි, කේ. ඒ. සාමේල්ගාමි, විගමුව	0 0 3.6
167	එම	එම	එම	0 0 4.8
168	පිටලල්ල	එම	ටී. ඩී. වත්තුගාමි, බඩලිමි. ඒ. ආර්. අන්දරයස් ද සිල්වා, දෙවුන්දර, දෙත් නිකුලස් ගලපපත්ති, මහවෙල	0 0 0.5
173	එම	එම	එම	0 1 27.5
183	බලාආච්චවත්ත	අවුරුදු 10-15ක් වූ පොල් ගස් 10කින් යුක්ත වූ පොල් ඉඩම	ඩී. ජේ. වික්‍රමරත්න, පල්ලේගම, නුංගම	0 1 26.4
183½	එම	පොල් වත්ත	එම	0 0 4.2
184	එම	අවුරුදු 3ක් වූ පැහැරකින්ද අවුරුදු 40-50ක් වූ පොල් ගස් 4කින් සහ කල්ගසකින්ද, අවුරුදු 10ක් වූ ශ්‍රීරංගගස් 3කින් යුක්ත වූ ඉඩම	දෙබම්පහල රත්නපෝති සම්මිර, විගමුව පත්සල, විගමුව	0 2 9.8
185	පිත්තෑම සහ පිත්තෑමුර	කුඹුර	එම	0 2 25.7
188	පරණපත්සලෙවත්ත	අවුරුදු 10ක් වූ පැහැරකින්ද අවුරුදු 15-25ක් වූ පොල් ගස් 4කින්ද, කල් ගස් 4කින්ද, පුම්බගස් 7කින්ද, අවුරුදු 5-10 වූ පොල්පැල 14කින්ද, කල්පැලයකින්ද, සිකුල් පැල 8කින්ද, අවුරුදු 2-3ක් වූ කොස්පැල 3 කින්ද, ශ්‍රීරංගගසකින් ද, ගම්මිරිස්පැල 3කින්ද, කොස්පැල පසුරකින්ද, අම්පැලයකින්ද, යුක්ත වූ ඉඩම	එම	0 2 25.5
189	ඊ බිඹුල න සහ ගල් පොත්තේ මුලන	කුඹුර	ඩී. ජේ. වික්‍රමරත්න, පල්ලේගම, නුංගම, ඩී. ජේ. ආර්. අන්දරයස්, නාකුම්බමුව, මහවෙල, දෙත් එවිස් මහානාම සිරිමිහින, මැදගම, නෙවොල් පිටිය සහ ආර්. ඒ. සියස්බණ්ඩාර නායක, බෙන්තොට	0 0 24.5
194	ගල්පොත්තේ මුලන	එම	එම	0 0 1.5
195	ගල්පොත්තේ මුලන අත් මග	සේන	එම	0 0 2.5

නො. 196	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
196	අත්මග	භේන	වීරකෝන් රත්නායක හිත්තාමි, විගමුම්	0 1 29.9
197	පව්වෙහෙල්ලගෙදරභේන	එම	දෙත් එමිස් මහානාම සිරිවිචිත, නෙවොල්පිටිය	0 0 19.9
198	අර්ඪ්වත්ත	විශානොකරපු ඉඩම්	ඩී. ඇන්. පී. මනම්පේරි, විගමුම්	0 0 19.4
199	කප්පුගහකොරපුම්	භේන	කේ. ඒ. සාමේල්හාමි, විගමුම්	0 0 10.7
200	මහගෙදර	අවුරුදු 3ක් වූ පොල්පැල 2කින් සහ කෙසෙල් පඳුරු 11කින් යුක්තයි	ඩී. ජේ. ඇස්. දහනායක, විගමුම්	0 0 19.2
201	කැටත්ගහවත්ත	විශානොකරපු ඉඩම්	ඩී. ජේ. ඇස්. දහනායක, විගමුම් සහ එච්. ඒ. දෙත්	0 0 26.8
205	කපුකොරපුම්	අවුරුදු 12ක් වූ පොල්ගස් 6කින් යුක්තයි	කරෝලිස්, විගමුම් අර්නෝල්ස් අප්පු, විගමුම් සහ පී. බ්‍රිද්නෝනා, අර්ඪ්වල	0 0 32.7
206	එම	විශානොකරපු ඉඩම්	කේ. සිලිදහාමි, විගමුම්	0 1 0.6
209	පිහිලියද්ද	කුඹුර	දෙඩම්පහල රත්නපේරි සඵචිර, විගමුම්	0 0 25.9
210	වල්ගමගෙමුලන	එම	ඩී. පී. වීරරත්න, විගමුම්, පී. එච්. පියදාස, කංගල සහ දෙත් දිනේස් බබිසිංහ, විහාරන්දෙහි	0 1 7.7
211	සියම්ලාගහවත්ත	එම	මදප්පුලි අරච්චිගේ හිමාර, විගමුම් සහ පී. ඇම්. දෙත්	0 0 21.6
212	මුලසිංගමුලන	එම	අන්දිරිස්, අපුපැලෑන ඩී. ඇස්. කේ. නානායකාර, නාකුර්ගමුම්, ඩී. ජේ. ගුණරත්න, නාකුර්ගමුම්, පී. ඒ. ඩබ්ලිව්හාමි, විගමුම් පී. ඒ. නානිනාමි, විගමුම්, කේ. ඒ. සාමේල්හාමි, විගමුම්, පී. ඇම්. දෙත් නිකුලස්, විගමුම්	0 1 3.7
213	ඉගමුවත්ත	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 4කින් සහ පොල්කඳන් 2කින් යුක්ත වූ ඉඩම්	දෙත් එමිස් ඇම්. සිරිවිචිත, නෙවොල්පිටිය	0 0 16.8
216	මොඩංගොඩකහත්ත	භේන	එම	0 1 8.6
217	මුරුභන	කුඹුර	කේ. ඒ. සාමේල්හාමි, විගමුම්, පී. ඇම්. දෙත් නිකුලස්, විගමුම්, කේ. ඩී. සිලිදහාමි, විගමුම්, ඩී. ඇස්. කේ. නානායකාර, නාකුර්ගමුම්, ඒ. ලොකුහාමි, දික්මැල්ල	0 0 4.7
218	උඩකෝවුම	එම	කරුණායක, අංගොනෝන, දික්මැල්ල, පී. ඩී. වත්තු හාමි, දෙවුන්දර	0 0 7
219	මිහිචිය	එම	පී. ඩී. වත්තුහාමි, දෙවුන්දර, පී. ඩී. කරුණායක, කුරුල්ල; කොට්ටොඩ සහ කරුණායක, අංගොනෝන, දික්මැල්ල	0 1 23.4
220	කහත්ගෙදරවත්ත	විශානොකරපු ඉඩම්	බබිලිමි. ඇල්. දෙත් අන්දිරිස්, විගමුම්	0 0 0.7
221	බෝගහමුලන	කුඹුර	දෙත් එමිස් සිරිවිචිත, නෙවොල්පිටිය	0 0 7.2
223	කොරපුම්වත්ත	අවුරුදු 15-20ක් වූ පොල් ගස් 5කින් සහ අවුරුදු 10ක් වූ පුවක්ගස් 3කින් යුක්ත වූ ඉඩම්	ඒ. ඒ. සාදිරිස්හාමි, විගමුම්	0 0 5
224	මැදගංගොඩවත්ත	අවුරුදු 25ක් වූ පොල්ගස් 7කින්ද, අවුරුදු 3ක් වූ පොල්ගස් 3කින්ද, අවුරුදු 10ක් වූ පුවක්ගස් 20කින්ද, අවුරුදු 15ක් වූ අඹගහකින් සහ මී ගහකින්ද යුක්ත වූ ඉඩම්	පී. ඇම්. ඇඹිමින්, විගමුම් සහ දෙත් ජනිස් පිකුමරත්න, නාකුර්ගමුම්	0 0 5.4
225	බැද්දෙමැලැන්ද	කුඹුර	දෙත් අන්දරගස් පනිනායක, පානේගම සහ පී. එච්. අර්නෝල්ස් අප්පු, විගමුම්	0 2 1.1
226	අඹිගෙදර	එම	ඒ. ඇම්. දිසානායක, නාකුර්ගමුම්, ඩී. ඇල්. ඇම්. සිරිවිචිත, නෙවොල්පිටිය සහ ඇම්. ඇල්. ඇම්. බ්‍රහාරි, කංගල්ල	0 2 14.1
227	දැනිගහමුලන	එම	ඇම්. ඒ. හිමාරහාමි, අපුපැලෑන	0 0 36.1

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට අණුමේ කලාපාමි නිලධාරීන්ට පොදු ජනයාට දැනගැනීම සඳහා හසවෙති මහත්කියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම කමුත්ම භොගොත් කමුත් 'වෙනුවෙන් ක්‍රියාකරන අග වම් 1952ක් වූ මැයි මස 17 වෙනි දින පෙරවරු 9 ව රත්න පාර්ශාලාමේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අණුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට මහාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, අව ඇත්තාවූ තමන්ගේ අයිතිකම් භාරතුරුන් කියාසිටින්නට මහාමි මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 21 වෙනි දින
හම්බන්තොට කම්මේරියේදී
ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනායකම,
අණුමේ උප ඒජන්තතුමා.

Ref. No L. A. 2039/LD 18/F 3705.

අණුමේ කටයුත්තකට, එනම්:—උතුරුකොස්කඹග බැම්ම ඇල සහ ජලකන්ඩි ගොඩනැංවීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරතිබෙන සංශෝධනවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරණ සභාවේ කීයෝගය පරිදි උතුරුකොස්කඹගත්තේසේසේ නයි අකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

අතිරේක නො. 1, අවසාන ගම්බද සිතියමේ නො. 255. ගම්—හම්බන්තොට දිසායතනයේ හැගෙනහිර ගිරුවාපත්තුවේ පිහිටි නලම්පේරුව

නො. 98	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
98	භූ භූ භූ භූ රු ගෙදර වත්ත	අවුරුදු 20-60 දක්වා වූ පොල්ගස් 5කින්ද, අවුරුදු 60ක් වූ කොස්ගස් 3කින්ද, අවුරුදු 20ක් වූ හල්මිල්ල ගසක්ද, අවුරුදු 20ක් වූ බෙලි ගසක්ද, අවුරුදු 10ක් වූ දෙඩම් ගසකින්ද, යුක්ත වූ ඇලට යටවූ බිම් කොටස	පනිනායක විජේසේකර අරච්චිගේ දෙත් ජුවානිස්, පී. බබිලිමි. ඒ. දෙත් හිත්තාමි, පී. බබිලිමි. ඒ. දෙත් හිත්තාමි, නලම්පේරුව	0 1 20.6

නො.	අයිතමය	මිසතර	අයිතිකරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
201	පාර්ශ්වික	අවුරුදු 20ක් වූ පොල්ගසකින්ද, අවුරුදු 8ක් වූ පුළුන්ගසකින්ද සහ උණ පසුරකින් යුක්තයි	එම්. ඇම්. දෙව් අගෝරිස්, කහඳව	0 0 20
202	එම	අවුරුදු 8ක් වූ උණ පසුරකින් යුක්තයි	එම	0 0 2
203	එකොටස පත්වීල, වෙහෙරකලයාය	කුඹුර සහ හේන	විතාරකපති කේ. සුමනතිස්ස කෙරුන්ගේ, කහඳව පත්සල	0 3 37.7
204	ගලකාවයාය	හේන	දෙව් වාර්ලිස් අන්දරවීර, වැල්ලෙඹවෙ, දෙව් දිසෝතිස්	0 0 13.8
205	මැදකුඹුර, ගලකාව යාය	කුඹුර සහ හේන	අනුරාධපුර මාවැල්ල, දෙව් දිසෝතිස් වීර වැල්ල, රැකව, අන්දරගස් අබේවිණි, වැල්ලෙඹවෙ	0 2 36.8
206	ගලකාවයාය	හේන	දෙව් වාර්ලිස් අන්දරවීර, වැල්ලෙඹවෙ, දෙව් දිසෝතිස් අන්දරගස් අබේවිණි, මාවැල්ල, දෙව් දිසෝතිස් වීරවැල්ල, රැකව, අන්දරගස් අබේවිණි වැල්ලෙ ඹවෙ	0 0 5.9
207	පුනු වෙර කියගස මුලන	කුඹුර	පරනමානගේ අප්පසිසංකාර, වැලිපවත්විල, සාමේල් බණ්ඩවිණි, දිනෝරිස්, බණ්ඩවිණි, අන්දරිස් බාමි, බණ්ඩවිණි, සිංහෝරිස් බණ්ඩවිණි, කරනෙල්ලාමි බණ්ඩවිණි, අන්ගොගාමි බණ්ඩවිණි, වැල්ලෙඹවෙ රෙහමන්ති උලන්ගොස් මාතර සහ අරනෝලිස් බණ්ඩවිණි, වැල්ලෙඹවෙ	0 1 26.4
208	පාර්ශ්වකුඹුර	එම	ඩී. ඩී. අන්දරවීර, වැල්ලෙඹවෙ, ඩී. ඩී. අන්දරගස් අබේවිණි, මාවැල්ල සහ ඩී. ඩී. වැල්ල, රැකව	0 2 13.8
209	කපුමානෙදුව	එම	ඩී. ඩී. අන්දරවීර, වැල්ලෙඹවෙ, ඩී. ඩී. අන්දරගස් අබේවිණි, මාවැල්ල සහ ඩී. ඩී. වැල්ල, රැකව	0 2 27.3
210	උනපසුරකාව මුලන	එම	බණ්ඩවිණි මහපතිර, වැල්ලෙඹවෙ	0 0 18.1
211	කවිච්චිගේ මහත් මයාගෙමුලන	එම	ඒ. ඒ. ඇස්, ගුණසේන, නො. 23, රජමිටිය, කොළඹ	0 1 4.8
212	බෙල්ලිමුලන	එම	පුත්තිය ලොකුමරක්කල, කහඳවේදර	0 0 27.2
213	එම	කුඹුර	එම	0 0 2.4
217	සියම්ල ගස මුලන, කැටත්ගසකොරවුම	කුඹුර සහ වත්ත	පී. ඒ. දෙව් කරෝලිස්, කහඳව	0 0 24.1
218	අද්දර මුලන	කුඹුර	පී. ඒ. දෙව් කරෝලිස් සහ කේ. ඩී. පියසේන, කහඳව	0 1 10.9
219	අම්බන්වත්ත	වත්ත වගාකර නැත	ඩී. ඒ. උඩසිතාමි, කහඳව	0 0 2.6
220	රෙබේවත්ත	අවුරුදු 8 සිට 15 දක්වා වයසැති පොල්ගස 2කින්ද, අවුරුදු 15ක් වූ කොස්ගසකින් යුක්තයි	ඇන්. ආන්දිගස් අප්පු, කහඳව	0 0 12.9
221	සුරියගසවත්ත	අවුරුදු 40ක් වූ පොල්ගස 1යි, අවු රුදු 20ක් වූ දෙල්ගස එකයි	ඇස්. කේ. සෙලෙස්විතාමි රත්න, ඇස්. කේ. සුබ්බන්දිස් කහඳව, සහ ඩී. ඇම්. රෙබඩ් පියස, රත්න	0 0 23.1
222	බදුවෙල මුලන	කුඹුර	පිංකෝරිස් මහපතිර, පාලවුම, පී. නානායක්කාර, දික්වැල්ල සහ ඒ. ඩී. දිසුණුමර, පුත්තලම	0 1 39.9
223	ගුන්තිනියන්ගහවත්ත	වත්ත, වගාකර නැත	ඩී. ඇම්. රෙබඩ්. පියස, රත්න	0 0 1
224	කෝත්තමත්ත	එම	සේවාකෝපරගේ මෙන්දිස්, කහඳව	0 0 4.8
225	එම	එම	එම	0 0 3.7
226	කහඳවෙට්ටිස් පත්ගුම්	කුඹුර	විතාරකපති කේ. සුමනතිස්ස කෙරුන්ගේ, කහඳව පත්සල, කහඳව	0 0 24
227	ගනින්-නාන්සෙගෙ විල	එම	ඩී. කුමරපෙරුම, දික්වැල්ල, ඇස්. කේ. සෙලෙස්වි තාමි, රත්න, සහ පී. ඒ. දෙව් කරෝලිස්, කහඳව	0 0 37
228	පාර්ශ්වකුඹුර	එම	ගණේදිස් කුමරපෙරුම, දික්වැල්ල	0 1 6.1
229	පාර්ශ්වකුඹුර	අඩුම වගාකර නැත	එදිරිසිත් ගමාවිටියේ කේරිස්, කහඳව	0 0 10.9
230	ගලවෙල දන්කැටිය	කුඹුර	ඩී. කුමරපෙරුම, දික්වැල්ල	0 0 33.7
231	සියම්ල ගසවත්ත	අඩුම වගාකර නැත	එම්. ඇම්. පේරිජිගස්, කහඳව	0 0 4
232	එම	එම	අබේවිණි සුබ්බන්දිස්, කහඳව	0 0 10.2
233	දන්කැටියොඩ	එම	ඒ. ඒ. ගණේදිස්, කහඳව	0 0 3.2
234	ගලවෙල දන්කැටිය	කුඹුර	ඩී. කුමරපෙරුම, දික්වැල්ල	0 0 31.2
235	එම	එම	එම	0 0 3.7
236	දන්කැටියොඩ	කුඹුර සහ බිම්ම	පී. අබේවිණි සහ පී. සුබ්බන්දිස්, කහඳව	0 0 16.9
237	ගලකාවදන්කැටිය	කුඹුර	ඩී. කුමරපෙරුම, දික්වැල්ල	0 1 15.7
238	වීරගස්ගොඩවැල්ල	බිම්ම	ඩී. ඒ. මාලේ අප්පු, රත්න	0 0 16
239	පිංපත්ගුම්	කුඹුර	විතාරකපති කේ. සුමනතිස්ස කෙරුන්ගේ, කහඳව පත්සල, කහඳව	0 0 3.1
අතිරේක නො. අවසාන ගම්බද අයිතිකරු නො. 328. ගම්-ගම්බන්තොට දිසුක්කගේ නැගෙනහිර ගිරුවාපත්තුවේ පිහිටි රත්න				
146	දන්ගහවත්ත	වගා කොකරනලද වත්ත	ඒ. ඩී. මුදේසේකර පල්ලෙගම, හු ගම්	0 0 8.0
147	කොරවුම්වත්ත	එම	ඩී. ඩී. කේ. ගුණවතින සහ ඩී. ඒ. කේ. ගුණවතින කහඳ, රත්න	0 0 9.3
148	සුරියගස මුලන	කුඹුර	ඩී. ඩී. කේ. ගුණවතින, ඩී. ඒ. කේ. ගුණවතින සහ ඩී. ඒ. හෙළික් අප්පු, කහඳ, රත්න	0 0 30.9
149	දිවුල් මුලල	එම	ඩී. එම්. සිව්මණිසිංහ, හානාගල, හුංගම	0 1 25.5
150	දන්දෙතිස පංඝුම්	එම	ඩී. ඩී. කේ. ගුණවතින, රත්න	0 1 8.9
151	අම්බන්වත්ත	හේන	සේවා හෙලවත්තගේ දුම්ප් අප්පු රත්න	0 0 6.4
152	මහමුලන මහමුලන පාවරගොඩවැල්ල	කුඹුර සහ හේන	සෙන්ටි බොම්සේන, හංගල්ල, ඩී. ඩී. කේ. ගුණවතින, රත්න, සහ නිහෝනා අම්මරිවර, කහඳව	0 0 37.1
153	දිවුල්ගස් කොරවුමේ මුලන, මහමුලන ගොඩවැල්ල	කුඹුර සහ හේන	එම්. ඇස්. පුච්චාසිසා, රත්න	0 0 5.1
154	පත්සලවත්ත	අවුරුදු 10ක් වූ පොල්ගස 3යි, අවුරුදු 10ක් වූ දෙව්වි ගස 1යි, අවුරුදු 10ක් වූ පුළුන්ගස 4යි, අවුරුදු 10ක් වූ දෙල්ගසකින්ද යුක්තයි	විතාරකපති අනතු කෙරුන්ගේ, රත්න පත්සල, රත්න	0 0 27.6

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

No LA 3349/J/AL/1986.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් භූමි විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ආලට්ටන් ඡේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 3 වැනි දින කොළඹදීය.

බිබිලි ඡේනානායක, කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප-ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,130. ගම—කරනිවු

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මිහිලුම් පුකාටු නො. 10 වැනි පොල් පොත් අලුළු	අවුරුදු 10 වැනි සිට 40 වැනි වන තෙක්, කළුපිටිය	ඇම්. ඇම්. සෙසියම් ආචාරි කල්පිටිය, ඇම්. ඇම්. පී. හම් මරික්කාරි පොදු වෙළෙන්දා භාරේ	7 1 18
2	එම	අවුරුදු 2 සිට 10 දක්වා පොල්ගස් 5 ක් සහ අවුරුදු 10 දිවුල්ගස් 5 ක් ඇති වන්න	එම	0 0 36
				එකතුව .. 7 2 14

Q. 4 86/LRO/APL/4464/J/AL 1647.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් භූමි විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ආලට්ටන් ඡේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1951 ක් වූ සැප්තැම්බර් මස 27 වැනි දින කොළඹදීය.

බිබිලි ඡේනානායක, කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප-ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 2,971. ගම—බොකලගම-පැලපිටිය සහ දහින්පහුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මරදපිටිය .. ඉඩම	අවුරුදු 1-25 දක්වා ඇති පොල්	ගාන්ති මේරියම් මඩිසේකර, හැක්ටර් බඩිසේකර පෙරකපුරු මහත්මයා භාරේ පසාගල	3. 3 9
2	එම	එම	එම අරඹුල්කරු: දේවපසාපේඛියේ පහින්දුව,	0 1 6
3	එම	එම	ගාන්ති මේරියම් මඩිසේකර, හැක්ටර් බඩිසේකර පෙරකපුරු මහත්මයා භාරේ පසාගල	0 0 3
ගම—දහින්පහුව				
4	දහින්පහුව	අවුරුදු 15 වූ පොල්ගස් 3 ක්	එම	0 0 6
5	එම	පොල් ඉඩම	එම	0 1 26
ගම—බොකලගම				
6	බොකලගම .. පැලපිටිය	අවුරුදු 25 ක් වූ පොල් ඉඩම, අවුරුදු 35 ක් වූ කොස්ගස	එම	0 0 2
7	එම	අවුරුදු 15-25 වූ පොල් ඉඩම	එම	0 0 35
8	එම	එම	එම අරඹුල්කරු: දේවපසාපේඛියේ පහින්දුව, දහින්පහුව, අල්ලපු ඉඩම අයිතිකරු	0 0 10

L. D.—B 49/50

LRO/APL 2525/J/AL/1954. LP.6497.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් භූමි විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ආලට්ටන් ඡේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1951 ක් වූ පෙබරවාරි මස 3 වැනි දින කොළඹදීය.

බිබිලි ඡේනානායක, කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප-ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,330. ගම—ලියනගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රබාගමවත්ත නො. 10 වැනි පොල් පොත්	අවුරුදු 10-60 ක් ඇති පොල් ඉඩමෙහි අඩි හතරක් පහත ඇති නැදුත්ගස් දෙකක්ද තිබේ	ඇල්. මිමලසූරිය නෝනාමහත්මිය, ජී. ඒ. ඉඤ්ඤේකර නෝනාමහත්මිය, ඩී. ආර්. ඒ. ඉඤ්ඤේකර නෝනා මහත්මිය, ඩී. ඇස්. ඒ. ඉඤ්ඤේකර නෝනා මහත්මිය, "අබය නිවහ" හඹුරුදුව	0 3 38
2	එම	අවුරුදු 10-60 ක් වන පොල් ඉඩම	එම	0 0 12
				එකතුව .. 1 0 10

L. D.—B 49/50.

L. A. 7473/LRO/APL 5364/J/AL/1931.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දී ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කෙරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලපොළ හා කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට තීරණය වුවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බඩලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මිලි 1952 ක් වූ ජනවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

බඩලි සේනානායක,
කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් පලයේ නොවීමට පිහිටි විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කිරිමානගේන	අවුරුදු 20-25 වේ රබර්ගස් 172යි, අවුරුදු 20 වේ අඹගස් 1යි, වයි. ඇල්. ඇම්. අඩුලු අයිසි, අවුරුදු 20 දෙල්ගස් 1යි, වත්තෙහි එලවලු සහ කොළඹදේ මි. ගොඩවෙලි, පොල්ගහවෙලි	අයිතිකම්කීයත්තා	1 1 4
2 එම	අවුරුදු 25 වේ රබර්	එම	2 1 10
එකතුව			3 2 14

L. D.—B 49/50.

L. A. 7437/LRO/APL 4400/J/AL 1932.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දී ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කෙරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලපොළ හා කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට තීරණය වුවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බඩලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මිලි 1952 ක් වූ ජනවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

බඩලි සේනානායක,
කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් පලයේ නොවීමට පිහිටි විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කොළොන්නගම මුලපිලියාව	අවුරුදු 25-35 වේ පොල්වත්ත	වෙල්ලාපේ, මිරිහම්බුරේ, හිරිහාමි මුදුන් සේලාගේ රත්බණ්ඩා	0 3 0 0 3 0

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්තෘ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් අධිකාරී ලොරන්ස් ෆර්නිනෝ විසින් මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1952 ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දින අපරහාම 2.30 කට කර්තෘ කමිටියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952 ක් වූ අප්‍රේල් මස 10 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ලැබීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුය.

මිලි 1952 ක් වූ පෙබරවාරි මස 22 වැනි දින කර්තෘ කමිටියේදීය.

අයි. ඇල්. ෆර්නිනෝ විසින්,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 දොඹගහවත්ත	නාවකාලික ගොඩනැගිල්ලක්ද තිබෙන කර්තෘ පෙරක පුරා තැන්පත් ඇස්. ඇම්. ඔහු විසින් අවුරුදු 50 ක් වයස ඇති පොල් වත්ත මහතා බාගේ ඇතගම සිරිසඳන නිවසෙහි පදිංචි හල්ගෙහන නි ඒලියන් ප්‍රමුදය පෙරේරා	අයි. ඇල්. ෆර්නිනෝ විසින්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.	0 2 6

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්තෘ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් අධිකාරී ලොරන්ස් ෆර්නිනෝ විසින් මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1952 ක් වූ අප්‍රේල් මස 24 වැනි දින අපරහාම 2 වට කර්තෘ කමිටියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. තැනැත්තා ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952 ක් වූ අප්‍රේල් මස 10 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ලැබීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුය.

මිලි 1952 ක් වූ පෙබරවාරි මස 19 වැනි දින කර්තෘ කමිටියේදීය.

අයි. ඇල්. ෆර්නිනෝ විසින්,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	මුල් පලයෙන් නො. A 2,987. ගම—බටහොඩ	ප්‍රමාණය, අ. ර., ප.
1 උස්වත්ත	අවුරුදු 30ක් වයසැති රබර් සහ පියසිරි ඉණනිලක මහතා, උක්වත්තගේ එම්.නෝනා, 0 1 26.9 කාවකාලික මවුචක කොටසක් නෝනාමහත්මිය සහ දම්සිරිජයසිංහ, ගල්පාත, කර්නර	අයිතිවාසිකම්කරුවන්ගේ නම	
2 එම	එම	එම	0 0 10.5
එකතුව			0 1 37.4

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්නර දික්කුස්සගේ අණුවුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් අයිවර් ලොරන්ස් පර්සිනන්ඩිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 28 වෙනි දින අපරහාන 2ට කර්නර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 10 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර ගත මේවා මා වෙත (පිටපත් දකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1952 ක්‍රි. පෙබරවාරි මස 19 වෙනි දින කර්නර කවිචේරියේදීය.

අයි. ඇල්. පර්සිනන්ඩිස්,
අණුවුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	මුල් පලයෙන් නො. F. V. P නො. 134ට අතිරේක නො. 2. ගම—දකුණු මහගම	ප්‍රමාණය, අ. ර., ප.
663 මලකැදි මුල් පලයන්ද	මාවගේත් කැනු කාවකාලික ගොස් තිබෙන අවුරුදු 80ක් 10ටත් අතර වයස ඇති රබර් ඉඩම	අයිතිවාසිකරුවන්ගේ නම	2 2 17
එකතුව			2 2 17

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්නර දික්කුස්සගේ අණුවුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් අයිවර් ලොරන්ස් පර්සිනන්ඩිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 29 වෙනි දින අපරහාන 2.30ට කර්නර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 10 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර ගත මේවා මා වෙත (පිටපත් 2 ක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1952 ක්‍රි. පෙබරවාරි මස 21 වෙනි දින කර්නර කවිචේරියේදීය.

අයි. ඇල්. පර්සිනන්ඩිස්,
අණුවුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	මුල් පලයෙන් නො. A 2,979. ගම—බටුවට	ප්‍රමාණය, අ. ර., ප.
1 මදගොරකකන ඉස්ස	අවුරුදු 8ක් වයස ඇති බබර්බර් ඉඩම	අයිතිවාසිකරුවන්ගේ නම	0 0 15
2 එම	අහලක්ද, කුඹුරක්ද අවුරුදු 7ක් වයස ඇති කුරුඳු, මාවගේත් කැනු අණුවුව පලයන්ද කාවකාලික ගොස් තිබෙන අවුරුදු 8ක් වයස බබර් රබර් ඉඩම	එම	1 1 11
එකතුව			1 1 26

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ මාතලේ දික්කුස්සගේ අණුවුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩී. මිරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952 ක්‍රි. මැයි මස 3 වෙනි දින ප්‍රථමාන 10.30ට වැලිගම නානාආමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර ගත මේවා මා වෙත (පිටපත් 2 ක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1952 ක්‍රි. පෙබරවාරි මස 15 වැනි දින මාතලේ කවිචේරියේදීය.

ඒ. ඩී. මිරසිංහ,
අණුවුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

L. B. 1916.

		රජයේ භුමිමය P. P. A 1,319. ගම—මිදිගම නැගෙනහිර		ප්‍රමාණය, අ. රූ. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	
1	දෙලොස්ගොඩගේ නොගොඩ පර්ක් කැටිය	අවුරුදු 40ක් වන රබර් වැවිල්ල	වි. ආල්. ආම්. අඹමඩි ජලාල්දීන්, ආම්. අයි. මොහොඩි නායිර්, ආම්. ඒ. එම්. උම්මාසලිමා, ආම්. ඒ. එම්. උ. සාසලිමා, ආම්. ඒ. එම්. මාජිසන් බිබි, ආම්. ලිපිකාරියා, සිසම් අයගේ පදිංචි මැලිගම් සල්ලොක්කේස	1 2 28
2	එම	එම	එම	0 1 11
3	එම	එම තාවකාලික ගොඩනැගිල්ලකින් සහ කොටසක්	එම	0 2 4
4	දෙලොස්ගොඩගේ නොගොඩ පර්ක් කැටිය	අවුරුදු 40ක් වූ රබර් සහ පොල් වැවිල්ල සහ තාවකාලික ගොඩනැගිලි දෙකක්, තාවකාලික ගොඩනැගිල්ලකින් කොටසක්, සිර වැසිකිලියක් සහ ගලින් බිදිනලද ශ්‍රී දක්	එම	24 0 17
				එකතුව .. 26 2 20

රිපරන්ස් අංකය L. D. 3325/J/AL/1963/LRO/APL/3416.

1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

මඩකලපු දිස්ත්‍රික්කයේ අභ්‍යන්තර රජයේ භුමිමය පත්‍රපත්ත තහනමක් රජයේ වන මම, 1950 අග 9 දරණ ඉඩම් ආඥාවට ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැනු දිවියේ:

(1) මෙහි පහත සඳහන් රජයේ භුමිමය විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අග 61 දරණ ඉඩම් නිදහස් කරමින් ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා අභ්‍යන්තර ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ලබාගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති තැම කෙනෙකුට —

(අ) වම් 1952 වූ ආණ්ඩු ආණ්ඩු 7 වැනි දින පෙරවරු 10 ට කල්පුරේ අදාළ පාලන නිලධාරීන්ගේ කාර්යාලයේ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙකු එසේ මා ඉදිරියට එවිය යුතුය;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් වම් 1952 වූ මාර්තු මස 30 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිටුවලින් විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1952 වූ පෙබරවාරි මස 22 වැනි දින මඩකලපු කම්පවිලියේදී. වි. රජයේ, මඩකලපු දිස්ත්‍රික්කයේ අභ්‍යන්තර රජයේ භුමිමය පත්‍රපත්ත.

		රජයේ භුමිමය අංක A 993. ගම—මල්කම්පිටිය		ප්‍රමාණය, අ. රූ. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	
1	මුනිසේකාරු නාවල් අභ්‍යන්තර කුඹුර	නිත්දවුර් නොමිල 2 කේ පදිංචි මිල සහිත ලෙඩ්වේ සහ මිණිකිලි ලෙඩ්වේ, අභ්‍යන්තර ලෙඩ්වේ	ආණ්ඩු 2 කේ පදිංචි මිල සහිත ලෙඩ්වේ, උමරු	0 0 8
2	එම	එම	එම	3 0 26
3	එම	එම	එම	0 0 38
4	එම	එම	එම	0 1 7
5	එම	එම	එම	0 0 13
				එකතුව .. 3 3 12

අංක: LRO/APL 1989/J/AL/1663, 1299, 1662/LM 5390, 5404, 5403.

1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

1942 අග 61 දරණ ඉඩම් නිදහස් කරමින් ආඥාපනත යටතේ අවශ්‍ය පහත දැන්වෙන ඉඩම් සහ භුක්තිවිෂයයන් ලබා ගැනීමට අදහස් කරන මැමි 1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැන්වීමයි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් වල සහ භුක්තිවිෂයයන්හි විස්තර:—
 අංක 135 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 2 දරණ අතිරේකය. ගම—කුඩාගම

		අංක 135 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 2 දරණ අතිරේකය. ගම—කුඩාගම		ප්‍රමාණය, අ. රූ. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	
300	හෙට්ටියාවන්ගේ නොගොඩ පර්ක් කැටියේ 50 ක් වූ පොල්ගස් තිබේ.	පොල්වත්ත, අවුරුදු 5 ක් වයස්වූ කොප්පේ සහ අවුරුදු 5 ක් වයස්වූ පොල්ගස් තිබේ.	හේවාදිවෙල, කුඩාගම පදිංචි මේරගල්ගේ ආගන්තුක ලියාවන සහ ඉලන්දරගේ ග්‍රෙස් ලියාවන	0 3 4
301	එම	මුහුණිම සහ අවුරුදු 50 ක් වූ පොල්වත්ත	එම	0 0 21
302	හෙට්ටියාවන්ගේ නොගොඩ පර්ක් කැටියේ 4 ක් වූ පොල්ගස් තිබේ.	මුහුණිම, අවුරුදු 4 ක් වයස්වූ පොල්ගස් තිබේ	එම	0 0 18
303	එම	මුහුණිම	එම	0 0 20
				එකතුව .. 1 0 23

		අංක 135 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 3 දරණ අතිරේකය. ගම—කුඩාගම		ප්‍රමාණය, අ. රූ. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	
304	සේ දේ සලාගේ නොගොඩ පර්ක් කැටියේ 50 ක් වූ පොල්ගස් තිබේ.	අවුරුදු 50 ක් වයස්වූ පොල්ගස් සහ අවුරුදු 2 ක් වයස්වූ පොල්ගස් 7 ක් ඇති මුහුණිම	හේවාදිවෙල, කුඩාගම පදිංචි මේරගල්ගේ ආගන්තුක ලියාවන සහ ඉලන්දරගේ ග්‍රෙස් ලියාවන	0 2 26
305	එම	අවුරුදු 50 ක් වයස්වූ පොල්ගස්, අවුරුදු 50 ක් වයස්වූ කොප්පේ 5 ක් තිබේ	එම	0 0 24
306	බඩගැලගේවත්ත	අවුරුදු 40 ක් වයස්වූ පොල්ගස්, අවුරුදු 40 ක් වයස්වූ කොප්පේ සහ පුවත්තක් තිබේ, මෙහි පහත දැන්වෙන භුක්තිවිෂයයන් යටතේ කමත්කරමින්, (1) අංක 1 පිහිටි කුඹුරැගිම්මක් වද ඉහත සඳහන් පාමිවිනිවීමට ඉඩදිය යුතුය	එම	0 1 33
307	එම	අවුරුදු 40 ක් වයස්වූ පොල් ඉඩම, අවුරුදු 40 ක් වයස්වූ කොප්පේ 2 ක් තිබේ, මෙහි පහත සඳහන් භුක්තිවිෂයයන් යටතේ කමත්කර මේ, ඉහත සඳහන් අංක 1 පිහිටි කුඹුරැගිම්මයාගේ ප්‍රයෝජනය සඳහාද ඉඩගැරිය යුතුය.	එම	0 0 7
				එකතුව ... 1 1 10

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
308	අලුගොල්ලේ කුඹුර	ආක 135 දරණ, ඉඩමාන ගම් සැලැස්මේ අංක 4 දරණ අතිරේකය ගම—කුඩාගම	බේමාදිවෙල, කුඩාගම පදිංචි මේරගල්ගේ ආඥානස් ලියාවනි සහ ඉලක්කරගේ ග්‍රෙස් ලියාවනි	0 0 7
309	එම සහ ගල්පොත්තේ කුඹුර	අතිරේක රහිත මෙහි පහත දැක්වේ. භුක්ති විශේෂයන්ට යටත් ලියුක් නිවේ, (1) ඉඩමේ උතුරු සීමාවේ පිහිටි ශ්‍රීදේවී ජ. ය. යාඵ පිහිටි ඉඩමවල වැසියන්ටද පාහිවිඥා ඉඩදීම (2) එහි ලියුට යාමට මාණිග ඉඩදීම	එම	0 3 11
310	ගල්පොත්තේ කුඹුර		එම	0 0 7
එකතුව				0 3 25

ඉහත සඳහන් ඉඩමවලට සහ භුක්ති විශේෂයන්ට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මේතන් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම කම් හමන් ගන් බවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ අප්‍රේල් මස 3 වැනි දින ප්‍රවිභාග 10ට මුහුණත සැසිබ-ගලාවේදී මා සම්බන්ධය යුතුයි.

කවද වම් 1952ක්වූ මාර්තු මස 27 වැනි දිනට මාගෙන් ඒ ඉඩම් සංකච්ඡාගේ බවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාදීමේ හැකි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ ඔපබරමාණ මස 22 වැනි දින කැගල්ලේ කම්බේරියේදී, ඩී. ජී. දසාරත්න,
කැගල්ල දිස්ත්‍රික්කයේ අධ්‍යක්ෂ උප ඒජන්තතුමා.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ ප්‍රාරම්භ දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,733 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවැසි මස 29 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජ සන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇ. මී. බබිලිවි. ඇෆ්. අබයකෝන්,
ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළ වරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද, ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ අටකලන් කෝරළේ කඳවෙල් පත්තුවේ ගල්පාය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියලුම බිම්කවටි, එනම්:—

උතුරට: භානන්ගල ගමේ මායිම, උල්පොතෝ ආර, මෙල්ලගහ ආර සහ යටිපස්ගමුව ආරේ කොටස් (භානන් ගල ගමේ මායිම) මැද කෝරළේ හදගිරිය (කොටසක්) නො. 9 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම, කිවුල් ආරේ කොටසක් (මැද කෝරළේ හදගිරිය (කොටසක්) නො. 9 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම);

නැගෙනහිරට: කිවුල් ආරේ කොටසක් (මැද කෝරළේ හදගිරිය (කොටසක්) නො. 9 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම) වලවේ ගමේ කොටසක් (උගව පළාතේ නො. 37 දරණ අවසාන ටෝපෝ සිතියමේ මායිම);

දකුණට: කුඩා ඔය, කඩවෙල් ආර සහ ගනින් ආරේ කොටස් (තඹගම්පත්තුවේ රත්කරව්ව නො. 8 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම) රත්කරව්ව නො. 8 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම, තඹගම් පත්තුවේ පල්ලේබැද්ද ගමේ මායිම;

බස්නාහිරට: තඹගම් පත්තුවේ පල්ලේබැද්ද ගමේ මායිම, මුත්තෙව්වපොල සහ භානන්ගල ගම්වල මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 931

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උල්පොතෝ ආර (දියපාර-හිදිව, හරි කොටසක්)	1 0 7
2	ගල්පාය, අතුර, දෙමෝදර ඔර, හිතුරු වෙල් කැටිය, හිතුරුවෙල් කටුව (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	25 1 25
3	ගල්ලෙනෝයාය, ගල්පාගමේ තැනිතේන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	3 3 26
4	බඹරගලේ මුකලාන, (එම)	0 2 0
5	බඹරගල, බඹරගලේ මුකලාන, බඹර ගලේ හිත,	114 3 21
6	කනබිසොගල (ගල් ගුහාව)	0 0 4
7	ගල්ලෙනෝයාය, ගුරුවාගේවත්ත, වෙහෙර ගොඩැල්ල	97 2 9
8	වෙහෙරගොඩැල්ල (පුරාන දඟබක්, ගල් පිල්ල, සහ ගල්කනු ඇතුළුව)	4 0 19

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
9	වෙහෙරගොඩැල්ල (දියපාරදිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	4 2 34	47	මෙල්ලහන ආර, (දියපාර-හිදිව්ව හරි කොටසක්) ...	1 1 8
10	අතුරේයායේ මූකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	0 2 32	48	යටිපස්ගමුව ආර (එම) ...	0 0 39
11	වෙහෙරගොඩැල්ල, අතුරුයායේ මූකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 1 20	49	එම (දියපාර-හිදිව්ව) ...	18 0 16
12	(අඩිපාර) ...	0 0 18	50	පලුකැටියේ කටුව, දෙමෝදර යාය, මහමඩේ යාය, මහමඩේ හේන් යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	11 0 1
13	වෙහෙර ගොඩැල්ල ...	1 3 7	51	(අඩිපාර) ...	0 1 22
14	අතුරේයාය, වෙහෙර ගොඩැල්ල ...	11 1 39	52	හතරලන්ද යාය, කැවුන්බෑදු යාය, පුත්ත ආරේ හේන, මහමඩේ හේන් යාය ...	25 3 13
15	(ගම්සහසාර) ...	0 2 2	53	මහමඩේ මූකලාන, පුත්තආරේ මූකලාන ...	11 0 15
16	තිඹිරිගහ ආර (දියපාර-හිදිව්ව) ...	1 0 5	54	පලුකැටියේකටුව, මහමඩේ මූකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	30 2 27
17	වෙහෙර ගොඩැල්ල, අතුරේයාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	29 2 14	55	(දියපාර) (හිදිව්ව) ...	0 3 31
18	අතුරේයාය (එම) ...	2 2 15	55½	(එම) (එම) ...	0 1 10
19	අතුරේයායේ මූකලාන ...	9 3 10	56	මහමඩේ යාය, මහමඩේහේන් (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	4 3 10
20	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	2 2 10	56½	මහමඩේ මූකලාන, පලුකැටියේකටුව (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	6 3 27
21	අතුරේයාය (එම) ...	2 1 25	57	මහමඩේයාය (එම) ...	24 1 26
22	අතුරේයායේ මූකලාන (එම) ...	5 2 10	57½	එම (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	3 2 16
23	තඹහිරියේ යාය, අඹගහමන්කඩයාය, කුඹුක්කන්දේ යාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	25 3 3	58	රට්තලකැටියාය, ගොඩකඳුරුයායේහේන්, මහමඩේයාය, පුත්තආරේයාය ...	122 1 31
24	කුඹුක්කන්දේයාය (එම) ...	4 1 14	59	(අඩිපාර) ...	0 1 20
25	එම ...	4 1 39	60	ගොඩකඳුරුයායේහේන්, මහමඩේයාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	18 0 36
26	එම ...	8 2 25	60½	ඹිරුකැමේ අතුර, ගොඩකඳුරේ අතුර (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	2 1 31
27	කුඹුක්කන්දේයාය, අඹගහමන්කඩයාය, තඹහිරියේ යාය, ගල්ලෙනේ යාය, හබරන්තේ යාය, කොලොන්ගස් යාය, වලහවැටුනගලේ යාය, ලීකෙලිගලේ යාය, කොවිලාගලේ යාය, වලහවැටුණ යාය ...	424 3 33	61	පුත්තආර (දියපාර, හිදිව්ව) ...	3 0 28
28	කුඹුක්කන්දේයාය, (ගල් කනු කීපයක් යුක්තව) ...	0 0 18	62	ඹිරුකැමේ අතුර, ගොඩකඳුරේ අතුර (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	8 1 39
29	(අඩිපාර) ...	0 2 26	63	ඹිරුකැමේ අතුර, ...	0 2 36
30	හිඟුරුවැල් කැටිය, හිඟුරුවැල්කටුව, දෙමෝදර ඕමර, ගල්පාය අතුර ...	59 0 18	64	දඹකැටියවත්තේහේන් යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	16 0 1
31	හිඟුරුවැල් කටුව, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	0 2 6	65	අඹේ තොටගල (විශාල ගල්ගුහාවල් දෙකකින්ද, පොඩිවා කීපයකින්ද කැඩී බිදී ගිය පිල්මයකින් සහ දැගැබකින්ද යුක්තව) ...	8 3 0
32	වලහවැටුන ගලේ යාය (එම) ...	1 1 29	66	දඹකැටියවත්තේහේන් යාය, ඹිරුකැමේ යාය, ගොඩකඳුරේ අතුර ...	179 0 7
33	හිඟුරුවැල්කටුව, වලහවැටුනයාය (එම) ...	0 3 9	66½	ගොඩකඳුරේ අතුර, ඹිරුකැමේ අතුර ...	23 1 39
34	හිඟුරුවැල් කටුව ...	2 2 28	67	(අඩිපාර) ...	0 1 34
35	ලීකෙලිගලේ යාය, වලහ වැටුනයාය ...	1 3 24	67½	බිංකැමේ අතුර ...	2 1 2
36	වලහ වැටුනගල (නටඹුන් දැගැබක් සහ ගල් උමගයක්) ...	2 0 32	68	බිංකැමේ අතුර, ගොඩකඳුරේ අතුර ...	160 0 8
37	කටුවේකෙදිආර, (දියපාර-හිදිව්ව) ...	2 3 2	69	බිංකැමේ අතුර, උස්ඇල්ලේ අතුර ...	46 1 19
38	ලීකෙලිගලේ යාය, වටවලයාය, වලහ වැටුනයාය, කොවිලගලේ යාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	14 3 5	70	උස්ඇල්ලේ අතුර, බිංකැමේ අතුර (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	19 3 33
39	කොවිලගලයායේ මූකලාන, (එම) ...	1 0 24	71	හැකඩේයාය, හැකඩේයායේහේන්, (එම) ...	9 0 21
40	එම ...	1 2 13	72	ගලබැන්ද අතුර, (එම) ...	6 1 39
41	(අඩිපාර) ...	0 1 27	73	කරගස්ගලේ යාය (එම) ...	1 0 18
42	කොවිලගලයායේ මූකලාන, තෙලඹුගහ අතුර, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	32 0 4	74	ගලබෑදු අතුර ...	1 0 10
43	කොවිලගලයායේ මූකලාන, තෙලඹුගහ අතුර ...	23 0 11	75	පැපොල්ගහයාය, හැකඩේයායේහේන්, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	8 2 2
44	කොවිලගලයාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	0 0 21	76	හැකඩේයායේහේන්, කරගස්ගලේ යාය, දික්ගලයාය, කාටකඩේයාය, කෝන් ගහවලයාය, හුදුකැමේයාය, බිංකැමේ යාය, හැකඩේයාය, උස්ඇල්ලේ යාය ...	568 3 39
45	කොවිලගල යාය, දෙමෝදර යාය, දෙමෝදර ඕමර, වටවලයා, ලීකෙලි ගලේ යාය ...	86 1 31	77	බිංකැමේ අතුර (දියපාර) (හිදිව්ව) ...	35 3 19
46	කොවිලගලේ යාය, වටවල යාය, දෙමෝදර යාය, දෙමෝදර ඕමර (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	27 3 4	78	බිංකැමේ අතුර (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	22 3 33

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
80	බොකුමේ ආර (දියපාර-හිඳිව)	0 3 18	122	තෙලඹගහ අතුරේයය, කොච්චලගලේයය, (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	3 1 29
81	හුදුකැමේයය, (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	1 0 25	123	තෙලඹගහ අතුරේයය, කොච්චලගලේයය, කුඹුක්කන්දේයය, කෝන්ගොල්ලේ යය	178 0 5
82	බොකුමේ අතුර, කටකඩේ අතුර (දියපාර වල් දිගේ ඉතුරුකර නිබෙන-බිම)	14 0 31	124	වල්දෙහිකටුව	18 0 31
83	බොකුමේ අතුර	25 2 33	125	එම (දියපාරදිගේ ඉතුරුකර නිබෙන බිම)	7 0 17
84	කෝන්ගහවලආර (දියපාර-හිඳිව)	1 1 27	126	කොන්ගොල්ලේයය (එම)	7 2 13
85	කෝන්ගහවලයය (දියපාර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	11 1 2	127	කුඹුක්කන්දේයය	2 0 21
86	කටකඩේ අතුර (එම)	7 0 27	128	එම (දියපාරදිගේ ඉතුරුකර නිබෙන බිම)	6 3 8
87	එම	4 0 22	129	එම (එම)	2 0 16
88	කෝන්ගහවලයය, (දියපාර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	1 3 13	130	වේල්ලේයයේ හේන, කටුපාල හඳුවේයය, සූරියගොල්ලේයය, වෙලානෝයය (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	24 3 39
89	(දියපාර) (හිඳිව)	0 0 31	131	වෙලානෝ අතුර (එම)	23 1 13
90	කිටුල්ලේ ආර (දියපාර-හිඳිව, හරි කොටසක්)	6 3 15	132	වෙලානෝ අතුර	30 2 0
91	කටකඩේ අතුර, කළුමුල්ලේ මන්කඩ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	28 2 1	133	වෙලානෝ යය, වේල්ලේ යය, ගුරුමඩේ යය, කොහොඹකැටියේ අනුක්කම්මඩ යය, කුඩාමීරිකොටෙ යය, (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	56 0 20
92	දුකින්දේයය	26 3 12	134	කොහොඹකැටියේ ආර (දියපාර- හිඳිව)	2 1 14
93	එම (දියපාර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	1 2 9	135	වේල්ලේ යය, ගුරුමඩේ යය, වෙලානෝ යය, වෙලානෝ අතුර, සූරියගොල්ලේ යය, කටුපිලහඳුවේහේන, කටුපිල හඳුවේ යය, වේල්ලේ යයේ හේන, වදුරුවේ ආරේ යය, කොහොඹකැටියේ යය, කොහොඹකැටියේ අනුක්කම් මඩ යය, කුඩාමීරිකොටෙ යය	371 1 17
94	කළුමුල්ලේ මන්කඩ මුකලාන (එම)	43 1 20	136	කටුපිලහඳුවේ හේන, (නටබුන් විහාරයක් සහ තනි ගල්කනු දහයක් සහිතයි)	0 0 36
95	වලවේ ගහ (දියපාර, හරිකොටසක්)	20 1 15	137	වේල්ලේයයේ මුකලාන	13 2 10
96	කුඩාමිය (එම)	10 1 8	138	වදුරුවේ ආරේ යය, කොහොඹකැටියේ යය, (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	14 2 16
97	කළුමුල්ලේ මන්කඩයය	29 1 32	139	වැල්ලේයයේ මුකලාන (එම)	6 0 17
98	කළුමුල්ලේ මන්කඩමුකලාන, දිග්ගලේ අතුර, කටකඩේ අතුර	825 0 32	140	වදුරුවේ ආර (දියපාර-හිඳිව)	4 1 10
99	දිග්ගලේ අතුර, කළුමුල්ලේ මන්කඩ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	69 2 20	141	වැල්ලේයයේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	6 0 15
100	කුඩාමිය (දියපාර)	100 3 18	142	ඉඟිනිගස්යයේ හේන (එම)	0 2 32
101	කළුහේනගල ආර, (දියපාර, හිඳිව)	2 0 28	143	වැල්ලේයයේ මුකලාන	1 2 38
102	වැලිකොමයය, කළුහේනගල ලන්ද (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	11 3 24	144	වෙලානව යයේ හේන, කටුපිලහඳුවේ යය, සූරියගොල්ලේ හේන, අඹගහ මන්කඩ (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	25 3 24
103	කළුහේනගල මුකලාන, වේලන් කැටියේ යයේ මුකලාන, වෙලන් කැටියේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	25 1 27	145	(අඹ පාර)	0 1 38
104	කළුහේනගල මුකලාන, වේලන් කැටියේ මුකලාන, වේලන් කැටියේ මුක ලාන	26 0 19	146	අඹගහමන්කඩ (නටබුන් විහාරයක් සහිතයි)	0 0 28
105	වේලන් කැටියේ යයහේන, වේලන් කැටිය, ගොඩලියහේන, (දියපාර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	33 3 13	147	(දියපාර) (හිඳිව)	1 1 33
106	කන්ඩියගාව මුකලාන, කන්ඩියගාව යය (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	10 1 32	148	වෙලානවයයේ හේන, කටුපිලහඳුවේ යය, හුදුගල ඕමාර මාරව, අඹගහමන්කඩ (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	20 2 24
107	(අඹපාර)	0 0 11	149	වෙලානව යයේ හේන, කටුපිලහඳුවේ යය, හුදුගල ඕමාර මාරව, අඹගහමන් කඩ	22 3 17
108	තෙලඹගහ අතුර (කැලිවින්සුන් පාල වැව් කන්ඩිය)	3 3 7	150	ගල්පායේ වෙල	5 1 25
109	වල්දෙහිකටුව	7 2 17	151	(වැව් කන්ඩිය) (අන්හරිනලද)	0 0 30
110	වල්දෙහිකටුව (දියපාර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	1 2 21	152	වැවගාව මුකලාන, හුදුගල ඕමාර (දියපාර දිගේ සහ වැලි ආල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	11 2 21
111	වල්දෙහිකටුව (එම)	4 0 5	153	වැල් ආල (දියපාර-හිඳිව)	0 1 14
112	එම	1 2 28	154	වැවගාව මුකලාන	38 3 1
113	එම (එම)	6 3 16	155	කාන්දන්ගොඩගාවයය, දික්යයේ හේන, (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	8 2 13
114	එම (එම)	1 1 36	156	නලගස්ආරේ ආර (දියපාර-හිඳිව)	1 1 28
115	තෙලඹගහ අතුරේයය, වල්දෙහිකටුව වල්දෙහිකටුවේයය	36 3 35			
116	වල්දෙහිකටුවේ අතුර කොටපු ගල (පුරාණ සෙල් ලිපියක්)	0 0 4			
117	තෙලඹගහ අතුර	96 3 33			
118	කිරිඳිවෙල් මඩියය	5 3 23			
119	එම (දියපාරදිගේ ඉතුරුකර නිබෙන බිම)	0 3 39			
120	තෙලඹගහ අතුර (එම)	44 0 19			
121	(අඹපාර)	0 1 25			

බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
157	දෙමෝදරයායේ හේන, කාදන්ගොඩ යාය, පුස්සේතොට අතුර (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	9 0 18	188	දියුලේමඩේ අතුර, දියුලේමඩේ මුකලාන, (දියපාරදිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	10 3 2
158	දෙමෝදරයායේ හේන, කාදන්ගොඩ යාය, පුස්සේතොට අතුර ...	2 3 33	189	වෙලානෝ යාය, එඩරුකැටියේ යාය ...	105 2 34
159	දික්යායේ හේන, කොලොන්ගහ යාය ...	42 2 10	190	වීරගහ පව්වියේ අතුර, දියුලේමඩේ අතුර ...	39 0 19
160	(ගම්සභා අඩිපාර) ...	0 0 36	191	වීරගහ පව්වියේ යාය, කොලදිවියන්කඩේ යාය, ඉහිනිගස් යාය ...	96 0 32
161	දික්යායේ හේන, අතුරේ යායේ කරමැටි යාය, අතුරේ වත්තේ කරමැටියායේ හේන, වෙලේගාව යායේ හේන, සුරියගොල්ලේ හේන, කටුපිලහවුටේ යාය, ඉහිනිගස් යායේ හේන, කොහොඹ කැටියේ යාය, උඩවාඩියේ යාය, කොලොන්ගහ යාය ...	423 1 8	192	(අඩිපාර) ...	0 2 6
162	(අඩිපාර) ...	0 2 0	193	දියුලේමඩේ අතුර ...	25 0 17
163	ගල්මුල්ලේ අතුර ...	3 2 23	194	මොරගොල්ලේ අතුර (දියපාර-හිදිව) ..	1 1 37
164	උඩවාඩියේ යාය, ගල්මුල්ලේ යාය ...	73 3 25	195	මොරගොල්ලේ යාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	4 1 22
165	උඩවාඩියේ යාය, (දියපාර-දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	12 2 19	196	මොරගොල්ලේ අතුර, කන්ඩියගාව යාය, පුල්මඩේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	8 3 19
166	කලුන්දගොඩ ආර, (දියපාර හිදිව) ...	2 0 27	197	දියුලේමඩේ අතුර, පුල්මඩේ මුකලාන, මොරගොල්ලේ අතුර ...	43 2 1
167	කොහොඹකැටියේ යාය, හීන්කොහොඹ කැටියේ යාය, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	12 0 22	198	මොරගොල්ලේ යාය, කරවිලයාය, රෙමිනි කොටේ යාය, කන්ඩිය පල්ලේ යාය, බිසොවකොටුවේ හේන, මහකපු යාය, මොරගොල්ලේ යාය, එඩරුකැටියේ යාය, වීරගහ පව්වියේ යාය ...	356 3 26
168	කොහොඹකැටියේ යාය, හීන්කොහොඹ කැටියේ යාය ...	68 0 15	199	මහකපුයාය (කණ්ඩිය අත්හරිනලද) ..	0 1 19
169	කොටුමුතු ආර (දියපාර-හිදිව) ..	1 0 30	200	රෙමිනිකොටේ යාය, මහකපුයාය, (දියපාර සහ ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	7 3 10
170	හීන්කොහොඹකැටියේ යාය, කොහොඹ කැටියේ යාය, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	15 3 2	201	හොරොවිඇල (දියපාර-හිදිව) ..	0 1 2
171	කොහොඹකැටියේ යාය, (වැවකන්ඩිය- අත්හරිනලද) ..	0 2 33	202	බිසොවකොටු මුකලාන, (ඇලදිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	0 3 39
172	කොහොඹකැටියේ ආර (දියපාර- හිදිව) ...	3 3 11	203	වෙහෙරබිත්ද යාය, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	2 2 35
173	ලදියේගල යාය, ගල්ගෙයිහේන් යාය, කොහොඹකැටියේ අනුක්කම්මඩ යාය, කුඩුමිටිකොටේ යාය, ගුරුමඩේ යාය, කොහොඹකැටියේ යාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	31 1 22	204	වෙහෙරබිත්ද හේන, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) (පුරා වස්තු, කැඩී බිඳී ගිය විහාරය, ගල්මලුව සහ ගල් වංගෙඩිය සහිත) ...	1 1 23
174	දෙමටකැටියේ මඩේ යාය, කුඩුමිටිකොටේ යාය, කොලදිවියන්කඩේ යාය, හවරිනුගේ යාය, වීරගහපව්වියේ යාය, මුලන්යාය, කොහොඹකැටියේ අනුක් කම්මඩ යාය, ගල්ගෙයි හේන්යාය, ලදියේගල යාය ..	255 2 39	205	එම, (පුරාවස්තු, කැඩී බිඳී ගිය විහාරය, ගල් මලුව සහ ගල් වංගෙඩිය සහිත)	1 3 26
175	කුඩුමිටිකොටේ යාය, (කොඩිකනුවට ඉතුරුකර තිබෙන බිම) ...	0 0 24	206	රෙමිනිකොටේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	2 0 9
176	මුලන්යාය, කුඩුමිටිකොටේ යාය (දියපාර දිගේ ඉතුරුකර-තිබෙන බිම) ...	11 1 18	207	රෙමිනිකොටේ මුකලාන, (කොඩි ගහට ඉතුරුකර තිබෙන බිම) ...	0 0 15
177	කරමැටියේ අතුර (එම) ...	2 3 31	208	එම ..	3 1 17
178	මුලන් ආර (දියපාර, හිදිව) ...	1 1 18	209	ගනින් ආර, කඩවෙල් ආර (දියපාර, හිදිව, හරිකොටසක්) ..	7 2 20
179	කරමැටියේ අතුර (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	14 2 18	210	වෙහෙර බිත්ද යාය ...	13 3 34
180	කරමැටි ආර (දියපාර-හිදිව) ...	1 2 13	210½	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	1 2 7
181	රත්මල්කටු ආර (දියපාර-හිදිව) ...	8 1 28	211	වෙහෙර බිත්ද මුකලාන, ගනින් ආරේ මුකලාන, වෙහෙර බිත්ද යාය ...	9 1 6
182	කොලදිවියන්කඩේ යාය, හවරිනුගේ යාය, වීරගහපව්වියේ යාය, මුලන්යාය, (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	55 1 3	211½	වෙහෙර බිත්ද මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 0 11
182½	හවරිනුගේ යාය, කොලදිවියන්කඩේයාය ..	5 1 14	212	කඩවෙලාරෙයාය, ගනින් ආරේ හේන් යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	14 1 24
183	හවරිනුගේ යාය, මුලන්යාය ...	68 2 6	213	ගනින් ආරේ හේන් යාය, කඩවෙල් ආරේ යාය ...	28 1 33
184	බහලකොටුවේ ආර, (දියපාර, හිදිව) ..	4 1 37	214	වෙහෙරබිත්ද මුකලාන, ගනින් ආරේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	11 3 17
185	කොලදිවියන්කඩේ යාය, ඉහිනිගස් යාය, වීරගහ පව්වියේ යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	19 2 11	215	බිසොවකොටුවේ ආර (දියපාර, හිදිව) ...	3 0 39
186	වීරගහ පව්වියේ අතුර (එම) ...	7 3 0	216	කන්ඩිය පල්ලේ යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	8 3 25
187	එඩරුකැටියේ යාය, වෙලානෝ යාය, (දිය පාරදිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	16 2 9	217	බිසොවකොටුවේ මුකලාන ...	5 1 1
			218	(වැවකන්ඩිය) (අත්හරිනලද) ..	11 1 17
			219	කෝන්ගස් යාය ...	16 2 6
			220	කන්ඩියගාව මුකලාන ...	5 2 29

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
221	ගොඩලියේ හේන, වේලන්කැටියේ යාය, තලිකොම යාය, කළුතරයාගල ලන්ද, ඉහිනිගස් හේන, කන්ඩියපල්ලේ යාය, කෝන්ගස් යාය ...	420 2 32
222	පාලුකැටියේ මුකලාන, පාලුකොට්ටේ මුකලාන ...	34 0 13
223	පාලුකොට්ටේ මුකලාන, පාලුකැටියේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	19 1 1
224	කුකුරුමංගල ආර (දියපාර-හිදිව්ව) ..	1 1 39
225	කුරුමංගල යාය, ඉහිනිගස් හේන, (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	11 3 24
226	වේලන්කැටියේ මුකලාන, පිටියේගල මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	21 1 38
227	පිටියේගල ආර (දියපාර-හිදිව්ව) ..	0 3 33
228	කෙහෙල්වත්ත ගිනිමුල්ලේ හේන, පිටියේ ගල යාය, වෙලන්කැටියේ ගලබැන්දි යාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	6 1 30
229	පිටියේගල මුකලාන, වේලන්කැටියේ මුකලාන ...	24 3 31
230	කෙහෙල්වත්ත ගිනිමුල්ලේ හේන, කුකුරු මංගලේයාය, ඉහිනිගස්හේන ..	95 3 13
231	කලුහේනගල මුකලාන, (ගල සහිත) ..	60 0 22
232	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	2 0 37
233	ගලපල්ලේ යාය (එම) ...	7 1 34
234	එම ...	55 0 21
235	කලුහේනගල මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	7 1 23
236	කලුහේනගල මුකලාන, වේලන්කැටියේ මුකලාන ...	43 0 18
237	වේලන්කැටියේ ගලබැදි යාය, පිටියේගල යාය ...	30 0 23
238	වේලන්කැටියේ ගලබැදි යාය ...	69 2 23
239	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	3 0 34
240	එම (එම) ...	0 1 6
241	වේලන්කැටියේ මුකලාන ...	8 1 11
242	එම ...	235 3 21
243	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ...	76 1 6

මුළු ගණන 8,201 1 20

රත්නපුර නි. නි. 20—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,734 (කැගලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි

පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උචමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කේ දෙහිගම්පල් සහ පාන බුලත්ගම කෝරළුවල එගොඩපාන පත්තුවේ ලෙනගල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කවරි, එනම්:—

උතුරට: කිරිදිවැල්ගොල්ලේහේන, දුනුමලේ සිට ගොන් ගල්දෙහියට යන ගම්සභා පාර, කිරිදිවැල්ගොල්ලේහේන;

නැගෙනහිරට: කරගස්ඇල්ලේ දෙල;

දකුණට: කරගස්ඇල්ලේහේන, පැල්පැලේවත්ත;

බස්නාහිරට: කුරුකෝහේන, T. P. නො. 162,339, දෙමට ගහගලහේනද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන ගම්සභා පාර හැර)

මුල් සිතියම නො. A 272

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කපුහේනෙමුකලාන ..	1 2 35
2	එම ..	2 0 14
3	එම ..	1 2 10
4	එම ..	2 2 22
5	එම ..	0 1 0
6	එම ..	0 0 36
මුළුගණන ..		8 1 37

කැගලේ නි. නි. 2—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,735 (කැගලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩපිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩපියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ ඕතරපත්තුවේ ඇගල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩපිටි, එනම්:—

1වෙනි කොටස

- උතුරට: දුනුමඩලාවේවත්ත, පිලමුල්ලහේන;
- නැගෙනහිරට: පනාවේල්ලහමුල්ලහේන, කැන්දගොල්ල හේන, ගල්කොටුවේහේන, වානුමෙරේවත්ත;
- දකුණට: වානුමෙරේවත්ත සහ හැලියගොඩ ගමේ මායිම;
- බස්නාහිරට: හැලියගොඩ ගමේ මායිම, දුනුමඩලාවේ වත්ත, කිහලන්වලකඩවත්තද වේ.

මුල් සිතියම නො. A 230

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වානුමෙරේමුකලාන	7 1 39

2වෙනි කොටස

- උතුරට: ගම්බිත්තියේවත්ත;
- නැගෙනහිරට: ගම්බිත්තියේවත්ත, ගල්කොටුවේහේන;
- දකුණට: නාරන්ගහහේන, නාරන්ගහහේන;
- බස්නාහිරට: පේරගොල්ලේවත්ත, ගම්බිත්තියේවත්තද වේ.

මුල් සිතියම නො. A 230

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
2	නාරන්ගහමුල්ලහේ මුකලාන	5 0 39

3වෙනි කොටස

- උතුරට: කොහිලපත්තකඩෙහේන;
- නැගෙනහිරට: අඬිපාර;
- දකුණට: වල්ලගොල්ලේහේන;
- බස්නාහිරට: ටසිටල් පැලැනය නො. 279,357ද වේ.

මුල් සිතියම නො. 1,920

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
63	වල්ලගල්ලේ මුකලාන (අඬිපාරට ඉතුරු කරපු බිම)	0 0 9

කැගල්ල නි. නි. 3—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,736 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන

බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩපිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩපියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ කිනිගොඩ කෝරළේ දෙයාලදහමුන පත්තුවේ කඵලල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩපිටි, එනම්:—

- උතුරට: එපිටවත්ත;
- නැගෙනහිරට: එපිටවත්ත සහ දිවිගල්ලහේන;
- දකුණට: කවුඩඋල්ල ගමේ මායිම;
- බස්නාහිරට: අරඹෙහේන සහ කිත්ගහමුල්ලහේනද වේ.

මුල් සිතියම නො. A 260

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	යන්ගල් මුකලාන නොහොත් කඵලකන්ද	1 0 33
2	යන්ගල් මුකලාන නොහොත් කඵලකන්ද	1 1 13
මුළුගණන		2 2 6

කැගල්ල නි. නි. 4—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,737 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් පලන් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි

පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීන්ගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැරියට, භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ කිනිගොඩ කෝරළේ දෙයාලදහමුන පත්තුවේ කවුඩාඋල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වූ සියළුම බිම්කට්ටි, එනම්:—

- උතුරට: කළුගල්ල ගමේ මායිම;
- නැගෙනහිරට: කළුගල්ල, හේදෙනිය සහ කුඹල්දිවෙල යන ගම්වල මායිම;
- දකුණට: මැදහේන සහ ගල්කොටුව;
- බස්නාහිරට: ගල්කොටුව සහ කළුගල්කන්ද ද වේ.

මුල් සිතියම නො. A 260

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	යංගලේ මුකලාන නොහොත් කළුගල්ලේ කන්ද	3 0 35
4	යංගලේ මුකලාන නොහොත් කළුගල්ලේ කන්ද	1 2 7
5	යංගලේ ගල්කොටුව	0 2 0
මුළුගණන		5 1 2

කැගල්ල නි. නි. 5—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,738 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීන්ගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ දෙහිගම්පල් සහ පාන බුලත්ගම කෝරළවල උඩුව පළාතේ නෙළුවක්කන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වූ සියළුම බිම්කට්ටි, එනම්:—

1වෙනි කොටස

- උතුරට: උඩුවෙල් ඇල්ලේ මුකලාන (නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 6 දරණ බිම්කට්ටිය), උඩුවෙල් ඇල්ලේ මුකලාන සහ තුන්තොකින්දෙහේන (නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 7 දරණ බිම්කට්ටිය), උඩුවෙල් ඇල්ලේ මුකලාන (නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 6 දරණ බිම්කට්ටිය); තුන්තොකින්දෙහේන (නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 20 දරණ බිම්කට්ටිය);

නැගෙනහිරට: තුන්තොකින්දෙහේන, තුන්තොකින්දෙහේනවත්ත, තිත්තගහමුලහේන, පිටිගහහේනවත්ත; දකුණට: කුඩාමය;

බස්නාහිරට: නෙළුවක්හේන (නො. 3,298 දරණ මුල් සිතියමේ නො. 4 දරණ බිම්කට්ටිය), වහරකවත්ත (T. P. නො. 254,259) මළදෙල, T. P. නො. 362,872, නෙළුවක්හේන (නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 8 දරණ බිම්කට්ටියද වේ).

මුල් සිතියම නො. A 277

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උඩුවෙල් ඇල්ලේ මුකලාන	0 0 26
2	තුන්තොකින්දෙහේන, පිටිගහහේන, තිලියවලහේන, මුනම්ලේගහමුලානත්ත සහ උඩුවෙල්ලෙහේන	8 0 9
3	පිටිගහහේන	1 0 38
මුළුගණන		9 1 33

2වෙනි කොටස

- උතුරට: නො. 3,215 දරණ මුල් සිතියමේ නො. 8 දරණ බිම්කට්ටිය, නො. 3,298 දරණ මුල් සිතියමේ නො. 2 දරණ බිම්කට්ටිය, නො. 3,298 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම්කට්ටිය, වහරකවත්ත කොටසක් (T.P. 254,259); නැගෙනහිරට: නො. A 277 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම්කට්ටිය;

දකුණට: කුඩාමය, උඩපොත ගමේ මායිම;

බස්නාහිරට: කුඩාමය, පිටිගහමය, උඩුව ගමේ මායිමද වේ.

මුල් සිතියම නො. 3,298

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
4	නෙළුවක්හේන නොහොත් වහරකවත්ත	1 1 36

කැගල්ල නි. නි. 6—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,739 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ පරණකුරු කෝරළේ මාවත පත්තුවේ කෙහෙල්වත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කවිටිය, එනම්:—

- උතුරට: වතුර ගමේ මායිම;
- නැගෙනහිරට: ගල්ගොඩහේන;
- දකුණට: බඩලැගේහේන;
- බස්නාහිරට: ටයිටල් පැලැන් නො. 281,842 ද වේ.

මුල් සිතියම නො. 2,670	ප්‍රමාණය, අ. රු. ප.
බිම්කවිටිය	ඉඩමේ නම
1 තලවෙල්මොට්ටුවේහේන	.. 1 2 29
කැගල්ලේ නි. නි. 7—1952	

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,740 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු

කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ උතුරු කඳුපිට පත්තුවේ පලපොලුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

1වෙනි කොටස

උතුරට: පෙත්තගන්ගලේහේන, උණපඳුරේහේන, දිම්බගස්තැන්නේහේන;

නැගෙනහිරට: ටයිටල් පැලැන් නො. 353,819; නො. 2,664 දරණ මුල් සිතියමේ නො. 2 දරණ බිම්කවිටිය;

දකුණට: යට්ටෝගොඩ ඇල (ඕතර පත්තුවේ නෙළුන් දෙකිය ගමේ මායිම), ඕතර පත්තුවේ නෙළුන්දෙකිය ගමේ මායිම;

බස්නාහිරට: නෙළුන්ගලේහේන, පෙත්තගන්වෙල, පෙත්තගංගලේහේන සහ අඹිපාරද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන අඹිපාරේ සහ ඉතුරුකර තිබෙන බිම්වල කොටස් හැර).

මුල් සිතියම නො. A 212

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1 ගල්ගොඩහේනේ බටපොතැල්ලේ මූකලාන නොහොත් මූකලාන	..	0 0 23
2 එම එම	එම	5 2 19
3 එම එම	එම	0 0 31
4 එම එම	එම	0 0 13
5 එම එම	එම	0 3 1
6 එම එම	එම	1 0 30
7 එම එම	එම	7 1 23
මුළු	මුළු	15 1 20

2වෙනි කොටස

උතුරට: පුවක්ගහදෙරොව්ව, ගල්ගොඩේහේන;

නැගෙනහිරට: ටයිටල් පැලැන් නො. 405,700, නො. 3,961 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම්කවිටිය; ටයිටල් පැලැන් නො. 405,700;

දකුණට: පෙනන්ගලේහේන, ගලඋඩහේන;

බස්නාහිරට: පුවක්ගහදෙරොව්වද වේ.

මුල් සිතියම නො. A 212

උපලේඛනය

බිම්බවර්ගය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
8	පේරදෙණියොල්ලේ මූකලාන	10 1 24

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ උතුරු කඳුපිට පත්තුවේ පෙහෙරබේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්බවර්ග, එනම්:—

3වෙනි කොටස
උතුරට: පෙහෙරබේ ගමේ මායිම;
නැගෙනහිරට: දිගන්හේනේ ඇල (පෙහෙරබේ ගමේ මායිම);
දකුණට: දිගන්හේනේවත්ත;
බස්නාහිරට: ගලඋඩහේනේවත්ත, පෙහෙරබේ ගමේ මායිමද වේ.
(ඉඩම මැදින් ගලායන දියපාර හැර)

උතුරට: හුණුමඩේ ඇල, ආදාවල ඇල;
නැගෙනහිරට: ආදාවලවත්ත, ටසටල් පැලැනය නො. 368,085;
දකුණට: ටසටල් පැලැන් නො. 368,085 සහ 343,757;
බස්නාහිරට: දිගන්හේනේ ඇලද වේ.
(ඉඩම මැදින් වැටිතිබෙන පෙහෙරබේ සිට බල්ලාපානට යන ගමිකායඹි සභා පාර හැර)

මුල් සිතියම නො. A 289

මුල් සිතියම නො. A 289

බිම්බවර්ගය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දිගන්හේන	1 0 12
2	එම	0 2 33
3	කුඩුමිරියේ මූකලාන	0 2 6
මුළුගණන		2 1 11

බිම්බවර්ගය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
4	කුඩුමිරියේ මූකලාන	5 2 13
5	එම	0 1 5
6	එම	0 0 34
මුළුගණන		6 0 12

කැගල්ල නි. නි. 8—1952

කැගල්ල නි. නි. 9—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,741 (කැගල්ල)

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,742 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,

ආර්. ඩී. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්බවර්ග අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්බවර්ගයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්බවර්ගයකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්බවර්ග අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්බවර්ගයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්බවර්ගයකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය
සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරිවැලි පත්තුවේ කුඩා පල්ලෙගම

යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩවි, එනම්:—

1වෙනි කොටස

උතුරට : T. P. 158,755 ;
තැගෙනහිරට : උඩගම ගමේ මායිම ;
දකුණට : රදුක්ගලහේන (නො. 8,828 දරණ මුල් සිතියමේ නො. 7,368 දරණ බිම්කඩවිය) ;
බස්නාහිරට : T. P. 158,756 ද වේ.

මුල් සිතියම නො. 4,005

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. රූ. ප.
1	රදුක්ගල නොහොත් ගල්පොතවලහේන මූකලාන	3 1 6
2	පත්සලේවත්ත	0 0 10
මුළුගණන		3 1 16

2වෙනි කොටස.

උතුරට ; රදුක්ගලහේන (නො. 8,828 දරණ මුල් සිතියමේ නො. 7,368 දරණ බිම්කඩවිය) ;

තැගෙනහිරට : උඩගම සහ ඇලමල්දෙතිය යන ගම්වල මායිම් ;

දකුණට : තඹදිය ගමේ මායිම ;

බස්නාහිරට : ගල්පොතවලහේන නොහොත් රදුක්ගල, (නො. 8,828 දරණ මුල් සිතියමේ නො. 7,375 දරණ බිම් කඩවිය) T. P. 157,267, T. P. 149,761, T. P. 158,756ද වේ.

මුල් සිතියම නො. 4,005

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	රදුක්ගලහේන	1 0 13
4	රදුක්ගල නොහොත් ගල්පොතවල හේනේ මූකලාන	11 1 2
5	එම එම එම	4 2 38
මුළුගණන		17 0 13

කැගල්ල නි. නි. 10—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,743 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත් නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥා පණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ ගන්දෙලහ පත්තුවේ නවගමුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කඩවිය, එනම්:—

උතුරට : වතුහේමුල්ල පිල්ලා ව ;
තැගෙනහිරට : කන්දනේවත්ත, කන්දනේහේන ;
දකුණට : කන්දනේහේන ;
බස්නාහිරට : ගල්ලිත්දොවවත්ත, වතුහේමුල්ලේ පිල්ලා වද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන වතුචලින් වතුචලට යන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A 418

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කන්දනේගල් ඇන්ද	1 2 32

කැගල්ල නි. නි. 11—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,744 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත් නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥා පණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය.

මුල් සිතියම නො. A 48

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ බස්නාහිර කීර්වාලි පත්තුවේ පලමුවේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කඩවිය, එනම්:—

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	වවුලොල ගිනි ගල මුල මුකලාන	4 0 30
3	වවුලොල ගිනි ගල මුකලාන	3 0 35
මුළුගණන		7 1 25

උතුරට: නියදංචුපොල ගමේ මායිම;
නැගෙනහිරට: නියදංචුපොල ගමේ මායිම;
දකුණට: නො. 266 දරණ හේන් මුල් සිතියමේ නො. 6,379½ දරණ බිම්කඩවිය;
බස්නාහිරට: නියදුරුපොල්ල වත්තද වේ.

කැගල්ල නි.නි.13—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,746 (කැගල්ල)

මුල් සිතියම නො. A 48

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වවුලොල ගිනි ගල මුල මුකලාන	0 0 15

කැගල්ල නි. නි. 12—1952

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,745 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

* * "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙල වරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙල වරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම, හැටියට භාරගනු ලැබේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම, හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූනමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූනමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ ඕතර පත්තුවේ මාමිපිට යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කඩවි, එනම්:—

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙයියන්තේ පලාගල (ගල)	2 1 14
2	එම	1 3 4
3	එම (ගල, යනාදියයි.)	0 3 7
මුළුගණන		4 3 25

උතුරට: වල්ගත්කන්දේවත්ත;
නැගෙනහිරට: මුනමල් ගහමුල හේන, රෝවු පිල්ලේ හේන, වවුලොල ගිනිගල මුල හේන;
දකුණට: වවුලොල ගිනිගල මුල හේන;
බස්නාහිරට: පලමුවේ ගමේ මායිමද වේ.

මුල් සිතියම නො. A 365

කැගල්ල නි. නි. 14—1952

නොමිමර 5,640 $\frac{1}{2}$ ගේ බිම්කඩවිය), රවානිදුල්ලේ හේන (නොමිමර 252කේ මුල් සිතියමේ නොමිමර 5,640 $\frac{1}{2}$ ගේ බිම්කඩවිය), පිල්ල ඉහලේ හේන (නොමිමර 252කේ මුල් සිතියමේ නොමිමර 5,640 $\frac{1}{2}$ ගේ බිම්කඩවිය);

දකුණට: පිල්ලටුඩහේන (නොමිමර 252කේ මුල් සිතියමේ නොමිමර 5,640 $\frac{1}{2}$ ගේ බිම්කඩවිය) ඇපලතොටුව ගමේ මායිම;

බස්නාහිරට: කිරිදන ගමේ මායිමද වේ.

මුල් සිතියම නො. A 464

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පාරුරුමන්කඩේ හේන ...	0 0 39
2	එම ...	0 2 12
3	කපුහේන ...	0 1 12
4	අන්දෙල්දෙනියේ හේන ...	1 1 9
5	රවානිදුල්ලේ හේන ..	3 1 11
6	එම ...	0 1 7
7	එම ...	1 3 19
8	පිල්ල ඉහලේ හේන ...	1 3 27
මුළුගණන ...		9 3 16

කැගලිල නි. නි. 18—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,751 (කැගලිල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි:

- (a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.
- (b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.
- (c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් සහ දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගලිල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ මහර පත්තුවේ මොරවක යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කඩවි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: ගස්නාව වත්ත;
නැගෙනහිරට: T.P. නො. 266,415;
දකුණට: T.P. නො. 266,415;
බස්නාහිරට: නැගෙනහිර කිරිවැලි පත්තුවේ උඩු කුඹුර ගමේ මායිම සහ ගස්නාව වත්තද වේ;

මුල් සිතියම නො. A 248

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	හම්බන්ගොලේ මූකලාන	11 3 21

II වෙනි කොටස

උතුරට: කණු දෙනියේ ඇල, පහල කණුදෙනිය, කොළඹ සිට මහනුවරට යන මහ පාර;
නැගෙනහිරට: මලබොඩේ හේන, මලදෙල, බබරමැඩි හේන, බිබිලදෙනියේ හේන, බිබිලදෙනියේ හේන, මොහොව්ටාලයේ හේන, වවුල්ලනේ හේන;
දකුණට: බක්මිගහමුල හේන, පුවක්ගහවලකඩ ඇල;
බස්නාහිරට: පුවක්ගහවලකඩ ඇල, ඉදිගොල්ලේ කුඹුර (T.P. නො. 281,985) පුවක්ගහවලකඩ හේන, වැඳල්ලේ හේන, වැඳල්ලේ හේන, වැඳල්ලේ හේන සහ කණු දෙනියේ ඇලද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන මහ පාරේ සිට ගමට යන අඩි පාර සහ කණුදෙනියේ ඇලද හැර)

මුල් සිතියම නො. A 249

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වැලිකන්දේ මූකලාන (පාරදිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 27
2	වැලිකන්දේ මූකලාන නොහොත් වැඳල්ලේ හේන ...	0 1 38
3	වැලිකන්දේ මූකලාන ...	15 0 13
4	එම ...	13 0 4
5	එම ...	1 1 0
මුළුගණන ...		30 0 2

කැගලිල නි. නි. 19—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,752 (කැගලිල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරුණු නිලධාරීතුමාගෙන්ද, එවැනියේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩ පිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යෙදෙන්න දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩයකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරුළු පත්තුවේ බුරුන්තාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩ, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: බෝදිනි ඇල්ල දෙල, සැන්ට් ජෝසප් වතු කාර්මය, බෝදිනි ඇල්ල දෙල;

නැගෙනහිරට: සැන්ට් ජෝසප් වතු කාර්මය, ඉහල තැන්න, නුගවෙලගාව හේන, කුඹුක්ගහමුල හේන;

දකුණට: කුඹුක්ගහමුල හේන, කෝන්ගහමුල හේන, කරුපව්වියේ කුඹුර සහ කරුපව්වියේ දෙල;

බස්නාහිරට: තුන්තිරිදෙල, පනානවත්ත සහ ගලපල්ලේ හේනද වේ.

(නොමිමර 1කේ බිම්කඩවිය මැදින් වැටී තිබෙන බුරුන්තාවේ සිට පනානවත්ත යන අඩි පාර හැර)

මුල් සිතියම නො. A 227

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කරුපව්විය මුකලාන	... 21 0 4
2	කරුපව්විය මුකලාන	... 4 2 27
3	කරුපව්විය මුකලාන	... 0 1 18
මුළුගණන		... 26 0 9

II වෙනි කොටස

උතුරට: නාපෙගමේ මායිම;

නැගෙනහිරට: දන්දෙනිය ඉහල ගමේ මායිම;

දකුණට: දන්දෙනියේ ඉහල නො. 7තේ බිම්කඩවිය, සැන්ට් ජෝසප් වතු කාර්මය, දන්දෙනිය ඉහල ගමේ මායිම සහ තැන්නපිටි හේන;

බස්නාහිරට: තැන්නපිටි හේන, කුඹුක්ගහමුල හේන, සැන්ට් ජෝසප් වතු කාර්මයද වේ.

(නොමිමර 5තේ බිම්කඩවිය මැදින් වැටී තිබෙන බුරුන්තාවේ සිට වැටකොලුවාව යන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A 277

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
4	මැඩි මුකලාන	... 1 2 12
5	මැඩි මුකලාන (අඩිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම)	... 0 0 3
6	මැඩි මුකලාන	... 2 1 28
මුළු ගණන		... 4 0 3

III වෙනි කොටස

උතුරට: තැනැත්තමුව ගම;

නැගෙනහිරට: නාවලේ හේන;

දකුණට: නාවලේ හේන;

බස්නාහිරට: නාවලේ හේනද වේ.

මුල් සිතියම නො. A 228

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කටුකන්ගොල්ලේ මුකලාන	... 1 2 5

IV වෙනි කොටස

උතුරට: කරුපව්විය දෙල;

නැගෙනහිරට: කරුපව්විය දෙල සහ තාරංගහමුල හේන;

දකුණට: T.P. නො. 354,864 සහ පනානවත්ත, නො. 1,670 දරණ මුල් සිතියමේ නො. E. 179;

බස්නාහිරට: තුන්තිරි දෙලද වේ.

මුල් සිතියම නො. 3,071.

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කරුපව්විය මුකලාන	... 0 2 24

V වෙනි කොටස

උතුරට: පනාන වත්ත;

නැගෙනහිරට: T.P. නො. 354,864;

දකුණට: වැටකොලුවාව ගමේ මායිම;

බස්නාහිරට: තෝලන්ගමුවේ සිට මැණික්කඩවරට යන ගම සහ පාරද වේ.

මුල් සිතියම නො. 3,071.

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
3	කරුපව්විය මුකලාන	... 0 0 7

කැගල්ල නි. නි. 20—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනය

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,753 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත්, ප්‍රයෝජන යක් ශාන්ත යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක් වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණු** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥා පණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක් වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

**“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරුණු නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩ පිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යෙදෙන්න දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩයකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරිවැලි පත්තුවේ දන්දෙනිය ඉහළ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කට්ටිය, එනම්:—

- උතුරට: බුරුනාව ගමේ මායිම;
- නැගෙනහිරට: උඩවත්තේහේන, උඩවත්තේහේන;
- දකුණට: සැන්චි ජෝසප්ස් ගෘප්;
- බස්නාහිරට: සැන්චි ජෝසප්ස් ගෘප් ද වේ.

මුල් සිතියම නො. A 227

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
7	මැදිමුකලාන	0 2 12

කැගල්ල නි. නි. 21—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,754 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජ සන්තක ඉඩමක් ලෙස ඉඩම්නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතුකරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ:

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කොළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරිවැලි පත්තුවේ එලමල්දෙණිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කට්ටි එනම්:—

1වෙනි කොටස

- උතුරට: නාගහදෙල;
- නැගෙනහිරට: දැදිගම සිට එලමල්දෙණියට වැටිතිබෙන ගම්සහා පාර, බටේ මුකලාන, අම්බලමණිපා-හේන (T. P. නො. 245,278) පරණ කඩවතේ වත්ත (T. P. නො. 245,277) බටහේනේ මුකලාන සහ පරණකඩවතේ හේන, T. P. නො. 280,472;

දකුණට: මල්මඩුව ගමේ මායිම සහ බෝගහ කොටුවේ වත්ත;

බස්නාහිරට: බෝගහ කොටුවේ කමත, බෝගහ කොටුවේ වත්ත, මහකුඹුර, ගල්ගොඩේ හේන, හේන, මහවත්ත, පහළවත්ත, ගලඋඩහේනේවත්ත, ගලඋඩහේන (T. P. නො. 245,276) බටේ මුකලානද වේ.

(එලමල් දෙණියෙන් එන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A 285

බිම්කට්ටිය	ඉඩමේ නම	බටේ	ප්‍රමාණය, අ. රු. ප.
1	බටහේනේමුකලාන මුකලාන	බටේ	5 2 6
2	එම	එම	0 0 28
3	එම	එම	25 2 15
4	එම	එම	4 3 13
5	ගල්ගොඩහේන	...	1 1 34
6	බෝගහ කොටුවේ හේන	...	0 0 21

මුළු ගණන 37 2 34

II වෙනි කොටස

- උතුරට: නාගහ දෙල;
- නැගෙනහිරට: නො. A. 285 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කට්ටිය;
- දකුණට: ගලඋඩහේන සහ ලපිලහේවත්ත;
- බස්නාහිරට: මුල්වක්කඩවත්ත සහ මුල්වක්කඩකුඹුරද වේ.

(ගමේ සිට ගම්සහාපාරට වැටිතිබෙන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A. 121

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	බට මුකලාන මුකලාන	1 0 0

III වෙනි කොටස

- උතුරට; නො. A. 285 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කට්ටිය;
- නැගෙනහිරට: දැදිගම සිට එලමල්දෙණියට යන ගම්සහා පාර;
- දකුණට: T. P. නො. 245,280 සහ T. P. නො. 245,278න් අයිතිවාසිකම් කියන ඉඩම;
- බස්නාහිරට: නො. A. 285 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කට්ටියද වේ.

(ගමේ සිට ගම්සහාපාරට වැටිතිබෙන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A. 121

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
2	බටේ මුකලාන මුකලාන	1 1 33

කැගල්ල නි. නි. 22—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,755 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත

අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක් වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි ඉඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ ගල්බොඩ සහ කිණිගොඩ කෝරළුවල ගන්නේ සහ ගල්බොඩ පත්තුවල භීතට්ටොනේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: මාඋස්සාවේහේන;
නැගෙනහිරට: මාඋස්සාවේහේන;
දකුණට: ඉඟුරුගලේ මුකලාන (නො. A. 139 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම් කවිටිය);

බස්නාහිරට: ඉඟුරුගලේ මුකලාන (නො. A. 139 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම් කවිටියද වේ).

මුල් සිතියම නො. A 139

බිම්කවිටිය ඉඩමේ නම අ. රු. ප.
2 ඉඟුරුගලේ මුකලාන ... 0 1 02

II වෙනි කොටස

උතුරට: ඉඟුරුගලේ මුකලාන (නො. A 139 දරණ මුල් සිතියමේ නො. 3 දරණ බිම් කවිටිය);

නැගෙනහිරට: නවත්දල ගමේ මායිම;
දකුණට: නවත්දල ගමේ මායිම;

බස්නාහිරට: පරණකුරු කෝරළේ නැගෙනහිර තුන් පලාත පත්තුවේ අල්පිටිය ගමේ මායිමද වේ.

මුල් සිතියම නො. A 139

බිම්කවිටිය ඉඩමේ නම අ. රු. ප.
4 ඉඟුරුගලේ මුකලාන ... 1 1 16

කැගල්ල නි. නි. 23—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,756 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක් වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක් වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි ඉඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ ගල්බොඩ සහ කිණිගොඩ කෝරළුවල ගන්නේ සහ ගල්බොඩ පත්තුවල නවත්දල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කවිටිය, එනම්:—

උතුරට: ගල්ලෙනමුල හේන සහ ටසටල් පැලැන් නො. 334,815;

නැගෙනහිරට: ටසටල් පැලැන් නො. 334,815 සහ දිග නේ හේන මුකලාන (නො. A 139 දරණ මුල් සිතියමේ නො. 6 දරණ බිම්කවිටිය);

දකුණට: දිගපාර (හිදිව්ව) සහ ගුවාව හිල් ඇස්වේටි (නො. A 139 දරණ මුල් සිතියමේ නො. 7 දරණ බිම්කවිටිය);

බස්නාහිරට: භීතට්ටොනේ ගමේ මායිම සහ ගල්ලෙන මුල හේනදවේ.

මුල් සිතියම නො. A. 139

බිම්කවිටිය ඉඩමේ නම අ. රු. ප.
5 දිගනේහේනේ මුකලාන ... 4 2 35

කැගල්ල නි. නි. 24—1952

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,757 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් මෙහි මායිම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක් වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත



අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කේ පරණකුරු කෝරළේ මාවත පත්තුවේ මිත්‍රවන්ගමුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවටි, එනම්:—

- උතුරට : පවරිදෙනියේ ඇල ;
- නැගෙනහිරට : ගුල්බොඩ කෝරළේ මායිම ;
- දකුණට : වසිටල් පැලැනය නො. 177,710 ;
- බස්නාහිරට : කුරුන්ගේහේන්, ඉහලවෙලේහේන්ද, වේ.

මුල් සිතියම නො. 4,175

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පත්තිඤ්ඤේහේන් නොහොත් පිට කන්දේහේන්	1 0 23
2	කුරුන්ගේහේන්	1 0 13
මුළුගණන		2 0 36

කැගලේ නි. නි. 25—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,758 (කැගලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කේ ඇතුළත සහ පන්තුවේ කෝරළවල බස්නාහිර ඇතුළත කෝරළේ තල්දව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවටි, එනම්:—

- උතුරට : වසිටල් පැලැනය නො. 101,532 ;
- නැගෙනහිරට : තිඹිරිපොල ගමේ මායිම ;
- දකුණට : වසිටල් පැලැනය නො. 101,532, සරසවනි වන්ත ;
- බස්නාහිරට : මාහේනගේහේන්, නදුහේන්ද, වේ.

මුල් සිතියම නො. A 355

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	තිරිඅතුලේ මුකලාන, කිරිඅතුලේ මුකලානේ හේන්	3 3 38
2	තිරිඅතුලේ මුකලානේහේන්	0 1 30
මුළුගණන		4 1 28

කැගලේ නි. නි. 26—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,759 (කැගලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරවැලි පත්තුවේ මැණික්කඩවර යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩවි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: පනානේ සහ ලෙනගල ඉහළ යන ගම්වල මායිම්;

නැගෙනහිරට: ලෙනගල ඉහළ ගමේ මායිම, පුරුසෙ කන්ද, පුරුසෙකන්ද, පංචත්තේහේන;

දකුණට: පංචත්තේහේන, දෙහිගහමුලහේන, උඩවත්ත;

බස්නාහිරට: උඩවත්ත, උඩවත්තේහේන, දේවාලේ ගාවහේන, පනානේ ගමේ මායිමදවේ.

මුල් සිතියම නො. A 232

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කවුකන්ගොල්ලේ මුකලාන	...	8 3 39

II වෙනි කොටස

උතුරට: නො. 3,434 දරණ මුල් සිතියමේ නො. 2 දරණ බිම්කඩවිය, නො. 3,434 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කඩවිය, සාලාවේ වත්ත;

නැගෙනහිරට: සාලාවේ වත්ත, නො. 3,434 දරණ මුල් සිතියමේ නො. 5 දරණ බිම්කඩවිය, නො. 3,434 දරණ මුල් සිතියමේ නො. 6 දරණ බිම්කඩවිය, නො. 3,434 දරණ මුල් සිතියමේ නො. 7 දරණ බිම්කඩවිය, දෙවත්ගහ පැලේ කුඹුර;

දකුණට: කොහොඹදෙනියේ ඇල;

බස්නාහිරට: කොහොඹදෙනියේ ඇල, පල්ලෙගම වත්තද වේ.

(ඉඩම මැදිත් වැටී තිබෙන නො. 9 දරණ බිම්කඩවිය, කොහොඹදෙනියේ සිට මැණික් කඩවරට යන ගම්සභා පාර සහ ගම්සභා පාරේ සිට මැණික්කඩවරට යන අඩි පාරද හැර)

මුල් සිතියම නො. 3,434

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3 වික්‍රමපේඩිගේහේන නොහොත් බිබිලේ හේන, දෙඹංගහ පැලේ පිල්ලාව	...	0 0 31
4 එම එම එම	...	0 0 21
8 වික්‍රමපේඩිගේහේන නොහොත් බිබිලේ හේන	...	0 0 16
10 වික්‍රමපේඩිගේහේන නොහොත් බිබිලේ හේන	...	0 2 16
මුළුගණන	...	1 0 4

කැගල්ල නි. නි. 27—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,760 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කත්තෝරුවේදීය.

ආර්. වි. ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා.

**“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම ගැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ ගල්බොඩ සහ කිහිගොඩ කෝරළවල දෙයාල දහමුන පත්තුවේ උඩ කරවුපොහ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩවි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: පරපායගේ කුඹුර;


නැගෙනහිරට: ඇල, හිරිතලගොල්ල;

දකුණට: බෝල ඇල්ල ඇල;

බස්නාහිරට: බෝල ඇල්ල ඇලද වේ.

මුල් සිතියම නො. A 306

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 බෝල ඇල්ල කන්ද නොහොත් ගල්ගොඩ හේන	...	0 0 31
2 එම එම	...	0 1 39
මුළු ගණන	...	0 2 30



II වෙනි කොටස

උතුරට : පාරවෙල හේන (නොම්මර 8,083 දරණ මුල් සිතියමේ නොම්මර 34පේ බිම්කවිටිය) පාරවෙල හේන, නොම්මර 4,162 දරණ මුල් සිතියමේ නොම්මර 4 සහ 3නේ බිම්කවිටි;

නැගෙනහිරට : බුළගස්නැන්නේ වත්ත (නොම්මර 8,083 දරණ මුල් සිතියමේ නොම්මර 37නේ බිම්කවිටිය), නෙළුගොල්ලේ වත්ත (නොම්මර 8,083 දරණ මුල් සිතියමේ නොම්මර 39වේ බිම්කවිටිය);

දකුණට : කපුගේ කුඹුරගාවහේන, (නොම්මර 8,083 දරණ මුල් සිතියමේ නොම්මර 38වේ);

බස්නාහිරට : බුළගස්නැන්නේ හේන (නොම්මර 8,083 දරණ මුල් සිතියමේ නො. 33නේ බිම්කවිටියද වේ).

මුල් සිතියම නො. 4,162.

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
5 පාරවෙල හේන, කපුගේ කුඹුරේගාව හේන	...	1 1 38

කැගල්ල නි. නි. 28—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,761 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ ජනවාරි මස 29වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කතුරෝවේදිය.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර නොතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්ව සිලිබදව යථෝක්ත දන්වීම යටතේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිති නිලධාරී

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ උතුරු කඳුපිට පත්තුවේ බඹරගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

1වෙනි කොටස

උතුරට : අරන්දර වත්ත;

නැගෙනහිරට : අවුගොඩ ගමේ මායිම;

දකුණට : වින්නානකඩ ඇල්, වින්නානකඩ හොරතලා අස්වැද්දුම;

බස්නාහිරට : වින්නානකඩ හොරතලා අස්වැද්දුම, මොරගහ කුඹුර, මීගස්දෙණිය, අරන්දර වත්ත, මොණර ගලේ හේන සහ අරන්දර වත්තද වේ.

මුල් සිතියම නො. 3,229.

බිම්කවිටිය	ඉඩමේ නම	අ. රු. ප. ප්‍රමාණය
1 මොණරගලේහේන	..	5 3 3
2 එම	...	0 2 38
3 එම	...	0 0 31
4 එම	...	0 0 35
5 එම	...	0 1 18

මුළු ගණන ... 7 1 5

II වෙනි කොටස

උතුරට : නාබෙරියාව ගමේ මායිම;

නැගෙනහිරට : අවුගොඩ ගමේ මායිම;

දකුණට : ආරන්දර වත්ත;

බස්නාහිරට : පින්නගොල්ලේවත්තද වේ.

මුල් සිතියම නො. A. 298

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1 මොණරගලේ මූකලාන	..	1 0 0

III වෙනි කොටස

උතුරට : බවෙහේන;

නැගෙනහිරට : අවුගොඩ ගමේ මායිම;

දකුණට : දංගහමුලහේන;

බස්නාහිරට : දංගහමුලහේනද වේ.

මුල් සිතියම නො. A. 298

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
5 දංගහමුලහේන මූකලාන	..	1 2 35

IV වෙනි කොටස

උතුරට : දංගහමුලහේන;

නැගෙනහිරට : අවුගොඩ සහ වදුරාදෙණිය යන ගම්වල මායිම;

දකුණට : දංගහමුලහේන;

බස්නාහිරට : දංගහමුලහේනද වේ.

මුල් සිතියම නො. A. 298

දකුණට: ටයිටල් පැලැනය නො. 247300, නාරංගහමුල

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
6	දංගහමඩේ මුකලාන	0 3 5

හේන්; බස්නාහිරට: නාරංගහමුල හේන්, කීනගහමුල හේන් සහ දිය ලිදේ හේන්ද වේ.

කැගල්ල නි. නි. 29—1952

(ඉඩම මැදින් වැටී තිබෙන ගමේ සිට මහ පාරට යන අභිපාර හැර).

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,762 (කැගල්ල)

මුල් සිතියම නො. A 234

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ පෙබරවාරි මස 29වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දනුම්දෙනු ලැබේ.

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	අටුගල මුකලාන	10 4 38

II වෙනි කොටස

උතුරට: වැටපෙට්ටි කොස්ගහමුල හේන් නොහොත් ඇටකොස්ගහමුල හේන්;

නැගෙනහිරට: දේවාලේ අරඹ; දකුණට: වේවලේ හේන්; බස්නාහිරට: දේවාලොව මුකලාන (නො. A. 298 දරණ මුල් සිතියමේ නො. 4 දරණ බිම්කවරියද වේ.)

වම් 1952ක්වූ ජනවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

මුල් සිතියම නො. 4,000.

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දේවාලොව මුකලාන ...	4 3 7
2	එම ...	0 1 28
		මුළු ගණන .. 5 0 35

**“ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතැති දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

III වෙනි කොටස

උතුරට: නාබෙරියාව ගමේ මායිම; නැගෙනහිරට: කහටගහ කුඹුරේ වත්ත, කහටගහ කුඹුරේ වත්ත, ගල්ලනමුල හේන්, ගල්කන්දේ හේන්, නානවලේ හේන්, හත්බෑවේ හේන්, පිල්ලමුල හේන්, බෝගහමුල හේන්, ඇලකොස්ගහමුල හේන්, දේවාලොව මුකලාන, (නො. 4,000 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කවරිය) වී වලේ හේන්, ඇටටික්කේ හේන්;

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර නොතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

දකුණට: වදුරාදෙණිය ගමේ මායිම; බස්නාහිරට: බඹරගම ගමේ මායිමද වේ. (ඉඩම මැදින් වැටී තිබෙන විත්තනකඩ ඇල සහ බල පට්ටාවේ සිට ඉද්දමල්පානට යන ගම් කායාරී සහ පාරද හැර).

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

මුල් සිතියම නො. A. 298

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ බෙලිගල් කෝරළේ උතුරු කඳුපිට පත්තුවේ අටුගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කවරි, එනම්:—

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	මොණරගලේ මුකලාන	8 0 27
3	එම	22 2 5
4	දේවාලොව මුකලාන	35 0 32
		මුළු ගණන ... 65 3 24

I වෙනි කොටස

උතුරට: අටුගල මුකලාන (නො. A 234 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ බිම්කවරිය);

නැගෙනහිරට: කැප්පිටිහේන්, කැප්පිටිහේන්, කැප්පිටි හේන්, කැප්පිටිහේනේ වත්ත, ගල්ලෙනමුල හේන්;

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்.லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (பெப்ரவரி) மாதம் 13 ந ட.
மாகாண ஏசனனின் இலக்கம் : L. P. 6447
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/R/1528.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

காலி டிலத்திற்க்கில், டலப பத்தலில் ஹருமல்கொட சிழக்கில் இருக்கும் 1 1/2 ஏக்கர் விசாலமுள்ள தெல்க்கொறடலில் என்னும் துண்டு. அதன் எல்லைகள் —

வடக்கு—ஹாடிக்கொடவட்ட,
கிழக்கு—கொடபனுகஹவட்ட;
தெற்கு—ஹடனாயக்காவட்டாவும்;
மேற்கு—வெரனுகஹவட்ட.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்.லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (ஜனவரி) மாதம் 25 ந ட.
மாகாண அதிபா இலக்கம் : Q 4111/J/R/1765.

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிலத்திற்க்கில், அல்தருறு கோறனை வடக்கு (A)-ல் பெரியமுல்லை என்னும் கிராமத்திலிருக்கும், 28 பர்சல விசாலமுள்ள திரு. பீ. எம். பொனசேக்காவுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : புத்தன் வாயக்கால காலப்பாதை;
கிழக்கு : அருவி;
தெற்கு : ஸ்ரீமதி டபிளபு. எஸ் பொன்னடோவின காணி;
மேற்கு : புத்தன் வாயக்கால காலப்பாதை.

(2) கொழும்பு டிலத்திற்க்கில், அல்தருறு கோறனை, வடக்கு (A) ல் பெரியமுள்ள என்னும் கிராமத்திலிருக்கும் 33 பர்சல விசாலமுள்ள ஸ்ரீமதி டபிளபு எஸ். பொன்னடோவுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : திரு. பீ. எம். பொனசேக்காவின காணி;
கிழக்கு : அருவி;
மேற்கு : வாயக்கால காலப்பாதையும் வாயக்கால ரேட்டும்;
தெற்கு : ஸ்ரீமதி எல். கொலமேயாவும், அல்குலசாண்டர் முதலாளியும் உரிமைக்கேட்கிற காணிகள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்.லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (ஜனவரி) மாதம் 25 ந ட.
மாகாண அதிபா இலக்கம் : Q 4061/J/HLG/1594.

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திற்க்கில், கல்பிறறி கோறனை, சியம்பல்கொட என்னும் கிராமத்திலிருக்கும் 19,58 1/2 சதுரடி நீளமுள்ள ஒதுப்பதால் என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அதே காணியின் பகுதி;
தெற்கு : மேற்படி;
கிழக்கு : வத்தறக்காவிலிருக்கும் டி. எல். அபயசிங்கிக்குரிய காணி;
மேற்கு : எஸ். ஏ. அநோலிஸ் அப்புஹாயியின் பருப்பிவத்தவும், குடும்புவாவிலிருக்கும் எல். எச். சீலி பொன்னடோவின கஹத்தக்கஹ வத்தவும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்.லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (ஜனவரி) மாதம் 25 ந ட.
மாகாண அதிபா இலக்கம் : Q 4015/J/R/1692.

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திற்க்கில், சியான கோறனை மேற்கு, மெப்பத்தவா, இஹல இமபுல்கொட என்னும் கிராமத்திலிருக்கும் 4 று. 01 1/2 பர்சல விசாலமுள்ள டுண்கல்பிறறியலந்த என்னும் துண்டு ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : விலிவிடும்;
கிழக்கு : மேற்படி;
தெற்கு : ஆர். சி. சி. காணி;
மேற்கு : டி. லக்ஷ்மிநி

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ම ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 3 ந் உ.

மாகாண அபிப்ப இலக்கம் Q 2391 /J/HLG/1339.

காணியின் விபரம்.

டபிள் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறன், கடிக்கொழுவா எனனும் கிராமத்திலிருக்கும் மொத்தம் 0 ஏ 1 ரூ 37 பா விசாலமுள்ள வாக்கொள என்னே எனனும் காணியின் இரு பகுதிகள் ஆரம்ப பட. இல. A. 2,966 ம துணைகளை 1 ம், 5 ம என்று அளந்து விபரிக்கப்பட்டிருக்கின்றன.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 11 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் : L.D. 3152

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1887

காணியின் விபரம்.

டபிள் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மட்டக்களப்பு டிஸ்திரிக், ஏறூ கோறன் பற்றுக்கள், கிரான் கிராமத்திலுள்ள கருங்காலியடி வலவு என்று அழைக்கப்படும் காணியின் 1 ஏக்கர் 1-3 பரப்பு விசாலமுள்ள ஒரு பகுதி. A. 994 ம ஆரம்பப்பட்டதில் 1 ம கண்டம் என்று விபரிக்கப்பட்டிருக்கும்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 13 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் : L D 3117

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1811.

காணியின் விபரம்

டபிள் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மட்டக்களப்பு டிஸ்திரிக், மணமுனைப்பற்று வடக்கு, ஒல்லிகளும் கிராமத்திலுள்ள மாங்காட்டுத் தோட்டம் என்று அழைக்கப்படும் ஒரு காணியின் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் —

வடக்கு—I L ஹாஜி அபுபக்கா அலியின் காணி
கிழக்கு—மணமுனை மைனா ரோட,
தெற்கு—அப்துலகாதர் ஆசியா உமாமலின் காணி;
மேற்கு—I L ஹாஜி அபுபக்கா அலியின் காணி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 19 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் : L D 4118.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/J 1602.

காணியின் விபரம்.

டபிள் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதியில் அட்டன்-டிக்கோய நகரசபைக்குட்பட்ட அட்டன் தோட்டத்தின் ஏறக்குறைய 34 பாசல உடைய காணி. இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு—தோட்டத்தின் பாறை;
கிழக்கு—அட்டன் தோட்டம்,
தெற்கு— ஷெ
மேற்கு— ஷெ

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 15 ந் உ.

டிஸ்திரிக் ஏசனாடுவின் இலக்கம் : L D. 7308.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E 1506.

காணியின் விபரம்.

டபிள் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அம்பாந்தோட்டைப் பிரிவில், மேற்கிறுவாப் பத்தில், வலுவா கிராமத்தில் பாழும்பட்டைத என்னும் காணியிலுள்ள 1 ஏக்கர் விசாலமுள்ள நிலம். இதன் எல்லைகளாவன :—

வடக்கு—பாலும்பட்டை;
கிழக்கு—மேற்படி;
தெற்கு—கிராமச் சங்கத் தெரு;
மேற்கு—பாடசாலைத் தோட்டம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனாயுக்க ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம (ஆ) (ஜனவரி) தைமீ 25 ந உ.

ட்டலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபர் இலக்கம் Q 4107/J/HLG/1743

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சியான் கோறனை கீழ்க்கு, வலப்பொல என்னும் கிராமத்திலிருக்கும் 2½ ஏக்கர் விசாலமுள்ள ஹிக்கஹவத்த எனனும் காணி முழுவதும் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ரீ. எஸ் வை ஓ வுக்குப் போகும் ரோடே;
கீழ்க்கு : மேற்படி,
தெற்கு : வத்தபிறறிவில் ஆஸ்பத்திரிகருயி காணி,
மேற்கு : மறியல் வீட்டுக்குரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனாயுக்க ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம (ஆ) (ஜனவரி) தைமீ 25 ந உ.

ட்டலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபர் இலக்கம். Q 4081/J/E/1642.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சியான் கோறனை மேற்கு, மெட்பத்தவா, ஹெனகம் என்னும் கிராமத்திலிருக்கும் 1 றா 10 பா. விசாலமுள்ள லுனுமிடிலை கஹவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு முடிக்குரிய காணி,
மேற்கு மேற்படி;
கீழ்க்கு : லுனுமிடிலைகஹவத்த;
தெற்கு : மேற்படி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி பகுதிகள் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி, ட்டலி ஷெல்லரன் சேனாயுக்க ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம (ஆ) (பெருவரி) மாசிமீ 15 ந உ.

ட்டலி ஷெ சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

டிஸ்திரிக் ஏசன்களுள்ள இலக்கம் : L' B 2067.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LA/1807.

காணியின் விபரம்.

மாததறை, வெலிகம் கோறனை, மாலிம்பட என்ற கிராமத்தில் வினதோட்டகம்புற, ஹபுகொடகேபோதவாகுற, வினதோட்டகம்புற, எலப்பொட பிட்டவாரே, ஆறச்சியேகண்ட என்ற ஐந்து தானிகளிலிருந்து 0 ஏ. 1 றா 28.1 பே நிலம். கீழ்வரும் எல்லைகளுட்பட்டன :—

- (1) வினதோட்டகம்புற : தெற்கு-டீ. பீ. ஜெயவாதன;
வடக்கு-வலதுகரை வாய்க்கால்,
கீழ்க்கும் மேற்கும்-டீ. பீ. ஜெயவாதன.
- (2) ஹபுகொடகேபோதவாகுற : கீழ்க்கும் மேற்கும்-டீ. பீ. ஜெயவாதன;
வடக்கு-வலதுகரை வாய்க்கால்;
தெற்கு-டீ. பீ. ஜேன அப்புஹாமி.
- (3) வினதோட்டகம்புற : வடக்கு-வாய்க்கால்;
கீழ்க்கும்-வலதுகரை, வாய்க்கால்;
மேற்கும் தெற்கும்-டீ. பீ. ஜெயவாதன, கே. டீ. ஜேன அப்புஹாமி.
- (4) எர்பொடவிடவாகுற : கீழ்க்கும் மேற்கும்-சவாமி, கடடுவனகொட சறனகற தீரே;
வடக்கு-டீ. பீ. ஜெயவாதன;
தெற்கு-வாய்க்கால்
- (5) ஆறச்சியேகண்ட : கீழ்க்கும், மேற்கும், வடக்கும்-டீ. டி. பிளபு. ஜெயவாதன;
தெற்கு-சவாமி கே. சறனகற தீரே.

LH 629

களுத்தறை டிஸ்திரிக் நாகொடை ஆஸ்பத்திரி, என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 2,635. குறிச்சி—நாகொட, களுத்தறை விபரம். விசாலம். ஏ ரா. ப.

1 வளவத்தை அல்லது பிற களுத்தறை தெற்கிலிருக்கும் டீ. ஜே. ஜயவாதனவுக்கு உரித்துச்சொல்லப்படும் திறந்த விண் நிலம், 0 0 28-1 கொணுவியா இங்கே ஒரு கிணறும் காணும் இருக்கிறதும்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அகதாணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6-ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரதித்தமாய், விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிக்கு உரிமைகளை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1952 ம (ஆ) (மாசி) பங்குனி மாதம் 27 ந தேதியிலன்று காலை 11 விவரி. துச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்றபடி கீழ்க்குள்ள தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடத்திற கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

களுத்தறை கச்சோலிவில்
1952 ம (ஆ) (பெருவரி) ம, பி

ஆ. டீ. பி. பௌலை,
உதவி அரசாட்சி ஏசன்க.

L.H. 400

கனத்திறை டி.லி.நி.கி.லி, நல்லுலுவா எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணை	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல. A 2,110 குறிச்சி—நல்லுலுவா (பகுதி) பாணநதுறை நகரசபை எல்லைக்குள்	விசரம்	விசரம்
1	மாகவத்தை வரி இல. 344 ன ஒரு பகுதி கை லற்ற	பாணநதுறையில் நல்லுலுவாவிலிருக்கும் ஸ்ரீமதி. எச. ஓவின டொடறிககோ எனபவருக்குச் சொந்தமான ஒரு பகுதி தோட்டம் (மரங்களிலை)	0 0 2-13	
2	ஷெ	பாணநதுறை, நல்லுலுவாவில் வசிக்கும் உவெடிச் உவெலலியம் பொன்துறவுக்கும் ஸ்ரீமதி. எச. ஓவின டொடறிககோவுக்கும் சொந்தமானதென்று சொல்லப்படும் ஒரு பகுதி தோட்டம், (மரங்கள் இல்லை)	0 0 0-26	
3	ஷெ	பாணநதுறை, நல்லுலுவாவில் வசிக்கும் ஸ்ரீமதி. எச. ஓவின. டொடறிககோ எனபவருக்குச் சொந்தமான ஒரு பகுதி தோட்டம் (மரங்கள் இல்லை)	0 0 2-83	
5	மாகவத்தை வரி இல. 346 ன ஒரு பாகம், கை லற்ற	2-30 வருஷ கமுமரங்கனையும், 30 வருஷ ஒரு விலினமரத்தையும் கொண்ட ஒரு தோட்டம், பாணநதுறை, நல்லுலுவாவில் வசிக்கும் ரீ. ஜே. எல். பொன்து எனபவருக்குச் சொந்தமானது	0 0 1 14	
6	மாகவத்தை, வரி இல. 350 ன ஒரு பகுதி, கை லற்ற	30 வயதுக்கு மேற்பட்ட ஒரு தெனமரத்தையும், 2-10 வருஷ 2 கமுமரங்கனையும், 6 மாதம் உளை ஒரு எலுமிச்ச மரத்தையும், 6 மாதங்கள் உள்ள ஒரு வாழை அடியையும் கொண்ட ஒரு தோட்டம், பாணநதுறை, நல்லுலுவாவில் வசிக்கும் டபிளேயு. ஏ. எச. போன்து எனபவருக்குச் சொந்தமானது	0 0 2-52	*
7	பொக்குளவத்தை வரி இல. 358 ன ஒரு பாகம், கை லற்ற	30 வயதுக்கு மேற்பட்ட 1 தெனமரத்தையும், 1-3 வருஷ 2 தெனமரமிளள்கனையும் முண்டை ஒரு தோட்டம், நிக்ரேதரமுய கோயில் (றலரி சிறி). விஜயானந்தா தேரே, ஸ்ரீ சங்கத வித்தியாலம், வலனா, பாணநதுறை	0 0 2 27	
8	றுக்கத்தனகலுவதை, வரி இல 364 ன ஒரு பகுதி, கை லற்ற	30 வருஷ 2 தெனமரங்கனையும், 15 வருஷ 1 கஜுமரத்தையும், தற்காலிய பிளாங் குடிசை யின் ஒரு பாகமும், கலவினக் கட்டப்பட்ட ஒரு குளமும், அடங்கிய தோட்டம், பாணநதுறை, நல்லுலுவாவில் வசிக்கும் எம். சி. டபிளேயு. சலகாதோவுக்குச் சொந்தமானது	0 0 4-30	

எடுத்துக்கொள்வதற்கான, எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராலுமாய 1952 ம ஹி (மார்ச்) பங்குனி மாதம் 27 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு கனத்திறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கனத்திறை கச்சேரி, ஆர். டி. பி. பெளலை, 1952 ம ஹி (பெருவரி) மாசிமீ 19 ந உ. உதவி அரசாட்சி ஏசணை.

L.H. 459

லீனியாவ தோட்டத்திலிருந்து, அக்காவில் மினேகிமவுக்கு ஒரு ரோட திறக்க எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாசொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணை	காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல A 2,652 குறிச்சி—ரயிகம் கோற்றையிலிருக்கும் அக்காவில்	விசரம்	விசரம்
1	ஹிக்கஹாக்கொடலை அல லது வினியாவாதோட்டம்	கொழும்பு கிரகரி ரோட்டிலிருக்கும் "கோலிங்கம்" எனனும் வீட்டிலிருக்கும் மிசின டபிளேயு. ஏ. பொன்து	0 0 17	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராலுமாய 1952 ம ஹி (மார்ச்) பங்குனி மாதம் 27 ந தேதியிலன்று காலை 11 30 மணிக்கு கனத்திறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கனத்திறை கச்சேரி, ஆர். டி. பி. பெளலை, 1952 ம ஹி (பெருவரி) மாசிமீ 20 ந உ. உதவி அரசாட்சி ஏசணை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

L 3205

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மாததனை டி.லி.நி.கி.லி, மாததனை தெற்குப் பிரிவில் எம்பிடியாவ கிராம விதானியின் பகுதியில் எட்டப்பொல, தேரக்குமபுற, மாததபிளட்டிய எனனும் கிராமங்களுக்குட்பட்ட ரத்தினத் தோட்டத்தில் ஏக்கர் 81, றூட் 2, பாச்சல் 16, விசாலங்கொண்ட காணித் துணை. இதன் எல்லையாவது :—
வடக்கில் : ரீ. பீ. 409,525, மாததனப்பிட்டிய கிராமத்தின் எல்லை, ரீ. பீ. 424,780, 363,145, 403,728 ;
கிழக்கில் : ரீ. பீ. 356,731, ரீ. பீ. 410,582; ரீ. பீ. 8,078 ல 1 ம துணை, ரீ. பீ. 403,987, 404,295, 403,965, ரீ. பீ. 8,078 ல 6 ம் துணை ;
தெற்கில் : அலுவலகாரைஞ்ச செல்லும் பாதை, ரீ. பீ. 80,78 ல 85, 32, 33, 34 ம துண்டுகளும், மாகாண எல்லையும் ;
மேற்கில் : வடமேற்கு மாகாண எல்லை, ரீ. பீ. 409,848, 388,057, 388,010, 409,547, 409,527.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அளிக்கப்பட்ட காரியகாராலுமாய 1952 ம ஹி (ஏப்பிரில்) சித்திரை மாதம் 24 ந் தேதி காலை 10 மணிக்கு மாததனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறுத்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்கனையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்கனையும் 1952 ம ஹி (ஏப்பிரில்) சித்திரை மாதம் 1 ந் ததேக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகமாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாததனை கச்சேரி, எ. ஆர். ரத்தினவேல், 1952 ம ஹி (பெருவரி) மாசிமீ 25 ந உ. டி.லி.நி.கி. உதவி அரசாட்சி ஏசணை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

LB 2000.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மாததனைப் பிரிவு வெள்ளப்பொட பத்து, நாலுகிறுவட்டு என்ற டி. ஆர். ஓ. பிரிவில் கட்டு (ஆரம்பப்படும்) 396 ல 11,605 ம பிரிவும், ரீ. பி. இலக்கம் 219720 ஐ உடையது இருந்த 1122 அ ள்லைகள் —
நாலுபக்கமும்—வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு இதே காணி ரீ. பீ. 219720.

மேற்கூறிய கானிக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி 2 ந் தேதி காலை 10 மணிக்கு மாத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காட்சியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தலைமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 12 ந் உ.

ஏ. செயினட் வி. விஜயமான்,
கூட்டு இலத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LB 1875.

ஒரு பிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் :—

மாத்தறைப் பிரிவு, வெலிகம் கோற்றை, வெலிகம் நகர சங்க எல்லைக்குட்பட்ட ஹெற்றி வீதியாவில் உடுகெதறலுத்த, படலபிட்டனிய, பாஞ்சால கொறட்டுவ, அல்லது மெடவத்த என்ற கானிகளிலிருந்து கிட்டத்தட்ட 1 1/2 ஏக்கர் நிலம், மேற்படி பகுதியின் எல்லைகள் :—

- வடக்கு : பிறவுளிக் தெரு ;
- கிழக்கு : மினசார நிலத்தின் பிற்பகுதியின் உள்ள ஊற்றை நீர்வாய்க்கால் ;
- தெற்கு : பஜமாவத்த ;
- மேற்கு : ஹெட்டி வீதிய பி. டபிளூ. உ. தெரு.

மேற்கூறிய கானிக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 3 ந் தேதி காலை 11 மணிக்கு வெலிகம் வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காட்சியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தலைமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் உ.

ஏ. ஜி. வீரசிங்கம்,
இலத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறிப்பிலக்கம் : LA 2039/LD/17/F 3705.

ஊறுபொக்க ஓயா குளக்கட்டுத் திட்டம் என்னும் பிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் கானிகளை, அஃதாவது :—

உப இல. 2. நிரந்தர கிராமப்பட இல. 254. கிராமம்—இனடிக்கொலிவா பத்து, கீழ்க்கொலிவா பிரிவு, அம்பாந்தோட்டை.

ஆண்டு.	கானியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர்கள்.	விசாலம் ஏ. ரூ. ப.
26	ஓடி	வாய்க்காலின் பகுதிகொண்ட நெல்வயல	ஒபுட கன்கானையி டெனெஸ்ஹாமி, இனடி யீரலிவா, எதிரிசின் ஆராச்சிடி டொன சலமன், இனடியீரலிவா	0 0 22.1
27	ஓடி	வாய்க்காலின் பகுதிகொண்ட செய்கையற்ற தெனந தோட்டம்	டி	0 0 5.0
28	மிட்கொறத்துவா	25 வரூட 1 பலா, 50 வரூட 1 தெனனை, 7 ஈரப்பலாக்கள், 1 ஈரப்பலாவின் அடிமரம், வாய்க்காலின் ஒரு பகுதிகொண்ட தோட்டம்	டி டி. கஜசிங்க, இனடியீரலிவா	0 0 12.7
29	கியமபலகஹுவத்த	50 வரூட 1 தெனனை, 25 வரூட 1 ஈரப்பலா, வாய்க்காலின் பகுதிகொண்ட தெனந தோட்டம்	போப்பிலீசா, சொனட்டரு தீரோ, கொத்த வாயா விஹாரையின் பொறுப்பாளர், ஜய வாத்தன அபெசின் பதினாடி டொன சாமெல், டகாமுன, ஜெயவிக்ஹரம் ஆச்சிடி டொன சாமெல், இன்டியீரலிவா	0 0 18.5
30	ஹிக்கஹமுலன்	வாய்க்காலின் பகுதிகொண்ட நெல்வயல	போப்பிலீசா சொனட்டரு தீரோ, கொத்த வாயா விஹாரையின் பொறுப்பாளர்	0 0 3.7
31	ஓடி	ஓடி	ஓடி	0 1 12.9
32	ஓடி	ஓடி	ஓடி	0 0 5.9
33	இனடியிட்டலீமுலன்	ஓடி	முதலியார். எஸ். பி. விஜதங்க, டிக்கெலவா, டொன அனட்டருயால் டிசனாயக்க, டெடுவ வெலா	0 0 18.0
34	ஓடி	ஓடி	ஓடி	0 0 3.4
35	கெஹெல்வத்தமுலன்	ஓடி	டி. டி. கஜசிங்க, இன்டியீரலிவா, டி. சி. அபெ குணவாதன, விட்டறன்டெனியா	0 0 25.1
36	மகாடெண்டகவுமுலன்	ஓடி	டி. யினறட்டனி தீரோ, கஹல விஹாரையின் பொறுப்பாளர்	0 0 21.7
37	கெட்டியப்பன்குவா	ஓடி	எச். ஆர். சஞ்சயக்க, ஹகருடுவெல், வீர கெட்டியா	0 1 1.0
38	கொல்ம்பீமுலன்	ஓடி	டொன அனட்டருயால் பிறத்பாசிக் றட்டாயக்க, ஜனடிரு, ஆனில் கஜவீரா, டகாமுன	0 0 11.7
39	பீகஹமுலன்	ஓடி	போப்பிலீசா சொனட்டரு தீரோ, கொட்ட வாயா விஹாரையின் பொறுப்பாளர், ரி. வி. கே. சிறியால, டஹாமுன, கஹன்டாவா யீகம் ஆச்சிடி வீவென்றில், டகாமுன	0 0 13.1
40	பகலவத்தடெனியர்	ஓடி	டி. டி. கஜசிங்க, இனடியீரலிவா	0 1 27.1
41	அதிகாரமுலன்	ஓடி	டி. டபிளூ. கஜசிங்க, யுலமுல, டி. சி. அபெ குணவாதன, விட்டறன்டெனியா, டி. எல். டபிளூ. நனடாசிக்க, விட்டறன்டெனியா	0 0 18.6
42	ஓடி	ஓடி	டி. டி. கஜசிங்க, இன்டியீரலிவா, டி. சி. அபெ குணவாதன, விட்டறன்டெனியா, றட்டன பால தீரோ, தஹம்பொத்த விஹாரையின் பொறுப்பாளர், டிக்கெலவர்	0 0 3.2
43	ஓடி	ஓடி	டி. சி. அபெகுணவாதன, விட்டறன்டெனியா டோன மாலலியானு கஜசிங்க, தலம்போறுவ, பிளாட் பி. டொன சாமெல், இன்டியீரலிவா	0 1 26.8

பகுதிகொண்ட சேனை

අංක. කාணியின் பெயர்.	விபரம்	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ரூ. ப.
51	பீடியல்வத்த 25 வரூட 5 தெனைகள், ஒரு அடித் தெனை மரம், 10 வரூட 1 தெனை, வாயக்காலின பகுதிகொண்ட தோட்டம்	டி. எஸ். ஜே. கொப்பநு, யுடயால், வெண்குபிலி ஆராச்சி பசிலினஹாமி, இன்டியர்விலா.	0 0 24.9
52	லொலுகஹவத்த 20-25 வரூட 14 தெனைகள், ஒரு அடித் தெனை மரம், வாயக்காலின ஒரு பகுதி கொண்ட தோட்டம்	டொன ஹென்றிக் விகிறமசிங்க, இன்டியர்விலா	0 0 28.6
53	அதமகவத்த வாயக்காலின் பகுதிகொண்ட சேனை	சி. டபிள்யூ. விகிறமசிங்க, கீனபுலு	0 0 36.7
54	ஷே சேனை	ஷே	0 0 17.7
55	ஷே வாயக்காலின பகுதிகொண்ட செய்கையற தெனன்ற தோட்டத்தின் பகுதி	டி. சி அபெகுணவாதன, விட்டறன்டெனியா	0 0 10.8
57	பனசலவத்த வாயக்காலின பகுதிகொண்ட சேனை	பொபிலிசி சொனூட்டரு தீரோ, கொடவாயா விஹாரையின தர்மகர்த்தா	0 0 24.1
58	டனகஹகோறத்தவா ஷே	டி. சி அபெகுணவாதன, விட்டறன்டெனியா	0 1 31.4
59	நெலிகஹவத்த 20 வரூட 1 மாமரம், வாயக்காலின பகுதி கொண்ட தோட்டம்	வலிவராசுகொண்டலியானு ஆராச்சி யுவர சிலஹாமி, இன்டியர்வெலா, டொன் மேறபடி டொன டயல், தலன்போறுவா, மேறபடி புஞ்சிஹாமி, தலன்போறுவா, மேறபடி கிறிக்கோறில, தமடுவா, மேறபடி பொடிஹாமி, யிட்டமன	0 0 15.5
60	மீடவத்த 20-25 வரூட 12 தெனைகள், 5 வரூட 3 தெனை அடிமரங்கள், 2 தோட மரங்கள், 2 எலுமிச்ச மரங்கள், 20 வரூட 1 ஈரப்பலா, 1 ஈரப்பலாவின் அடிமரம், 10 வரூட 1 பலா மரம்; வாயக்காலின் பகுதிகொண்ட தோட்டம்	டெரசிங் ஆராச்சி சறடியர்ஹாமி, இன்டியர்விலா, டெரசிங் ஆராச்சி டொன நிக்ரு வால், இன்டியர்விலா	0 0 37.2
61	கலிவத்த 20 வரூட 1 தெனை, வாயக்காலின ஒரு பகுதி கொண்ட தோட்டம்	டெரசிங் ஆராச்சி சறடியால், இன்டியர்விலா, மேறபடி டொன நிக்ருவால், இன்டியர்விலா, மேறபடி ஹீன்ஹாமி, தலன்போறுவ	0 0 3.4
62	கொல்கஹவத்த 20 வரூட 2 தெனைகள், 60 வரூட 1 பலா வாயக்காலின பகுதிகொண்ட தோட்டம்	மகானும டிசனாயக்க டொன் பீனிறில	0 0 15.3
63	கலிவத்த 30 வரூட 10 தெனைகளும், 1 மாமரமும், வாயக்காலின பகுதியும்கொண்ட தோட்டம்	டெரசிங் ஆராச்சி சறடியர்ஹாமி, இன்டியர்விலா, மேறபடி டொன நிக்ருவால், இன்டியர்விலா, மேறபடி ஹீன்ஹாமி, தலன்போறுவ	0 0 10.1
64	புஞ்சிகாலிவத்த 50 வரூட 1 பலா, தெனையின ஒரு அடிமரம், வாயக்காலின பகுதிகொண்ட தோட்டம்	டி. டி. கஜசிங்கஹ, இன்டியர்விலா	0 0 15.9
உப இல. 2. நிரந்தர கிராமப்பட இல 343. கிராமம்—டகாமுன.			
53	ஷேனை	ஹெட்டியாராச்சி டொன் ஹென்றிக், டகாமுன, மேறபடி பேபிஹாமி, டகாமுன, மேறபடி கோனிலிஹாமி, டகாமுன, மேறபடி சீடறஹாமி, டகாமுன	0 0 0.5
54	அம்புலீழை	சினறட் ஆராச்சி டொன் யுவானில், டகாமுன, பசனாயக்க வனனிஆராச்சிகே டொன கரேவிலை, டகாமுன	0 0 11.0
55	இஹலையமுகஹகும்புரு ஷே	பொபிலிசி சொனூட்டரு தீரோ, கொடவாயா விஹாரையின தர்மகர்த்தா, ஹெட்டியாராச்சி, டொன் ஹென்றிக், டகாமுன, ஜயவாதன அபெசின் பட்டபெனடியீ டொன் சமெல், டகாமுன	0 0 17.8
56	அம்புலீழை வாயக்காலின் பகுதிகொண்ட நெல்வயல	செனெறட் ஆராச்சி டொன் யுவானில், டகாமுன, பசனாயக்க வனனியாராச்சி டொன கரேவிலை, டகாமுன	0 0 29.1
57	இலகயம்புகஹகும்புரு ஷே	பொபிலிசி சொனூட்டரு தீரோ, கொடவாயா விஹாரையின தர்மகர்த்தா, ஹெட்டியாராச்சி டொன் ஹென்றிக், டகாமுன ஜயவாதன அபெசின் பதபெனடியீக்கோ டொன் சமெல், டகாமுன	0 1 6.7
58	ஷிகஹழை வாயக்காலின பகுதிகொண்ட நெல்வயல	பொபிலிசி சொனூட்டரு தீரோ, கொடவாயா விஹாரையின தர்மகர்த்தா	0 0 15 0
59	ஷே ஷே	ஷே	0 0 1.7
60	இன்டியர்விலை ஷே	முதலியார். எஸ். பி. விஜேதங்கி, டி.குவெலா	0 0 3.2
61	கரெடிபெத்தவா ஷே	பலமனகி லிசினஹாமி, கொத்தவாயா	0 1 24.9

எடுத்துக்கொள்வதற்கான எதனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனை சபை எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்ததாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துபடுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1952 ம் ஆம் (மே) மாதம் 14 ந்த தேதியிலன்று காலை 9.30 மணிகு லீசெத்தியா கிராமச்சங்கக் கந்தோரில் என்முன்பாக வெளியப்பட்டுத் ததக் கட்டாணிகளிலுள்ள உடந்தை களினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரஞ்செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வுடந்தைகளைக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாநதோட்டக் கச்சேரி,
1952 ம் ஆம் (பெப்ரவரி) மார்ச் 21. ந. உ.

ஊறுபொக்க ஓயா குளக்கட்டுத திட்டம் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

கூணர்:	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
128	சுதுஹக்குறுதேவததை	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட 25 வரூஷ 3 தென்கிண்களடங்கிய தோட்டம்	டபிளயு. வீ. ஏ. மெனிகபாலர், நலனகம், தங்காலை	0 0 20.5
129	சியம்பலகஹவததை	சேனைகொண்ட தெனநந தோட்டம்	டொன டியோனிஸ், அசறப்புள்ள பததியப்போலர், நெட்டொலபிடடியா, டபிளயு. வீ. ஏ. டொன் தீனிஸ், வீகமுலர், ருனா	0 1 27.8
132	சியம்பலகஹஹேன்	சேனை	டொன டி யோனிஸ் அசறப்புள்ள, நெட்டொன பிடடியா, டபிளயு. வீ. ஏ. டொன் தியோனிஸ், வீகமுலர், ருனா	0 0 1.8
133	சுதுஹக்குறுதேவததை	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட சேனை	டீ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, ஹீனஹாமி, சமரவிககிறம் தஹானுயக்க, கெற்றமன், ஈ. ஏ. திலோநிஸ், வீகமுல	0 0 12.3
134	ஷெ	ஷெ	ஷெ	0 0 36.1
140	ஷெ	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட சேனை	டீ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, ஹீனஹாமி சமரவிககிறம் தஹானுயக்க, கெற்றமன், ஈ. ஏ. திலோநிஸ், வீகமுல	0 1 38.6
141	ஊறுகொண்டனிகவீல	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட நெலவயல்	ஏ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, டீ. எஸ். தஹநாயக்கா கொற்றமன்	0 0 7.7
142	ஊறுகொண்டா	ஷெ	டீ. மெனடியால், பலிககுடாவர், தங்காலை, டி. ஜே. எஸ். தஹானுயக்க வீகமுல டி. என. பி. மனமபெறி, வீகமுல, பீ. ஏ. கினதஹாமி, வீகமுல, டீ. ஏ. சமெலஹாமி, வீகமுல,	0 0 1.9
143	பிட்டயுலா	நெலவயல்	பீ. பீ. வதஹாமி, டொனாரு, டபிளயு. டி. எம். அனடரூயஸ் டி சிலவா, டொனாரு, டொன நிககுலால் கலப்பிடடி, மஹாவீல	0 0 23.4
144	ஊறுகொண்டா	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட சேனை	டொன டியோனிஸ், அசறப்புள்ளி, பெட்டியப்போல, நெட்டொலபிடடியா, டபிளயு. வீ. ஏ. டொன் தீனிஸ், வீகமுல	0 0 39.9
148	மெயிலகஹஹேன்	ஷெ	டீ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, டபிளயு. வீ. ஏ. டொன் தீனிஸ், வீகமுல, டியோனிஸ் அசறப்புள்ளி, பெட்டியப்போல, நெட்டொல பிடடியா	0 0 3.6
149	கலீவுலகுமபுற	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட நெல வயல்	எட்கார விககிறமறட்டினு, மரத்தறை, டொன டியோனிஸ் விஜேனாயக்க நனடாசிவஹ, கின புனனா, வீரகெட்டியா	0 0 31.2
153	லொகுஅப்புக்கேகொறத்துவ	ஷெ	டொன டியோனிஸ் அசறப்புள்ளி, படடியப்போலர், நெட்டொலபிடடியா, டொன் தீனிஸ் வீரறட்டு, வீகொமுல	0 0 24.9
154	வலஹம்புகஹ அலலது ஹேன்	கொறத்துவ 5 வரூஷ 2 தென்கிண்கள், 1 ஏலுமிச்சை, கட்டப் படும வாயக்காலின் பகுதி கொண்ட தோட்டம்	விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டத்தின் பிரகாரம் கே. ஏ. செயமன், (வீகமுல) அவர்களால் செய கைப்பண்படுத்தி, உத்தரவுச் சீட்டின் இல. எல். எல். 1148	0 0 24.9
156	பிட்டயுலா	நெலவயல்	பீ. பீ. வடஹாமி, டொனாரு, டபிளயு. டி. எம். அனடரூயஸ் டி சிலவா, டொனாரு, டொன் நிககுலால், கலப்பிடடி, மஹாவீல	0 0 3.6
161	ஷெ	ஷெ	ஷெ	0 0 1.8
162	ஊறுகொண்டா	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட நெல வயல்	டீ. மெனடியால், பலிககுடாவர், தங்காலை, டீ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, டீ. ஏ. கினதஹாமி, வீகமுல	0 0 3.6
167	ஷெ	ஷெ	டீ. மெனடியால், பலிககுடாவர், தங்காலை, டீ. ஜே. எஸ். தஹானுயக்க, வீகமுல, டீ. ஏ. கினதஹாமி, வீகமுல, கே. ஏ. சமெலஹாமி, வீகமுல	0 0 4.8
168	பிட்டயுலா	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட நெல வயல்	பீ. பீ. வதஹாமி, டொனாரு, டபிளயு. டி. எம். அனடரூயஸ், டீ. சிலவா, டொனாரு, டொன் நிககுலால், கலப்பிடடி, மஹாவீல	0 0 0.5
173	ஷெ	ஷெ	ஷெ	0 1 27.5
183	ஓலுயமுனிவததை	10-15 வரூஷ 10 தென்கிண்கள், கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட தோட்டம்	டீ. ஜே. விககிறமறடன, பலிகம், குளகம்	0 1 26.4
183 1/2	ஷெ	தெனநந தோட்டப் பகுதி	ஷெ	0 0 4.2
184	ஷெ	40-50 வரூஷ 4 தென்கிண்கள் 1 பீன், 10 வரூஷ 3 முருங்கைகள் கட்டப்படும வாயக்காலின் பகுதி, சேனையிலும் தெனந தோட்டத்திலும் சிறரேனிலா நாட்டப்பெற்ற தோட்டம்	டொனப்பாகலா றடனஜோதி தீரோ, வீகமுலர், ஆல யத்தின் தாமகர்த்தா, வீகமுலர்	0 2 9.8
185	பின்னீவும் பினகுமபுறவும்	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட நெல வயல்	டொனப்பாகலா றடனஜோதி தீரோ வீகமுல ஆல யத்தின் தாமகர்த்தா வீகமுல	0 2 25.7
188	பறனபுனசா	15-25 வரூஷ 4 தென்கிண்கள், 4 பீன்கள், 7 5-10 வரூஷ 14 தென்கிண்கள், 1 ஹல்கள், 2-3 வரூஷ 3 பலாக்கள், 3 மிளக்குக்கொடிகள், 1 வான்கை மாஞ்செடி, கட்டப்படும வாயக்காலின் பகுதி மிளக்குமான 10 வரூஷ பபெற்ற தோட்டம்	ஷெ	0 2 25.5

අංකය.	කාணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
189	உடமுன்னவும், கல்பொத்தி முன்னவும்	நெல்வயல்	இ. ஜே. விக்ரமநாதன, பஸ்கம், குங்கம், இ. ஜே. குணரட்ன, நகுலகம, மஹாலீவ, டொன லீவில் மஹானும் சிறிவாதன, மீடகம், நெட் டொலபிடடியா, ஆர். ஏ. டியல் பண்டாரனாயக்கா, பெந்தோட்டை	0 0 24.5
194	கல்பொத்திமுலான்	ஷே	ஷே	0 0 15
195	கல்பொத்திமுலன்னெதமகே	சேனை	ஷே	0 0 2.5
196	அதமகா	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்டதோட்டம்	வீரககூன ரதனாயக்கா ஹீனஹாமி, வீகமுலா	0 1 29.9
197	பத்தியவெலாகேறஹீன்	ஷே	டொன லீவில் மஹானும் சிறிவாதன, மீடகம், நெட்டொலபிடடியா	0 0 19.9
198	அலுதவத்தை	செய்கையற்ற தோட்டப் பகுதி	இ. என. பீ. மனமபெறி, வீகமுல	0 0 19.4
199	கஜுகஹுகொறட்டுவ	கட்டப்படும வாயக்காலின் பகுதி கொண்ட சேனை	கே. ஏ சமெலஹாமி, வீகமுல	0 0 10.7
200	மஹாகெதற	3 வருஷ 2 தென்னம்பிள்களும், 11 வாழை களும் கொண்ட தென்னந தோட்டம்	இ. ஜே. எஸ் தஹானாயக்கா, வீகமுல	0 0 19.2
201	கெட்டனகஹுவத்தை	செய்கையற்ற தோட்டப்பகுதி	இ. ஜே. எஸ். தஹானாயக்கா, வீகமுல, எச். ஏ. டொன கரேலிஸ், வீகமுல	0 0 26.8
205	கப்புகொறட்டுவா	12 வருஷ 6 தென்கைகா, கட்டப்படும வாயக்காலின் ஒரு பகுதி கொண்ட தோட்டம்	ஆனேலிஸ் அப்பு, வீகமுல, பீ. ருபினேன, அலுதவலா, ஹீகஹுவா	0 0 32.7
206	கப்புகொறட்டுவ	செய்கையற்ற தோட்டப் பகுதி	கே. சிலிண்டஹாமி, வீகமுல	0 1 0.6
209	பினலியாடா	வாயக்காலின் பகுதி கொண்ட தோட்டப் பகுதி	டொனபஹால நுன்னஜோதி திரோ, வீகமுலா ஆல்யத்தின் தாமகாததா, வீகமுலா	0 0 25.9
210	வலகமகேமுலன்	ஷே	இ. பீ. வீரநாட்டின, வீகமுல, பீ. எச். பியதாசா, தகாலை, டொன டீலிஸ் உபேசினஹ, விறறந தெனியா	0 1 7.7
211	சியம்பலகஹுவத்தை	செய்கையற்ற தோட்டப் பகுதி	மீட்புளியாராசசிகே யிமரு, வீகமுல, பீ. எம். டொன அனடித, அனடியுபெலன்	0 0 21.6
212	முலசிறஹேமுலன்	வாயக்காலின் பகுதி கொண்ட நெல் வயல்	இ. எவ. கே. நானாயக்காரா, நகுலகமுல, இ. ஜே. குணரட்ன, நகுலகமுல, பீ. ஏ. பவுளஹாமி, வீகமுல, பீ. ஏ. சினதாஹாமி, வீகமுல, கே. ஏ. சமெலஹாமி, வீகமுல, பீ. எம். டொன நிகரு லொல், வீகமுல	0 1 3.7
213	இலுவலத்தை	வாயக்காலின் படுகையில் 30 வருஷ 4 தென்கைகள், 2 தென்கை அடி மரங்கள் கொண்ட தென்னந தோட்டம்	டொன லீவில், எம். சிறிவாதன, நெட்டொலபிடடியா	0 0 16.8
216	மீடகங்கொடகனத்த	வாயக்காலின் பகுதி கொண்ட சேனை	ஷே	0 1 8.6
217	முறுதி	வாயக்காலின் பகுதி கொண்ட நெல் வயல்	கே. ஏ சமெலஹாமி, வீகமுல, பீ. எம். டொன நிககொலல், வீகமுல, கே. பி. சிலிண்டஹாமி, வீகமுல, இ. எவ. கே. நானாயக்காரா, நகுலகமுல, ஏ. லொகுஹாமி, டிக்கவெலா	0 0 4.7
218	உடததொடுவ	ஷே	கருணாயக்கா அனகொரென, டிக்கவெலா, பீ. பீ. வத்தஹாமி, டொனரு	0 0 7
219	மீட்டடியா	வாயக்காலின் பகுதி கொண்ட நெல் வயல்	பி. பீ. வத்தஹாமி, டொனரு, பீ. இ. கருணநாயக்கா, தல்லா, கருணாயக்கா அனகொரென, டிக்கவெலா	0 1 23.4
220	கன்திகுடறவத்தை	செய்கையற்ற தோட்டம்	டபினயு. எல். ஏ. டொன அனடித, வீகமுல	0 0 0.7
221	போகஹமுலன்	வாயக்காலின் பகுதி கொண்ட நெல்வயல்	டொன டீலிஸ், எம். சிறிவாதன, நிட்டொலபிடடியா	0 0 7.2
223	கொறத்துவலத்தை	15-20 வருஷ 5 தென்கைகள், 10 வருஷ 3 கமுக்குகள், வாயக்காலின் பகுதி கொண்ட தென்னந தோட்டம்	சீ. சனடிநிலஹாமி, வீகமுல	0 0 5
224	மீடகங்கொடறவத்தை	25 வருஷ 7 தென்கைகள், 3 வருஷ 3 தென்கைகள், 5-10 வருஷ 20 கமுக்குகள், 15 வருஷ 1 மாமரம், 1 மீமரம், வாயக்காலின் பகுதி கொண்ட தென்னந தோட்டம்	பீ. எம். எட்வின், வீகமுல, டொன் ஜாலிஸ் விக்ரமரட்டின, நகுலகமுல	0 0 5.4
225	படிவீல்கே	வாயக்காலின் பகுதி கொண்ட நெல்வயல்	டொன அனடருயாஸ் பத்தினயாகா, பட்டிகம், பீ. எச். ஆனேலிஸ் அப்பு, வீகமுல	0 2 1.1
226	அனடியாடெனியா	வாயக்காலின் பகுதி கொண்ட நெல்வயல்	ஏ. எம். டிசனாயக்கா, பொலமறுவா, ஸ்ரானி வாக்ஹிரா பிட்டெனியா, இ. சீ. டிசனாயக்கா, நகுலகமுல, இ. எல். எம். சிறிவாதன, நெட்டொலபிடடியா, எம். எல். எம். பூதநாறி, தந்காலை	0 2 14.1
227	டனகஹமுலன்	ஷே	எம். ஏ. சிறஹாமி, அனடிதீன	0 0 36.1

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனைசபை எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுவதை சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராபுலமாய் 1952 ம் (ரூ) (மீ) வைகாசி மாதம் 17 ந தேதியிலன்று காலை 9 0 மணிக் கு நன்பாடசாலையில் என்னுடைய வெளியுட்படுத்தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்காணிகளினது தன்மையையும் அவ்வுட்படுத்தக்காயத தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1952 ம் (ரூ) (பெப்ரவரி) மாதம் 21 ந் உ.

ஏ. பீ. எஸ். என். புளினாயக்கம்,
உதவி அரசாட்சி எச்சனரு.

உறுப்பொக்களையா குளக்கட்டுத் திட்டம் என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
98	குணுகும்புறத்தெருவத்த	20-60 வரகு 5 தென்கைகள், 60 வரகு 3 பலாக்கள், 20 வரகு 1 ஹலமிலா, 20 வரகு 1 பெலிமர்ம, 10 வரகு 1 தோடைமரம், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	பட்டினையக்க விஜேஸ்கமு ஆராச்சிகே டொன யுவா னிஸ், தலன்பொறுவ, பீ. டபிளயு. ஏ. டொன ஜீனஹாமி, தலன்பொறுவ, பீ. டபிளயு. ஏ. சீனிஹாமி, தலன்பொறுவ	0 1 20.6
103	பத்தியகொறத்தவா	வாய்க்காலின் பகுதி கொண்ட சேனை	டொன மெசிலியானு கயாசிஹு, தலன்பொறுவ, டொன ஹெனடிதிக நலபெறுமா டிசுனயக்க, தலன்பொறுவ	0 0 14.4
104	றனகெட்டு	20 வரகு 1 பலா, 1 ஹலமிலா வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	டொன டியோனிஸ் வனிகசேகர டிசுனயக்க, தலன்பொறுவ	0 0 16.5
105	கொறக்கஹதெனியவத்த	15 வரகு 1 முருங்கை, வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	கொடித்தவர்க்கு விதானபத்திரன்கே அனடிநிஸ் ஹாமி, தலன்பொறுவ, விதானபத்திரன்கே கிமற ஹாமி, தலன்பொறுவ, மேறபடி பத்திரன்கே பேயிஹாமி, தலன்பொறுவ	0 0 13.1
106	கொறத்தவேவத்த	20 வரகு 9 தென்கைகள், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	றட்டையக்க டொன டாவித், ஹகுறுவெல், சமற லிக்கிறம ஜெயசிஹு ஆராச்சிகே டொன நிக் குலல், தலன்பொறுவ, றட்டையக்க பொடிஹாமி, தலன்பொறுவ	0 0 21.2
112	நெலிகஹவத்த	35 வரகு 1-தென்கை, 1 பலா, 8 வரகு 3 ஹல மிலமரம், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	றட்டையக்ககே பொடிஹாமி, தலன்பொறுவ	0 0 25
113	மஹாவிட்டேட்டறவத்த	30 வரகு 1 பலா, 2 தென்கைகள், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	றட்டையக்க டொன ஹெனடிதிக, தலன்பொறுவ, மேறபடி பொடிஹாமி, தலன்பொறுவ, மேற படி டொன டாவித், ஹக்குறுவீவ	0 0 32.4
114	கொனிவத்த	வாய்க்காலின் பகுதி கொண்ட சேனை	மஹானும விதானகமகே டொன மதில், மிடகம்	0 0 7.6
115	தனகஹவத்த	ஷெ	தஹனயகாகே புகுசியப்பு, தலன்பொறுவ	0 0 9.7
118	கஜுகஹகொறட்டுவ	ஷெ	டோன மெஸ்லியான கஜிஹு, தலன்பொறுவ, டொன ஹெனடிதிக நலபெறுமா, தலன்பொறுவ	0 0 35.1
124	கலிபீடா	வாய்க்காலின் பகுதி கொண்ட சேனை	டொன அனடரூயால் பிறதபிஹு றட்டையக்க யன்டிரு	0 1 24.2
130	இலக்கமேபுற அத்தமஹிடு	ஷெ	பீ. டபிளயு. ஏ. டொன யுவா னிஸ், தலன்பொறுவ, டபிளயு. ஆர். வீ. எஸ். பியதாசா, தலன்பொறுவ	0 0 35.9
146	விலகவத்த	ஷெ	முத்துத்திகே கிமறஹாமி, விகமுல	0 0 16.3
147	குபுல்கெதற	50 வரகு 3 தென்கைகள், 3 மாமரங்கள், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	வலிவறுசுக்கடா லியான ஆராச்சிகே டொன யஸ் தலன்பொறுவ, வலிவறுசுக்கடாலியான ஆராச்சிகே டொன புகுசிஹாமி, தலன்பொறுவ	0 0 22.1
148	மிடகமகெதற	35 வரகு 6 தென்கைகள், வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	வீரப்புலி ஆராச்சிகே டொன சலமன், தலன்பொறுவ, மதகே கரேவிஸ், தலன்பொறுவ	0 0 34.8

எடுத்தகொள்வதற்கான எத்தனகூடியும்படி காணி எடுத்தகொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக. கற்பனை செய்யிறுப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரிதனுப்புகிற சகலரும தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாக 1952 ம. (நடு) (மே) வைகாசி மாதம் 21 ந தேதியிலன்று காலை 9.30 மணிக்கு வீரகெத்தியா கிராமச் சங்க கந்தோரில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதை கனிந்து தனமையையும் அவ்வடந்தைகளுக்காய தாம சாதிகம உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, ஏ. பி. எஸ். ஏன். புள்ளிநாயகம்,
உதவி அரசாட்சி ஏசனாடு.
1952 ம (நடு) (பெருவரி) மார்ச் 21 ந உ.

உறுப்பொக்கு ஓயா அணைக்கட்டுத் திட்டம் என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

323 ம பிரதமபட்டத்துக்கு 3 ம இணைப்படம். கிராமம்—கந்தாவ-பத்த, கீழ்கிறுவா பிரிவு, அம்பாந்தோட்டை.

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
189	டனகஹஹேன	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கிய சேனை	உ. ஜினரத்தின தீரோ, பிரதமகுரு, கஹால் விகாரே	0 0 6.1
190	வெவெமுலான	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கிய நெல்வயல்	கே. சமனதீச தீரோ, பிரதமகுரு, கந்தவா ஆலயம், பீ. எஸ். லொக்குமரக்காலா, கஹந்தவா	0 0 31.1
191	பலுவத்த, பலுகொட	சேனை	கே. சமனதீச தீரோ, பிரதமகுரு, கந்தவா ஆலயம்	0 0 21.5
192	வெவெகும்புற	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கிய நெல்வயல்	கே. சமனதீச தீரோ, பிரதமகுரு, கந்தவா ஆலயம், உ. ஜினதாச தீரோ, பிரதமகுரு, பொல்லம்றுவே குடே ஆலயம்	0 1 5.3
193	சியம்பலகஹாவல்	ஷெ	பீ. ஜி. ஹெனதிக அப்பு, நனன	0 0 15.8
194	பன்சலேமுலான	ஷெ	கே. சமனதீச தீரோ, பிரதமகுரு, கஹந்தவா ஆலயம்	0 0 26.2
195	வெனடேசிகெல்லா	ஷெ	பீ. ஜி. ஹெனதிக அப்பு, நனன, டி. டி. கே. குணவாதன, கஹந்தவா	0 0 6.1
196	பன்சலேமுலான, குமபுற	பலுகஹ ஷெ	கே. சமனதீச தீரோ, பிரதமகுரு, கஹந்தவா ஆலயம், டி. டி. கே. குணவாதன, கஹந்தவா	0 1 34.4
197	மகாகும்புற	ஷெ	பீ. எஸ். லொக்குமரக்காலா, கஹந்தமொதறவும், உ. என். பி. எதிரிகுரிய, கதகல், ஹுங்கம்	0 1 31.8

சுண்ணா. காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம். ந. ரூ. ப.
198 அம்பகஹாவத்தை, குமபுற	நெல்வயலும், நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியையும், 40 வருஷ 6 தெனை மரம், 30 வருஷ 1 பலா மரம், 30 வருஷ 1 ரரப்பலா மரம் கொண்ட தோட்டம்	தினோ அமரவீர, கஹந்தவா	0 0 22-9
199 சூரியகஹாவத்தை	செய்கையிலலாத தோட்டத்தின் பகுதி, நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கியது	பி. பி. சாலோ அப்பு, நனை	0 0 12-4
200 டெப்பாலதோட்ட	நெல்வயல்	தினோ அமரவீர, கஹந்தவா	0 0 1-5
201 பலுவத்தை	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியும், 20 வருஷ 1 தெனை மரம், 8 வருஷ 1 கழுக மரம், 8 வருஷ மூங்கில் பதையின் பகுதியையும்டங்கிய தோட்டம்	எ. எம். டொன அகோநில, கஹந்தவா	0 0 20-5
202 ஷே	8 வருஷ மூங்கில் செடியடங்கிய தோட்டம்	ஷே	0 0 2 0
203 எகோதபன்வில், விகேரகலயெ	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கிய நெல்வயலும் சேனையும்	கே. சமனதாச தீரோ, பிரதமகுரு, கஹந்தாவ ஆலயம்	0 3 37-7
204 கலகவாயய	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதியடங்கிய சேனை	டொன சாலில அமரவீர, வெல்லெஓடே	0 0 13-8
205 மெட்கும்புறு கலகவாயய	வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயலும் சேனையும்	டொனசாலில அனடறவீர, வெல்லெஓடே, டொன டியனில அனடறனீடி, மானில், டொன டியனில வீரவானகுலா, நிசுவா, அனடறயாஸ அபெவானு, வெல்லெஓடே	0 2 36-8
206 கலகவாயய	சேனை	ஷே	0 0 5-9
207 லுலுவீரனியகஹமுலான்	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	பறனவனயீ அபுசிங்க, வெலிபட்டன்விலா, சமெல் ஒபெவானு, வெல்லெஓடே, டிதேநில ஒபெவானு, வெல்லெஓடே, கானெல்லாமி ஒபெவானு, வெல்லெஓடே, அங்கோஹாமி ஒபெவானு, வெல்லெஓடே	0 1 26-4
208 பா லுகஹகும்புறு	ஷே	ஸ்ரீமதி. ரேசமுண்ட இலங்ககூல, மாததறை, ஆதேவில ஒபெவானு, வெல்லெஓடே	0 2 13-8
209 கப்புவனிடயுவா	ஷே	டி. சி. அனடறவீர, வெல்லெஓடே, டி. டி. அனற கீனிடி, மாவிலா, டி. டி. வீரவானகுலா, நிசுவா பெயினில மட்டனகவீர, வெல்லெஓடே	0 2 27-3
210 உனபனறேகமுலான்	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதி, நெல்வயல்	லி. லி. எஸ். குணசேனா, இல. 23, ருணி வீதி, தொழும்பு, பிறுனசில் லொககுமாருககலா, கஹனடமோடரு	0 0 2-4
211 கச்சேரியிடகட்டயகீமுலான்	ஷே	லி. லி. எஸ். குணசேனா, இல. 23, ருணி வீதி, தொழும்பு, பிறுனசில் லொககுமாருககலா, கஹனடமோடரு	0 0 2-4
212 பெலிமுலன்	ஷே	லி. லி. எஸ். குணசேனா, இல. 23, ருணி வீதி, தொழும்பு, பிறுனசில் லொககுமாருககலா, கஹனடமோடரு	0 0 2-4
213 ஷே	நெல்வயல்	ஷே	0 0 2-4
217 சியம்பலகஹமுலான், கீட்டனகஹ கொறட்டுவ	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயலும் செய்கையற்ற தோட்டமும்	பி. சி. டொன கரேலில, கஹனடாவ	0 0 24-1
218 அடறுமுலான்	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதி கொண்ட நெல்வயல்	பி. சி. டொன கரேலில, ககண்டாவ, கே. வீ. பி. பியதாச, ககண்டாவ	0 1 10-9
219 அம்பகஹாவத்தை	செய்கையற்ற தோட்டப்பகுதி	பி. சி. லெய்சிஹாமி, கஹனடாவ	0 0 2-6
220 ரெட்டியவத்தை	18-15 வருட 2 தெனைகள், 15 வருட 1 பலாமரம், 40 வருட 1 மாமரம், நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	என். நன்டியாஸ அப்பு, கஹனடாவ	0 0 12-9
221 சூரியகஹவத்தை	40 வருட 1 தெனை, 20 வருட 1 ரரப்பலா, நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதி கொண்ட தோட்டம்	எஸ். கே. செலெனசிறாமி, ருணா, எஸ். கே. சோனாநில, கஹனடாவ, பி. எம். ரெபேட், பியதாச, ருணா	0 0 23-1
222 பரவீலமுலன்	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	பியோநில். மட்டனகவீர, பலட்டுவா, பி. நானயக கார, டிக்கவெல், சி. டி. டியுனுவரு, புத்தனம்	0 1 39-9
223 இனசினியகஹவத்த	செய்கையற்ற தோட்டப்பகுதி	பி. எம். ரெபேட் பியதாச, ருணா	0 0 1-0
224 கொனகஹவத்தை	ஷே	கீலகோப்பறகீ மெனடியாஸ, கஹனடாவ	0 0 4-8
225 ஷே	ஷே	ஷே	0 0 3-7
226 கஹன்டாவின்பனகுல	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	தெறவன்ட். கே. சமனதிச தீரே, கஹனடாவ (கஹன்டாவ கோவிலின் முதற் தர்மகர்த்தா)	0 0 24-0
227 கானின்நன்சிகில	ஷே	டி. குமாறப்பெருமா, டிக்கவெல், எஸ். கே. செலெனசிறாமி, ருணா, பி. சி. டொன் கரேலில, கஹனடாவ	0 0 37 0
228 பலுகஹமுலன்	ஷே	யசோடிஸ் குமாறப்பெருமா, டிக்கவெல்	0 1 6-1
229 பலுகஹவத்தை	செய்கையற்ற தோட்டம்	எட்ரிகின் கமச்சிகே தீகில், கஹனடாவ	0 0 10-9
230 கலவீலடனகெட்டிய	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	டி. குமாறப்பெருமா, டிக்கவெல்	0 0 33-7
231 சியம்பலகஹவத்த	செய்கையற்ற தோட்டப்பகுதி	எ. எம். சியோசியாஸ, கஹனடாவ	0 0 4-0
232 ஷே	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட தோட்டப்பகுதி	அபெவிககிறம் சேயுனிலில், கஹனடாவ	0 0 10-2
233 டன்கெட்டிக்கொட	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட தோட்டம்	எ. சி. யசோடிஸ், கஹனடாவ	0 0 3-2
234 கலவீலடனகெட்டிய	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	டி. குமாறப்பெருமா, டிக்கவெல்	0 0 31-2
235 ஷே	நெல்வயல்	ஷே	0 0 3-7
236 டனகெட்டிக்கொட	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயலும், சிறுருறும்	பி. அபசின, கஹனடாவ, பி. சவுனிறில, கஹன்டாவ	0 0 16-9
237 கலயடனகெட்டிய	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட நெல்வயல்	டி. குமாறப்பெருமா, டிக்கவெல்	0 1 15-7
238 வீரகால்கொடெலா	நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிக்கொண்ட சிறுருறு	பி. சி. சாலேஅப்பு, ருணா	0 0 16-0
239 பின்பன்குல	நெல்வயல்	தெறவன்ட், கே. சமனதிசா தீரே, கஹனடாவ, கஹன்டாக் கோவிலின் முதற் தருமகர்த்தா	0 0 3-1

உப்பட இல. 1, இறுதிக் கிராமப்பட இல. 328. கிராமம்—ருண, கீழ்க்குறவா பதது, அம்பாந்தோட்டை பிரிவு.

துணடு. காணியின் பெயர்.	காணியின் விபரம்.	உரிமைக்கேட்பவா பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
146	டனகஹுவத்தை செய்கையற்ற நீர்ப்பாசன வாய்க்கால கொண்ட தோட்டம்	சி. டி. விஜேசேகர, பெலிகம, ஹாங்கம	0 0 8-0
147	கொறட்டுவீவத்த ஷே	டி. டி. கே. குணவாதன, கஹண்ட, ருண, டி. ஏ. கே. குணவாதன, கஹண்ட, ருண	0 0 9-3
148	சூறியக்கஹமுலன் நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட நெலவயல்	டி. டி. கே. குணவாதன, கஹண்ட, ருண, டி. ஏ. கே. குணவாதன, கஹண்ட, ருண, பி. சி. ஹெனரிக அப்பு, கஹண்ட, ருண	0 0 30-9
149	டிபுளமுல் ஷே	டி. எச். சிறிவாணசினக, கட்டகல், ஹாங்கம	0 1 25-5
150	டனடெனிய்பனருவ ஷே	டி. டி. கே. குணவாதன, ருண	0 1 8-9
151	அம்பகஹுவத்தை சேனை	வேலுவத்தகீ டாவித அப்பு, ருண	0 0 6-4
152	மகாமுலன், மகாமுலனிவற கொடிய நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட நெலவயல், நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட சேனை	ஹெனறி டொமின்கோ, தங்காலே, டி. டி. கே. குணவாதன, ருண, தினேன அமரவீர, கஹண்டாவ	0 0 37-1
153	திபுலகலகொறறுவருமபுற மக முலனிகோடி நெலவயலும் சேனையும்	எச். என் ஜுவானிசா, ருண	0 0 5-1
154	பனசலவத்த 10 வருட 3 தென்கைகள், 10 வருட 1 தோடை மரம், 10 வருட 4 கழுக்குகள், 10 வருட 1 ஈரப்பலா, நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட தோட்டம்	ஹெவறண்ட. ஆனந்த தீரே, ருண கோவிலின் முத்த தாமகாததா, ருண	0 0 27-6
155	பனசலவத்தை 10 வருட 1 கழுக்கு மரம், 10 வருட மூங்கில் செடிகொண்ட தோட்டம்	ஷே ..	0 0 8-5
156	அலுத்தமுலன் நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட நெலவயல்	டி. ஏ. கே. குணவாதன, கண்டாவ, ருண	0 0 4-8
157	பெலிமுலன் ஷே	பிறகுசில லொககுமறககலா, கஹண்டாமோடரு	0 0 3-2
158	லொலுகஹகொறட்டுவ நீர்ப்பாசன வாய்க்கால்கொண்ட செய்கையற்ற தோட்டம்	வ. கெ. சிறிகோறிந, ருண	0 0 3-3
159	பஞ்சாலமுலன் நீர்ப்பாசன வாய்க்காலின் பகுதிகொண்ட நெலவயல்	றிவரண்ட. டமானனடா தீரே, பத்தியப்பொல கோவிலின் முத்த தாமகாததா	0 0 39-8

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனை சபை எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறியத காணிகளுக்கு உரித்துப்புகளினற சகலரம் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரமுலமாய் 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 24 ந் தேதியிலன்று காலை 9 மணிகு நள பாட்சாலையில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதைகளினது தனமையையும் அவருடனதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விபரங்கனையும் சொல்லும்படி இதனால் அவாக்களித்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1952 ம் (நடு) (பெரவரி) மாசிமீ 21 ந் உ

ஏ. பி. எஸ் எஸ். புளளினாயகம், உதவி அரசாட்சி அதிபா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல. L. A. 612.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் இல. A 1,715. துணடு. காணியின் பெயர்.	கிராமங்கள்—சாவகச்சேரி, வடக்கு, சரசாலே, மீசாலே தெற்கும், மீசாலே வடக்கும். காணியின் விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	இலவாரை, இறைமதிப்பிலக் கம் இலலை (உவாட 6 1/2 கல் வயல்) நெலவயல் (செய்கையற்றது)	வி. சினத்ததுரை பெண இராசம்மா, கலவயல் சாவகச்சேரி	0 0 37-3
2	வாய்க்காலும் வரம்பும் இறைமதிப்பிலக்கம் இலலை (உவாட இல. 6, கலவயல்)	வாய்க்காலும் வரம்பும் (நெலவயல் என்று சொல்லப்பட்டது, வாய்க்காலும் வரம்பும் நீர்ப்பாசனப் பகுதியாரால் வெட்டப்பட்டது)	0 0 10-0
3	ஷே	வாய்க்காலினதும் வரம்பினதும் ஓர் பகுதி	0 0 29-5
4	ஷே	ஷே	0 0 5-4
5	ஷே	ஷே	0 0 9-9
6	ஷே	ஷே	0 0 12-9
7	வாய்க்காலும் வரம்பும்	வரம்பினதும் வாய்க்காலினதும் ஓர் பகுதி	0 0 2-5
8	உரிப்பிட்டி	பனைமரத்தோட்டம் 2 பனைகள் 15 வய துள்ளன், 12 பனைகள் 5 வயதுள்ளன் 3 வயதுள்ள 1 தென்கை மரம்	0 0 10-0
9	வரம்பு	வரம்பின் ஓர் பகுதி (பனைமரத் தோட்டம் என்று சொல்லப்பட்டது, வரம்பு நீர்ப்பாசனப் பகுதியாரால் வெட்டப்பட்டது)	0 0 4-0
10	வரம்பு	வரம்பின் ஓர் பகுதி (நெலவயல் என்று சொல்லப்பட்டது, வரம்பு நீர்ப்பாசனப் பகுதியாரால் வெட்டப்பட்டது)	0 0 19-1
11	ஷே	ஷே	0 0 22-9
13	வாய்க்காலும் வரம்பும்	வாய்க்காலும் வரம்பும் (நெலவயல் என்று சொல்லப்பட்டது, வாய்க்காலும் வரம்பும் நீர்ப்பாசனப்பகுதியாரால் வெட்டப்பட்டது)	0 1 20-2

කුණ. කාணியின் பெயர்.	காணியின் விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
14 வரமபு	வரம்பின் ஓர் பகுதி (நெலவயல் என்று சொல்லப்பட்டது, வரமபு நீர்ப்பாசனப் பகுதியாரால் வெட்டப்பட்டது)	சண்முகம் சதாசிவம், மீசாலை வடக்கு	0 0 7.8
15 ஷே	ஷே	என் கயிலாயபிள்ளை மீசாலை வடக்கு	0 0 7.3
18 ஷே	ஷே	ஷே	0 0 5.0
19 ஷே	ஷே	வேலுப்பிள்ளை சுப்பிரமணியம், மீசாலை வடக்கு	0 0 4.4
20 ஷே	வரம்பின் ஓர் பகுதியும் ஷே	கனகசபை நாகலிங்கம், மீசாலை தெற்கு	0 0 19.8
21 ஷே	ஷே	சண்முகம் சதாசிவம் மீசாலை வடக்கு	0 0 2.4
22 ஷே	ஷே	என். வீரவாகு கைம்பெண் இராசம்மா மீசாலை வடக்கு	0 0 6.0
23 ஷே	ஷே	கனகசபை சோமசுந்தரம் மீசாலை தெற்கு	0 0 4.9
24 ஷே	ஷே	கனகசபை சிவசம்பு மீசாலை தெற்கு	0 0 5.4
மொத்தம்			1 3 6.7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 1 ந் திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சு 21 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண அரசாட்சி ஏசுண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இல. LA 758.

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

வட மாகாணம் யாழ்ப்பாண டிஸ்திரிக் தீவுப் பகுதிக் காரியாதிகாரியின் பிரிவினாள் மண்டலத்தில் காரைவயல் என்னும் பெயருடைய கிட்டத்தட்ட 3 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியில் கிழக்குபுறமாக 20 போசல விசாலமுள்ள ஓர் பகுதி புறநீங்கலாக பிளவருபவர்களால் உரித்துப்பாராட்டப்படுவதாகச் சொல்லப்படுக காணி பிளவரும் எல்லைகளுக்கூடது. எல்லைகள் :—

- வடக்கு : என். ஏரம்புவுக்குரிய காணி, ஆர். மாணிக்கம், ஈ. பரமனாதுக்கும் அவர் பங்காளர்களுக்கும்,
கிழக்கு : ஒழுங்கை,
தெற்கு : மடதெருவும்,
மேற்கு : வீ. அருணாசலத்துக்கும் அவர் பங்காளர்களுக்கும் உரிய காணி.

உரித்தாளரின் பெயரும் விலாசமும் :—

- (1) சினனத்தம்பி மாணிக்கம், மண்டலீவு.
- (2) சினனத்தம்பி அபுக்குட்டி, இல. 430, காங்கேசன்துறை ரோட்டு, வணணுப்பண்ணை.
- (3) மயிலு சுப்பிரமணியம், பிள்ளையார் கோயிலுக்குக்கிட்ட, மண்டலீவு.
- (4) அம்பலவாணா கந்தையா, பிள்ளையார் கோயிலுக்குக்கிட்ட, மண்டலீவு.
- (5) அம்பலவாணா பொன்னையா, மண்டலயல், மண்டலீவு.
- (6) வேலுப்பிள்ளை விசுவநாதர், மண்டலீவு கிழக்கு, மண்டலீவு.
- (7) விசுவநாதா பெண தில்லமமா, மண்டலீவு, கிழக்கு மண்டலீவு.
- (8) கந்தையா சபாபதிபிள்ளை, மண்டலீவு.
- (9) சபாபதிபிள்ளை பெண செல்லமமா.
- (10) வெற்றிவேலு கனகசபை.
- (11) கனகசபை பெண செல்லமமா.
- (12) வைரமுத்து நாகனாதன்.
- (13) நாகனாதன் பெண வேதனையி.
- (14) சுப்பிரமணியம் சோதிலிங்கம்.
- (15) இராமலிங்கம் மாணிக்கம்.
- (16) மாணிக்கம் பெண நாகம்மா.
- (17) சினனத்தம்பி சிறம்பலம், மண்டலீவு, தெற்கு மண்டலீவு
- (18) சிறம்பலம் பெண சினனமமா, மண்டலீவு தெற்கு, மண்டலீவு.
- (19) குமாரவேலு தில்லையம்பலம், மண்டலீவு மேற்கு, மண்டலீவு
- (20) தில்லையம்பலம் பெண சிவகொழுந்தா, மண்டலீவு மேற்கு, மண்டலீவு.
- (21) குருமுத்தி சினனத்தம்பி நமாலி, மண்டலீவு தெற்கு, மண்டலீவு.
- (22) இராமலிங்கம் பெண பாகியலட்சுமி, மண்டலீவு தெற்கு, மண்டலீவு.
- (23) நாராயணபிள்ளை ஏரம்பு, மண்டலீவு தெற்கு, மண்டலீவு.
- (24) வயித்திலிங்கம் கணபதிபிள்ளை, மண்டலீவு தெற்கு, மண்டலீவு
- (25) தில்லையம்பலம் சிவப்பிரகாசம், மண்டலீவு தெற்கு, மண்டலீவு
- (26) சிவப்பிரகாசம் பெண சோதியம்மா, மண்டலீவு தெற்கு, மண்டலீவு
- (27) வயித்திலிங்கம் சிதம்பரம், மண்டலீவு தெற்கு, மண்டலீவு.
- (28) மயிலவாகனம் சோதிலிங்கம், மண்டலீவு தெற்கு, மண்டலீவு
- (29) கே. எஸ். இராமலிங்கம், மண்டலீவு டிஸ்திரிக், மண்டலீவு.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 4 ந் தேதி, காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 27 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சு 21 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண அரசாட்சி ஏசுண்டு.

1950 ම ජූනියුන් 9 ම ඉලக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல். LA 6625/J/HLG/1271

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

குருணாகல் டிஸ்திரிக், கட்டுகம்பொல ஹபத்தது, மெடபத்தது கோறளை, மொனவல, மொனராவில கிராமங்களில் உள்ள மொனரலைவத்த என்னும் 2 துண்டுக் காணி, 7.9 பாசல விசாலம், 302 ம, 324 ம பிரதமபடங்களுக்கு 1 ம இணைப்படுத்தில் 47 ம, 38 ம துண்டுகளாக அளந்து காட்டபட்டுள்ளது.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு (சித்திரை) எப்பிரல் மாதம் 3 ந் தேதி காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 27 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் உ.

டபிளியு. ரீ. ஜயசிங்க,
வடமேற்கு மாகாண அரசாட்சி எண்ணககாக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல். LR 4495/J/ஈ/937

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

எவ். வீ. பீ. 691. குறிச்சி—கெனடனகொழுவா இறலகம்.

துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.	உரித்தாளியின் பெயர்.
160	குறுகவத்தை இளரோறுவவத்தை	1 1 1	ஆர். ஏ. விஜயதுங்கா ரொலலின் விஜயதுங்கா, ஈ. ஜே. விஜயதுங்காவும் மற்றைய யோரும், எசிலியகொடை
162	ஊ	0 0 30.2	ஊ
163	மிலகலறவத்தை	0 3 1	எஸ். எல். எம். கலபுனே, அமலெப்பே, கொறகல், எசிலியகொடை, பி. எல். பீ. எல். அப்துள்ளா, ஏ. எம். அப்துல் லற்றிப, ஏ. எம். மொசமது ஹனிபாவும் மற்றையோரும்
164	வெலேபொடவத்தையும் வத்தையும்	0 3 31.6	எம். எல். எம். அப்துல் கரீம், எசிலியகொடை

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு (எப்பிரில்) சித்திரை மாதம் 22 ந் தேதி காலை 10 மணிக்கு கெனடனகொழுவா அரசினர் பாடசாலையில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரி கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் உ.

எம். ஜே. எம். மூசின்,
சுப்பிரகாமுவ மாகாண அரசாட்சி எண்ணககாக.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம். LA 7473/LRO/APL 5364/J/AL/1931

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும என்று காணிக கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லன் சேனையக்கா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 15 ந் உ.

ட்லி சேனையக்கா,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

துண்டு.	காணியின் பெயர்.	ஆரம்ப பட இலக்கம் A. 1,127. கிராமம்—மாவத்த.	காணி விபரம்	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம்.
1	கிருவனாறேன	20-25 வருஷமுள்ள 172 ரப்பர் மரங்களும், 20 வருஷ முள்ள ஒரு மாமரமும், 20 வருஷமுள்ள ஒரு ராபிலாக காய் மரமும், வாழை மரங்களும் மரகரியும் அடங்கிய தோட்டம்	பொலகஹவெல, கொடவெலயிலிருக்கும் வை. எல். எம் அப்துல் அசீஸ் என்று சொல்லப்படுகிறது	1 1 4	
2	ஊ	ரப்பர் 25 வருஷம்	ஊ	2 1 10	
					மொத்தம் .. 3 2 14

LA 7437/LRO/APL 4400/J/AL/1932

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின், 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும என்று காணிக கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லன் சேனையக்கா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 15 ந் உ.

ட்லி சேனையக்கா,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

துண்டு.	காணியின் பெயர்.	ஆரம்பப்பட இலக்கம் A 1,118. கிராமம்—மிரிஹம்புற.	காணி விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம்.
1	கொலங்குழும்பில்லெவ	25-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	வெலவெல, மிரிஹம்புறயிலிருக்கும் ஹீட்டிஹாமி முதி யானசேலாகே ரன பண்டா என்று சொல்லப்படுகிறது.	0 3 0	

Q4086/LRO/APL4464/J/AL/1647

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்தகாணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்துகொள்ளுகிறேன்.

கொழும்பு, 1951 ம ஓஸு (செப்டெம்பர்) புரட்டாசிமீ 27 ந உ. டடலி சேனாயக்க, காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப் பட இலக்கம் A. 2,971. கிராமம்—பொகனகம், பிலபிறறிகமவும, டசின்பகுலா.

கிராமம்—போகனகம், பிலபிறறிகம்.

கூண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமைகேட்பவர பெயர்.	விசாலம்.
			ஏ. ரூ. ப.	
1	மாறடபிறறிய	15-25 வருஷங்களுள்ள தென்னந தோட்டம்	சாந்திமேசியா ஓயசேகரா, ஹெக்ரா ஓயசேகரா, புறகடா, எஸ். சீ., அவர்கள் மேலபார்த்து, பெயாகல்	3 3 9
2	ஷெ	ஷெ	மேறபடி, மறுக்கப்பட்ட டவபக்கச பொடிகே பசின ருவா, டசினபருவா, பக்கத்துக் காணிச் சொந்தக் காரா	0 1 6
3	ஷெ	ஷெ	சாந்திமேசியா ஓயசேகரா, ஹெக்ரா ஓயசேகரா, புறகடா. எஸ். சீ. அவா மேலபார்த்து, பெயாகல்	0 0 3
கிராமம்—டசினபகுலா.				
4	ஷெ	15 வருஷங்களுள்ள 3 தென்னகை அடங்கிய தோட்டம்	ஷெ	0 0 6
5	ஷெ	1-25 வருஷங்களுள்ள தென்னந தோட்டம்	ஷெ	0 1 26
கிராமம்—போகனகம், பிலபிறறிகம்.				
6	ஷெ	35 வருஷங்களுள்ள ஒரு பலாமரம், ஒரு தென்னை மரம் உள்ள தோட்டம்	ஷெ	0 0 2
7	ஷெ	15-25 வருஷங்களுள்ள தென்னந தோட்டம்	ஷெ	0 0 35
8	ஷெ	ஷெ	மேறபடி, மறுக்கப்பட்ட டவபக்கச பொடிகே பசின ருவா, பக்கத்துக் காணிச் சொந்தக்காரா	0 0 10

LA 3349/J/AL/1986

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்துகொள்ளுகிறேன்.

கொழும்பு, 1952 ம ஓஸு (பெப்ரவரி) மாசிமீ 2 ந உ. டடலி சேனாயக்க, காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்ப பட இலக்கம் A 1,130. கிராமம்—கரைதிவு.

கூண்டு.	காணியின் பெயர்.	காணியின் விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம்.
			ஏ. ரூ. ப.	
1	மஹீலம்விலலுகாடு அல்லது ஆலவிலலு	10 முதல் 40 வயதுள்ள தென்னந தோப்பு	எம். எம். செயயத் அஹமத், தமபி மரைக்கார், வியாபாரி, கலபிடடி.	7 1 18
2	ஷெ	2 முதல் 10 வயதுள்ள 5 தென்னையும், 10 வயதுள்ள ஒரு விழா மரமுடங்கிய தோட்டம்	ஷெ	0 0 36
மொத்தம்				7 2 14

LRO/APL 2525/J/AL/1984/LP 6497

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்துகொள்ளுகிறேன்.

கொழும்பு, 1952 ம ஓஸு (பெப்ரவரி) மாசிமீ 3 ந உ. டடலி சேனாயக்க, காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப் பட இலக்கம் A. 1,330. கிராமம்—லியனகொட.

கூண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமைகேட்பவர பெயர்.	விசாலம்.
			ஏ. ரூ. ப.	
1	றடகேவத்த அல்லது ஹெறசாகே வத்த	1 அடி சுற்றளவுள்ள 2 பெரிய நெடுமரங்கள் அடங்கிய 10-60 வருஷங்கொண்ட தென்னந தோட்டம்	மிசில எல். விமலசூரிய, மீஸ. இ. ஏ. குணசேகர, மீஸ. டி. ஆர். ஏ. குணசேகர, மீஸ. டி. எஸ். ஏ. குணசேகர, இவாகன, "அபய நிவச"; ஹபறடுவ	0 3 38
2	ஷெ	10-60 வருஷங்கொண்ட தென்னந தோட்டம்	ஷெ	0 0 12
மொத்தம்				1 0 10

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவர் லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தார் சகலருமறிய விண்ணப்பிப்பது யாதெனில்—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1952 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க் கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
 - (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
 - (3) அத்தகைய காணியிற சோந்தையுடைய சகலரும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 28 ந திகதி, களுத்துறைக் கச்சேரியில் நோ முகமடாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகநதரல வேண்டும்
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்னதாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும், அச்சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் உ.

ஐ. எஸ். போடினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை:

பிளான இல. 2, F.V.P. 134. கிராமம்—மகாகம் தெற்கு.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் பெயர்.

விசாலம்.

663 வளகிடிமுள்ளைலந்த

தற்காலிக மண் வீடும் 10 வயதுள்ள 8 ரப்பா உறவர அங்குருவாததொட்டையில் இருக்கும் திரு. ரீ. 2 2 17 மரமும் எஸ். வீரசிங்க

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் ஐவர் லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவு காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தார் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்,

- (1) மேற்சொல்லிய சட்டத்தின் படி 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டச்சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்;
- (3) அத்தகைய காணியிற சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 24 ந் திகதி, களுத்துறைக் கச்சேரியில் நோ முகமடாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம தரல வேண்டும்;
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் உ.

ஐ. எஸ். போடினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A. 2,987. கிராமம்—பட்டகொடை.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

உரிததானியின் பெயர்.

விசாலம்.

1 உஷ்வத்தை

30 வயதுள்ள ரப்பரும் தற்காலிக கொட்டகை கலபத்தை, களுத்துறையிலிருக்கும் திரு. பியசிரி 0 1 26.9 யின் ஒரு பங்கு குணத்திலக்க, மிசில் உக்குவத்தைகே எம்நோனூ, திரு. டமமசிரி ஜெயசிங்க

2 ஷே

ஷே

ஷே

0 0 10.5

மொத்தம் 0 1 37.4

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவர் லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தார் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்:—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்டச் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்.
- (3) அத்தகைய காணியிற சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம தரல வேண்டும்.
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும் சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 22 ந் உ.

ஐ. எஸ். பேர்டினன்ஸ்,
அதி உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

உரிததானியின் பெயர்.

விசாலம்.

1 டொம்பகறவத்தை

50 வயதுள்ள ஒரு தென்னந் தோட்டம், கலநெற்றி மறு பெயர் பிரமடாசு பெரேரா, இவர் சிறி 0 2 6 தற்காலிகமான ஒரு கட்டிடத்தைக் சடான அயத்தகம், மேற்பாலை எஸ். எம். விகிரம கொண்டது சிங்கி, பிரகிராசி, களுத்துறை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

I.H, 916

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவர் லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தார் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்டச் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்.
- (3) அத்தகைய காணியிற சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம தரல வேண்டும்.
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும் சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்கவேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 21 ந் உ.

ஐ. எஸ். பேர்டினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

பிரதமப்பட இலக்கம் A 2,979. கிராமம்—பட்டுவித்த.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	சேர்ந்த கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	வண்டகொரகறாறேன	8 வயதுள்ள ஓட்டு ரப்பர்	பட்டுவித்த கொறையிலிருக்கும் மிசில டபிள்யூ. சீலின நோனூ.	0 0 15
2	ஷே	8 வயதுள்ள ஓட்டு ரப்பரும் தற்காலிக மண் வீடும, எழு வயதுள்ள கறுவாவும், ஒரு கிடங்கும், நெல் வயலும்	ஷே	1 1 11
மொத்தம்				1 1 26

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு, இதன்கீழான அட்டவணையில் விபரிக்கப்படும் காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

அந்நக காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டங்களைக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அதற்கைய காணியில் உரிததுப் பேசும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவரால் மூலம் 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 3 ந் திகதி காலை 10.38 மணிக்கு வெலிகம வாடிவீட்டில் (நெஷ்ட ஹவுஸ்) எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்டாடுகோரும் விபரத்தையும் நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நடு) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் திகதிக்கு முன்பாக எழுத்துமூலம் (பிரதியுடன்) எமக்கு அறிவிக்க வேண்டும் என்று நான் மேற்கூறிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாதத்தைக் கச்சேரி,

1952 ம் (நடு) (பெப்ரவரி) மாதம் 15 ந் உ.

அட்டவணை.

பிரதமப்படம் A 1,319. கிராமம்—மிடிகம கிழக்கு.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	டொலொல்கொடேன இலலுக்கெட்டிய	அல்லது ரப்பர், 40 வயது	ரீ. எல். எம். அஹமெட் ஜமால்தீன், எம். ஐ. முஹமெட் நஹீர், எம். ஏ. எச். உமம் அசாம், எம். ஏ. எச். அம்ம சலிக்க, மிஸ. எம். ஏ. எச். மறியன்பீ, மிஸ. எம். சித்தி லக்ரியா, கலப்பொலக, வெலிகம	1 2 28
2	ஷே	ஷே	ஷே	0 1 11
3	ஷே	மேற்படியும், ஒரு தற்காலிக கட்டிடத்தின் ஒரு பகுதி	ஷே	0 2 4
4	ஷே	ரப்பர் 40 வயது, தென்னந் தோப்பு 40 வயது, 2 தற்காலிக கட்டிடம், 3 நிரந்தர கட்டிடம், தற்காலிக கட்டிடத்தின் பகுதி, ஒரு நிலந்தர மலசல் கூடம், ஒரு கிணறு	ஷே	24 0 17
மொத்தம்				26 2 20

கடித இலக்கம் LD 3325—J/AL/1963—LBO/APL 3416

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதன்கீழான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டங்களைக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1952 ம் (நடு) ஏப்பிரல் (சித்திரை) மாதம் 7 ந் திகதி, காலை 10 மணிக்கு கலமுனை காரியாதிக்காரியின் கந்தோரில் எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்டாடுகோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நடு) (மார்ச்) பங்குனி மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் மட்டக்களப்பு டிஸ்திரிக்டு உதவி எஜனா, தியாகராஜா ராஜகூரை ஆகிய நான் மேற்கூறிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மட்டக்களப்பு கச்சேரி,

1952 ம் (நடு) (பெப்ரவரி) மாதம் 22 ந் உ.

அட்டவணை.

ஆரம்ப பட இலக்கம் A. 993. கிராமம்—மலகம்பிட்டி.

துணடு.	காணியின் பெயர்.	காணி விவரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	முனியக்காடு, நாலலடியவயல்	நெல் வயல்	மீராசாயு லெவ்வை உமற்று லெவ்வையும், மீராசாயு லெவ்வை அகமது லெவ்வையும், நிறதாலூர், 2 ஈ குறிச்சி	0 0 8
2	ஷே	ஷே	ஷே	3 0 26
3	ஷே	ஷே	ஷே	0 0 38
4	ஷே	ஷே	ஷே	0 1 7
5	ஷே	ஷே	ஷே	0 0 13
மொத்தம்				3 3 12

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

கனர்த்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவர் லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலருமறிய விண்ணப்பிப்பது யாதெனில்—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1952 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க் கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
- (3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 28 ந் திகதி, கனர்த்துறைக் கச்சேரியில் நேர் முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகநீர்ல வேண்டும்.
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்னதாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும், அச்சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

கனர்த்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் உ.

ஐ. எல். போடினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

பிளான இல. 2, F.V.P. 134. கிராமம்—மகாகம் தெற்கு.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் பெயர்.

விசாலம்.

எ. றூ. ப.

663 வளகிடிமுள்ளுளந்த

தற்காலிக மண் வீடும் 10 வயதுள்ள 8 ரப்பா உடுவர் அங்குருவாதொட்டையில் இருக்கும் திரு. ரீ. 2 2 17 மரமும்

எல வீரகிங்க

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

கனர்த்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் ஐவா லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்,

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்;
- (3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 24 ந் திகதி, கனர்த்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம் தரல வேண்டும்;
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

கனர்த்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் உ.

ஐ. எல். போடினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A. 2,987. கிராமம்—புட்கொடை:

விசாலம்.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

உரித்தாளியின் பெயர்.

எ. றூ. ப.

1 உஷ்வத்தை

30 வயதுள்ள ரப்பரும் தற்காலிக கொட்டகை கலபாத்தை, கனர்த்துறையிலிருக்கும் திரு. பிய்கிரி 0 1 26-9 யின் ஒரு பங்கு குணத்திலக்க, மிசில் உகுவத்தைகே எமிநோடு, திரு. டமம்கிரி ஜெயசிங்க

0 0 10-5

2 ஷே

ஷே

ஷே

மொத்தம் 0 1 37-4

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

கனர்த்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவா லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்:—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்.
- (3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கனர்த்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம் தரல வேண்டும்.
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும் சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்க வேண்டும்.

கனர்த்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 22 ந் உ.

ஐ. எல். போடினன்ஸ்,
அதி உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை.

துண்டு காணியின் பெயர்.

விபரம்.

உரித்தாளியின் பெயர்.

விசாலம்.

எ. றூ. ப.

1. டொம்பகலுவத்தை

50 வயதுள்ள ஒரு தென்னந் தோட்டம், கலநெற்றி மறு பெயர் பிரமடாசு பெரேரா, இவர் சிறி 0 2 6 தற்காலிகமான ஒரு கட்டிடத்தைக் சடான அயத்தகம், மேற்பாரவை எல். எம். விகிரம் கொண்டது சிங்கி, பிரகிராசி, கனர்த்துறை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

L.H. 916

கனர்த்துறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர் திரு. ஐவா லோரன்ஸ் போடினன்ஸ் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்—

- (1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க் கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ்செய்கிறேன்.
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்.
- (3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் —
(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கனர்த்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிமூலமாகவோ எமக்குச் சமூகம்தரல வேண்டும்.
- (ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 10 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்க்குரிய சோந்தைகளையும் சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரங்களையும் கொடுக்கவேண்டும்.

கனர்த்துறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 21 ந் உ.

ஐ. எல். போடினன்ஸ்,
அதி உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 2,979. கிராமம்—பட்டுவித்த.

துண்டு.	காணியின் பெயர்.	விவரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	வண்டகொரகஹாடேனை	8 வயதுள்ள ஓட்டு ரப்பா	பட்டுவித்த கொற்றையிலிருக்கும் மிசில டபிளியு, சிலின நோனூ	0 0 15
2	ஷெ	8 வயதுள்ள ஓட்டு ரப்பரும் தற்காலிக மண் வீடும், எழு வயதுள்ள கறுவாவும், ஒரு சிடங்கும், நெல் வயலும்	ஷெ	1 1 11
மொத்தம்				1 1 26

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு, இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்படும் காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அதற்கைய காணியில் உரித்துப் பேசும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவர் மூலம் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 3 ந் திகதி காலை 10.38 மணிக்கு வெலிகம் வாடிவீட்டில் (ஹெல்ட ஹவுஸ்) எனமுனை வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாட்டுகோரும் விவரத்தையும் நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் திகதிக்கு முன்பாக எழுத்துமூலம் (பிரதியுடன்) எமக்கு அறிவிக்க வேண்டும் எனறு நான் மேற்கூறிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தறைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதமீ 15 ந் உ.

ஏ. ஓ. வீரசிங்கம்,
அரசாங்க உதவி எஜனாறு.

அட்டவணை.

பிரதமபடம் A 1,319. கிராமம்—மிடிகம் கிழக்கு.

துண்டு.	காணியின் பெயர்.	விவரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	டொலொல்கொடேனை இலலுகக்கெட்டிய	அல்லது றப்பா, 40 வயது	ஈ. எல். எம். அஹமெட் ஜமால்உன், எம். ஐ. முஹமெட் நஹீர், எம். ஏ. எச். உமம் அசாம், எம். ஏ. எச். அம்ம சலிக்க, மிஸ். எம். ஏ. எச். மறியனபீட், மிஸ். எம். சித்தி ஸ்கரியா, கல்பொலக, வெலிகம்	1 2 28
2	ஷெ	ஷெ	ஷெ	0 1 11
3	ஷெ	மேற்படியும், ஒரு தற்காலிக கட்டிடத்தில், ஒரு பகுதி	ஷெ	0 2 4
4	ஷெ	றப்பா 40 வயது, தென்னந் தோப்பு 40 வயது, 2 தற்காலிக கட்டிடம், 3 நிரந்தர கட்டிடம், தற்காலிக கட்டிடத்தின் பகுதி, ஒரு நிலந்தர மலசல கூடம், ஒரு கிணறு	ஷெ	24 0 17
மொத்தம்				26 2 20

கடித இலக்கம் LD 3325—J/AL/1963—LRO/APL 3416

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணிமீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உருத்தகக்கேடும் ஒவ்வொருவரும்

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 7 ந் திகதி, காலை 10 மணிக்கு கல்முனை காரியாதிகாரியின் கந்தோரில் எனமுனைவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாட்டுகோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுனை எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் மூட்டக்களப்பு டிஸ்திரிக் கு உதவி எஜனாறு; தியாகராஜா ராஜதுரை ஆகிய நான் மேற்கூறிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மட்டக்களப்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதமீ 22 ந் உ.

டி. ராஜதுரை,
டிஸ்திரிக் உதவி எஜனாறு.

அட்டவணை.

ஆரம்ப பட இலக்கம் A. 993. கிராமம்—மல்கம்பிட்டி.

துண்டு.	காணியின் பெயர்.	காணி விவரம்	உரிமைகேட்பவர பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	முனியாகாடு, நாவலடியவயல்	நெல் வயல்	மீராசாயு லெவ்வை உமரறு லெவ்வையும், மீராசாயு லெவ்வை அகமது லெவ்வையும், நிந்தாலூ, 2 ற குறிச்சி	0 0 8
2	ஷெ	ஷெ	ஷெ	3 0 26
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 38
4	ஷெ	ஷெ	ஷெ	0 1 7
5	ஷெ	ஷெ	ஷெ	0 0 13
மொத்தம்				3 3 12

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்ட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளையும் ஆட்சி உரிமையையும் எடுத்துக் கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளினதும் ஆட்சியினதும் விபரம்:—

துணடு.	காணியின் பெயர்.	கடைசிக் கிராமப்பட இலக்கம் ஏ 135 க்கு அணைக்கப்பட்ட இலக்கம் 2. கிராமம்—குடகம். விபரம்.	கிராமம்—குடகம். உரிமைகாரர்.	விசாலம். ஏ. ரூ. ப.
300	ஹெற்றியாவத்தேறேன அல்லது அபட்டகேறேன	5 வருஷ வாழை மரங்களையும், 50 வருஷ தெனளை " மரங்களையுங்கொண்ட தோட்டமும், தெனளை தோட்டமும்	மீரலாகே அகனல லீலாவதி, இல்லத்தராகே கிறேஸ் லீலாவதி, குடகம், ஹேவாடிவெல்	0 3 4
301	ஷே ..	50 வருஷ தெனளை தோட்டமும் வெறு நிலமும்	ஷே ..	0 0 21
302	ஹெற்றியாஹிட்டியேறேன ..	4 வருஷ 1 தெனளைமரதையுடைய வெறு நிலம்	ஷே ..	0 0 18
303	ஷே ..	வெறு நிலம்	ஷே ..	0 0 20
மொத்தம் ..				1 0 23

கடைசிக் கிராமப்பட இலக்கம் A 135 க்கு அணைக்கப்பட்ட இலக்கம் 3. கிராமம்—குடகம்.

304	யட்டேசாலகேறேன அல்லது தென்குறையேன	2 வருஷ 7 லுனுமிதெல்ல மரங்களையுடைய வெறு நிலமும் 50 வருஷ தெனளை தோட்டமும்	மீரலாகே அகனல லீலாவதி, இல்லத்தராகே கிறேஸ் லீலாவதி, குடகம், ஹேவாடிவெல்	0 2 26
305	ஷே ..	50 வருஷ 5 பலா மரங்களையுடைய 50 வருஷ தெனளை தோட்டம்	ஷே ..	0 0 24
306	பதஹேலகேவத்த	பின்வரும் ஆட்சி உரிமையைக்கொண்ட நெல் அடிக் கும நிலத்தையும், 40 வருஷ பலா, பாக்கு மரங் களையுடையதுமான 40 வருஷ தெனளை தோட்டம் பக்கத்து நெல் வயல்களின் சொந்தகாரர்களுக்கு நெல் அடிக்கும் இடத்தை பாவிப்பதற்கு உரிமை	ஷே ..	0 1 33
307	ஷே ..	பின்வரும் ஆட்சி உரிமையைக்கொண்ட நெல் அடிக்கும் நிலத்தையும், 40 வருஷ 2 பலாமரங்களை யுடையதான 40 வருஷ தெனளைத்தோட்டம் பக்கத்து நெல் வயல்களின் சொந்தகாரர்களுக்கு நெல் அடிக்கும் நிலத்தைப் பாவிப்பதற்கு உரிமை	ஷே ..	0 0 7
மொத்தம் ..				1 0 10

கடைசிக் கிராமப்பட இலக்கம் A 135 க்கு அணைக்கப்பட்ட இலக்கம் 4. கிராமம்—குடகம்.

308	அலுகொலேலும்புற ..	நெல் வயல்	மீரலாகே அகனல லீலாவதி, இல்லத்தராகே கிறேஸ் லீலாவதி, குடகம், ஹேவாடிவெல்	0 0 7
309	அலுகொலேலும்புறவும், பொத்தேக்குமபுறவும்	கல் பின்வரும் ஆட்சி. உரிமையைக்கொண்ட பாதுகாப் பற்ற கிணறையுடைய நெல்வயல், (1) பக்கத்திற காணிகாரர்களுக்கு வடக்கு, எல்லையிலுள்ள கிணற்று தண்ணீர் பங்கு உரிமை, (2) மேற்கூறிய கிணற்றிற்குச் செல்லும் வழிஉரிமை	ஷே ..	0 3 11
310	கல்பொத்தேக்குமபுற ..	நெல் வயல்	ஷே ..	0 0 7
மொத்தம் ..				0 3 25

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரல்லாமல் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 3 ந் தேதி காலை 10 மணிக்கு நம்புககன சேக்கியூட் பங்களாவில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணிகளையும் எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாபுறறிய தொகைகளையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 27 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கேசரீலக கச்சேரி,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சு 22 ந் உ.

டீ. ஜி. தயார்தன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,733 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் ஏதற் கேளும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளுமும் தமக்கு உரித்துண்டென்று 1952 ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 29 ம் தேதியிலிருந்து முன்று மாச காலத்தகுகள இடையிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிப்பும்படி அறிவிக்கப்பட்டது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) ஐத மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோற கொடுக்கப்பட்டது.

எம். டபிளவு. எப். அபயக்கோன, காணியுரிமை நிர்ணய உததியோகலதர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்றெய்சி) காணி நிர்ணய உததியோகலதரிடமும் அவைகளின் அளவைப்பலங்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் லெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், அறற்கலன் கோறன், கண்டாவெல் பற்றுவுவைச் சேர்ந்த கல்பாயா கிராமத்தில் உள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள். இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லுக்கு "ருட்கிணறன்" —

வடக்கு: ஹாத்தன்கல் கிராமத்தின் எல்லை, உல்பொத்தெ ஆற மெல்லக் குறு ஆற யற்றிப்பலகமுல் ஆறவினதும் பகுதிகள், (ஹாத்தன்கல் கிராமத்தின் எல்லை), மெட் கோறன்வைச் சேர்ந்த ரெப்போ பிரதமபடம் நி. 9 ஹன்ட்கிரியாவின் எல்லை (பகுதி) கியுலெ ஆறவின பகுதி, (மெட் கோறன்வைச் சேர்ந்த ரெப்போ பிரதமபடம் நி. 9 ஹன்ட்கிரியாவின் எல்லை (பகுதி));

මිழකු : සීයලේ ඉරවින පලුති (මෙත කොරුනෙයාස ජේර්ත රෙට්පො පිරතමපදම් නි. 9 ඉරවිනසීරියාවින ආලේ (පලුති), වෙලවෙ කුකාවින පලුති (ආරා මාකානතතිලුන පිරතන රෙට්පො පදම් නි. 37 න ආලේ);

මෙතලු : ලුදා ඉරා, කඩවෙල ඉර, කනින ඉරවින පලුති, (තමපදම් පලුතිවෙ ජේර්ත තලකලවෙ ආලේ, රෙට්පො පිරතම පදම් නි. 8), රෙට්පො පිරතමපදම් නි. 8 තලකලවෙ ආලේ, තමපදම් පලුතිවෙ ජේර්ත පල්ලෙට්ට කිරාමතතින ආලේ;

මෙතලු : තමපදම්පලුතිවෙ ජේර්ත පල්ලෙට්ට කිරාමතතින ආලේ, මුරෙතලුට්ට, ඉරාමතතින කිරාම ආලේ.

ලුකකයනෙයාස කිරාමපදම් නි. 931.

කානිත කුණරු.	කානිත විසාලය. ආ. මු. ප.
1	1 0 7
2	25 1 25
3	3 3 26
4	0 2 0
5	114 3 21
6	0 0 4
7	97 2 9
8	4 0 19
9	1 2 34
10	0 2 32
11	1 1 20
12	0 0 18
13	1 3 7
14	11 1 39
15	0 2 2
16	1 0 5
17	29 2 14
18	2 2 15
19	9 3 10
20	2 2 10
21	2 1 25
22	5 2 10
23	25 3 3
24	4 1 14
25	4 1 39
26	8 2 25
27	424 3 33
28	0 0 18
29	0 2 26
30	59 0 18
31	0 2 6
32	1 1 29
33	0 3 9
34	2 2 28
35	1 3 24
36	2 0 32
37	2 3 2
38	14 3 5
39	1 0 24
40	1 2 13
41	0 1 27
42	32 0 4
43	23 0 11
44	0 0 21
45	86 1 31
46	27 3 4
47	1 1 8
48	0 0 39
49	18 0 16

කානිත කුණරු.	කානිත විසාලය. ආ. මු. ප.
50	11 0 1
51	0 1 22
52	25 3 13
53	11 0 15
54	30 2 27
55	0 3 31
55 1/2	0 1 10
56	4 3 10
56 1/2	6 3 27
57	24 1 26
57 1/2	3 2 16
58	122 1 31
59	0 1 20
60	18 0 36
60 1/2	2 1 31
61	3 0 28
62	8 1 39
63	0 2 36
64	16 0 1
65	8 3 0
66	179 0 7
66 1/2	23 1 39
67	0 1 34
67 1/2	2 1 2
68	160 0 8
69	46 1 19
70	19 3 33
71	9 0 21
72	6 1 39
73	1 0 18
74	1 0 10
75	8 2 2
76	568 3 39
77	35 3 19
78	0 2 15
79	22 3 33
80	0 3 18
81	1 0 25
82	14 0 31
83	25 2 33
84	1 1 27
85	11 1 2
86	7 0 27
87	4 0 22
88	1 3 13
89	0 0 31
90	6 3 15
91	28 2 1
92	26 3 12
93	1 2 9
94	43 1 20
95	20 1 15
96	10 1 8
97	29 1 32
98	925 0 32
99	69 2 20
100	100 3 18
101	2 0 28

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.	காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
102	தலிகெமாயாய, கலுதேனையாகலென்ட (அருவியுடன் சேமிப்பு)	11 3 24	155	கண்டங்கொடகவாய, டிக்கயாயதேன, (அருவி யுடன் சேமிப்பு)	8 2 13
103	கலுதேனையாகலென்டகலான, வெலன்கெற்றியெயாயெ மூக்கலான, வெலன்கெற்றியெமூக்கலான (அருவி கண்டன சேமிப்பு)	25 1 27	156	நலுக்கலுதேன ஆற (அருவி, வற்றிய)	1 1 28
104	கலுதேனையாகலென்டகலான, வெலன்கெற்றியெமூக்கலான, வெலன்கெற்றியெமூக்கலான	26 0 19	157	டெமோடெறயாயதேன, கண்டங்கொடாய, புல்லெதேறறறஅதற (அருவியுடன் சேமிப்பு)	9 0 18
105	வெலன்கெற்றியெயாயதேன, வெலன்கெற்றிய, கோடாலியதேன (அருவியுடன் சேமிப்பு)	33 3 13	158	டெமோடெறயாயதேன, கண்டங்கொடாய, புல்லெதேறறஅதற	2 3 33
106	கண்டியகலென்டகலான, கண்டியகவாய (அருவியுடன் சேமிப்பு)	10 1 32	159	டிகயாயதேன, கொலொங்கலாய	42 2 10
107	(அடிப்பாதை)	0 0 11	160	(கனசபாவா அடிப்பாதை)	0 0 36
108	தெலம்புகற அதற, குளக்கட்டு பாவியாமல் விடப்பட்டது காட்டிடுகுள்)	3 3 7	161	டிகயாயதேன, அதுகெயாயெக்கெற்றியெய, அதுகெவற்றெகெற்றியெயதேன, வெலகெய யாயதேன, சூரியகொலெதேன, கற்றுபில ஹடுவெயாய, இங்கினிகலையாயதேன, கொலொங்கலெற்றியெயாய, உடவாடிபுயாய, கொலொங்கலெற்றியெய	423 1 8
109	வலெதெற்றியெய	7 2 17	162	(அடிப்பாதை)	0 2 0
110	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	1 2 21	163	கலெமெலெஅதற	3 2 23
111	ஷெ (ஷெ)	4 0 5	164	உடவாடிபுயாய, கலெமெலெயாய	73 3 25
112	ஷெ	1 2 28	165	உடவாடிபுயாய, (அருவியுடன் சேமிப்பு)	12 2 19
113	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	6 3 16	166	கலுதேன்கொடகூற (அருவி, வற்றிய)	2 0 27
114	ஷெ (ஷெ)	1 1 36	167	கொலொங்கலெற்றியெய, ஹீன்கொலொங்கலெற்றியெய (அருவியுடன் சேமிப்பு)	12 0 22
115	தெலம்புகறஅதறெயாய, வலெதெற்றியெய, வலெதெற்றியெய	36 3 35	168	கொலொங்கலெற்றியெய, ஹீன்கொலொங்கலெற்றியெய	68 0 15
116	வலெதெற்றியெய அககுறு கொற்றையகல (புராதன எழுத்துக்களையுடைய கற்பாறை)	0 0 4	169	கொற்றையகல (அருவி, வற்றிய)	1 0 30
117	தெலம்புகறஅதற	96 3 33	170	ஹீன்கொலொங்கலெற்றியெய, கொலொங்கலெற்றியெய (அருவியுடன் சேமிப்பு)	15 3 2
118	கிரிளபுலெமெயாய	5 3 23	171	கொலொங்கலெற்றியெய, (கட்டு; பாவியாமல் விடப்பட்ட)	0 2 33
119	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 3 39	172	கொலொங்கலெற்றியெய (அருவி, வற்றிய)	3 3 11
120	தெலம்புகற அதற (ஷெ)	44 0 19	173	லெயெகலையாய, கலெகெயதேனயாய, கொலொங்கலெற்றியெய அலுககமெயாய, குடுமிக்கொற்றெயாய, குருமெயாய, கொலொங்கலெற்றியெய (அருவியுடன் சேமிப்பு)	31 1 22
121	(அடிப்பாதை)	0 1 25	174	டெமெகெற்றியெயமெயாய, குடுமிக்கொடெயாய, கொலெயெயெகெயாய, ஹவரினுகெயாய, வீரகலெற்றியெய, முலையாய, கொலொங்கலெற்றியெய அலுககமெயாய, கலெகெயதேனயாய, லெயெகலையாய	255 2 39
122	தெலம்புகற அதறெயாய, கலெகெயெயாய (அருவியுடன் சேமிப்பு)	3 1 29	175	குடுமிக்கொடெயாய (திரிகோண சுதானத்திற்கு சேமிப்பு)	0 0 24
123	தெலம்புகறஅதறெயாய, கலெகெயெயாய, குடுமிக் கண்டெயாய, கோங்கலெயெயாய	178 0 5	176	முலையாய, குடுமிக்கொற்றெயாய (அருவியுடன் சேமிப்பு)	11 1 18
124	வலெதெற்றியெய	18 0 31	177	கற்றெற்றியெய அதற (அருவியுடன் சேமிப்பு)	2 3 31
125	வலெதெற்றியெய (அருவியுடன் சேமிப்பு)	7 0 17	178	முலைய ஆற (அருவி, வற்றிய)	1 1 18
126	கொலெகலெயெய (அருவியுடன் சேமிப்பு)	7 2 13	179	கற்றெற்றியெய அதற (அருவியுடன் சேமிப்பு)	14 2 18
127	குடுமிக் கண்டெயாய	2 0 21	180	கற்றெற்றியெய ஆற (அருவி, வற்றிய)	1 2 13
128	குடுமிக் கண்டெயாய (அருவியுடன் சேமிப்பு)	6 3 8	181	ற்றமலெறறு ஆற (அருவி, வற்றிய)	8 1 28
129	ஷெ (ஷெ)	2 0 16	182	கொலெயெயெகெயாய, ஹவரினுகெயாய, வீரகலெற்றியெய, முலையாய (அருவியுடன் சேமிப்பு)	55 1 3
130	வெலெயெயதேன, கற்றுபெலெற்றெயெய, சூரியகொலெயெய, வெலெயெய (அருவியுடன் சேமிப்பு)	24 3 39	182½	ஹவரினுகெயாய, கொலெயெயெகெயாய	5 1 14
131	வெலெயெயதேன (அருவியுடன் சேமிப்பு)	23 1 13	183	ஹவரினுகெயாய, முலையாய	68 2 6
132	வெலெயெயதேன	30 2 0	184	பரலெகொற்றெயெய ஆற (அருவி, வற்றிய)	4 1 37
133	வெலெயெய, வெலெயெய, குருமெயாய, கொலொங்கலெற்றியெய அலுககமெயாய, குடாமிரிகொடெயாய, (அருவியுடன் சேமிப்பு)	56 0 20	185	கொலெயெயெகெயாய, இங்கினிகலையாய, வீரகலெற்றியெய, (அருவியுடன் சேமிப்பு)	19 2 11
134	கொலொங்கலெற்றியெய ஆற (அருவி, வற்றிய)	2 1 14	186	வீரகலெற்றியெய அதற (அருவியுடன் சேமிப்பு)	7 3 0
135	வெலெயெய, குருமெயாய, வெலெயெய, வெலெயெய அதற, சூரியகொலெயெய, கற்றுபில ஹடுவெயெயதேன, கற்றுபிலஹடுவெயெய, வெலெயெய யாயதேன, வனெருவெயெய கொலொங்கலெற்றியெய, கொலொங்கலெற்றியெய அலுககமெயாய, குடாமிரிகொற்றெயாய	371 1 17	187	எண்டறுகெற்றியெய, வெலெயெய (அருவியுடன் சேமிப்பு)	16 2 9
136	கற்றுபிலஹடுவெயெயதேன (பாழடைந்த விஹாரையும 10 சாப்புத் தூண்கள்)	0 0 36	188	டிகயெமெடெஅதற டிகயெமெடெமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	10 3 2
137	வெலெயெயதேன	13 2 10	189	வெலெயெய, எண்டறுகெற்றியெய	105 2 34
138	வனெருவெயெய, கொலொங்கலெற்றியெய (அருவியுடன் சேமிப்பு)	14 2 16	190	வீரகலெற்றியெய அதற, டிகயெமெடெஅதற	39 0 19
139	வெலெயெயதேன (அருவியுடன் சேமிப்பு)	6 0 17	191	வீரகலெற்றியெய, கொலெயெயெகெயாய, இங்கினிகலையாய	96 0 32
140	வனெருவெயெய (அருவி, வற்றிய)	4 1 10	192	(அடிப்பாதை)	0 2 6
141	வெலெயெயதேன (அருவியுடன் சேமிப்பு)	6 0 15	193	டிகயெமெடெஅதற	25 0 17
142	இங்கினிகலையாயதேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 32	194	மொறகொலெயெய ஆற (அருவி, வற்றிய)	1 1 37
143	வெலெயெயதேன	1 2 38	195	மொறகொலெயெய (அருவியுடன் சேமிப்பு)	4 1 22
144	வெலெயெயதேன, கற்றுபிலஹடுவெயெய, சூரிய கொலெயெயதேன, அமபகலெனகட (அருவியுடன் சேமிப்பு)	25 3 24	196	மொறகொலெயெய அதற, கண்டியகவாய, ஜூலெ மெடெமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	8 3 19
145	(அடிப்பாதை)	0 1 38	197	டிகயெமெடெஅதற, ஜூலெமெடெமூக்கலான, மொறகொலெயெய அதற	43 2 1
146	அமபகலெனகட (பாழடைந்த விஹாரை)	0 0 28	198	மொறகொலெயெய, கற்றெயெய, ரெயினிகொடெயெய, கண்டியகலெயெய, பிலெயெயெயதேன, மஹாகபபுயாய, மொறகொலெயெய, எண்டறுகெற்றியெய, வீரகலெற்றியெய	356 3 26
147	(அருவி) (வற்றிய)	1 1 33	199	மஹாகபபுயாய (கட்டு, பாவியாமல் விடப்பட்ட)	0 1 19
148	வெலெயெயதேன, கற்றுபிலஹடுவெயெய, ஹூனெகலெயெயதேன, அமபகலெனகட (அருவியுடன் சேமிப்பு)	29 2 24	200	ரெயினிகொற்றெயெய, மஹாகபபுயாய, (அருவியுடன் எலாவுடனும் சேமிப்பு)	7 3 10
149	வெலெயெயதேன, கற்றுபிலஹடுவெயெய, ஹூனெகலெயெயதேன, அமபகலெனகட	22 3 17	201	கொலெயெய எலா (அருவி, வற்றிய)	0 1 2
150	கலெயெயெய	5 1 25			
151	(கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 0 30			
152	வெலெயெயதேன, ஹூனெகலெயெயதேன (அருவியுடன் வெலெயெயதேனும் சேமிப்பு)	11 2 21			
153	வெலெயெய (அருவி, வற்றிய)	0 1 14			
154	வெலெயெயதேன	38 3 1			

காணித துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
202	பிலொகொற்றமூலக்கலான (எலாவூடன சேமிப்பு)	0 3 39
203	வெறெற்றெயினடயாய (அருவியுடன் சேமிப்பு)	2 2 35
204	வெறெற்றெயினடயோன (அருவியுடன் சேமிப்பு), (இடிந்த கட்டடங்களை பாழடைந்த விஹாரையும், கல் உரலும், கறகுலையும்) ..	1 1 23
205	வெறெற்றெயினடயோன (இடிந்த கட்டடங்களை பாழடைந்த விஹாரையும், கல் உரலும், கறகுலையும்)	1 3 26
206	நெயினிகொற்றமூலக்கலான (அருவியுடன் சேமிப்பு)	2 0 9
207	நெயினிகொற்றமூலக்கலான (திரிகோண ஸ்தானத்திற்கு சேமிப்பு) ..	0 0 15
208	நெயினிகொற்றமூலக்கலான ..	3 1 17
209	கனினை ஆற, கடவெல ஆற, (அருவி, வற்றிய, அரை வாசி விசாலம்) ..	7 2 20
210	வெறெற்றெயினடயாய ..	13 3 34
210½	வெறெற்றெயினடயாய (அருவியுடன் சேமிப்பு)	1 2 7
211	வெறெற்றெயினடயோலக்கலான, கனினை ஆறெறமூலக்கலான, வெறெற்றெயினடயாய ..	9 1 6
211½	வெறெற்றெயினடயோலக்கலான (அருவியுடன் சேமிப்பு)	1 0 11
212	கடவெலாரெயாய, கனினை ஆறெறெயினடயாய (அருவி யுடன் சேமிப்பு) ..	14 1 24
213	கனினை ஆறெறெயினடயாய, கடவெலாரெயாய ..	28 1 33
214	வெறெற்றெயினடயோலக்கலான, கனினை ஆறெறமூலக்கலான, (அருவியுடன் சேமிப்பு) ..	11 3 17
215	பிலொகொற்றமூல ஆற (அருவி, வற்றிய) ..	3 0 39
216	கனடியபலவெயாய (அருவியுடன் சேமிப்பு) ..	8 3 25
217	பிலொகொற்றமூலக்கலான ..	5 1 1
218	(கட்டு) (பாவியாமல் விடப்பட்ட) ..	11 1 17
219	கோங்கலையாய ..	16 2 6
220	கனடியபலவெயாய ..	5 2 29
221	கொடாலியெறெயினடயாய, வெலன்கெற்றெயினடயாய, தலிக கெமயாய, கலுஜேறெயினடயாய, இங்கினிகல் ஜேறெயினடயாய, கனடியபலவெயாய, கோங்கலையாய	420 2 32
222	பாலுகொற்றெயினடயோலக்கலான, பாலுகொற்றெயினடயோலக்க லான ..	34 0 13
223	பாலுகொற்றெயினடயோலக்கலான, பாலுகொற்றெயினடயோலக்க லான (அருவியுடன் சேமிப்பு) ..	19 1 1
224	குருமுங்களை ஆற (அருவி, வற்றிய) ..	1 1 39
225	குருமுங்களையாய, இங்கினிகல்ஜேறெயினடயாய (அருவியுடன் சேமிப்பு) ..	11 3 24
226	வெலன்கெற்றெயினடயோலக்கலான, பிறறியெகலமூலக்க லான (அருவியுடன் சேமிப்பு) ..	21 1 38
227	பிறறியெகல் ஆற (அருவி, வற்றிய) ..	0 3 33
228	கெறெறெயினடயோலக்கலான, பிறறியெகலயாய, வெலன்கெற்றெயினடயோலக்கலான, (அருவியுடன் யுடன் சேமிப்பு) ..	6 1 30
229	பிறறியெகலமூலக்கலான, வெலன்கெற்றெயினடயோலக்க லான ..	24 3 31
230	கெறெறெயினடயோலக்கலான, குருமுங்கலை யாய, இங்கினிகல்ஜேறெயினடயாய ..	95 3 13
231	கலுஜேறெயினடயோலக்கலான (கற்பாறையுள்ளது) ..	60 0 22
232	கலுஜேறெயினடயோலக்கலான (அருவியுடன் சேமிப்பு) ..	2 0 37
233	கலபலவெயாய (அருவியுடன் சேமிப்பு) ..	7 1 34
234	ஷே ..	55 0 21
235	கலுஜேறெயினடயோலக்கலான (அருவியுடன் சேமிப்பு) ..	7 1 23
236	கலுஜேறெயினடயோலக்கலான, வெலன்கெற்றெயினடயோலக்க லான ..	43 0 18
237	வெலன்கெற்றெயினடயோலக்கலான, பிறறியெகலயாய ..	30 0 23
238	ஷே ..	69 2 23
239	வெலன்கெற்றெயினடயோலக்கலான, (அருவியுடன் சேமிப்பு) ..	3 0 34
240	ஷே ..	0 1 11
241	வெலன்கெற்றெயினடயோலக்கலான ..	8 1 16
242	ஷே ..	235 3 21
243	வெலன்கெற்றெயினடயோலக்கலான (அருவிகளுடன் சேமிப்பு)	76 1 6
மொத்தம் .		8,201 1 20

இரத்தினபுரி நி. உ. 20—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,734 (கேசல்)

இதனுடைய திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்குமே அதன் எப்பங்குகளும் அதில் எச்சேர்ந்ததற்கேனும் தமக்கு உரித்தானதென்று 1952 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியை வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயயவேண்டிய செயது முடிக்கப்பட்டு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி, இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

முடிய காணியாக அதன் விஷயத்திற்கு செயயவேண்டிய செயது முடிக்கப்பட்டு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி, இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலிருந்து கொழும்பினிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயகுரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்றொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் வெவறநிலைமூன்றுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணிகளுக்குள்ள விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணிக் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்பட்டார். அவ்வித காணிக் துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேசல் டிஸ்திரிக், டெஹிகாமபல, கீழ்ப்புலத்தம் கோரைக்கள எக்கொடபார பத்துவைச் சேர்ந்த வெண்கல் கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணிக் துண்டுகள் : இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்வகட்டுகளிலிருக்கின்றன .—

வடக்கு : கிரிண்டுவெல்கொலெஜேறெயினடயாய, ஜேமுவெலெயிலிருந்து கொள்கல் டெனிய செல்லும் கணசபாவா பாதை, கிரிண்டுவெல்கொலெஜேறெயினடயாய

கிழக்கு : காரகசெல்லெ டொல, தெற்கு : காரகசெல்லெஜேறெயினடயாய, பெலபெலெவத்த ;

மேற்கு : குருக்கேறெயினடயாய, உ. ப 162339, டெமர்க்குக்கேறெயினடயாய

குறிப்பு.—காணிக் துண்டுகளாகச் செல்லும் கணசபாவா பாதை நீங்கலாக.
பிரதமபடம் நி A 272.

காணித துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
1	கபுஜேறெயினடயோலக்கலான	1 2 35
2	ஷே ..	2 0 14
3	ஷே ..	1 2 10
4	ஷே ..	2 2 22
5	ஷே ..	0 1 0
6	ஷே ..	0 0 36
மொத்தம்		8 1 37

கேசல் நி. உ. 2—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,735 (கேசல்)

இதனுடைய திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்குமே அதன் எப்பங்குகளும் அதில் எச்சேர்ந்ததற்கேனும் தமக்கு உரித்தானதென்று 1952 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியை வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயயவேண்டிய செயது முடிக்கப்பட்டு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி, இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலிருந்து கொழும்பினிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயகுரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்றொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் வெவறநிலைமூன்றுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல் கோற்றை, ஓற்ற பததுவைச சோந்த ஏக்கல ரொமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்குளிருக்கின்றன :—

1 ம பாசம்.
வடக்கு : ஓனுமடலாவெவத்த, பீலமுலேறன் ;
கீழ்க்கு : பனவெலகஹமுலேறன், 'கெடைகொலலேறன், கல்கொட்டு வெலேறன், வனுமெரெவத்த ;
தெற்கு : வனுமெரெவத்தவும், ஹெலியகொட கிராமத்தின் எல்லையும் ;
மேற்கு : ஹெலியகொட கிராமத்தின் எல்லை, ஓனுமடலாவெவத்த, கிரலனவலகடவத்த.

பிரதமபடம் நி. A 230.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
1	வனுமெரெவகலான	7 1 39

2 ம பாசம்.

வடக்கு : கம்பிறறியெவத்த ;
கீழ்க்கு : கம்பிறறியெவத்த, கல்கொட்டுவெலேறன் ;
தெற்கு : நாரனகஹலேறன், நாரனகஹலேறன் ;
மேற்கு : பேரகொலலெவத்த, கம்பிறறியெவத்த.

பிரதமபடம் நி. A 230.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
2	நாரனகஹமுலகலெழகலான	5 0 39

3 ம பாசம்.

வடக்கு : கொஹிலபதகடேலேறன் ;
கீழ்க்கு : அடிப்பாந்த ;
தெற்கு : வலகொலலெலேறன் ;
மேற்கு : உரிமைபடம் நி. 279357.

பிரதமபடம் நி. 1,920.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
63	வலகலெழகலான (அடிப்பாந்தககுச சேமிப்பு)	0 0 9

கேகல நி. உ. 3—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,736 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித துண்டென்று 1952 ம ஆல் (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கரிய 'காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஆல் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயகுரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு:—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரிததாமென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், கினிகொட கோற்றை, பெயலடஹமுன பததுவைச சோந்த கலுக்கல கிராமத்தில் உள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்குளிருக்கின்றன :—

வடக்கு : எபிறவத்த ;
கீழ்க்கு : எபிறவத்தவும், டிகிலெலேறன்வும் ;
தெற்கு : கவுடஉல கிராமத்தின் எல்லை ;
மேற்கு : ஆரம்பலேறன்வும் ஹின்கஹமுலேறன்வும்.

பிரதமபடம் நி. A. 260.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
1	யானகலெழகலான அல்லது கலுக்கலகலான	1 0 33
2	ஷே ஷே	1 1 13
		மொத்தம்
		2 2 6

கேகல நி. உ. 4—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,737 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித துண்டென்று 1952 ம ஆல் (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஆல் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயகுரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு:—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரிததாமென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், கினிகொட கோற்றை, பெயலடஹமுன பததுவைச சோந்த கவுடஉல கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்குளிருக்கின்றன :—

வடக்கு : கலுக்கல கிராமத்தின் எல்லை
கீழ்க்கு : கலுக்கல, ஹெடெனியலினதும் குமபலடிவெல்வினதும் கிராம எல்லைகள் ;
தெற்கு : மெடலேறன்வும் கல்கொட்டுவவும் ;
மேற்கு : கல்கொட்டுவவும் கலுக்கலகலானவும்.

பிரதமபடம் நி. A 260

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மூ. ப.
3	யானகலெழகலான அல்லது கலுக்கலகலான	3 0 35
4	ஷே ஷே	1 2 7
5	யானகலெக்கல்கொட்டுவ	0 2 0
		மொத்தம்
		5 1 2

கேகல நி. உ. 5—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,738 (கேசல)

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,739 (கேசல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகர்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு.—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகர்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவறநிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தரமென்பதை அறிந்துகொள்க.

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தரமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

அட்டவணை.

சப்பிரகமுவ் மாகாணம், கேசல டிஸ்திரிக், டெஹிகாமபல கீழ் புலறகம் கோரண்கள் உடுவ பலாத் தவைச் சோந்த நெல்லுவககன கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன .—

சப்பிரகமுவ மாகாணம், கேசல டிஸ்திரிக்; பரனகுரு கோரண்கள், மாவத்த பத்துவைச் சோந்த கெஹெலவத்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகள் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

1 ம் பாகம்.

வடக்கு : உடுவெல்லெல்லெழக்கலான (பிரதமபடம் 3,215 ல உள்ள 6 ம காணித்துண்டு), உடுவெல்லெல்லெழக்கலானவும் துன்னெகிண்டெ ஹேனவும் (பிரதமபடம் 3,215 ல உள்ள 7 ம காணித்துண்டு), உடுவெல்லெல்லெழக்கலான (பிரதமபடம் 3,215 ல உள்ள 6 ம காணித்துண்டு); துன்னெகிண்டெஹேன (பிரதமபடம் 3,215 ல உள்ள 20 ம காணித்துண்டு); கீழ்க்கு துன்னெகிண்டெஹேன, துன்னெகிண்டெஹேனவத்த, நிறக்கஹ முலஹேன; ரிநிகஹஹேனவத்த ; தெற்கு : குடா ஓயா ; மேற்கு : நெல்லுவகஹேன (பிரதமபடம் 3,298 ல உள்ள 4 ம் காணித்துண்டு), வஹாரக தோட்டம் (உ. ப 254259), மலடொல, உ. ப 362872, நெல்லுவகஹேன (பிரதமபடம் 3,215 ல உள்ள 8 ம காணித்துண்டு).

வடக்கு : வதுர கிராமத்தின் எல்லை ; கீழ்க்கு : கல்கொடஹேன ; தெற்கு : படாலெகெஹேன ; மேற்கு : உரிமைபடம் நி. 281842. பிரதமபடம் நி. 2,670. காணித் துண்டு. காலியின பெயர். விசாலம் ஏ. ரூ. ப. 1 கலவெல்லெமொட்டேவெஹேன .. 1 2 29 கேசல நி. உ. 7—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,740 (கேசல)

காணித் துண்டு.	பிரதமபடம் நி. A 277.	விசாலம். ஏ. ரூ. ப.
1	உடுவெல்லெல்லெழக்கலான	0 0 26
2	துன்னெகிண்டெஹேன, ரிநிகஹஹேன, தலியவல ஹேன, மூனமலகஹமுலநென்னவும், உடுவெல்லெஹேனவும்	8 0 9
3	ரிநிகஹஹேன	1 0 38
	மொத்தம்	9 1 33

2 ம் பாகம்.

வடக்கு : பிரதமபடம் 3,215 ல உள்ள 8 ம காணித்துண்டு, பிரதமபடம் 3,298 ல உள்ள 2 ம காணித்துண்டு, பிரதமபடம் 3,298 ல உள்ள 3 ம காணித்துண்டு, வஹாரக தோட்டத்தின் பிரிவு (உ. ப. 254259) ; கீழ்க்கு : பிரதமபடம் நி A 277 ல உள்ள 3 ம காணித்துண்டு ; தெற்கு : குடா ஓயா, உட்பொத்த கிராமத்தின் எல்லை ; மேற்கு : குடா ஓயா, ரிநிகஹ ஓயா, உடுவா கிராமத்தின் எல்லை.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

காணித் துண்டு.	பிரதமபடம் நி. 3,298.	விசாலம். ஏ. ரூ. ப.
4	நெல்லுவகஹேன அல்லது வஹாரக தோட்டம்	1 1 36

கேசல நி. உ. 6—1952

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகர்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொள்கையின்மூலம் வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லாக்கூள்ளிக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்பட்டமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்த்ரிக்ட், பெலிசல கோற்றை, கனடுபிரபத்து வடக்கைச் சேர்ந்த பலாபொலுவீர் கிராமத்தின் உள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள். இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கூள்ளிருக்கின்றன —

1 ம பாகம்.

வடக்கு . பெற்றகனகலெஹேன, உண்பொளரெஹேன, டிமியகலெஹேனென ஹேன ;

கிழக்கு உரிமைப்பட்டம் நி 353819, பிரதமப்படம் 2,664 ல உள்ள 2 ம காணித்துண்டை ;

தெற்கு யற்றெருக்கொட எல் (ஒரூர பத்துவைச சேர்ந்த நெல்லுண்டெனிய கிராமத்தின் எல்லை), ஒரூர பத்துவைச சேர்ந்த நெல்லுண்டெனிய கிராமத்தின் எல்லை ;

மேற்கு . நெல்லுண்டெனென, பெற்றகனகலெஹேன, பெற்றகனகலெஹேனவும் அடிப்பாதையும் ;

குறிப்பு —காணிகளுக்கான செல்லும் அடிப்பாதையும் சேமிப்புகளும் நீங்கலாக.

பிரதமப்படம் நி A 212.

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ. றூ. ப.
1	கல்கொடெஹேனமூக்கலான அல்லது பரபொரெல்லெ மூக்கலான ..	0 0 23
2 ஹே ..	5 2 19
3 ஹே ..	0 0 31
4 ஹே ..	0 0 13
5 ஹே ..	0 3 1
6 ஹே ..	1 0 30
7 ஹே ..	7 1 23

மொத்தம் . 15 1 20

2 ம பாகம்.

வடக்கு : புலக்கஹெடொரெவ்வ, கல்கொடெஹேன ;

கிழக்கு உரிமைப்பட்டம் நி 405700, பிரதமப்படம் 3,961 ல உள்ள 3 ம காணித்துண்டை, உ. ப. நி. 405700 ,

தெற்கு . பெற்றகனகலெஹேன, கல்கொடெஹேன ,

மேற்கு புலக்கஹெடொரெவ்வ.

பிரதமப்படம் நி A 212.

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. றூ. ப.
8	பெரொடொம்பொல்லெமூக்கலான ..	10 1 24

3 ம பாகம்.

வடக்கு : பெற்றொரெமெபெ கிராமத்தின் எல்லை ;

கிழக்கு . டிக்கனெஹேன எலா, (பெற்றொரெமெபெ கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : டிக்கனெஹேனெவ்வத்த ;

மேற்கு . கல்கொடெஹேனெவ்வத்த, பெற்றொரெமெபெ கிராமத்தின் எல்லை.

குறிப்பு.—காணிகளுக்கான செல்லும் அருவி நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 289.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	டிக்கனெஹேன ..	1 0 12
2 ஹே ..	0 2 33
3	குடுமிரியமூக்கலான ..	0 2 6

மொத்தம் .. 2 1 11

கேகலை நி. உ. 8—1952

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,741 (கேகலை)

இத்தொடரணத்திற்கு அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எந்த கேளும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேர்ந்ததைக்கேளும் தமக்கு உரித்த துண்டென்று 1952 ம ஆல் (பெபர்வரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்கு இத்தனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்

அறிவிப்பாமலிருக்கமீதது, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்க கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம ஆல் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

ஆர். வி. ஜெயசூரிய,

காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொள்கையின்மூலம் வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லாக்கூள்ளிக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்பட்டமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்த்ரிக்ட், பெலிசல கோற்றை, கனடுபிரபத்து வடக்கைச் சேர்ந்த பெற்றொரெமெபெ கிராமத்திலுள்ளகீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கூள்ளிருக்கின்றன —

வடக்கு : ஹூனுமெடெ எலா, அனடவல் எலா ;

கிழக்கு அனடவல்வத்த, உரிமைப்பட்டம் நி 368085 ,

தெற்கு . உரிமைப்பட்டம் நி. 368085 ம 343757 ம ,

மேற்கு . டிக்கனெஹேன எலா.

குறிப்பு—பெற்றொரெமெபெவிருந்த பலப்பாணவர்க்கு காணிகளுக்கான செல்லும் வி. பி பாதை நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 289.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
4	குடுமிரியமூக்கலான ..	5 2 13
5 ஹே ..	0 1 5
6 ஹே ..	0 0 34

மொத்தம் .. 6 0 12

கேகலை நி. உ. 9—1952

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,742 (கேகலை)

இத்தொடரணத்திற்கு அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எந்த கேளும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேர்ந்ததைக்கேளும் தமக்கு உரித்த துண்டென்று 1952 ம ஆல் (பெபர்வரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்கு இத்தனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிப்பாமலிருக்கமீதது, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்க கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம ஆல் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,

காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொள்கையின்மூலம் வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல கோற்றை, கிரவெலி பதது கிழக்ககச சோந்த ரூடா பலலெகம கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

1 ம பாகம்.

வடக்கு : உ. ப. 158755 ;
கிழக்கு : உட்கம கிராமத்தின் எல்லை ;
தெற்கு : ரடுக்கலவேளை (பிரதமபடம் 8828 ல் உள்ள 7,368 ம காணித் துண்டு) ;
மேற்கு : உ. ப. 158756

பிரதமபடம் நி. 4,005.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. றா. ப.
1	ரடுக்கல அல்லது கல்பொதவலவேளைமூக்கலான	3 1 6
2	பனசலெவத்த	0 0 10
மொத்தம்		3 1 16

2 ம பாகம்

வடக்கு : ரடுக்கலவேளை (பிரதமபடம் 8,828 ல் உள்ள 7368 ம காணித் துண்டு) ;
கிழக்கு : உட்கமவின்தும் எல்லமலெனியின்தும் கிராம எல்லைகள் ;
தெற்கு : தமபடிய கிராமத்தின் எல்லை ;
மேற்கு : கல்பொதவலவேளை அல்லது ரடுக்கல, (பிரதமபடம் 8,828 ல் உள்ள 7375 ம காணித்துண்டு) உ. ப. 157267, உ. ப 149761, உ. ப 158756.

பிரதமபடம் நி. 4,005.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ றாடி ப.
3	ரடுக்கலவேளை	1 0 13
4	ரடுக்கல அல்லது கல்பொதவலவேளைமூக்கலான ..	11 1 2
5	ரடுக்கல அல்லது கல்பொதவலவேளைமூக்கலான ..	4 2 38
மொத்தம் ..		17 0 13

கேகலை நி. உ. 10—1952

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,743 (கேகலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தகேளும் தமக்கு உரித்த துண்டென்று 1952 ம (ஸ்ர) (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி இக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம (ஸ்ர) (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனரெய்சர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அதன் அளவைப்படங்கள் (சாவோரா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிக் குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல கோற்றை, கனடொலஹ பததுவலைச சோந்த நவாகமுவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டு : இக்காணித்துண்டு கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : வத்துஹெமுலலபிலலேவ ,
கிழக்கு : கனடெனவத்த, கனடெனவேளை ,
தெற்கு : கனடெனவேளை ,
மேற்கு : கனடெனகாவவத்த, வத்துஹெமுலலபிலலேவ.

குறிப்பு.—காணிக் குள்ளாக தோட்டங்களிலிருந்து தோட்டங்களுக்குச் செல்லும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமபடம் நி. A 418.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ றா. ப.
1	கனடெனகலெனட	1 2 32

கேகலை நி. உ, 11—1952

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,744 (கேகலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தகேளும் தமக்கு உரித்த கேளும் துண்டென்று 1952 ம (ஸ்ர) (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி இக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம (ஸ்ர) (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனரெய்சர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அதன் அளவைப்படங்கள் (சாவோரா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிக் குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல கோற்றை, கிரவெலி பதது மேற்ககச சோந்த பலம்பெரெ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டு : இக்காணித்துண்டு கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றது :—

வடக்கு : நியடனடுபொல கிராமத்தின் எல்லை ;
கிழக்கு : ஷே ஷே ஷே
தெற்கு : சேனா பிரதமபடம் 266 ல் உள்ள 6370½ ம காணித்துண்டு ;
மேற்கு : நியடுருபொலல தோட்டம்.

பிரதமபடம் நி. A 48.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. றா. ப.
1	வவுலொலகினகலமுலமூக்கலான ..	0 0 15

கேகலை நி. உ. 12—1952.

காணியுரிமை நிரணய சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 2,745 (கேசலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடு (பெபரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆடு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேசலை டிஸ்திரிக், பெலிகல் கோறளை கிரவெலி பத்து மேற்க்கை சோந்த நியடனடுபொல கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு : வலக்கனகடெவத்த ;
- கீழ்க்கு : மூனமல்கறமுலவேறன், ரெற்றூபீலலெவேறன், வவுலொல்கின கலமுலவேறன் ;
- தெற்கு : வவுலொல்கினகலமுலவேறன் ;
- மேற்கு : பலமபுர கிராமத்தின் எல்லை.

பிரதமபடம் நி. A 48.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
2	வவுலொல்கினகலமுலககலான	4 0 30
3	வவுலொல்கினகலமுலககலான	3 0 35
மொத்தம்		7 1 25

கேசலை நி. உ. 13—1952

காணியுரிமை நிரணய சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 2,746 (கேசலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடு (பெபரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆடு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக்ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேசலை டிஸ்திரிக், பெலிகல் கோறளை, ஓரற பற்றுவைச சோந்த மமபிர கிராமத்திலுள்ள "கீழ்க்காணும்" காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு : படகெறயவேறன் ;
- கீழ்க்கு : கலஉடவேறன், க்ளடுபிறபத்து வடக்கைச சோந்த பலபொலுவ கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : பனசலவத்த, கலலென்னிலொர, கல்பொடவேறன் ;
- மேற்கு : கல்பொடவேறன், பூமெவேறன், பசேவேறன்.

பிரதமபடம் நி. A 365.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	டெய்யனென்பலாகல் (கற்பாண)	2 1 14
2	வே	1 3 4
3	டெய்யனென்பலாகல் (கற்பாண முதலியன)	0 3 7
மொத்தம்		4 3 25

கேசலை நி. உ. 14—1952

காணியுரிமை நிரணய சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 2,747 (கேசலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடு (பெபரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆடு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக்ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேசலை டிஸ்திரிக், பெலிகல் கோறளை, கிரவெலி பத்து கீழ்க்கைச சோந்த லெனகல் இஹல் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

1 ம பாகம்.

வடக்கு : ஊரலிண்டமுலேறன், ஊரலிண்டமுலேறன் ;
 கிழக்கு : அதிகாரியறெளன், பிளன்கொல்லெவத்த, வெரெல்லெஹேன்,
 தெற்கு : பிரதமபடம் 4,054 ல உள்ள 5 ம காணித்துணை, பிரதமபடம்
 4,054 ல உள்ள 4 ம காணித்துணை, உ. ப. 193809 ;
 மேற்கு : மிலகஹவத்தெஹேன்.

பிரதமபடம் நி 4,054.		விசாலம்.
காணித்துணை.	காணியின் பெயர்.	ஏ. றா. ப.
1	மிலகஹமுககலான	3 1 2
2	மிலகஹமுககலான, அலலது பறற்கண்டமுககலான	4 3 17
3	பறற்கண்டெஹேன்	0 1 21
மொத்தம்		8 2 0

2 ம பாகம்.

வடக்கு : கஹகலை கிராமத்தின் எல்லை ;
 கிழக்கு : பியசேனவத்த, உககலெளியெவத்த, கலயலெஹேனெ
 வத்த ;
 தெற்கு : சன. ஜோஸெப. தோட்டம், பிரதமபடம் 2,179 ல உள்ள
 657 ம காணித்துணை, பறுகொல்லெமுககலான ;
 மேற்கு : சன. ஜோஸெப தோட்டம்.

பிரதமபடம் நி. A. 302		விசாலம்.
காணித்துணை.	காணியின் பெயர்.	ஏ. றா. ப.
1	பறுகொல்லெமுககலான	13 1 38

3 ம பாகம்.

வடக்கு : சன். ஜோசெப தோட்டம், பறுகொல்லெமுககலான,
 கிழக்கு : பறுகொல்லெமுககலான, உககலெளியெஹேன் ;
 தெற்கு : பனுனெ கிராமத்தின் எல்லை ;
 மேற்கு : பனுனெ கிராமத்தின் எல்லை ;

பிரதமபடம் நி. 2,179.		விசாலம்.
காணித்துணை.	காணியின் பெயர்.	ஏ. றா. ப.
657	பறுகொல்லெமுககலான	3 0 0

கேசல நி. உ 15—1952.

காணியரிமை நிரணயச் சட்டம்

காணியரிமை நிரணய விஷய அறிவித்தல்
 நி. 2,748 (கேசல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கே
 னும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித துண்
 டென்று 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து
 மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்
 அறியாமலிருக்குமிடத்து, காணியரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம
 பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிசு
 குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு
 மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல்
 கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி
 லுள்ள காணியரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆ. வி. ஜெயசூரிய,
 காணியரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித்
 உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை"
 என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம்
 கொழும்பு (செறநில மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும்
 அவைகளின் அளவைப்படிவ்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய
 கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் வெவ்வேறிலேயுமுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள
 உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில்
 சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள
 எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி
 மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா.
 அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும்
 வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், கேசல டிஸ்திரிக், பெலிகல் கோறன், கிரவெலி
 பத்து மேற்கைச் சோந்த ஹல்லாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்
 துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்கட்குளிருக்
 கின்றன :—

1 ம பாகம்.

வடக்கு : கோனமடேஹேன், மலடொல்,
 கிழக்கு : கோனமடேவத்த ;
 தெற்கு : வெவறனேஹேன் ;
 மேற்கு : பொலவத்த, கோனமடேஹேன்

பிரதமபடம் நி. A 135.

காணித்துணை.	காணியின் பெயர்.	விசாலம்.
1	கோனமடேகல்ருல்	ஏ. றா. ப. 1 3 32

2 ம பாகம்.

வடக்கு : ஹல்லோயா தோட்டம், பரனவத்த ;
 கிழக்கு : வெலிகளைக்கண்டெமுககலான, உ. ப. 335525, ஹிநிவத்த,
 உ. ப. 256491, இமபுலகஹவத்த, உ. ப 254626 ;
 தெற்கு : ஹல்லாவ தோட்டம், மலடொல், வெலிகளைக்கண்டெமுககலான ;
 மேற்கு : டெகிகாமல் லோவா புறங்கம் கோண்களும் சோந்த
 கிறறலங்கொழுவ கிராமத்தின் எல்லை ;
 குறிப்பு—காணிகளுள்ளாகச் செல்லும் மலடொல் நீங்கலாக.

பிரதமபடம் நி. A 274.

காணித்துணை.	காணியின் பெயர்.	விசாலம்.
1	வெலிகளைக்கண்டெமுககலான	ஏ. றா. ப. 27 0 23

கேசல நி. உ. 16—1952

காணியரிமை நிரணயச் சட்டம்

காணியரிமை நிரணய விஷய அறிவித்தல்
 நி 2,749 (கேசல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில்
 எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித துண்
 டென்று 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து
 மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்
 அறியாமலிருக்குமிடத்து, காணியரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம
 பிரிவினபடி இக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிசு
 குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு
 மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல்
 கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி
 லுள்ள காணியரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆ. வி. ஜெயசூரிய,
 காணியரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித்
 உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை"
 என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம்
 கொழும்பு (செறநில மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும்
 அதன் அளவைப்படிவ்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய
 கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணியிலுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை
 அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில்
 சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள
 எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி
 மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா.
 அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும்
 வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், கேசல டிஸ்திரிக், பெலிகல் கோறன், கனடுபிற
 பத்து தெற்கைச் சோந்த எப்பலாறெருவ கிராமத்தின் உள்ள கீழ்க்காணும்
 காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளும் எல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : கிரிடனவினதும் ஹரிகல்வினதும் கிராம எல்லைகள் ;
 கிழக்கு : ஹரிகல் கிராமத்தின் எல்லை ;
 தெற்கு : மலவான கிராமத்தின் எல்லை, வெல்லெகெல்முககலான (பிரதமபட்டம் 243 ல் உள்ள 5,171 F காணித்துணடு) மலடொல, கர்டனெ எலா ;

மேற்கு : கஹாகொடடுவெஹேன (பிரதமபட்டம் 243 ல் உள்ள 5171 ம காணித்துணடு), கஹாகொடடுவெஹேன (உ. ப. 245272), கஹாகொடடுவெஹேன (பிரதமபட்டம் 243 ல் உள்ள 5171 ம காணித்துணடு), கஹாகொடடுவெஹேன (உ. ப 245271) ம கிரிடன கிராமத்தின் எல்லையும்.

பிரதமபட்டம் நி A 464.

காணித் துணடு. காணியின் பெயர். விசாகம். ஏ. ரூ ப.

9 கரடானெமுககலானவும் வெல்லெகெல்முககலான வும் 27 0 0

கேகலல நி. உ, 17—1952

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் 2,750 (கேகலல)

இதில் உடனடி திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துணடெனறு 1952 ம ஹூ (பெரவரி) மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென் வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம. ஹூ (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துணடுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துணடுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகலல டிஸ்திரிக், பெலிகல் கோறளை, களடுபிறற் பத்த தெற்கைச் சோந்த ஹரிகல் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகள் : இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைக்கு னிருக்கின்றன :—

வடக்கு : பாஉருமனகடெஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு)

கிழக்கு : பாஉருமனகடெஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) பாஉருமனகடெஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) கபுஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) அனடொலடெனியெஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) றவானிடெலெஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) பீலலஹேன (பிரதமபட்டம் 252 ல் உள்ள 5640 ம காணித்துணடு)

தெற்கு : பீலல உடஹேன (பிரதம பட்டம் 252 ல் உள்ள 5640ஃக காணித்துணடு) எபலர்ரெருக கிராமத்தின் எல்லை

மேற்கு : கிரிடன கிராமத்தின் எல்லை

பிரதமபட்டம் நி. A 464

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
1	பாஉருமனகடெஹேன	0 0 39
2	ஹே	0 2 12
3	கபுஹேன	0 1 12
4	அனடொலடெனியெஹேன	1 1 9
5	றவானிடெலெஹேன	3 1 11
6	ஹே	0 1 7
7	ஹே	1 3 19
8	பீலலஹேன	1 3 27
		மொத்தம் 9 3 16

கேகலல நி. உ. 18—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்
 காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி 2,751 (கேகலல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துணடெனறு 1952 ம ஹூ (பெரவரி) மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென் வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஹூ (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துணடுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மெனரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துணடுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகலல - டிஸ்திரிக், பெலிகல் கோறளை, ஓறற் பத்தவைச் சோந்த மொரவக் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகள் : இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைக்கு னிருக்கின்றன.

1 ம பாகம்

வடக்கு : கலநாவ தோட்டம் ;
 கிழக்கு : உ. ப. 266415 ;
 தெற்கு : உ. ப. 266415 ;
 மேற்கு : கிரவெலி பத்த கிழக்கைச் சோந்த உருமபுற் கிராமத்தின் எல்லையும் கலநாவதோட்டமும்.

பிரதமபட்டம் நி. A. 248.

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
1	ஹமபனகொலெமுககலான	11 3 21

2 ம பாகம்,

வடக்கு : கனடெனியெ எலா, பஹலகனுடெனிய, கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் மெயின் ரோடு ;

கிழக்கு : மலபொடெஹேன, மலடொல, பம்பரமெடிஹேன, பிலிடெனியெஹேன, பிலிடெனியெஹேன, மொஹொறற்ஹலஹேன, வாஉலெலெஹேன ;

தெற்கு : பகபீஹமுலஹேன, புவக்கஹவலகட எலா ;

மேற்கு : புவககஹவலகட எலா, இனடிகொலலெகும்புர (உ.ப. 281985) புவககஹவலகடதேன, வெரெலலெதேன, வெரெலலெதேன, வெரெலலெதேன, வெரெலலெதேனவும் கணுடெனியெ எலவும் ;

குறிப்பு :—கணுடெனியெ எலாவும மெயின ரேடடிலிருந்து காணிக் குளளாக கிராமத்திற்குச் செல்லும் அடிப்பாதையும் நீங்கலாக ;

பிரதமபடம் நி. A 249.

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	வெலிகனடெமுககலாண் (ரேட சேமிப்பு)	0 0 27
2	வெலிகனடெமுககலாண் அலலது வெரெலலெதேன	0 1 38
3	வெலிகனடெமுககலாண்	15 0 13
4	ஷே	13 0 4
5	ஷே	1 1 0
மொத்தம்		30 0 2

கேகல நி. உ. 19—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,752 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எந்த கேளும் அதன் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தைக்கேளும் தமக்கு உரித் துண்டென்று 1952 ம ஓஸ் (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிசு குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது-கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் வெற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரிதாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபிரகமுவ மாகாணம், கேகல டிஸ்திரிக், பெலிகல் கோறன், கிரவெலி பத்து கிழக்கைச் சேர்ந்த புறனாவ கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன. —

1 ம பாகம்.

வடக்கு . பொடினியெலல் டொல, சன. ஜோசெப் குரூப், பொடினியெலல் டொல ;

கிழக்கு . சன. ஜோசெப் குரூப், இஹலறென, நுகவெலெகாவதேன, குமபுகஹமுலதேன ,

தெற்கு . குமபுகஹமுலதேன, கோங்கஹமுலதேன, காரூபறியெகும் புரவும காரூபறியெடொலவும் ,

மேற்கு . குறிரிடொல, பண தோட்டமும் கல்பலெதேனவும் , குறிப்பு —1 ம காணித்துண்டுகளுளாக புறனாவிலிருந்து பண விற்குச் செல்லும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமபடம் நி. A. 227

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	குறுபறறியமுககலாண்	21 0 4
2	ஷே	4 2 27
3	ஷே	0 1 18
மொத்தம்		26 0 9

2 ம பாகம்.

வடக்கு : நாபெ கிராமத்தின எல்லை ; கிழக்கு : டனடெனிய இஹல கிராமத்தின எல்லை ; தெற்கு : டனடெனிய இஹலவினுள்ள 7 ம காணித்துண்டு, சன ஜோசெப் குரூப், டனடெனிய இஹல கிராமத்தின எல்லையும் நென்னபிறறதேனவும் ; மேற்கு : நென்னபிறறதேன, குமபுகஹமுலதேன, சன. ஜோசெப் குரூப்

குறிப்பு : 5 ம காணித்துண்டுகளுளாக புறனாவிலிருந்து வெற்ற கொலுவாவிற்குச் செல்லும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமபடம் நி. A. 227.

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
4	மெடிமுககலாண்	1 2 12
5	ஷே (அடிப்பாதையு சேமிப்பும)	0 0 3
6	ஷே	2 1 25
மொத்தம்		4 0 3

3 ம பாகம்.

வடக்கு : தலனகமுவ கிராமம் ; கிழக்கு : நாவலெதேன ; தெற்கு : நாவலெதேன ; மேற்கு : நாவலெதேன ;

பிரதமபடம் நி. A 228.

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கடகெலகொலெமுககலாண்	1 2 5

4 ம பாகம்.

வடக்கு . குறுபறறிய டொல ; கிழக்கு : குறுபறறிய டொலவும் நாரனகஹமுலதேனவும் ; தெற்கு : உ. ப. 354864 ம பண தோட்டமும் பிரதம படம் 1,670 ல உள்ள 11. 179 ம காணித்துண்டு ; மேற்கு : ருத்திரி டொல.

பிரதமபடம் நி. 3,071.

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	குறுபறறியமுககலாண்	0 2 24

5 ம பாகம்.

வடக்கு : பண தோட்டம் ; கிழக்கு : உ. ப. 354864 ; தெற்கு : வெற்றகொலுவாவெ கிராமத்தின கிராம எல்லை ; மேற்கு : டொலொங்கமுவவிலிருந்து மெனிககடவர போகும் கணசபால ரேடடு.

பிரதமபடம் நி. 3,071.

காணித் துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
3	குறுபறறிய முககலாண்	0 0 7

கேகல நி. உ. 20—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,753 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தைக்கேளும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம ஓஸ் (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி இக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிசு குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர். வி. ஜெயசூரிய,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா: அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல கோற்றை, கிரவெலி பத்து கிழக்ககைச சோந்த டனடெனிய இஹல் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளும் எல்லைகட்கு விரிந்துகொள்ளுதல் :-

- வடக்கு : புருணுவ கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு . உடவத்தெஹேன, உடவத்தெஹேன ;
- தெற்கு . சன ஜோசெப குருப ;
- மேற்கு : சன. ஜோசெப குருப.

பிரதமபடம் நி. A. 227.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
7	மெடிமூக்கலான	0 2 12

கேகலை நி. உ. 21—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,754 (கேகலை)

இதன் ஊடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித அண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்றும் மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர் வி. ஜெயசூரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(d) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மெனரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில், சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா: அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகலை டிஸ்திரிக், பெலிகல கோற்றை, கிரவெலி பத்து கிழக்ககைச சோந்த எல்மலடெனிய கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :-

1 ம் பாகம்.

- வடக்கு : நாகஹடொல் ;
- கிழக்கு : டெடிகமவிலிருந்து எல்மலடெனிய போகும் கணசபாவா பாதை, பற்றெழக்கலான, அமபலமகாவஹேன (உ. ப. 245278) பரணகடவத்தெவத்த (உ. ப. 245277) பற்றெழெனெழக்கலானவும் பரணகடவத்தெஹேனவும் உ. ப. 280472 ;
- தெற்கு : மலமலவ கிராம எல்லையும் போகஹடொடுவெவத்த கிராம எல்லையும் ;
- மேற்கு : போகஹடொடுவெவத்த, போகஹடொடுவெவத்த, மஹாகும் புர, கல்கொடெஹேன, சேன, மஹாவத்த பஹலவத்த கல்கடெஹேனவத்த, கல்கடெஹேன (உ. ப. 245276) பற்றெழக்கலான.

குறிப்பு : எல்மலடெனியிலிருந்து போகும் அடிப்பாதை நீங்கலாக

பிரதமபடம் நி A 285

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ ரூ. ப
1	பற்றெழெனெழக்கலான அல்லது பற்றெழக்கலான	5 2 6
2	ஷே ஷே ஷே	0 0 28
3	ஷே ஷே ஷே	25 2 15
4	ஷே ஷே ஷே	4 3 13
5	கல்கொடெஹேன	1 1 31
6	போகஹடொடுவெவத்த	0 0 21

மொத்தம் 37 2 34

2 ம் பாகம்.

- வடக்கு நாகஹடொல் ;
- கிழக்கு . பிரதம படம் நி A 285 ம் உள்ள 1 ம் காணித்துண்டு ;
- தெற்கு கல்கடெஹேனவும் வபில்கெவத்தவும் .
- மேற்கு : முல்வக்கடவத்தவும் முல்வக்கட்கடும்புறவும் ;
- குறிப்பு : கிராமத்திலிருந்து கணசபாவ ரோட்டிற்குப் போகும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமபடம் நி. A. 121.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
1	பற்றெழக்கலான அல்லது பற்றெழெனெழக்கலான	1 0 0

3 ம் பாகம்

- வடக்கு : பிரதம படம் நி. A 285 ல் உள்ள 1 ம் காணித்துண்டு ;
- கிழக்கு . டெடிகமவிலிருந்து எல்மலடெனிய செல்லும் கணசபாவ ரோட்டு ;
- தெற்கு . உ. ப 245280 ம் உ. ப 245278 ல் உரிமை கொள்ளப்பட்ட காணியும் ,
- மேற்கு : பிரதம படம் நி. A 285 ல் உள்ள 1 ம் காணித்துண்டு.
- குறிப்பு : கிராமத்திலிருந்து கணசபாவ ரோட்டிற்குப் போகும் அடிப்பாதை நீங்கலாக

பிரதமபடம் நி. A 121.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
2	பற்றெழக்கலான அல்லது பற்றெழெனெழக்கலான	1 1 33

கேகலை நி. உ. 22—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,755 (கேகலை)

இத்தலைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்றும் மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(d) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மெனரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில், சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா: அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிரகமுவ மாகாணம், கேகல டிஸ்திரிக், கல்பொட, கினிகொட கோற்றுகள, கன்னெ, கல்பொட பதகுகளைச் சேர்ந்த ஹீனறிப்பொனெ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகள் : இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்கட்குளிருக்கின்றன :—

1 ம பாகம்.

வடக்கு : மாவுலவெலேறன் ;
 கீழ்க்கு : மாவுலவெலேறன் ;
 தெற்கு : இங்குறுகாலெழககலான (பிரதமபடம் நி. A 139 ல உள்ள 3' ம' காணித்துணடு) ;
 மேற்கு : இங்குறுகாலெழககலான (பிரதமபடம் நி. A 139 ல உள்ள 3' ம' காணித்துணடு).

பிரதமபடம் நி. A 139.

காணித்துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2 இங்குறுகாலெழககலான		0 1 2

2 ம பாகம்

வடக்கு : இங்குறுகாலெழககலான (பிரதம படம் நி. A 139 ல உள்ள 3' ம' காணித்துணடு) ;
 கீழ்க்கு : நாவண்டல கிராமத்தின் எல்லை ,
 தெற்கு : நாவண்டல கிராமத்தின் எல்லை ;
 மேற்கு : பரனருரு கோற்றையிலுள்ள தும்பலாத்த பதகுவ கீழ்க்ககைச் சேர்ந்த அலப்பிறைய கிராமத்தின் எல்லை.

பிரதமபடம் நி. A 139.

காணித்துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
4 இங்குறுகாலெழககலான		1 1 16

கேகல நி. உ. 23—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி. 2,756 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகளையும் அதில் எச்சேர்ந்தககேனும் தமக்கு உரித்துணடுடென்று 1952 ம ரூப் (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி இக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ரூப் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர். வி. ஜெயசூரிய,
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின இடது கைப்பக்க மேல மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித் காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிரகமுவ மாகாணம், கேகல டிஸ்திரிக், கல்பொட, கினிகொட கோற்றுகள, கன்னெ, கல்பொட பதகுகளைச் சேர்ந்த நாவண்டல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணடு . இக்காணித்துணடு கீழ்க்காணும்மெல்கட்குளிருக்கின்றன :—

வடக்கு : கல்லெனமுலேறனவும் உரிமைபடம் நி. 334815 ம ;
 கீழ்க்கு : உரிமைபடம் நி. 334815 ம டிக்கெனெளழககலானவும் (பிரதம படம் A 139 ல உள்ள 6 ம காணித்துணடு)

தெற்கு அருவி (வறறிய) யும் குவாவா மலை தோட்டமும் (பிரதம படம் A. 139 ல உள்ள 7 ம காணித்துணடு) ;

மேற்கு . ஹீனறிப்பொனெ கிராமத்தின் எல்லையும் கல்லெனமுலேறனவும்

பிரதமபடம் நி A 139.

காணித்துணடு	பிரதமபடம் நி A 139.	விசாலம். ஏ. ரூ. ப.
5 டிக்கெனெளழககலான		4 2 35

கேகல நி. உ, 24—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி 2,757 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தகேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேர்ந்தககேனும் தமக்கு உரித்துணடுடென்று 1952 ம ரூப் (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம ரூப் (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின இடது கைப்பக்க மேல மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மெனரொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித் காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிரகமுவ மாகாணம், கேகல டிஸ்திரிக், பரனருரு கோற்றை, மாவத்த பதகுவவைச் சேர்ந்த மினுவங்கமுல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்கட்குளிருக்கின்றன :—

வடக்கு : பத்திடெனியெ எலா ;
 கீழ்க்கு : கல்பொடா கோற்றையின் எல்லை ,
 தெற்கு : உரிமை படம் நி. 177710 ;
 மேற்கு : குறுங்கேறேறன், இறலவெலெறேறன்.

பிரதமபடம் நி. 4,175.

காணித்துணடு	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 பத்திடெனியெறேறன் அல்லது பிறகனடெறேறன்		1 0 23
2 குறுங்கேறேறன்		1 0 13

மொத்தம் .. 2 0 36

கேகல நி. உ. 25—1952

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி. 2,758 (கேகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தகேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேர்ந்தககேனும் தமக்கு உரித்துணடுடென்று 1952 ம ரூப் (பெரவரி) மாசி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்

அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அககாணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அககாணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிரகமலு மாகாணம், கேகல டிஸ்திரிக், அதுலுக்ம, பனுவல் கோறளைகளைச் சோந்த அதுலுக்ம கோறளை மேற்குள்ள தலவே கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகருவிகளுக்குள்ளேன் —

- வடக்கு : உரிமைப் படம் நி. 101532 ;
- கீழ்க்கு : திம்பிரிபொல கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : உரிமைப்படம் நி. 101532, சரலவதிலத்த ;
- மேற்கு : மலேனகெவேன, நடுவேன.

பிரதமப்படம் நி. A. 355.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கிறிஅருலெழக்கலான, கிறிஅருலெழக்கலானவேன	3 3 38
2	கிறிஅருலெழக்கலானவேன	0 1 30
மொத்தம்		4 1 28

கேகல நி. உ. 26—1952

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,759 (கேகல)

இத்தோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எத்தர கேளும் அதன் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தகேளும் தமக்கு உரித் துண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம் தேதியிலிருந்து முன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அககாணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அககாணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிரகமலு மாகாணம், கேகல டிஸ்திரிக், பெலிகல கோறளை, கிரிவெலி பத்து கீழ்க்கைச் சோந்த மெனிககடவர் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகருவிகளுக்குள்ளேன் —

1 ம் பாகம்.

- வடக்கு : பனுவலெயினதும் வெனகல இலுவலினதும் கிராம எல்லைகள் ;
- கீழ்க்கு : வெனகல இலுவல கிராமத்தின் எல்லை, புருசெகனட, புருசெகனட, பங்கவத்தெவேன ;
- தெற்கு : பங்கவத்தெவேன, வெலிகலமுலவேன, உடவத்த ;
- மேற்கு : உடவத்த, உடவத்தெவேன, தேவாலெகாவவேன, பனுவல கிராமத்தின் எல்லை ;

பிரதமப்படம் நி. A. 232

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கருகனகொல்லெழக்கலான	8 3 39

2 ம் பாகம்.

வடக்கு : பிரதமப்படம் 3434 ல் உள்ள 2 ம் காணித்துண்டு, பிரதமப்படம் 3434 ல் உள்ள 1 ம் காணித்துண்டு, சாலாவெவத்த ;

கீழ்க்கு : சர்லாவெவத்த, பிரதமப்படம் 3434 ல் உள்ள 5 ம் காணித்துண்டு, பிரதமப்படம் 3434 ல் உள்ள 6 ம் காணித்துண்டு, பிரதமப்படம் 3434 ல் உள்ள 7 ம் காணித்துண்டு, கொடனகறபெலெகமுடபுர ;

தெற்கு : கொடனகறபெலெகமுடபுர எலா ;

மேற்கு : கொடனகறபெலெகமுடபுர எலர், பல்லெகம தோட்டம் ;

குறிப்பு.—காணித்துண்டு 9, கொடனகறபெலெகமுடபுரத் மெனிககட வரவிறுப்பு போளும் கணசபாவ ரோடும் காணிகளுள்ளாக மெனிககடவர் விறகுச் செல்லும் கணசபாவ ரோட்டிலுள்ள பாதையும் நீக்கலாக.

பிரதமப்படம் நி. 3,434.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
3	விக்ரம்பேடிகே வேன அலலது பிபிலெவேனவும் கொடனகறபெலெகமுடபுரவெவவும்	0 0 31
4	விக்ரம்பேடிகேவேன அலலது பிபிலெவேனவும் கொடனகறபெலெகமுடபுரவெவவும்	0 0 21
8	விக்ரம்பேடிகேவேன அலலது பிபிலெவேன	0 0 16
10	ஷெ	0 2 16
மொத்தம்		1 0 4

கேகல நி. உ. 27—1952.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,760 (கேகல)

இத்தோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எத்தர கேளும் அதன் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தகேளும் தமக்கு உரித் துண்டென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம் தேதியிலிருந்து முன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அககாணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளை வெவ்வேறான வழியிற் உட்காணிகளுக்குள்ள உரிதராமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், கேசலம் டிஸ்திரிக், கலப்பொட இனிகொட கோறளைகள், பெயல டஹமுணு பததுவைச சோந்த உட கரணடுபொன கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித் துண்டுகள் மெல்லாம கீழ்க்காணும்மெல்லகருளிருக்கின்றன:—

1 ம் பாகம்.

வடக்கு: பரபாயகெ குமபுர;
கிழக்கு: எலா, ஹிரிற்றலகொலல்;
தெற்கு: போலஎலல் எலா;
மேற்கு: போலஎலல் எலா.

காணித் துண்டு.	பிரதமபடம் நி. A 306	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	போலஎலலகனடெ	அலலது கல்கொடெஹேன	0 0 31
2	ஷே	ஷே	0 1 39
	மொத்தம்		0 2 30

2 ம் பாகம்.

வடக்கு: பாரவெலஹேன (பிரதமபடம் 8,083 ல உள்ள 34 ம் காணித் துண்டு), பாரவெலஹேன பிரதமபடம் 4,162 ல உள்ள 4 ம் 3 ம் காணித் துண்டுகள்;

கிழக்கு: புலுகல்ஹேனவெவத்த (பிரதமபடம் 8,083 ல உள்ள 37 ம் காணித்துண்டு), நெலுகொலவெவத்த (பிரதமபடம் 8,083 ல உள்ள 39 ம் காணித்துண்டு);

தெற்கு: கப்புக்குமபுரகாவஹேன (பிரதமபடம் 8,083 ல உள்ள 38 ம் காணித்துண்டு);

மேற்கு: புலுகல்ஹேனவெவத்த (பிரதமபடம் 8,083 ல உள்ள 33 ம் காணித்துண்டு).

காணித் துண்டு.	பிரதமபடம் நி. 4,162.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
5	பாரவெலஹேன, கப்புக்குமபுரகாவஹேன		1 1 38

கேசலம் நி. உ. 28—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,761 (கேசலம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரிதராமென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம் தேதியிலிருந்து பொது மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் இவ்வியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செயலவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

ஆர். வி. ஜெயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிதருக்களைக்கொண்ட காணிக் களைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இனாலம் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில் மெனரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகன் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளை வெவ்வேறான வழியிற் உட்காணிகளுக்குள்ள உரிதராமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளுக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேசலம் டிஸ்திரிக், பொலிகல் கோறளை, கனடுபிற பதது வடககைச சோந்த பம்பரகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித் துண்டுகள் மெல்லாம கீழ்க்காணும்மெல்லகருளிருக்கின்றன

1 ம் பாகம்

வடக்கு: ஆரனடர தோட்டம்;
கிழக்கு: அதுகொட கிராமத்தின் எல்லை,
தெற்கு: வினனாகட-எலா, வினனாகட ஹொரதல் அலவெட்டும்;
மேற்கு: வினனாகடஹொரதல் அலவெட்டும், மொரகஹும்புர, மீசல் டெனிய, ஆரனடர தோட்டம், மொனருகலெஹேனவும் ஆரனடர தோட்டமும்.

பிரதமபடம் நி. 3,229.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	மொனருகலெஹேன	5 3 3
2	ஷே	0 2 38
3	ஷே	0 0 31
4	ஷே	0 0 35
5	ஷே	0 1 18
	மொத்தம்	7 1 5

2 ம் பாகம்

வடக்கு: நாபெரியாவ கிராமத்தின் எல்லை;
கிழக்கு: அதுகொட கிராமத்தின் எல்லை;
தெற்கு: ஆரனடர தோட்டம்;
மேற்கு: பின்னகொலவெவத்த.

பிரதமபடம் நி. A 298.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	மொனருகலெஹேன	1 0 0

3 ம் பாகம்.

வடக்கு: புரெஹேன;
கிழக்கு: அதுகொட கிராமத்தின் எல்லை;
தெற்கு: டங்கஹமுலஹேன;
மேற்கு: டங்கஹமுலஹேன.

பிரதமபடம் நி. A 298.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
5	டங்கஹமுலஹேன	1 2 35

4 ம் பாகம்.

வடக்கு: டங்கஹமுலஹேன;
கிழக்கு: அதுகொடவினனாகட வனடுரெனியவினனாகட கிராம எல்லைகள்;
தெற்கு: டங்கஹமுலஹேன;
மேற்கு: டங்கஹமுலஹேன;

பிரதமபடம் நி. A 298.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
6	டங்கஹமுலஹேன	0 3 5

கேசலம் நி. உ. 29—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,762 (கேசலம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரிதராமென்று 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 29 ம் தேதியிலிருந்து பொது மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்

அறிவிப்பை மீட்டி, காணியரிமை நிரணயச் சட்டத்தின் (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்கூடிய காணியை வெளியிடத்தகுந்த முடிக்கூடிய காணியாக அதனை விசேஷத்திற்கு முடியவேண்டியபடி செய்து முடிக்கப்படுமென்று மேற்கொண்டிருக்கின்றது. சட்டத்தின் 4 ம பிரிவினையடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 மீ. (ஆ) (ஐனம்) இதை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆ. வி ஜெயசூரிய,
காணியரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்கண்ட அறிவித்தலின்படி வரும் உரிதன்களைக் கொண்ட காணிய உறைகளின் இடங்களை கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவுபடுத்தவும், விளக்கமரகவும், எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுப்பு (செற்றில் மெனரெபிசா) காணிய நிரணய உத்தியோகத்தரிடமும் அல்லத்தின் அளவைப்படிக்களை (சர்ஜேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமுடிபெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொழும்பிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரிதரமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லக்டுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமல மாகாணம், கேக்கலை மூலத்திற்கு, பெலிகல கோழை, கண்டுபிறற பத்து வடக்கைச் சோந்த அருகொட கிராமத்தில உள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள்: இக் காணித்துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லக்டுகளிருக்கின்றன —

1 ம பாகம்.

வடக்கு அருகலமக்கலான (பிரதமபடம் நி A 234 ல உள்ள 1 ம காணித்துண்டு,

கீழ்க்கு: கெப்பிறறிஜேன, கெப்பிறறிஜேன, கெப்பிறறிஜேன, கெப்பிறறிஜேனவெத்த, கலலெனமுலஜேன,

தெற்கு: உரிமைப்படம் நி. 247300, நாரனகஹமுலஜேன;

மேற்கு: நாரனகஹமுலஜேன, ஹீனகஹமுலஜேனவும் டியினெடெ ஜேனவும்.

குறிப்பு—(கிராமத்திலிருந்து மெயின ரேட்டிற்குக் காணிக்கடாகச் செல்லும் அடிப்பாதை நீங்கலாக).

பிரதமபடம் நி. A. 234.

காணித்துண்டு	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
2	அருகலமக்கலான	10 1 38

2 ம பாகம்

வடக்கு வெரபெற்றுகொலகஹமுலஜேன அல்லது எறகெரலகஹமுலஜேன;

கீழ்க்கு: தேவாலெ ஆரம்ப,

தெற்கு: வெவலெஜேன,

மேற்கு: தேவாலெகாவலமக்கலான (பிரதமபடம் நி. A. 238 ல உள்ள 4 ம காணித்துண்டு)

பிரதமபடம் நி. 4,000

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம். எ. ரூ. ப.
1	தேவாலெகாவலமக்கலான	4 3 7
2	ஜே	0 1 38

மொத்தம்

5 0 35

3 ம பாகம்.

வடக்கு நாயெரியாவ கிராமத்தின் எல்லை,

கீழ்க்கு: கஹகஹமுலபெரவத்த, கஹகஹமுலபெரவத்த, கல்லெனமுலஜேன, கலகனடெஜேன, நானுவலெஜேன, ஹரபெவெஜேன, பில்லமுலஜேன, போகாஹமுலஜேன, எலகொலகஹமுலஜேன, தேவாலெகாவலமக்கலான (பிரதமபடம் 4000 ல உள்ள 1 ம காணித்துண்டு), விவலெஜேன, எறிககெஜேன;

தெற்கு: வலெரடெனிய கிராமத்தின் எல்லை,

மேற்கு: பம்பரகம் கிராமத்தின் எல்லை.

குறிப்பு—(பலபற்றுவலிலிருந்து காணிகளுள்ளாக, இட்டமலபானலிற்கும் வினானகட எல்லிற்கும், செவலும் வி. சி. பாதை நீங்கலாக).

பிரதமபடம் நி. A 298

காணித்துண்டு	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
2	மொனரூகாலெமக்கலான	8 0 27
3	ஜே	22 2 5
4	தேவாலெகாவலமக்கலான	35 0 32

மொத்தம்

65 3 24

கேகலை நி: உ. 30—1952